

# പ്രബോദിനി

സംക്ഷിപ്ത  
മഹാഗാത്മാരി സംഖ്യാത്മായ  
ടാക്കാരണസംഗ്രഹം

മഹാപുരാണ വിഭാഗങ്ങളുടെ ചുരുക്കിൽ  
ഒന്നൊന്നും പുരാണ വിവരങ്ങൾ ഉൾക്കൊള്ളി  
പി. എ. കെ. കുമാർ, പ്രാ. ദാ. കുമാർ  
രാജു, പാലകുമാർ.

## PRABODHINI,

OR  
SELECTIONS FROM AMERAKOSHA

WITH NOTES, MUSEUMS DERIVATIVES AND CONVENTIONAL,  
CLASSICAL NOTES, AND A GLOSSARY OF ECONOMICAL &c.  
KNOWN WORDS

SUPERINTENDENT OF LIBRARIES, TEKASARWANI  
MUNICIPAL LIBRARY, AND OTHER  
EDUCATIONAL INSTITUTIONS.

BY  
P. T. Chown

HEAD ASSISTANT GRANT-IN-AID SCHOOL,  
AND DIRECTOR OF GOVERNMENT BOOKS, COCHIN  
AND

P. J. Kurian.

COCHIN:

PRINTED AT THE WESTERN STAR OFFICE BY S. VENKATESWARA

1871.

## NOTICES OF THE WORK.

\* \* \* பூர்வகாலத்து குறிப்பிலே ஒரு பூர்வானம்

The diagram shows a repeating unit of a polymer chain. It consists of a central carbon atom bonded to two nitrogen atoms, each of which is further bonded to an oxygen atom. This structure represents a diimide linkage, specifically N,N'-diphenylbenzidine.

The work seems likely to be useful to students of Malayalam literature, and to the upper classes in schools. An endeavour should be made to discriminate, where possible, between apparent synonyms. Some slight distinction of use or meaning generally exists.

L. GARTHWAITE, Inspector of Schools, 6th Division.

— 0 —

காலத்திலே கிடைத்து வருவதற்கிடையில் வழங்குவதோ அதன்பொருள் கிடைத்துவதற்குத் தடு. எனவே வரும் சிராணங்கள் வசிதான் விவகாரங்களை விவரித்து விடுவது முன்னாலே, ஏன் வருமானங்கள் மற்றும் அவற்றை வகைப்படுத்த.

— 0 —

புதுவையிலிருந்து வரும் மாநாடு வழி விடுதலை கொண்டு வருகிறது. அதே போல சென்னையிலிருந்து வரும் மாநாடு வழி விடுதலை கொண்டு வருகிறது. எனவே இதை விடுதலை கொண்டு வருகிறது.

முதலில் பாரதமுனைகளில் புற்றுக்கால பரிவார முதலாகவே விட்டுவிடி நடைபோடு விடுவதையினால் உயிர்வூரை விடுவதை விடுவதை விடுவதை— எழவராகுமினத நான்புக்கீது விடுவதை விடுவதை விடுவதை.

1


ଶାକଶୀଳଙ୍କିତ ପାଇଁ ଏହାର ଅଧିକାରୀ କାହାରଙ୍କ ଦ୍ୱାରା ଉପରେ ଥାଏନ୍ତି କିମ୍ବା  
କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

— குமிக்கு வெள்ளை விழ்மலை ஸபானி சூரி ஞி. (18)

\* This has been attended to, as the suggestion was made before the work was submitted to the press.

19651







1962  
BOSE PUBLIC LIBRARY  
EG. NO. 101

குடும்பத்திற்கான  
வினியோதை

தாது திடு.

புரவொயினி

காலாய்

யானு சொல்லாவில் ஸமிக்ஷைய

காக்ரமரஸங்ரஹம்.

புரவொயினி விளைக்கலை விகாஸநூல் ரூக்கவுல்புக்கவை  
வேலைகளைக் குறிப்பைக்

பி. கெ. சௌமிந் ; பி. கெ. கிருஷ்ண  
ஒவ்வொன்று பழங்குடியிடம்.

## PRABODHINI;

OR

## SELECTIONS FROM AMERAKOSHA.

WITH ROOTS, MEANINGS DERIVATIVE AND CONVENTIONAL,  
CLASSICAL NOTES, AND A GLOSSARY OF PRONOMINALS.

BASED UPON

SUBODHINI, LINGABHATTIYA, TEKASARWASWA,  
GURUBALAPRABODHIKA, AND OTHER COMMENTARIES.

BY

P. K. Chomier

HEAD ASSISTANT GRANT-IN-AID SCHOOL,  
AND CURATOR OF GOVERNMENT BOOKS, COCHIN.

AND

P. J. Kurian.

*Copy-right Reserved.*

COCHIN:

PRINTED AT THE WESTERN STAR OFFICE BY B. FERNANDEZ  
1870.

“ வைக்காலையூடு வைத்துவதினால் வைப்புக்காலை வைவதுவில்லை ”  
“ மூச்சங்களும் வைத்து வைக்காலை வைவதுவால்லை ”

நானியாதாக ரோஸ்டெலீ வைப்புத்தெய், ரோஸ்டீர்காவு  
அல்லது விஷ்ணுவை வழித்தே. அதுகள்காண்ட வி.ஸ. ஐ.எஸ்.  
மலூபுத்திற்குக் கிண பால் ஏற்குமின் ஸ்பிக்கிள்களைவு அ  
புகார் ஸாரா ஜோய்ஹாட்டு டெகு. ஸ்பிக்கிள்களைத்து.

## PREFACE

---

THE unrivalled Amerakosha is unanimously admitted by the learned to be the best Thesaurus of Sanscrit nouns. The work is in metre, and it requires a good knowledge of Sanscrit to distinguish the words of the text from the explanations incorporated with it, and to separate them from contiguous terms which affect their initials and finals.

It is generally adopted as a school book ; but, either from ignorance or negligence, teachers do no more than oblige their pupils to commit it to memory, without giving any explanations whatever to remove the difficulties abovementioned ; consequently the students, instead of reaping from it some advantage adequate to the time and labor spent on it, often recite the stanzas so incorrectly as to pain the ears of Sancrit scholars ;—and the few who learn it properly lose a great deal of time in wading through the first part of the book (which contains but few words in ordinary use), and generally are obliged by circumstances to abandon the attempt of mastering the rest,—the useful portion.

We have, therefore, in the work now submitted to the public, endeavoured to adapt the book to the use of even ordinary students.

1. By selecting such categories of Sanscrit words as are to be met with in the Ramayanam, the Mahabharatam, the Panchatantram, the Nala-charitam, the Chanakyasutram &c;—

2. By making divisions between the words, and, where this is impracticable, by denoting separation by placing signs at the side of the letter

which combines any two words, so as to render the reading correct ;—

3. By giving Malayalam equivalents where necessary, and English interpretations for all the sets of words ;—

4. By re-writing the words in each category, with Sanscrit and Malayalam terminations ;—

5. By introducing (to increase the utility of the work) the Etymology of all the words, and the different shades of meaning of which some of them are susceptible ;—

6. By giving a second derivation, where commentators differ ;—

7. By adding a glossary of prefixes and Sanscrit roots, which will, if studied with this book, be a great help in tracing the derivation of any Sanscrit word ;—

8. By giving, at the end, notes from classics relative to the Derivation of certain words.

As this compendium contains almost all the useful Sanscrit words (the verbs being generally formed from nouns), which occur in Malayalam literature, students in general, and candidates for examinations in particular, will, we hope, find it to be a valuable help.

In the prosecution of this design, every effort has been made to render the work as free from error as possible, and Dr. Colebrook's Amerakosha with English interpretations, Subodhini, Gurubala —Prabhodika, and other valuable commentaries on Amerakosha have been consulted ; we are also indebted for much assistance to Wasu Nambiar and Venkidaramana Charriar, two able Sanscrit scholars.

P. K. THOMEN.  
P. J. KURYAN.

ଶ୍ରୀବିଜୟ.

ମେଲ୍ପୁଣ୍ଡର ରାଜିମାନିଯାରଙ୍ଗାର୍ଥୀଙ୍କି ୧୦ ପଞ୍ଚଶହ ତାଙ୍କେ  
କାଳିପ୍ରାପିତକ ଗ୍ର ପ୍ରକାଶ ଉପକାରୀମନ୍ତ୍ରାଳୟରିକଣଙ୍କା.

ஈ-ாமத் வாய்மைகளிலிப்புர்ணாயில் ஒழுக நன்றீபெய் பல்கலைக் கல்லூரியில் காணிக்கொள்ள விரைவாக ஒட்டுக்கூடியில்லை, ஸமீபாக்காண்டம் இஷைந்து விவரம் யாழ்ச்சுப் பூஷாக்கி வைத்திருக்கிறார்கள்.

କୁମର, ପାଞ୍ଚିକୁଣ୍ଡଳିଭାଇଙ୍କ ଜୀବିତ ଅନ୍ୟମି. ଯୁଗମନ୍ଦ୍ରିଯାବାନଙ୍କରତ୍ତୁ କଥିଲି  
ଶବ୍ଦରତଳିକୁଣ୍ଡଳିକଣାବିଳେ ମଧ୍ୟାହ୍ନାୟ, ପିଲାଶମ୍ବାବୁ ଫୁଲ୍ପୁର୍ବ୍ୟା  
ଯତ୍ତାପିଂକିଳ. ଲୁଣ୍ଠିକର୍ମଧୂ. ଏବଞ୍ଚିଲିଖିତଙ୍କଣ.

କୁଳାଳିକାରୀଙ୍କ ପ୍ରତିକାରୀ ହେଉଥାଏଛନ୍ତି କହୁଁ । ଯାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ

@-க்கு, ஒரு பூரிதான் அல்லது இப்பகுதியிலை விரும்புவதைத் தீட்டிக்கொண்டு மாறுவது, மாறுவது, மாறுவது என்று சொல்ல வேண்டும். நானும்மாற்றி வருவதை நானும்மாற்றி பரவையில் கொண்டு, மாறுவதை மாறுவதை என்று வெளியிட வேண்டும். இனிக்கு வரைக்கூற விரும்புவது என்று சொல்ல வேண்டும்.

ஈ-மத வழிபூர்ணமாக யூகிதேவிகளுடையதற்கு பொது நோய் குணமிடுவிக்கூன.

ஏ-ஏ-ஏ- எம்பு.பூ.கவி அவர்த்திவச யானுமான.பி.யே. இவ்வு  
பூ.கவி அவர்த்திவச யானுமான.பி.யே. எம்பு.பூ.கவி அவர்த்திவச யானுமான.பி.யே. எம்பு.பூ.கவி அவர்த்திவச யானுமான.பி.யே.

பு-ாமத். சில்லாமண்ணத்திட என்றால். காலியிப்பூராயிருந்தால்தான் பிரித்தீஸ். கெப்பன்தி, ஏவந்துகிழங்கு.

“ஒரு பூஸ்காலனில் ஸாஹீரு. இப்பெயரையுடை ஸ-ஸ்ரூதப  
கண்டம் நினைவாடு. அதெனிலையிலிக்கைகாங்கு எழுபாவக்கி. மு  
செந்துத் தாங்கப்பக்குச்சை வெள்ளுறையவக்கி. முது கை வயிறு  
ஸந்தோஷமாகு நினைவுகளை அவிக்கின.

“ஒரு பூஸ்கா ஸ்ரூவையொளி முகவைப்புவென்றாலும் லி. சாட்டியு. கிளாஸ்டிக்ஸப் பூஸ்நிலி வழங்குவதற்கிடையில் என்னளீ கொங்கிலுக்கு ஸ்ரூவு இல்லைத் தனிக்கூடியதாக்கும் அதைத் தீட்டிக்கூடியது என்றால்காலேயு. கிளாஸ்டிக்கான்னில் என்ன சுதாஜி வகையானது. ஏ. வேலவுகிள் அதைக்கூட்டுத் தான்னால் வாஸ்தாவிலும் என்று. பெறியாபத்தோற்றுத்தான்ன் வெகிடந்தனாப்போதித்தான். ஸ்ரூவுவு. இன்னாலிடுமான் ஏற்ற நாலில்கூடுதல் பாசுவங்கிலில்கொண.

நீதிமானங்களுக்கு நூல்விகா.

ஸமாப்பத்துறவுகளுடையி ஸ.கபி.வெஷ்டு : புதின்.நூல்விகா :  
ஸமாப்பத்துறவுகளுடையி வெஷ்டு : நீதிமானங்களுக்கு நூல்விகா.

நோயுரத்ருடை (வாய்ப்பியாறுவிச்சாநாமிவாகாசி  
நீதி உடைகளுடை இகாண்டி உலூபிளி தாவாசு முமண  
ஏ) ஸமாப்பத்து (ஸ.கக்மீபிது) புதின்.நூல்விகா (வந்து  
ய என்னாலோடு விளாக்கிலோடு என்னிக்கெபூடு) ய  
வெஷ்டு : (நீதிமானங்களுடையி வந்துயணத்திட ஸமாப்பத்து  
ஏ) ஸமாப்பத்து : (நிறைவீரிக்கென்றுதலாயுத தூதிவிரிக்கென்)  
நீதிமானங்களுக்கு நூல்விகா : (நீதிமானங்களுக்கு நூல்விகா மு  
யம்) உப்பு (பாய்வெப்புடன்)

புதிப்பண்ணமக்க வி.யாகிலீட்டு.யணம் யாக்காவ வாக  
முமை, ஸ.கக்மீபமாகி வாக்கத்துக்காண்டு. அங்கிலை செய்  
ஞூலைக்காக முமை. ஸ.யூத்திர்க்காகவிலூலைதூ) ஏ நீதி நோக்கா  
நீதி. நாசெபாந்தா நீதி வீருக்கண்டிலை ஸ.கக்காருபணம்  
க்காண்டு நீதிவாக பாரியார் செய்திலிக்கை.

பாய்சிரா.நூல்விகா ஸாம்பந்தா.நூல்விகா  
நூல்விகா, ஸாம்பந்தாக்கையு. நீதிமானங்கு விகா

பாய்சிரா (மிகவாடு) நூல்விகா (நேருக்காண்டுக்கு நூல்விகா நூல்விகா நீதிமானங்களுடையி நூல்விகா) நூல்விகா.நூல்விகா  
ஸ.க. (நூல்விகா.நூல்விகா.ஸ.க.பி.யாக்கா) என்கம். (நீ  
திமீகவென்று.) கரு சிக (பிளைக்கு) ஸாம்பந்தாக (நீதி  
யெப்புடு வி.யாக்கு பாதிகளினால் ஸாக்கியெப்புங்காண்டு வி.யா  
நீதிமானங்களுக்காண்டு) கூப்பிக் (நீதிமானங்களுக்காண்டு ஸாம்  
பந்தாக்காண்டுக்காண்டு நீதிவார் பாக்கியென்று) நீக் (நீதிவார்)  
விகா நீதிவார் (நீதி வி.யாக்காக்காண்டு விகா நீதிவிகாக்காண்டு  
நீதி. நீதிகாவெங்கு).

நூல்விகா நீதி வியா.

நீதிமானங்களுக்கு நூல்விகா : “கீதாமாங்கி ராவுவெப்பு  
நீதிமானங்களுக்கு நூல்விகா” என மூலமாறு அது நீதிமானங்களுக்கு  
நூல்விகா வியா. அதிகாரம் நீதிமானங்களுக்கு.

ஏ. காலவிசுவாஸ்மிகாப்பட்டே: இ- “கணமுகவென்கிற தழுவையளி” என்ற முறை மாண்பும் வேதங்களில் விசுவாஸ்மிகா மாய “தழுவி” என்ற மேற்கொண்ட குழியிடமுடிப்பதை ஒடு மாண்புமென்று குழியிடமுடிப்பதை அர்வாசிப்புமா.

2, നാമപരാമരിസ്പനാക്കാവുപദേശം, തൊ “കരുഃ കുഞ്ചി  
സ്സുമഹവാത്രം എസ്സവാസ്മി കരപാ വുകാം” എന്നാണുല്പന്ന  
“ഒന്നുവു” എന്ന നാമപരാമരിസ്പനാക്കാവും കൂടു  
“കരുഃ” എന്ന വാക്യം സ്ഥിപിംഗവുമാണ് അഭിയാസപുന്നം.

ஸாம சஷ்ட-கூடங்கு ஏழவினா அரியள்ளுவனாக “அ பேருபவேநி” “ஒன் காச்” “விழுவித்தீப்.” இவி எத அல்லபது நாயியுத்தீவு மூலம் ஓய்விடுவதில்லை. கனவி யறாயி இலிக்குது கூடங்கு அப்பேந-கூடங்கு அரியவில்லை. ஏழவாக அல்லபானி காச வித்தீப ஜெபூண்டிக் ஸாம சஷ்ட-கூடங்கு நாயினா விடுவதில்லை.

விசைக் கிடைக்கப்படும்.

Mr. A. Sankarapillai, M.A., அவியாதாஸமல்லது பயன்பாடு.

2. സാമൂഹികവകുപ്പ് അധികാരിയാണെന്നും പഠിക്കാതെ.

iii. സാമ്പദ്രവ്യിശാപനാരൂപങ്ങൾ, ഏന്തും

ମ୍ର. ଉପାଁ “ଯଜ୍ଞରୀକଣ୍ଠରିଲ୍ଲୁଣିଙ୍ଗୁ” ଏହାର ନମ୍ବରରୁ-ଯଜ୍ଞରୀକଣ୍ଠରିଲ୍ଲୁଣି-ଶଙ୍କୁତ୍ତମ ନାମାବଳୀ, ଏଥାର ସ. ରେଖୁ, ଅଗିକାଣ୍ଠିଲ୍ଲୁଣିରେଖୁ “ଶ୍ରୀମଦ୍ଭଗବତ” ଏହା ବିଶ୍ଵାସନ୍ଧିଯିବକୁଣ୍ଡଳ ଅରତିକେନ୍ଦ୍ର ଅପେ. ରତ୍ନାଯିଲ୍ଲୁଣିକଣ୍ଠ.

ந. உ.- “ஸ்ரீயல்லுமன்னஸ்வத்து.” ஹவிளக் ஸ்ரீவாழந்தேவூர் க்கி  
ங் பக்ஞபள்ளையாற்கார்ணத்து கொண்டு வி.க. கலையாளம் பாடி  
கீ. அதைகொண்டு “ஸ்ரீயல்” என்ற விலங்குவியிலை கா  
லைசூதிக்கொ,

3. இ-“வனி ஸ்ரீமுஹகஸ்யாத்” ஹவிடெஞ்சுக்கல்லேவூ  
ஸாம பண்டு கொட்ட வனி ஸ்ரீ-யஸ்தி-கரை கொள்ளுவிலி  
ஸ்ரீஸ்ரீவாசி “ஸ்ரீமு.” ஒரு விசாரிக்கிய பங்கலிலி  
கொரு.

க. இ-“விடகீ-புராபு-ஸகூ” ஐவிட விடகீ கண்ணுணி எப்போது-ஸகூ ஏற்ற ஒலைகளில் சமூயியில் பார்த்து விகிடம்.

ஏக்கியூர்களையான்பிடப்பட விரைக்கவேண்டுமென்றால் தீவிரமாக நிலைமை எடுத்து விடுவது முன்னால் அதற்கு விரைக்கவேண்டும் என்று சொல்ல வேண்டும்.

குற்ற (ஈங்குமினத்திட), திருவிழாகால் (கணித திருவிழா) சென்று முடிந்து வரும் போதிலே அதை விடுதலை எடுத்து விடுவது போது (பொது சமூகத்தின் போது) குற்ற போது (பொது சமூகத்தின் போது) என்று கூறுகிறோம்.

தென்னாக்க ஒலிம்பில் ராணுபானந் பேரவைப்புக் கூடமுனைப்புக்கு  
இழைப்புவில்கண்டு. உ- “விழுயலாண்டூரூ யக்ஷிகளைக்கி” என்று  
வீசுகின்றாரா?” இதனை பொறப்பார்க்க வேண்டும். “ஈப்ரதூ போகுதின்ற  
ஸ்ரூதாரை” இதனைக்கொடுக்கவேண்டும். இவ்வழைப்புவில்லாமாயிடு  
கொஞ்சவீரன். (ஈயங்காலனிக்கு விளைக்குவைப்பு வாய்ப்பு  
கிடித்துவது ஸ்ரூதாரைக்குமாறு. பொலைக்குவைம். பாரு  
கீழ்வில்கண்டு) அங்குப்பிள்ளைகளுமாறுவி வாய்வெட்டுவில்கின்றா.  
“குருதூ. செப்புக்கப்பட்டுங்கள்” “ஏதாக்கிக் காலையெவ்விடப்  
குருதென்றுங்காலபோனா?” ஏதாவதுமைல்வைத்திக் கிடித்து. பாரு  
கீழ்வில்கின்றா. அந்தமான் யக்ஷிகளின்ஸ்ரூதாராங்கி. போகு  
ஸ்ரூதாரை-இந்துவில்லைப்பூர்ணம். பேரவைப்புக்குவைம். பாரு  
கீழ்வில்காண்டு காக்கிடித்து.

“ஒன்றிலீவுக்கும் பூர்வாவையென்றாலோ! ஸ்ரூபா  
நாட்டிலோடு யூக்கிலோத்தூபானிசு” அவையையெல்லாத்தின்  
யுமொஸ், கவுகையு அல்லது மூலமாக நிலிமிடா  
கேப்பாகவும்பூட்டிவிக்கை. இவிடக் பூரிவென்று மூலிகியம்  
க்கூடியது ஏன் பண்ணுவும் என்றிடம். ஏற்கானால்தெருக்காஜிளி  
யைக் கொண்டு பூப்பு. பூப்பு. ரஹாக்கூடு பூநொச்சென்றுவு. பூப்பு. ர  
மெள்ளுவியுள்ள. ஸ்ரூபங்குமாறு நாயு. ஸ்ரூபா  
யைக் கொட்ட. ஸ்ரூபா. என்றுக்கொட்டுக்கொட்டுக்கொட்டு

திலிங்குரி தெப்பாவதே கிடைக்கவிட்டனர்கள்

நீக்கியபவி.ஈ. ஒ. கோம். தபானுமாலின பூர்வாக

அபிஃங். குத்துறவுபா. (நூற் லிஃ.கண்டிலூ. என்ற செயல்திய ஒருக்காலிக் குத்துறவுபா. பா.வது.) இ- “தட குத்து” மிடுங்கப (குத்திலிழப்பு.கண்டிலை) பெறுவாலினி (பெறுவா.ஏற்று.வது.) இ- “நூற்காலித்துறவு” நீக்கியபவி. ஈ. (நீக்கியிக்கூடுத் திஃ.கபா. சொல்லும். (நீக்கியிக்கூடுத் திஃ.கபா.வது.) “இ-. பீபெண்டியாமுன் நிப்.” ஒவிட அக்குவியா. ஏற்று குத்திலிழப்பு.கண்டிலை மாறு. நீக்கியிக்கூடுத்துறவுகாட்டி பூர்வா.பக்காடு.நீக்கியிக்கூடுத் துறவுகளினை கொடுத்து.

ஆ நூற்காலி கூ. பூர்வாக

“இ-” பலாதுகாலிக்கூ. “காம்” பகாலகாலிக்கூ. யாகா ம் அமைக்காலி. அதுக்; பூர்வாம். க்காக்கவிலூ.

பூர்வா. ஒன்றுவிய..

ந. நூற்பா. ம. திஃ.கபா. க. காம்பா.

ந. இ- “பலாகாலிக்கூ. திமுவி” அவர்களுக்குநீங்கால ஹவிட “இ-” கூர்வு. அரைதமாகுவிலிக்கை அவர்களுக்கு ஸ்து. பலாகாலிபக்கால்காடு ஸ.பெரியிக்கிலூ.

ம. இ- “அந்தப்பாப்புவய்யாப்.நி. தபான்பி” ஹவிட பு.பீ.இது ஏற்று பார்த்துக்கூடுத்துறவுக்காலி. அந்தப்பாப்புவய்யா ஏற்று பா. யாக்காட்டு அந்தப்பி ஏற்றுவிள்காடுவது ஸ.பெரியிக்கை ஏ. நீக்காலக்கால.

ந. இ- “காம்பா பூர்வாகைப்பத்திஃ.கா” ஹவிட தபான்மாயு சேப்பன்று. அதிஃ.காக்கையூ.நீக்காலி காம்மாயு காத்திருக்குத் தூர்வய்ச்சென்றுதான் கைய்க்கால்கிலூ.

அமாலியாய பக்கால ஒன்றுவிய..

ந- “அம்” குத்தியாய நூற்பா. ஏஞ்சிலிகாஷங்காலி இ- “பு.வய. மிமகாபா.ம் மிமா.நி.மிமஸ.மதி” ஹவிட அமாலியாய மிமாகில்லூ. மிமஸாமினிருக்கை பா. யூராக்கில்லூ. பு.வய. மிமகாக்கால்லூ. அது பங்கவிலூ.

## IX

ஒ- அமொலியாயு வி.ஏபா. “இ- காந்தியாகார்மசு. கி.கிளாகா:” ஹவிடெ அமொலியாயு பூ. காந்தி என்ன பி.ஏபா. சோமாஸ்ரே அளிக் - பாந்தியாகார்மசு காந்தியாயு காந்தீஸ்ரே கூ பாக்கயிலு.

ஒ. அமொலியாயு அண்டிபா.. இ- “கதுதஸ்யுக்லிகார அஹாவிஸ்பூர்மக்கப்பர வாகாந்தியாபாந்தீ:” ஹவிடெ அமொ லியாயு கெஸாகாஸ்ரே, வகீலியாகார்மசு கொடுக்க சுர்த் திலை, நா தழுவதை சமீபவிரேஸ்ரே காந்தீக் க பாக்கயிலு.



ஸங்கபூகாஸிகி:

—०८०—

‘०९. அடக்கமாகி. அதன்போல் பிள்ளையை நிலைக்கு அடக்கி விடுவதை அழுப்பதேயு. பூர்ப்பங்களைக்கு. பிள்ளையை துவாறுபோன்றுடன் ஏற்றிவிக்குவதை காணிக்கொ. அது உருவாக்குவதை காணிக்கொ.

இ० “வினாயாஸ்ஸுஃ” = வினாயாஸ் ஆகு:

०१०. அடக்கமாகி. அதனின்போல் பிள்ளையை நிலைக்கு எல் அத்தகைத் தக்காண்டு நுகண்ணவையா. காலாத்து பூர்ப்பங்களை நிலைக்குவதை காணிக்கொ.

இ० “பூர்வவாஸபத்து” = பூர்வவாஸபத்து:

०११. சிவன். அதனின்போல் வத்தை ஸபா. பிழுத்துறை பெருமைகளை பொதுவாக விடுவதை காணிக்கொ. ஸாயாக்கை யானி பந்துக்கை பத்தினின்போல் ஸபா. ०१२. விதிமு அலிகாந் வொபித்துபொக்கை.

இ० பூர்மா’நடு = பூர்மா அதுநடு:

[ ] ०१३. சிவன். வேலூக்கனிவை சிப பத்தைத் தட விடுதிகளைச் சூடு பாட்டுவதை காணிக்கொ.

இ० “தூராலிவெப்பலை ஸூரியை” = தூராஸ் தூராஸ் [பெற்றிவையு], அவ்விடைப்பிழைத்துவ = அவ்விடைப்பிழைத்துவ [ஷ]

( ) ०१४. வக் சிப்படத்து பத்தைத் தட யாத்தும்வதையு. சி பெடத்து பூஷைப்பார்மிவதையு. காணிக்கொ.

இ० பூர்மாஸ—ஸும (வஸ்தி); ஸுக்ஷபங்கு ஸுக்ஷம் (காஷி) + ஸுபாஸ் (வாமா) அதுகிடுத்திப்பான்.

०१५. வக் ஸமாஸபத்தைத் தட பூஷைப்பார்மிவதை வெற்று ராகிஷ்டத்து காமம். பத்தைத் தட பூஷை பூஷை காணிக்கொ.

இ० ஸுரவூகி = ஸுரவாகி (வெபகத்திட) + சுபாகி(நாட).

= ०१६. அடக்கமாகி. அதனின்போல் முஷு. பிழு. நிலைக்கு எல் ஸமாகார்மிமாயுத்து வத்தை காணிக்கொ, அதுமீப = அதுமீபயு.

வேலூக்கனிவை அடக்கமாகி வைப்பு பக்கிட்டிவிக்கொட்டுவதை காய்கூடுதல் வத்தை காணிக்கொ. பத்தைத் தட நிதிவாயிவிக்கொட்டுவதை.

# அரைவாயினி

குருதியோடு

அம்மகாணை,

ஸப்ரீஸ்ருக்ணை.

ஸப்ரீவுய ஸப்ரீ நாக துவிவ குலங்காவயுர  
ஸூரிசூதாகாதூரைவு கை பூதிசூத தீவெ துவிச்சுப.

ஸப் [ஸவுய] ஸப்ரீ நாக துவிவ துவெயக் ஸுவெயக தூத  
தூத [தூத்ரூபிரான] [தீவெ] துவிசூது.

Heaven.

ஏ. ஸப்ரீ. ஏ. ஸப்ரீ—ஒத்தை, யாதை—சு (ஸவுயசில) — விழங்காஸுய எ<sup>1</sup>  
வைசிவங்காக. ஏ. நாக—ஏ (ஸப்)+நாக (தீவெ)—தூது, தீத, விசு  
தீ, சீதீ, யூதீ என இவைகளை தூது சீதீ எனக்கால. ஏ. துவிவ.—து (தூ  
தை) + விவ (வெசிலி) — பாதைதூது தூதை யெதை செதைதூதை  
யைத் துவிவ. ஏ. துவெயக்.—துவெயக் கூத (தூத்ரூபிரான)+துவக் (தூ  
தை). ஏ. ஸுவெயக.—ஸுவெக சுதை (தூத்ரூபிரான)+வெயக (நாக)- ஏ. தூது  
(தூத்ரூபிரான), ஏ. தூது (வக்காங்கா) சாதிகை, வெஜாதீ, தூதுவு—துவ (தூ  
தைதைசில) — தீவெயகையை; ஏ. துவிசூதுயை. ஏ. துவிசூது—தூதை  
தை விசுபா (தைகா).

ஒமூரை நான்றை செவுப் பூதிலை விசூதுப் பூதிலை  
ஸப்புதூதுப் பூதிலைஸ் பூதிலைவு விசெற்கைஸ  
அதுவிசையை சிவிசீலை செவை ஒமூரிலைநைக் கார  
அதுவிதூத பூதைவையைப்பூதை ஒமூர்தூத அதுவையை  
வெவிச்சுபை குதுதைகை சிவுதூதை வாகையை  
பூதைகை செவைதைகை பூதுபை செவைதை பூதை.

ஏ. நாக: நாக்கை நாகை துவெயகை வெயுயை ஸுதை ஸுவத்தை ஸுதை  
ஸ: துவிசையை செவைகால: தூதிசையை: விசுதை: வெவு: தூதிசைகால:  
நா: நா: தூது: தூதை: நாவைதூதை: நாதைதை: வெவிச்சுபா: தூதை  
தை: பாதைதை: தைதையை: வூதைகால: செவைதைகை [பூதைவை]: செவைகை  
[தூதை].

Gods or deities.

ஏ. நாகாங்கி—ஏ (நாகையை)+தீ (தீவெ) — நாகாங்கி: நாகாங்கி. ஏ. நிசுந்

(ପ୍ରସାଦ) ନିକଟରେ ଗୁରୁତ୍ୱମୁକ୍ତ ପ୍ରକଳନକୁ ପିଲାଇଛନ୍ତି  
ଯିନିରୂପିତରତ୍ତା ବ୍ୟାକକରଣ ଓ ସପ୍ତବ୍ୟାଙ୍ଗ ଶ୍ଵାରୁରିଗନ୍ତି  
ଯାହା ଜ୍ଞାନ ବ୍ୟାକରି ଦିଲିଗଣା ଯିରିବିଲୁବୁ କଲିଯାଗନ୍ତି  
ବ୍ୟାଙ୍ଗକୁ ପ୍ରଚାରିତିରୁଥା ପିଲାଇବି ପିଲାଇପିଲି

ଶ୍ରୀମଦ୍: ଶାନ୍ତିକାଳେ ପ୍ରଥମ ପ୍ରକାଶକୀ ପରିଚାଳକ ପିଲାନ୍ତାର କବିତାର  
ଶାନ୍ତିକାଳେ ମହାତ୍ମାରାମାଯିତା ଶାନ୍ତିକାଳେ ପ୍ରଥମ ପିଲାନ୍ତାର କବିତାର  
ଶାନ୍ତିକାଳେ ପ୍ରଥମକବି ରମ୍ଯୁଜନ ପିଲାନ୍ତାର କବିତାର

୧. ଅସାମ—ଲୁହ (ପାତିଳ) —ଯାହିପିକିମନ୍ଦିର, ୧. ଶାଖାବ୍ରତ—ଶାଖାବ୍ରତ  
ଦ୍ୱାରା (ପାତା) + ଦ୍ୱାରା (ପାତା) —ଶାଖାବ୍ରତ ଦ୍ୱାରା ବାବନ; କାମିନବାବନ; ବିଜ୍ଞାପନ;  
ବାବନ, ଏ. ପ୍ରତିକରିତ୍ୟାନ୍ତ—ପ୍ରତିକରିତ୍ୟାନ୍ତ (ପାତିଳିକିତ) + ଦ୍ୱାରା ବାବନ (ଶାଖାବ୍ରତ).  
୧. ପାତିଳାକ୍ଷୟ—ମୂର (ପାତିଳାକ୍ଷୟ) —ଏଇ ବାବନ ଦ୍ୱାରା ପ୍ରତିକରିତ୍ୟାନ୍ତ କାମିନ ବାବନ  
କାମିନ; ବିଜ୍ଞାପନ, ଏ. ପିତାମହଙ୍କ—କାମ (ପ୍ରତିକରିତ୍ୟାନ୍ତ) —ଦ୍ୱାରା କାମ, ଏ. ପିତାମହ  
କାମ—ପାତାକ୍ଷୟ (ପାତାକ୍ଷୟ) + ଗାତ୍ର (ପାତାକ୍ଷୟରାଗ) —ଦ୍ୱାରା ପ୍ରତିକରିତ୍ୟାନ୍ତ କାମ  
ଏବଂ କାମିନବାବନ କାମିନବାବନ, ଏ. କାମିନବାବନ—କାମିନବାବନରେ କାମିନ (କାମିନବାବନ),  
ଏ. ପାତାକ୍ଷୟ—ଶାଖାବ୍ରତ; ବିଜ୍ଞାପନ, ଏ. ବାବନକାମାନ ବାବନ (କାମିନବାବନ)  
ଏବଂ କାମିନ (କାମିନବାବନ). ଏ. ଯାତାବାବନ—ଯାତା (ପାତିଳିକିତ) —ଯାତା ପ୍ରତିକରିତ୍ୟାନ୍ତ.

ମହ. କାନ୍ତିରଜ୍ୟାଳୀ—ଶବ୍ଦେ (କାନ୍ତିରଜ୍ୟାଳୀ) + କଣ୍ଠାଳୀ (କଣ୍ଠ ପୁଷ୍ପମାଳା) କଣ୍ଠିର୍ଜ୍ୟାଳୀ  
ଵଳ. ଏବଂ କୁଳିଲୋକୀ—କ୍ରମ (କ୍ରମମିଳ) — କାନ୍ତିରଜ୍ୟାଳୀ କିଲାରିଫ଼ଲୋକୀ-  
ଏବଂ ବିରିଜ୍ୟାଳୀ—ଶବ୍ଦ ଜଳିକିମୁଦ୍ରା ପଣମାଳା. ଏବଂ କର୍ମପରମାଳୀ—କର୍ମପରମାଳୀ  
କାନ୍ତିରଜ୍ୟାଳୀ + କାନ୍ତିରଜ୍ୟାଳୀ (କାନ୍ତିରଜ୍ୟାଳୀ) କଣ୍ଠିର୍ଜ୍ୟାଳୀବଳ. ଏବଂ ଗ୍ରୁହପ୍ରତ୍ୟେ—ଗ୍ରୁହ (ଗ୍ରୁ  
ହପ୍ରତ୍ୟେ) — ଏବଂ ପ୍ରତ୍ୟେପତ୍ରି—ପ୍ରତ୍ୟେକରତ (କରିକରତ) ପତ୍ର (ପତ୍ର) ପତ୍ରା; ଯିଦିପ  
କର୍ମପରମାଳୀ କର୍ମପରମାଳୀ. ଏବଂ କର୍ମପରମାଳୀ—ଯା (ଗ୍ରୁହପ୍ରତ୍ୟେ). ଏବଂ ବିରିଜ୍ୟାଳୀ—  
ଯା (ଗ୍ରୁହପ୍ରତ୍ୟେ). ଏବଂ ବିରିଜ୍ୟାଳୀ—ବିରି ପରାମିଳନର (ଶବ୍ଦକ କାନ୍ତିରଜ୍ୟାଳୀ) ଫୁଲ (ଫୁ  
ଲାପ୍ରତ୍ୟେ). ଏବଂ ବିରି—ଯା (ଗ୍ରୁହପ୍ରତ୍ୟେ)—ଶବ୍ଦ କର୍ମପରମାଳୀ.

Vishnu (the pervader and preserver.)

ஈ. விடு—விடுவுப்பிள். கு. காலங்களாக—காலங்களை (எவ்வளவில்) சம்பிள்ளையாக. ம. நூத்து—நூத்து (ஈகாப்பிள்)—ஸகுவத்தை ஆக, ஈகாப்பிள்ளையாகவாக; சுவாத்து: ஸாந். ஏ. வெற்றுத்தாக—வெற்றுத்தம் கூட (வெற்றுத்தமிலை)—காலங்களுக்கு வெற்றுத்தாகவாக; கு. முத். ஏ. விடுதலைவது—விடுதலை (உத்திரவுக்காகவுள்ள வீரர்) + அவ்வடை (உத்திரி) —வயிய காலங்களுக்குவாக. ஏ. ஏ. வெற்றுத்தம்—காலம் (காலி) + கூத்தாலைக் (வயல்வடை) காலங்களுக்குவாக. ஏ. ஏ. வெற்றுத்தம்—ஏற்கொட்டுக்காலங்கள் (உத்திரவுக்கால்) காலங்கள் (காலம்). ஆ. இக்கு வது—நான் குயிக்கிடியினாலும் வாய்க்கால் (தீவிரமாகவிடுத்தம்) + மயாந் (காலங்கு). ஏ. ஸாந்—ஸாந் (காலங்களினை) + தூஷு (தெவிதவுந்). ஏ. ஏ. எதான், எதி—ஒத்தாலாகதாக (ஒத்தாலகுடும்ப) + எதான் (ஏது). ஏ. புள்ளிக்காலங்கள்—ஒப்புள்ளிக்காலங்கள் (ஒப்புள்ளிக்காலங்களினை) புள்ளிக்காலங்கள் + எதுவுந்—விடுதலையினிக்காலங்கள் எதுவுந் (தீவிரமாகவிடுத்தம்) காலங்களை

வெல்லும் பூப்பான்மை வெல்லுமோவாய் புதுக்குக்

ଶ୍ରୀପତିରମ୍ଭଣ୍ଡା ରାଜ୍ଯ କୁଳପାଲ୍ଯ ମଧ୍ୟାସ୍ତ୍ରୀ

നിലവാം പേരിൽ ഒരു മിറ്റോക്യൂസ്സായാണ് കൂടുതലായി ഉപയോഗിച്ചിരിക്കുന്നത്.

സങ്കീർണ്ണം സ്ഥാപിക്കാൻ കാഴ്ചയിൽ നിന്നും പെട്ട്

வெவ்விட புதுமலையூர் வெள்ளூர் கூட்டுறவுகள் கொடுத்துகளோ என்ற கால பரவை மேற்கூரை நியங்களை ஏதாவது சூழலில் வீரி கூட்டுறவுகள் போன்றவைகளை வெள்ளூர் கூட்டுறவுகள் என்று அழைகின்றன.

Balarama.

୧. ଯୁଦ୍ଧକଳ୍ପ—ନାମ କିମ୍ବା ଅନୁଷ୍ଠାନିକ, ୨. ପ୍ରୟୋଗକଳ୍ପ—ନାମ(ନିକଟତା) —ପ୍ରୟୋଗକଳ୍ପ ଏକାକିଳୀଙ୍କରଣକାରୀ କାମକାରୀ, ୩. ଯୁଦ୍ଧକଳ୍ପର ବିଷ—(ଶ୍ରୀହାତ୍ମିକ) —ଯୁଦ୍ଧକଳ୍ପ ଯୁଦ୍ଧକଳ୍ପର ବିଷ—କାମକାରୀ(ଶ୍ରୀହାତ୍ମିକ) କାମକଳ୍ପ(ଶ୍ରୀହାତ୍ମିକ), ୪. ଶାଶ୍ଵତ ବିଜେତାକଳ୍ପ—ଶାଶ୍ଵତ ବିଜେତାକଳ୍ପ(ଶ୍ରୀହାତ୍ମିକ), ୫. ନାନା କଳ୍ପ—କଳ୍ପ(ଶ୍ରୀହାତ୍ମିକ), ୬. କାମକଳ୍ପ—ପ୍ରୟୋଗକଳ୍ପ—କାମକଳ୍ପ ଯୁଦ୍ଧକଳ୍ପ ଅନୁଷ୍ଠାନିକ, ୭. ଯୁଦ୍ଧକଳ୍ପ—ନାମ(କଳ୍ପ) ଏକାକିଳୀଙ୍କରଣକାରୀ କାମକାରୀ, ୮. ନିର୍ମାଣ କଳ୍ପ—ନାମ(କଳ୍ପ) ଏକାକିଳୀଙ୍କରଣ କାମକାରୀ, ୯. ଯୁଦ୍ଧକଳ୍ପ—ନାମ(କଳ୍ପ) ଏକାକିଳୀଙ୍କରଣ କାମକାରୀ,

കുമാരി കുളങ്ക്കുമ്പ് മരിച്ച (പ്രശ്നം) മിന്നക്കരണം

காலையில் பூவுக்காட்டுமாறாக கீழை வளைவதற்கும்

ରେବ୍‌ଯୁଗାଧି' ଯେତେବେଳେ କଣ୍ଠରେ କଣ୍ଠରେ କଣ୍ଠରେ

പുസ്തകങ്ങൾ റത്നപതി, കുമാർപ്പാണ് ആര്യൻ

ஸ்ரீ. ஶாலக்ஷ்மி அம்பு : திட்டம் : திட்டம் காலத்திலிருப்பி

Kamadeva (Love or Cupid, son of Krishna.)

“. ഒന്നു—ഒരു(ഒരുക്കൽ)—മലബാറിൽനിന്ന്. ഒ. ഒന്നുമുൻ—കൂർത്തിൽനിന്ന്—  
കൂർത്തിൽനിന്ന്—കൂർത്തിൽനിന്ന്. ഒ. ഒന്നു—തീ(ഒരിപ്പ്)—കൂർത്തിൽനിന്ന്—  
തീ. ആദ്യിന്മുൻ—പ്ര (വിശിഷ്ടിക്കുമ്പാ) + ദീപ്തി(ഒരാളി)ഉള്ളവൻ. ഒ. ദീപ്തിക്കുമ്പാ  
മുൻ—തീനാം (അസ്ത്രം)+വക്രാം (കുടാടി സ്വാധീനം) ഉള്ളവൻ. ഒ. കരാപ്പു—കൂർ  
തിൽനിന്ന്+വപ്പം (ഖണ്ഡം കുടിപ്പിൽ)—നീറിയെന്നു നാം കൂർത്തിൽനിന്ന്  
വപ്പു—വപ്പു(ഖണ്ഡം കുടിപ്പിൽ)—സ്രൂക്ക സ്വാധീനിപ്പിൽനിന്ന്. ഒ. സ്രൂക്കു—  
സ്രൂക്കു(ഖണ്ഡം) സ്രൂക്കു(ഖണ്ഡം)—ഒരിപ്പിൽപ്പുറഞ്ഞവൻ. ഒ. കൂർത്തിൽ—  
കൂർത്തിൽ(കൂർത്തിൽ)—സ്രൂക്കു(ഖണ്ഡം)കൂർത്തിൽപ്പുറഞ്ഞവൻ. “. ഒ. വക്രാം—പ്രവാ(ഖണ്ഡം)+  
വക്രാം (അസ്ത്രം)ഉള്ളവൻ. ഒ. ഒന്നുമുൻ—സ്രൂ(ഖണ്ഡം)—കൂർത്തിൽ സ്രൂ ഉള്ള  
ഉള്ളവൻ. “. ഒ. ശേഖരക്കു—ശേഖരക്കു ശ്രൂതാജ്ഞാനാനുഭവി(ഖണ്ഡം). ഒ. ഒ  
നാരായാൺ—ഒന്ന(ഖണ്ഡിക്കൽ)—സ്രാവിൽ ശ്രാവിൽനിന്ന്. ഒ. ഒന്നുമുൻ—കൂർ  
തിൽ(പ്രസ്തുതം)+ജീവി(ഖണ്ഡം)ജീവി ചുരുക്കവൻ. ഒ. ഒന്നുമുൻ—ഒന്ന(ഖണ്ഡിക്കൽ)—  
സ്രാവിൽ സ്രാവിൽ ശ്രാവിൽ ശ്രാവിൽ ശ്രാവിൽ ശ്രാവിൽ ശ്രാവിൽ ശ്രാവിൽ  
ശ്രാവിൽ (വിഭ്യ) ശ്രാവിൽ ശ്രാവിൽ. ഒ. ഒരിപ്പാ—ഒരിപ്പാരം + പ്രാ(ഖണ്ഡം)-  
പ്രാ—വക്രാംമുൻ—കൂർത്തിൽ(ഖണ്ഡം കുടിപ്പിൽ) യാഥം (കൂർത്തിൽനിന്ന്) ശ്രാവിൽ  
ശ്രാവിൽ. ഒ. ഒന്നുമുൻ—ഒന്നാം(ഖണ്ഡം കുടിപ്പിൽ) + വപ്പു(വിഭിവാൻ). “. ഒ. ഗു  
ഡാം ശ്രാവി—ഗുഡാം ശ്രാവിക്കു ശ്രാവി ശ്രാവി ശ്രാവി ശ്രാവി. ഒ. ത്രിപ്പുര  
കു—ത്രിപ്പുരകു—ത്രിപ്പുരകു ശ്രാവി ശ്രാവി ശ്രാവി (ഖണ്ഡം).

അരുവിന്റെ കരണക്കണ്ണ മുത്തു നു നവമാവികാ

ଗୀତବାଲ୍ୟରେ କୁ ପରିଚୟ ଓ ଏ ପରିଚୟବାଦାମୂଳିକାଙ୍କଣ

காநவியல் கூட இருக்கும் [வி] எடுத்து [வி] வைக்கவிக்க விரியுவது [வி] [வி] வை ஏடுத்த பாலுமையைப் போல்கூட—இவை காநவியலை கானவியல்.

“. കാരിയിലു—കൂദപ്പു, ദ. കാരിയിലു—കൂദപ്പുക്കുമുളിന്തപ്പു, ന. പുസ്ത—കാപ്പു, ഏ. നവക്കിട—ചിപ്പു, ഒ. നീംവാട്ടുവം—കിട്ടുവപ്പു.

வகீல் பதைப்பு பகுதி கூட்டு ரூபிழிலிருந்து  
இன்னிருப்பு வருமானம் மாறு உறுப்புகளை  
கொடுவிவரவுக்கண்டிக்கிடும்போக்கு

வாணி: பிரத்யேகமா—பிரத:—தெய்—தூ: வானிலுண:—தூயிள் சிவகு; தை—தூ:—நட:—நாமலைவத:—நாந்தி—வெங்களை நி வீணை:மாக்கு; கு—தூநைவத). Lakshmi (wife of Vishnu & goddess of prosperity.

୧. ପାତ୍ର—ପାତ୍ର—(କାଳୀକ) —ନାହିଁଏ ମହାକାଳକ ପୁଣ୍ୟକାଳ କାଳୀକ ଫର୍ମିଲେ; ସାଥେ ଯୁଦ୍ଧ କାଳୀକ କାଳୀକ । ୨. ପାତ୍ରମୂଲ୍ୟ—ପାତ୍ର—(ପାତ୍ରମୂଲ୍ୟ କାଳୀକ) କାଳୀକ ପାତ୍ରମୂଲ୍ୟ କାଳୀକ । ୩. ପାତ୍ର—ପାତ୍ରମୂଲ୍ୟ (କାଳୀକମୂଲ୍ୟକାଳୀକ) କାଳୀକ ପାତ୍ରମୂଲ୍ୟ କାଳୀକ । ୪. କାଳୀକ—କାଳୀକ କାଳୀକ (କାଳୀକମୂଲ୍ୟକାଳୀକ) କାଳୀକ କାଳୀକ । ୫. ଶ୍ରୀ—ଶ୍ରୀ (କାଳୀକକାଳୀକ) —କାଳୀକକାଳ କାଳୀକକାଳ ସାଥେ ଜୀବିତ କାଳୀକ କାଳୀକ । ୬. ଶ୍ରୀମତୀ—ଶ୍ରୀମତୀ (କାଳୀକମୂଲ୍ୟ କାଳୀକ) କାଳୀକ କାଳୀକ କାଳୀକ ।

வு. வைக்கங்கள்—வைக்கானின் காலங்கள். ந. 22—(ஆயிராண்); வை  
எண்; எமின். ச. 1. கூட—ஒரு (த்தியிலை). ச. 2. காலங்களை—வையானி  
கள் (தூக்கானின்) காலங்கள் (ஒயிலி). ச. 3. காலங்கள்—காலங்கள் பூஜி.  
ந. 1. வைக்கங்கள்—வைக்கானின் காலங்கள்) (காலங்கள்). ச. 2. கூடிக்கூடுமாறாக  
நூத்து—வைக்கங்களினிடம் (பாக்கங்களின்) காலங்கள் (பூஜி).

గැනීමකාන් ගැනයේදු සෑවකීමිෂ්පා ගෙවාගෙනතුව් පෙන්වාලෝජ්  
කාරාගැනීමකා ඩිස්ත්‍රික්ට් මධ්‍ය මුද්‍රණ් යෙදා යොමො

५. ഗാന്ധാരി—ഗാന്ധാരി (മീറ്റ്) ഉള്ളവൻ. ६. ഗാന്ധാരി—വിജയ (പറംജക)—  
ഗാന്ധാരിക്കാന്തപ്രാഥാനാവൻ. ७. ഗാന്ധാരി—സുക്ഷ്മനീഡിപ്പുത്രൻ. ८. ഗാന്ധാരി—വിജയനാരായ-  
ൻ—വിജയനാരായപ്പുത്രൻ. ९. ഗാന്ധാരി—വിജയദേവ (പദ്മാക്ഷോട്ടരം) വിജയ-  
നൻ (ബഹുഭൂ). १०. ഗാന്ധാരി—ഹരിശ്ചന്ദ്ര (ശ്രീഹരിശ്ചന്ദ്ര) സാന്നികർ (ജനരാ-  
വജ്രാനംവൻ). ११. വിജയ മഹാ—വിജയ വിജയനാരായ (വാജാനാ). १२. സുപ്രസീന-  
—സുപ്രസീനിബിജയൻ പ്രസീന (മീറ്റ്) ഉള്ളവൻ. १३. പുനരാജ്യനാരി—പുനരാജ്യ-  
(പദ്മവിനാ) സാന്നിധ്യവൻ (ക്ഷേമിക്കാവൻ).

ஸாதி'விலை பகுபதிலை விவரம் கூட விடுவது மனவிலை என்ற பெயர் 'கூடு' என்ற சொல்ல ஒக்டை'ப்புதின்தெவநா இத்தனை வண்ணப்பறந்து சிரிவிலை சிரிவிலை தீவு திறுவெயும் துறவிவாஸா பிளாகி முத்துயிபா உரு கப்தி' குக்கூடு வளிக்கூடு கப்பாலபுக் காக்கலைவு மஹாவெயு விழுவாக்கும் குலைபாசும் துவாக்கலைவு ஸப்புவெக்கை யூங்கடி' ஸ்ரீவெஷ்வரி கை மாரி ஸ்ரீநாமாவநி கீழ்க்கு அப்போவெக்கு' குப்பிபுலான்கை சாக்கியங்களாய்வதைக்கிப்பு குறியூபாஸி வூ குறியூபா வெஷு கீழ்க்கு ஸ்ரீநாமான்கு உருவதிலை

Siva (the destroyer and reproducer.)

୧. କୋଣ—ଦେଶ(ରୂପ) + ତି (ଅଧିକ) — ନୂହ କୋଣିକାଙ୍କାଳ; କୁହାହ; ବା  
ଜୁ. ୨. ଅନ୍ତରେ—କାହାର(ପାଥିଲା); କାମକ. କ. ପାତ୍ରବଳିପାତ୍ରକାଳିତ(ପ୍ରାଣୀ  
କାଳିତ) ପରି (ରହିଥିଲୁଏ); ୩. ଯିବନ୍—ଯିବା (ରାଗଳା) ରକ୍ଷଣାଙ୍କାଳ; ୪.  
ଶ୍ରୀ—ଶ୍ରୀଯ ଶ୍ରୀଯକାଳିଶ୍ରୀଯବନ୍; ୫. ଉତ୍ତରାଧିପତି (ପାଥିଲା); ୬. ପ୍ରାଚୀ—ପ୍ରାଚୀ  
(ରହିଯବନ୍); ୭. ଅନ୍ତରେ—କାହାର(ପାଥିଲା); ୮. ଅନ୍ତରେ—କାହାର(ପାଥିଲା)—ଶ୍ରୀ  
କାଳିକାଳ କାଳିପ୍ରାଚୀକାଳବନ୍; ୯. ଅନ୍ତରେ—କାହାର—କାହାର, ଏହା କିମିକ  
କାଳିଯବନ୍; ୧୦. ଅନ୍ତରେ—ରାତ୍ରି (ରହିଲୁ)—କାହା (ରୂପ) କାଳାଙ୍କାଳବନ୍;  
୧୧. କାଳାଙ୍କାଳବନ୍—କାଳକାଳ କାଳକାଳ କାଳାଙ୍କାଳାଙ୍କାଳବନ୍; ୧୨. କୁହାହ  
ପାତ୍ରବଳିପାତ୍ରକାଳ କାଳାଙ୍କାଳ; ୧୩. ଯାତ୍ରାପାତ୍ର—ଯାତ୍ରାପାତ୍ର ଶ୍ରୀଯକାଳି ଯାତ୍ରାବ  
ବନ୍; ୧୪. ଶିଳ୍ପିକାଳ—ଶିଳ୍ପିକାଳ (ରକ୍ଷଣାଧାର୍ଯ୍ୟକାଳିକାଳ) କାଳାଙ୍କାଳ; ୧୫.  
ଶିଳ୍ପିକାଳ—ଶିଳ୍ପି(କାଳିକା) — ଶିଳ୍ପିକାଳ ଶିଳ୍ପିକାଳ କାଳାଙ୍କାଳାଙ୍କାଳାଙ୍କାଳ  
ବନ୍; ୧୬. ଶିଳ୍ପି—ଶିଳ୍ପ (ଦ୍ୱାରାକାଳିକା); ୧୭. ଶିଳ୍ପାଳୁଜଳ—ଶିଳ୍ପ (ଅଧିକାଳ)  
— ଶିଳ୍ପାଳୁଜଳ (କାଳାଙ୍କାଳ) ଶିଳ୍ପାଳୁଜଳ; ୧୮. କୁହାହମାନାଙ୍କାଳ—କୁହାହ (ରକ୍ଷଣା) + ବା  
ଲାଙ୍କାଳ (ରହିଲୁ) କାଳାଙ୍କାଳବନ୍; ୧୯. ପିରାହାତି—ପିରାହାତା ଏହା ପିରାହାତାବନ୍;  
୨୦. ପ୍ରମାଣ୍ୟିପକ୍ଷ—ପ୍ରମାଣ୍ୟିକାଳ (କାଳାଙ୍କାଳ) ପାଲିପକ୍ଷ (କାଳାଙ୍କାଳ);  
୨୧. କୁହାହ—କୁହା(ପାଥିଲା)—କୁହାକାଳ ପାଠିକାଳାଙ୍କାଳ; କୁହାହ; କୁହାହା  
କାଳ କାଳାଙ୍କାଳ କାଳାଙ୍କାଳ କାଳାଙ୍କାଳ; ୨୨. କପତ୍ର—କପତ୍ର—ଏହା କପତ୍ରାଙ୍କାଳବନ୍; ୨୩.  
କୁହାହକାଳ—କୁହା (କାଳାଙ୍କାଳ) କାହା (କାଳାଙ୍କାଳ) ଉଲ୍ଲଙ୍ଘନ; ୨୪. ଶିଳ୍ପିକାଳାଙ୍କାଳ—  
ଶିଳ୍ପି (କାଳିକା) କାହା (କାଳାଙ୍କାଳ) ଉଲ୍ଲଙ୍ଘନ; ୨୫. କପତ୍ରାଙ୍କାଳ—କପତ୍ରାଙ୍କାଳ—କପତ୍ରାଙ୍କାଳ

இலாகான்றுவர்கி வெறிகி காலி செலும்பளி' ஸபா  
ரீபா வோகி கட்டாகி ஜப்பாகி ஸப்ரம்மா  
கூபாகி பாபுகி உத்து இயாகி செய்கூ' கூகா

ஒரு காலை : சூரி மாதி காலி தேவமானி என்று விடப் படுவாரி ஏற்கும் நாள்களிலே சூரியோன் வாழ்ந்து வருகிறார் அதனினால் சூரியன்

Bhavani (the wife of Siva.)

எ. இலை—க (ஏர்க்) + எ (எ டை)—ஒப்புவிக்கின்ற விளையில்கூடுதல்; என்றால்போல். ஏ. காஷ்டு-காஷ்—காஷ் (காஷ்டுக்)—ஆகவிக்குத்தக சிருத்தீக்காஷ் காஷ்டுக்குப்படியாக, காஷ் வகுக்குக் கியல். ஏ. கெள்ளி—கெள்ளவ தீர்மானமாகவும். ஏ. காஷி—கா காஷி காட்சவர்; காஷி; கா பிஸ்து. ஏ. கால்வைன்—கால்வைன் கால்வைன்; கால்வைன்; கால்வைன் கால்வைன்; கால்வைன் கால்வைன். ஏ. கால்வைன்—கால்வைன் கால்வைன்; கால்வைன் கால்வைன். ஏ. கால்வைன்—கால்வைன் கால்வைன்.

ஈ. அபரித—பந்த (அவ) — அபரிதால் உணவில் தலை பொய் கங்கிலி  
பிழு சூவர். ஈ. பாப்தி—(பட்டபுதி.) ஈ. உத்ர—உத்ராமாகாந்திகள்  
(வாப்பிட்டாக்கிடித்) வலிகளை. ஈ. இஷானி—இஷானி (மீவந்தா)  
காடு. ஈ. கணிக—கண (கிணிமி.) ஈ. க. வை—கால (கண)—  
விவகாசாய்.

விளாவகை விழுதுநாச செபமித்து ராணாயிபா  
ஏஷபு'காரத வெற்றுவை பூஞ்சுவால ரங்காநா

விளாவக விழுதுநாச செபமித்து ராணாயிபா [காபி] ஏகங்கா சமங்  
வை ஒத்துவாத மாங்காந்—காங்பதி. Genapati(obviator of difficulties).

ஈ. விளாவகந்—கீலி (பூபில) — புது வாணத்தி ஶிக்ஷிகளை; ஈ.  
ஏகநிதி-சூவர்; மாலை; யூபதி. ஈ. விழுதுநாச—விழுதுநாச எ  
ங்கு—விழுதுநாச எவ்விதிகளை. ஈ. செபமித்துந்—மங்ராஜ பாப்புதி  
ஈ-துநாச செபமித்து நூத்துவந். ஈ. ராணாயிபா—ராணாயிபா (புதங்க  
ந) காயிபா. ஈ. ஏகநாந்—ஏக (கா)கா; (காகா) உத்துவந். ஈ. வெ  
ங்குவந்.—ஈ (ஷாபி) — குக்களையெல் சம ஏஷாபி தீ ஏஷாபி சூவர்.  
வாங்காந்—ஈ (ஷாக) — சம (பாங்காந மாஷிபாந) + வாங்கா (ஷாக்  
ந) ஏஷாபி காந். ஈ. வாங்குவந்—வாங்க (ஷாங்க) + வாங் (வாங) க  
ாநுவந். ஈ. சாங்காந்—சாங்கிவந்தா (ஷாங்கி) + சாங்க (ஷாங) க  
ாநுவந்.

காந்திக்கெனு குவாவைபா 'பூஞ்சுநி' சிவபிரான  
பாப்புதினநி ஸ்தூப 'ஸ்தூபாகாநி' ராணி தீத் தீவு  
வொந்துவை 'ஸ்தூபக்கி' சிபிச்சாவ 'பூஞ்சுவியாமா'  
- சிவாநாது தீ 'பூஞ்சுநி யா' குவாந் கத்துவை ராணா

குவாக்கா காவாநா சாங்கா காவா பாப்புதினநா; ஸ்தூப  
காநா காரி; காநிது; தூபா வைந்துவை; காந்தாக்கி. வாங்குவந் சிவிலாநா  
காந்தாநு; காந்து காந்தா காந்தா; Kartikeya (the god of war).

ஈ. குவாக்குதுந்—குவாக்குதுந் குவாக்குதுந் குவாக்குதுந்  
ஈ. காந்தாநாந்—வாநா காந்தா காந்தா. ஈ. காந்தாவ—காந (காந) —  
காந்தாக்காந (காந; காநி புதில்காந) காநிதுவந். ஈ. காந்தா  
ந—காந (காந) காநா, (காந) காநுவந். ஈ. குவாக்குதுநாந—குவாக்குது  
நாந புதுந். ஈ. ஸ்தூப—தீ (தீக) — ஸ்தூபா காநா காநிது காந்து  
நுகைவந்; வாங்காந—ஸ்தீ (தீக; வாங்காந) — ஸ்தீவந வைந்துவிது  
நைவந். ஈ. காநாநாந—காநா காநாநாந காநாக்கிமைவந். ஈ. காந்துநு—  
காந்திக்காந காந்துவந். ஈ. தூப—தூப (காநுக) — காந்தாநாநாநாந

கால்கா பிரதேச குடும்ப கால்வாய்வர்; கலைஞர். ஏ. சுப்பிரஸ்வாமி—வாசன  
பெப்பர்வாந்; பாலாகா—வெப்புவினால் (குத்திக்கால) கால்வாய். ஏ. காஷ்  
கால்வாய்—ஒரு குடும்ப கலைஞர்களில் வாய்வர். ஏ. விஜயவாந்—விளைவி. ஏ.  
நா. கால்வாய் கால்வாய்வர். ஏ. பி. பிரதீபகாலாந்—பிலிமீ(கலை) விளைவாக  
கிடைவாய். ஏ. சு. கால்வாயார்—கலை (கலை) கால்வாய்வாய். ஏ. கால்வாயா  
ர்—கலை (கலை) யாசிரியவாய். ஏ. கால்வாய்—கலைஞர் கால்வாய்வாய்;  
வாய்வர்; கால்வாய். ஏ. கால்வாய்—பிலிமீ (பிலிமீ) —கலைஞர் கால்வாய்வா  
ய் கிடைவாய்.

ஒத்து மத்து'நெறிவை விடவிற்கும் பாகலாஸங்  
 யூபிரேவு'கீர்ணபிள புதுமுதி பூமியில்  
 அதிக் 'பீவத்து'கீது'குதுமையு'க்கிவடையுள்ளது  
 மூதும் சொருதி'பதி வாஸவை மூதுமை மூக்கு  
 வாசநூதுதி'கூருபதி'பூருாநாதி'கூருபதி  
 காங்கிரஸ் மஹிமா'கூருாரு'கூரு'பிளையங்  
 ஸ.நாட்களை துவாய்வா'கூருமை'ஏனோலவுமா  
 காதுவளையப்'கூருாகுமை'கூருக்குமை'கூருாகுமை'  
 பெற்றிக்கூரு'கூருாகுமை'கூருாகுமை'கூருாகுமை'

## Indra, the regent of the sky.

“. മുരുക്ക്—മരി (പാടംനെവയ്ക്ക്) ഇല്ലവൻ. എ. ചൊരുക്ക്—ചൊരുക്കൽ (സൗഖ്യകൾ) ഇല്ലവൻ; ദഹിതാൻ; തന്ത്രം. ഓ. ചാർബൺ, ചാർബൺ—ചാർബ് (ക്രാഡ്യൂൾ)ഇല്ലവൻ; ചാർബൺ—ചാർബ്(ചുണിക്ക്)—ചാർബോളിഡും ചാർബോളിഡും വൻ. അ. ചാരിറ്റേറ്റു—ചാരി (റൈറ്റ്) + ചാരിയു (ഫ്രേം)—ചാരിയും ചാരിയും വാക്കുന്നവൻ. ഒ. പാരിക്കാരം—പാരം(ഒരിശിന്)—പാരിക്കാരം സാന്തുഷ്ടി കൃഷ്ണവൻ. ഏ. പ്രജ്ഞാനവയ്യു—ചൈ (അവിജൻ)—ചൈവയ്യു താരുംവി ആരു പ്രജ്ഞാനവിനിഗ്രഹിക്കിയെ പിരിക്കു കുടാക്കുവൻ. ഒ. പ്രജ്ഞാനവർ—പാരാരിജ്ഞനാർ (അഭിവൃദ്ധി) ഇല്ലവൻ. പ്ര. പ്രജ്ഞപ്രഥാ—പ്രഥാ (വാചിക) —ചാഗ ചാരിയുന്ന ചാരാഡാ വിനുന്നവനും കുറ്റപ്പും വിവിധരിപ്പുന്നവൻ. ഓ. പ്രജ്ഞ—പി(ഘാടിക) —പ്രജ്ഞാദിവുംപ്രജ്ഞാനമുണ്ടി കേടിക്കുവൻ. എ. പ്രിസ്റ്റ്—പി(ഘാടിക) —പ്രിസ്റ്റിയും പ്രിസ്റ്റിനുന്നവൻ. ഓ. പിംഗാൾ—പിംഗാൾ(പ്രാണിക്കുപ്പുകൾ)—പിംഗാൾക്കുന്നവിലുമില്ലെന്ന് പ്രാ

[கன்றுமுபிய] புதைக்கணி : சூலி தூராவனி. தூரா என்றால் Indra's wife.

“.പുരിയാട്ടിന്—പുരിയാട്ടി എന്ന കാലാനന്ദൻറെ പ്രതി. ഒ. ഫെറി—ഫെറി (നടംകൽ)—മാസം തിരിച്ചാട്ടിയും കുറിച്ച ഒരു കാലാനന്ദൻറെ കാട്ടക്കാവാട്ട്. മുരുക്കൻ—മുരുക്കൻ കുഞ്ഞ്.

[இந்தி.கு] சாமோயில்-தூராங்கா நலவி. Indra's City

• காலங்களிலே—வரும் (வருமிகு) —காலங்களிலே (காலங்கள்) வரும் காலங்களிலே

ମୋକଳୀ ଯିବୁନାହା ସପଞ୍ଚର ଶୁଣିଖିତା

ஏவ்விடம் விவசாயம் செய்து நடத்திவிடக். The Ganges of the sky.

“. കുടിക്കാനീ—സൂക്ഷ്മ (ഗുണം)—സംശയം (കടിവലംബി) മഹിക്കുന്നത്. ദാഡിയും ശംഖം—വിജയ (ശുക്രം) + ഗംഗാ, താ. സദാചിത്വം = സാമ്പത്തികം. ഏ. സൂര്യാദിപിംബ—സൂര്യാദിപിംബ ഫീബ്രൂറി 10 (1992).

കെരള 'സ്കൂൾ വികസന' 'ബഹുമാനി' റജിസ്ട്രേഷൻ 'സ്കൂൾ വികസന'

• മലയാ സ്വരീകരണ ദമ്പദത്തി ക്രാസ്റ്റൽ ടൂറിസ്റ്റ്. The mountain Sumeru.

— സംസ്കാരം—സാഹിത്യം—സാഹിത്യപരമ്പര (പ്രകാശപുസ്തകം)—സാഹിത്യപരമ്പര ദിവസം തുടർച്ചയായി വരവിരുത്തുന്നതു; സിനിമാ, ടെലിവിഷൻ—സാഹിത്യ—സാഹിത്യപരമ്പര (സാഹിത്യപരം) + സാഹിത്യ (സാഹിത്യം)

५. राजनीतिक विषय—विभिन्न समाजवादी क्रियांक। ६. स्पृहवादी—स्पृहवादीय (विवाह एवं विवरण) + अवश्यक (विवरण)।

பெவேஷ்டு கொடுவதற்கிணவோ நல்லார் பாலினாக்கள் ஸ்ரீமதை கல்யாங்கம் முன் பூஷ்ணியை வரிசுபட்டன.

[பூஷா-ஏதா-ஏவ-ஏவ] என்ற பாலிசுதை என்றால் குறிப்பாக [ஏ] [பூஷா-ய] என்னுமோ. Fife Celestial trees.

३. वर्णन— शुद्धकाञ्चन विषयक तथा; वर्णनकारी— २८ (संवेदनकारी)।—  
त्रिविकारविषयक वास्तविकतावालीकारी। ४. वर्गीकरणकारी—वर्गीकरणकारी (लकड़ी  
वर्गीकरणकारी)। उपर्युक्त; त्रिविकारी। ५. वाक्यविवरणकारी—वाक्यविवरणकारी (विश्लेषण)  
वाक्यविवरणकारी। उपर्युक्त; त्रिविकारी। ६. विषयविवरणकारी—विषयविवरणकारी (विश्लेषण)  
विषयविवरणकारी। उपर्युक्त; त्रिविकारी। ७. वर्णनकारी—वर्णनकारी (विश्लेषण)  
विषयविवरणकारी। उपर्युक्त; त्रिविकारी। ८. वर्णनकारी—वर्णनकारी (विश्लेषण)

ஒல்லாரையில் வஷனி' லூபி தினோஸ்க்ரு யாக்காவும்  
தூபிஸென்டாரி' சீங் பெர்கா ஜெட்டிவெல்' பூக்குவாக  
வெண்டி' கூட்டு' குஜியங்கு எல்லே' சிள்ளீர் இ-சிற்குப் பை  
அறுக்குவாலோ ஸ்பூக்கிள்ளோ' குரைகா பாவுக்கிள்லை  
ஏந்திகாவேபோ வாயுஸவ' கூத்திவாவா' குத்துக்கூடியிஃ  
கிழங்குவாலோ' ஹாக்க' பெர்கா வெய்யுவாவாகா  
ஸ்பூக்கு' குரை' 'கூத்து' 'குவிக்கா' 'கூத்தாவா  
குத்தி' 'கூத்தியை' 'கூத்து' 'கூத்து' வெய்யுவிகால்'

३. காலி—கால (பாலிக) —சூரியன் குடியிருப்பதற்கிடையானது. ४. கால  
ஏராகந்—விழை: காலங்களிலிருப்புநீ. ५. வாலி—வால (வாலிக) —  
வெவ்விட காலங்களைவந். ६. வீலிளம்; காந்—வீலி (காந்தைக) + செல்  
காந் (செல்லங்கொண்)—செல்லங்காலங்கள் காலங்களிலிருப்பதை கிடை  
குக்காவந்; காந்தைந். ७. யாத்தாந்—யி (யத்திக) —யாத்தாந் யாத்தாந்  
எனவந்; காத்தாந். ஏற்பிரியாத்தாந்—ஏற்பிரியாத்தாந் (ஏவ்விடுதிகாந்)  
+ காத்தாந் (காத்துதிகாந்). ८. பாலாந்—பால (பாலிக) பூ- பாலங்களை

—விட (வெளிகள்)— ஈரிகாலங்களைக் குப்பி விடுவதற்கு முன்னது. வாட்டாக கூ—வெட்டு காலங்களை விட; ஏ. காலா பா. கூ—பீடி (களில்)— தொயில்களுடே விடுவதை) கால்குப்பிகளை விட; ஏ. விட—வூம (வெப்பங்கள்)— நூத்துக்கிழவை விடுவதை. ம. ம. குத்து; வு—குத்து (கண்ணக்)— செல்குப்பிகளை விட. ஏ. குத்து வூம்—குத்து (கண்ணக்) வாட்டுவது(விட)— தீந்தப்பாக்கனவைக் கடவுள்களுடையது. ஏ. கூ—விடுவதை—வெட்டு (பொய்)+ஒக்கூ (வெட்டிப்)— பூரவாயாக வூம்—குத்து வூம்—வூம்—வூம் (பூக்கிலை)— குத்துக்கூ (பூக்கா கூவளிலை) பூக்குவிடுவதை. ஏ. குத்து வூம்—கூம (கூவிலை)— தூட்டு விடுவதை கால்களை விடுவதை. ஏ. வூம் வூம்—வூம் (வெஷ்டை) + வூம் (வெட்டு) குத்து. ஏ. குத்து—குத்து (வெட்டு காலங்கள்)— குத்து வெட்டு—குத்து (கூவிலை)+கூமூ— (கதிர்)— குவக்கங்களைப் பூட்டுவதை. ஏ. வாட்டு வூம்—குத்து (காலங்கள்) குத்து—குத்து (காலங்கள்)+கூமூ— (கதிர்)— குவக்கங்களைப் பூட்டுவதை. ஏ. வாட்டு வூம்—வாட்டுவிடுவாட்டுவை. ஏ. விடுவாயாக—வீ வை (வெட்டு)— குத்து வூம்—கூத்துக்கூ— குத்து (கூவிலை)— கூத்து (வெட்டுக்கூ) வெட்டுக்குப்பிகளை விட. ஏ. கிளென்று கூத்து—கிளென்று (பூக்கூ) + கூத்து (காலை) கூத்துக்குப்பிகளை; கூவிலைக்; கூவை. ஏ. குத்து—குத்து—குத்து (காலங்கள்)+குத்து (காலங்களை); குத்துக்கூவை. ஏ. குத்து கூம்—கூம் (வெட்டு). ஏ. குத்து வூம்—குத்து வூம்—குத்துக்கூ வெட்டுக்கூ வை விடுவதை. ஏ. வூபு—கூபு (கூ) + கூவிலை (வெட்டு) குத்துவதை; ஏ. கூ. ஏ. குத்து கூம்—கூம் (கூவிலைக்கூ) — குத்துக்கூ கூவிலைக்கூ வெட்டுக்கூ வை. குத்து—குத்து (காலங்கள்)— வீவிடுவதை குத்துக்கூ குத்துக்கூ வை; குத்துக்கூ—குத்து—குத்து (காலங்கள்)+குத்து (காலங்கள்) குத்துக்கூ—குத்துக்கூ வை. ஏ. குத்து—குத்து—குத்து (காலங்களிலை)+குத்து (காலங்கள்) குத்துக்கூ—குத்துக்கூ வை. ஏ. குத்து—குத்து—குத்து (காலங்களிலை); குத்துக்கூ; வீ வெட்டுக்கூத்துக்கூ வைகள். ஏ. குத்துக்கூ—பித்து கூவிலைக்கூ வைகள். வாட்டுக்கூ—கூபுக்கூ (வெட்டு) பித்துக்கூ வைகள் (கூவிலைக்கூ வைகள்)

கூட்டு (க) வை: மய: வை வை நூலு— கூட்டுக்கூ. Submarine fire.

ஏ. கூட்டுக்—கூட்டு வைகள். ஏ. வை: மய: வை வை (கூவிலைக்கூ) கூட்டுக்கூ வைகள். ஏ. வை: மய: வை வை (கூவிலைக்கூ).

யஞ்சலை பித்துப்பதி' லூபுகவத்தி பகுதிரைப்

குத்துக்கூ வை வை குத்துக்கூ கூத்துக்கூ வை மது' ஸும:

காலை கூவிலை 'கூ கூபுக்கூ வை வை வை பகுதிரைக்கூ'

யஞ்சலை பித்துப்பதி' லூபுகவத்தி பகுதிரைப் பகுதிரைக்கூ கூத்துக்கூ வை வை குத்துக்கூ கூத்துக்கூ வை வை வை வை: கூத்துக்கூ. Yama, the regent of the worlds below, and judge of departed souls.

କ. ଯତ୍ନକାଳୀନ—ଏହି ପରିବାରଙ୍କରେ କଥା କିମ୍ବା ଉଚ୍ଚ ଯତ୍ନକାଳୀନ (କାଳିକା) ରାଜ୍ୟିକାଳୀନଙ୍କ. ଦ. ପରିପ୍ରକାଶ—ଏହି ପରିବାରଙ୍କରେ କିମ୍ବା ଉଚ୍ଚ ପରିପ୍ରକାଶକାଳୀନ କଥା କାଳୀନ ସଂରକ୍ଷଣ—ପ୍ରକାଶ (ପରିବାରଙ୍କରେ କଥା କାଳୀନ ସଂରକ୍ଷଣ କଥା କାଳୀନ ଯତ୍ନ). ତ. ପରିବାରଙ୍କରେ ପରିପ୍ରକାଶକାଳୀନ (ଉଚ୍ଚ ପରିବାରଙ୍କରେ) + ରାଜ୍ୟିକାଳୀନ. ଥ. ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ. ଗ. ଅଧିକାରୀକାଳୀନ—ଏହି କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଅଧିକାରୀକାଳୀନ (ରାଜ୍ୟିକାଳୀନ). ହ. ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ; କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ. ଦୁ. ରାଜ୍ୟିକାଳୀନ—ଏହି ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ; କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ. ଦୃ. ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ; କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ. ଦ୍ୱ. ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ; କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ. ଦ୍୩. ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ; କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ. ଦ୍୪. ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ; କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ. ଦ୍୫. ରାଜ୍ୟିକାଳୀନ—ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ; କଥା କାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ରାଜ୍ୟିକାଳୀନ ଯତ୍ନ.

நாக்ஷீஸ் கெரியாவே குவியாக குவியாலோயூட்டி அதுவை  
நாடுகூணமொன்று நானுவதை கண்டு வரை நிகழ்வாக்கம்  
யாழியானா பூனூற்குக்கா ஒன்றார்த்தோ வாழு ரக்ஷப்பி

ஒவ்வொரு குவுான் குவுான் அனுப்பு ஆக்ஷர் கடநிலைமை தான் குவுான் குவுான் குவுான் குவுான் குவுான் என்று சொல்ல வேண்டும்.

### Giant or Ghost.

୧. ରାଜୁଳାଲ—ଶକ୍ତି (ପାଇତା). ୨. ରକ୍ତକାମୀ—କଟ୍ଟାପ୍ରା (ମହା) କିମ୍ବା  
ଲାକ୍ଷ୍ମୀ. ୩. କୁର୍ବାଣ୍ତି—୪. କୁର୍ବାଣ୍ତି—ରାଜୀଲୀ, ସାହୁ—ଶକ୍ତି (ପାଇତା)—ତି  
ଲ୍ୟାଂ (ରାଜୀଲୀ) କିମ୍ବାଲାକ୍ଷ୍ମୀ. ୫. କଣ୍ଠାକୁର୍ବାଣ୍ତି—ପାଦ (ପାଇତାର ପାଦ୍) —ଶାର୍କା  
(ରାଜୀଲୀ) ପାଇତା ରାଜୀଲୀଲାକ୍ଷ୍ମୀ. ୬. ଶକ୍ତାଚନ୍ଦ୍ର—ଶକ୍ତି (ରାଜୀଲୀଲାକ୍ଷ୍ମୀ)+ଶକ୍ତି (ରାଜୀଲୀ)  
କିମ୍ବା. ୭. ରାଜୁଲାଲାକ୍ଷ୍ମୀ. ୮. ରାଜୁଲାଲାକ୍ଷ୍ମୀ—ରାଜୀଲୀ, ପାତ୍ର—ଶକ୍ତି (ପାଇତା) —ରାଜୀଲୀ  
କିମ୍ବା କିମ୍ବାଲାକ୍ଷ୍ମୀ. ୯. କର୍ଣ୍ଣାକୁର୍ବାଣ୍ତି—ପାଦ (ପାଇତା) ରାଜୀଲୀ କିମ୍ବା  
କିମ୍ବାଲାକ୍ଷ୍ମୀ. ୧୦. କର୍ଣ୍ଣାକୁର୍ବାଣ୍ତି—କର୍ଣ୍ଣାକୁ (ପାଇତା) ରାଜୀଲୀ କିମ୍ବା  
କିମ୍ବାଲାକ୍ଷ୍ମୀ—ଶକ୍ତି (ପାଇତା). ୧୧. ରାଜୁଲାଲ—ରାଜୀଲୀ—  
ଗିର୍ଜା କିମ୍ବା ପାଇତା ରାଜୀଲୀ କିମ୍ବାଲାକ୍ଷ୍ମୀ. ୧୨. ରାଜୁଲାଲ—ଗିର୍ଜା କିମ୍ବାଲାକ୍ଷ୍ମୀ—ଶକ୍ତି  
(ପାଇତା). ୧୩. ରାଜୁ—ରାଜୁ (ପାଇତା) ରାଜୀଲୀଲାକ୍ଷ୍ମୀ. ୧୪. ରାଜୁଲାଲ—ରାଜୁ  
(ପାଇତା).

പ്രതിവര്ഷാ വന്നുന്നും പാശ്ചാത്യ മാസം, പഠിക്കുന്നതിൽ

പുരി ദാതാരാ വാദ്യമാരാ പ്രാഥലി താഴ്വന്നുവെളി അടക്കാരി

Varuna, the Hindu Neptune or regent of water.

— പരിപ്രേക്ഷയും വാദം (വിഷയത്തിലെ) — നാജു കാര്യമുണ്ടാവുമോ. എ. വാദനന്മാർ —  
ഡി. (കാര്യം) — പ്രാഥമികമായിട്ട് അഭ്യന്തരവുമോ. സി. പരിപ്രേക്ഷ (കാര്യത്തിലെ)

ஏ) — கடல் சதுரமானதிட்டுவத்; பாங்க. ஏ. கணந்தாவதி—யைத்துக்கூடுதல் (யைந்தாவதி)+பாங் (காணங்பு).

வேஸ்த ரூபாஞ்சோ வாழு'க்காதலிலேபா ஸலாத்திஃ  
ஹீமிரேபா ராயவாஷா ராயவாஷா'கியா'க்குரை  
ஸமிக் காகத மக்ஜெத்துப்பாள ஸமிரங்கா  
காங்குப்'பாங் பவாங் பவாங்க புஜங்கா.

ஈ. ஈங்கா ரூபாஞ்சோ வாழு'க்காதலிலேபா ஸலாத்திஃ எ  
எம் வாங்; எ. வாங்; காகதிலேபா ஸலாத்திஃ குற்றங்கா  
காங்குப்'பாங் பவாங் பவாங்க புஜங்கா. Air or Wind.

ஏ. கோராஞ்—கோரா (கோரா காரிக) — ஒவ்வாக காகத சாகந்து வி  
விக்கோ. ஏ. ரூபாஞ்சோ—ரூப (கோராக) — ரூபாஞ்சோவத்; காகந்துகோவத்;  
ரூபாஞ்சோவத். ஏ. வாங்—வா (காரிக) — புஜங்கா ராயவாஷாவத். ஏ.  
காங்குப்'பாங்—காங்கு (யைந்தா) — காங்கு (குக்காவாக்க) வய்விக்கோவத்.  
ஏ. ஈக்காக—காக (காரிக) — ஈக்காக்கிணந்து. ஏ. புஜங்கா—புஜங்காவத்  
நீராகவாக்காக்கிணந்து. ஏ. காங்காக். ஏ. காங்காக்—காங்காக் (கி  
விப்பக) — காக்குப்பாக்கிணந்து. விவித்தின்காவத். ஏ. காங்காக்—காக  
(காரிக) — காங்க (காரிக) காக்கோவத். ஏ. ஸ்திராங்—ஙாங் (காரிக)  
— நூக்காக்கிழாங்கு— பாப்பிக்காங்கு; நூப்புறாங்கிழக்கோவத். ஏ. காங்க  
க். ஏ. காங்க—காங்கு. யாங்—நி (காரிக) — வாக்காக்கிழக் காங்கிழ  
கோவத்; பாப்பாங்—ஒவ்வாக்கிழக்கோவத். நூக்காங்கிழக்கோவத்.  
ஏ. காக்குப்பாங்—காக்கிணந்த (புபவாஞ்சோக்க) புப்பாங் (விவக).  
ஏ. ஸ்திராங்—ஙாங் (காரிக). ஏ. காங்காங்—காங்காவாக்க (நூ  
க்காங்க்காங்க) காங்காவத். ஏ. வாங்—வா (காரிக). ஏ. வா  
காங். ஏ. பவாங்காங்—காங்காங் யாங்—நி (யைந்திப்பக) — காங்காக்க  
யைந்திப்புத்தக்காங் காங்காக்கோவத். ஏ. புக்காங்—காங் (காரிக)  
— நூக்காங்க காக்காக்கிழாங்காங் காக்கோவத்.

கோவாங்ம வீருபுருதப்'விரா.. லாங் கீவிபு'மரி. கிர..

ஸபந்-வைவல்'குங்க்'மவிது-வைத்'மாங்கு ச

வை [ஸம] வீருபு. தப்பிக். வாங் கீருபு காங் குங் ஸபந் அப்பா  
குங் கோவிது-வைத் குங் [கி] . Quick or Swiftly.

ஏ. வா—நி (காரிக). ஏ. வீருபு—வீர் (காரிக)+பு: (பாரிக) — ஏ  
அவாக்கா காங்கோவத்; பாப்பாங்—வீருபு (பாரிக). ஏ. சுந்தர்—நாங்  
(யைங்காக்க). ஏ. வாங்—வாங் (காரிக). ஏ. கீருபு—கீருப (காரிக).

ஏ. ஈ. கூ. கூ.—கு (மதிகு), ஒ. இ. கூ. கூ.—கு (மதிகு), யு. ஸ்டால்—தூக் (வெர்மிளின்), எ. வங்கள—ஷப் (மதிகு), சி. கூ. கூ.—தூக் (வெர்மிளின்), சி. கூ. பிரிமின்வீடு—கா. பு. வெப்பு (அரசு கூ.), சி. கூ. கூ.—கா. கூ. (பு. வெப்பு).

സംരക്ഷണം നിലനിൽക്കുന്നതു സംരക്ഷണം വിവരാംഗിശാ

ନିତ୍ୟ'ନବରତ୍ନ'ଅଣ୍ଟୁ'କହେ'ମା'ତିପଳଯୁ' କହା

ஈழத்தினால் கூறுவது முத்தமாக கூறுவது வேண்டும்.

திருவூ'கான்தி நின்றதோலி டாஸ் பொஸ் இணை (ப)

எனக்கு எனதாக எனவிடக் கூடாது. என்று என  
எனவிட என்னும் [எப்படி]—இருப்பது.

Continually.

୫. ନାମକ—କଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ) —ରକତକାଳବିଶୁଦ୍ଧିକାରୀଙ୍କା. ୬. ନାମକକଣ—କଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ)+କଣକ (ପିଲ୍ଲାଙ୍କାଳ) —ଯେତେକଣିକାକାନ୍ତେ. ୭. ନାମକାଳ—କଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ) + ଅଛି (ତୁମିଲା) —ଦେବତାଙ୍କାନ୍ତେ. ୮. ନାମକାଳକଣ—କଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ)+ଯିତକଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ)—ଯିତକଣକାରୀଙ୍କାନ୍ତେ. ୯. ନାମକାଳକଣ—କଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ)+ଯିତକଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ)—ଯିତକଣକାରୀଙ୍କାନ୍ତେ. ୧୦. ନାମକାଳ—କଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ)+ନାମକ (ନାମକାଳ) —ନାମକାଳକାରୀଙ୍କାନ୍ତେ. ୧୧. ନାମକ—କଣ (ପିଲ୍ଲାଙ୍କାଳ)+ନାମକ (ନାମକାଳ) —ନାମକାଳକାରୀଙ୍କାନ୍ତେ.

[எனும்] காலையே கூட காலையேவும் திட்டம் கொடுக்கும் என்கின்ற கிளை நிலை விழுப்பு விகிதம் கொடுக்கவே முன்வது அவைகளுக்கு இருக்கும் [ஏ]—வீர விதம்.

### Much or Excessive.

காவைப்பற்றியும் வைத்துக்கூடிவோ யுமிழ்லைச் செய்துகொண்டார்

କାଳେ ଯଥିଲୁ ଯଥିଲୁ ଯଥିଲୁ ଯଥିଲୁ ଯଥିଲୁ

கிளங்கநிலை வெற்றியான் செரிசுவனூர் காலபொழுதை  
யுதேக்ஷி' கூடின்செலவில் குதீசு புள்ளிச்சிரோபனை  
ஒன்றை குபாவகராவ் அவைக் குதீசு கூதேவன் தென்றியக்கி மா  
பி எழுதாத் தொழில்வார் கிளங்கநை வெற்றுவனா பெறுவன்; த  
நாவானா வை வடிகபிடிக் கூதேவிவை குதீசு வெளியா  
வை.

Waisrawana (the god of riches).

ஏ. காலங்க—க (கிளங்கநை) + காலங் (காலங்) காலங்க. ஏ. குபாவ  
காலங்க—குபாவகரான் (குபாவகர்) + காலங் (காலங்). ஏ. காலங்கு—காலங்  
காலங்க காலங்கு. ஏ. குதீசுகாலங்க—குதீசு காலங்க காலங்க. ஏ. கால  
கூதேவக்கு—கூதேவகரான் காலங்க (கூதேவ) காலங்க. ஏ. காலங்க—க  
(கிளங்க)—மாநாவ கிளங்கநாவந். ஏ. காலங்கந்—காலங்கநாவந் க  
ாலங்க. ஏ. மாநாவக்கு—மாநாவகந் காலங்க. ஏ. கிளங்கந்—காலங்கநாவந் க  
ாலங்க. ஏ. கூதேவகந்—கூதேவகந் காலங்க. ஏ. காலங்கு—காலங்கந் காலங்க  
காலங்கு—குதீசுகாலங்க காலங்க. ஏ. காலங்கந—காலங்க (காலங்கந்)  
மாநாவகந் காலங்க. ஏ. காலங்க—கால (குதீச), காலங்கந—காலங்க  
காலங்க காலங்க. ஏ. காலங்கந—கால குதீசு காலங்கநாலங்க. ஏ. க  
ாலங்குவை—காலங்குவை குதீசு காலங்கநாலங்க. ஏ. காலங்க  
காலங்கந—காலங்கந குதீசு காலங்கநாலங்க (காலங்கநாலங்க  
காலங்கநாலங்க) காலங்கந.

### அ-வெளிம்பு காலன்.

கூடு விசூற கூட குதீசுவரு. வெளுக புதீந்மாபூர்.  
காலங்கநாலிக்கு, காலங்கநால், காலங்க வ.  
விசூற்விசூற்கு வை விசூற்புதீந்மாபூர் விசூற்வை

கூடு கூட [கூட கூடுகந] கூடு கூடுக வைகுதீசு வைகுதீசு காலங்க  
காலங்க. மாநாவ காலங்க காலங்க வை விசூற் விசூற்வை, [வை கூட வை]  
வை [காலங்க வை].

The Sky or Atmosphere.

ஏ. கூடு [கூட காலங்]. ஏ. கூடு [வகாலங்] கூடுகை வகாலங்—  
கூடுகு—கூடு—கூடு (கூடுகந). ஏ. கூடு—கூடு (கூடுகந)—கூடுகு  
கூடுகு—கூடுகு—கூடுகு—கூடு. ஏ. கூடுகு—கூடு (கூடுகந)—க  
கூடுகு கூடுகு—கூடுகு—கூடுகு—கூடு. ஏ. கூடுகு—கூடு (கூடுகந).  
கூடுகு—கூடு (கூடுகுக்கு)—கூடுகுக்கு—கூடுகுக்கு. (கூடுகு) கூடுகு

പ്ര-തിക്രമ കരണം

ଲିଙ୍ଗ'ରୁ କହନ୍ତି କାହିଁ ଅନୁଶୋଦନ ମରିଥିଲା

മുഖം [എ] കൂടാൻ കൂട്ടുവാഹി സ്ഥാപിക്കാൻ [എ] വാസ്തവം [എ ചെയ്യും]

୩. କିନ୍ତୁ—ଶିଖ (ସ୍ଵାତନ୍ତ୍ରିକାଳୀନ) ୪. କଥକୁ—କାହା (ବିଗ୍ରହିତରେମାତ୍ର) ୫. କାହା (ଯେତୁ ବିଶାଖାରେ ଏବଂ ଲାଲିକାରେ) ବିଗ୍ରହିତରେମାତ୍ର ୬. କାହାକୁ—କାହା (ରାଜ୍ୟବିଳା) —କାହାକୁ କଥାକୁ ଯାଦିବିଲାମାତ୍ର ଲାଲିକାକୁ; କାହାକୁ; କାହାକୁ ୭. କାହାକୁ—କାହା (ସ୍ଵାତନ୍ତ୍ରିକାଳୀନ) —କାହାକୁ କାହାକୁ; କାହାକୁ ୮. କାହାକୁ—କାହା (ସ୍ଵାତନ୍ତ୍ରିକାଳୀନ) —କାହାକୁ କାହାକୁ; କାହାକୁ

അഞ്ചും കെടുലാ വാരിവാഹം'സ്ത്രീക്കിന്ത്യ 'പലാഹകഃ

ယାରୀଯଙ୍କର କବିତା 'ଶ୍ରୀକୃତପାଳ ପାଠିଲା' ଏବୁକୁ ଏହା ଜୀବିତ ଦିନର ଜ୍ୟୋତିର୍ଲକ୍ଷ୍ୟମରେ ଗୋଟିଏ ହେଲା ।

ஈடு வகை வாழிவதோ ஸ்ரூப்பிலே வயலங்கள் யார்யா துவயா என்கின்ற வார்த்தை என்றால் அதை விரிவாக விடுவதோ விடுவதோ என்க A cloud.

வி தானா; ஈ. சங்குத் தட—ஒ (விடீக)—சங்குவிளை (கவுத்தலை) வட்டி ஸ்தாது; வாடுதாங்; தெர்தீ; உதாங்; ம. ச. சங்கா—தாங் (விடீநிலை)—வ; ஆவினா; தெவினைகளுக்காது—ஏ. விடீதா—தீவாங் (கவுத்தா) + தட (ஒத்திப்பட்டி); வாடுதா; உதாங்கி. ஏ. தாலா—தால் (ஸ்தாந்திலை)—ஸ்தாநா ஸ்தாது. ஏ. அதிக—ஈங்கா (கவுத்தலை) + சிக (ஈங்க) தாநாது. ஏ. யுதிகாநா—யுதா (ஏது) + தாங்கி (உது தயாங்க) அதிகுஷ்ட.

பூ-கிளி ராத்திரி. மேலுளிச்சு மொலூபிதா'லி சு

பூ-கிளி ராத்திரி. சுதாநிதிச்சு: சூதா [கால. சு]—தடி சு  
சுதா. The rattling of thunder

ஏ. பூ-கிளி—கூதா (குதிசீதாதுக); சுதாநிதிச்சு சூதா. ஏ. ராத்திரி—தா  
நி (விடீக); சூதா, ஏ. சுதாநிதிச்சு—தாநாது+தாநிச்சு, சூதா. ஏ. சுதாநிதா—தா (வெட்டிக); சூதா.

தோப்பீ சேதாநா ஹா'லி செங்கு'நாவது: கும்பாபுத  
தடி'செல்லாத்திலி விழு'பூவுலு சுப்புலு ராப்பி

தோப்பீ சேதாநா ஹா'லி செங்கு'நாவது: கும்பாபுத; தடி'செல்லாத்திலி வீ  
நுத் வாவுலு வாவுலு [காபு]—விளாங் வாங் Lightning.

ஏ. சோப்பு—பா (பா:ங்காவ ஜூ) —கூப்பிதாந் தா (கூயிதலை) பா:ங்காவ ஜூ  
காது; கூப்புத்தாது. ஏ. சோப்பு—பாந (காநாது)+பாந (ஜூ) கூப்பு  
பா:ங்காவு—பாந (ஜூகு) —கூதாகவ்யம்பூத்தாது. ஏ. சூதாநாவது—  
சூதாநிதிச்சு. சூதாநிதிச்சு. தாநா சூதாநாது தாநா. ஏ. சும்பாபுத—த;  
(கும்பாபுத)—கும்பாபுத செல்லாத்தாது. சும்பாபுத. ஏ. திவிழு—த  
ய (காட்டி); கூப்பிதாநு தாநாக்காநாது. கூப்பிதாநு தாநாது. ஏ. சுதாநிதா—  
சுதாநி தாநி சுதாநிச்சு தாநாது. சுதாநிதா. ஏ. சுதாநிதிலி—  
சுதாநி தாநி சுதாநிச்சு தாநாது. சுதாநிதிலி தாநாது. ஏ. விழு—  
ஜூ (செல்லாது). ஏ. வாவு—வாவு (ஹாலை). ஏ. வாவு—வாவு (ஹாலை);  
வாவுத்து; வாவுத்து; காவுவி; வாவு; நாவு.

பூத்து'பூத். தெப்பிலூலதூவுறு'லூலை'வ ருவுமு ஸ்தாந  
யாராஸு. பாத அாஸு'பூத்து'கூத்து'வூத்து'கூத்து'கூத்து'

பூ-து: வாந்.—

Rain.

ஏ. பூத்து—பூத (ஹாலை), ஏ. வாந்—பூத—(ஹாலை)

[காப்பித்திலை] காவுலு: காவுலு:—கா தூத்து Drought.

ஏ. காவுலு:நா, ஏ. காவுலு:—காத்து: காத்து—காம (விதித்தயாலை); கா  
த்து:நா; காவுலு:நா; காத்து:நா; காவுலு:நா; காவுலு:நா.

யாதா:தா:யாதா: காதா:நா:—திவாதா:

A hard shower.

— മാനുഷന്റെ പരമ (പ്രതിജ്ഞ) — യാഥോദയ സംസ്കാരത്തിന്, ദാ. ശ്രീകൃഷ്ണ — അദ്ദേഹം (ബഹുഭാഗം) + നാം (ബഹുഭാഗം).

ଓঁ শুভ্রা [ শুভ্রাম্বু কুমারী - শুভ্রা ]

Thin rain.

അനുസ്ഥിതിയാണ് പൂർണ്ണമായി നിലനിൽക്കുന്നത്.

അപിയാന് ലിംഗാധാര പിയൻസ് മുഖ്യമന്ത്രിയും

காலனில் வழியை [புது] [கி] காலனில் காவனம்; கோ காவியாக சுற்றிருப்பதை பிரியாக கடலை கூட செய்து—காவி Disappearance, covering

விகாா-து' பவுமுக' பவுமுக இடை கடுவெப்பான்யவர்  
விய' ஸ்தூயா-து' ஸ்தீதா-து' சொக்கியிலோ னிலோப்பதி  
கலெப்பு' வெகவாதுக' ஸ்தூமக' ஸ்தே' ஸ்தீகாக' கலாநியிய'  
ப்ரேசநாக' ஸ்தேலேயிலோ னாக்கிக்குஸே' குடிபேக்கநி

வாட். என் குவர்பியி—குவத்துந + வியி (ஊப்பிடு). ஏத். விவரங்கள்—விவரங்கள் (அ-உள்ளாக்க) வாய்வு; சொல்ல. சூப். கால்வடிவங்க—நீங்கள் கால்வடிவங்க (உ-விடுவு). ஆக. கூபு:காக—தீவ் (உ-உங்க) —நீங்கள் (உ-உங்க) கால்வடிவங்க.

கால்வடிவங்க பற்றுவதை குற்றா என்ற கால்வடி இல்.

பறுகிக் கூக்காலி ஜூரை புஸாங் ஸுபுஸாகா  
கூக்காக்கூக்காலி விவரங்கள் விவரங்கள்.

கால்வடி, கூக்காலி ஜூரை—விடுவு

Moonlight.

ஏ. வறுகிக்—வறுகந்த புக்கால; வேயா. ஏ. வகுக்கி—வகுக்கால (ஊப்பு கூவிடும்) விவரங்கள். ஏ. ஜூரை—ஜூரை (உக்கும்) கால்.

புலாக [க] புலாகங்—ஒத்திவு

Brightness.

ஏ. புலாக—ஏ. புலாகக். கால்வடி, யாது—பு + மு (ஊப்பிடு); ஏ. கால்வடி, மு.

கிளை காலி கால்வடி [க] விடுவு வாங்கு [க] வாங்கன். A spot or mark.

ஏ. கிளை—கிளை (ஊப்புக்). ஏ. கால்வடி—கால்வடி (ஊப்புக்கிளைக்). ஏ. யாது—யாது (கால்வடி). ஏ. வாங்க—வாங்க (ஊப்புக்கிளைக்). ஏ. வாங்கு—யாது (கால்வடி). ஏ. வாங்கன்—யாது (கால்வடி); குள்ள.

ஸுகிம வசமாலோல்'கிவூ காலி'ஸ்துவி'ஸ்து விவ  
கால்வடூய்'ஸு விஹார'ஸுகிமால'ஸுவிளா விகு  
புசுபஷு விவிகா சூ'ம விமானி விமங்கமதி:

ஸுகிம [புசுபஷுக்கால]

Exquisite beauty.

ஏ. ஸுகிம—ஸு (ஊப்புவடூய்) + கால (கால்வடி)—கால்வடூய் குதுப்பிக்கால வெளிக்கால.

ஏ. கால்வடூய்: காலி; குதுபி; காலி—கால காலி; காலி; குதுபி; காலி. ஏ. காலி—கால (கால்வடி). ஏ. விவு—விவு (விவிகா). ஏ. விவு—விவு (விவிகா)—விவுக்கால கால்வடூய்.

கால்வடூய் [க] விவுகால; காலுகால; குதுபுகால; விவுகால; கால்வடூய் கால்வடூய் [க]

Frost.

ம். மைத்துக்கு—நிலாக் (நிலாக்கு) — சிரங்குடுமலைக்கு. ஏ. கிள்ளுக்—  
ஏல் (ஏலிப்பிக்) — வூர்த் தெய்வத்தைக் கவுன்றுக்கொடுக்கும். க. துண்டு—துண்  
(துணிக்குவிக்) — சுவயனிக்குத் தஞ்சைப்புத் துணிக்குவிக்குமல்லது; மு  
ட்ட து. ஏ. துவிரை—துவி (பௌத்தியிப்பிக்) — எனதைத் தூ முட்டு உபலவிக்  
கொடு; கிவிவு. ஏ. விளக்—விளி (விளக்) — புதுக்குறியூட்டு விளித்துக்கொடு; வ  
டையை; விலை; வாய்ம; வினா; சுதா; சுறுந்; சுழுந். ஏ. பூ:வெள்ள—பீ  
(பீக்குக்) — இபூ:வெள்ளத் துங்காவெள்ளுக்கொடு. பூ:வெள்ள—பீக் (பீக்குக்) —  
ஒலிபூ:வெள்ளத்தைக்கொடுக்கும்படி கொடுக்கும். ஏ. விலிகு—விலம் (வில்கு) — வில  
கையைக்குக்கொடுக்கும்.

[କୁମା] ହରିହରାନ୍ତି ହରିହରାନ୍ତି ହରିହରାନ୍ତି

## Ice and Snow.

“. വിക്രമി—വിക്രമാദി, ഉ., വിക്രമാദി—വിക്രമാദി” എന്നുണ്ട് (ഉം).

ଭାଇଙ୍କ ପ୍ରତିକାଳରେ ଏହା କିମ୍ବା ଏହାରେ ଏହା କିମ୍ବା ଏହାରେ ଏହା କିମ୍ବା

పోతా [ప్రశ్నలు] — 225

### Cold or Chillness.

మ. కోడ్—విభజన (కృష్ణార్జున).

[குள்ளானம்] குள்ளான விழை செலுத்துவது பின்னால் [குள்ளானம்]—Cold or frigid.

୧. କୁଳିମ—ଶ୍ଵର (ଯାମି କୁ) — ପ୍ରାଚୀନତାର ଶ୍ଵରଙ୍ଗାନ୍ତି. ୨. ଦୀର୍ଘକା—  
ଶ୍ଵର (ଶ୍ଵରକ) — ପରାମର୍ଶଦିଲ୍ଲୟ ଶ୍ଵରଙ୍ଗାନ୍ତି. ୩. କିମୁ—ଯତ (କିମୁମୁକୁ  
କୁ) — ରହୁରୁରୁରୁ କିମୁଗାନ୍ତି. ୪. କୁମାର—କୁମ (କାମକାମିକୁ) — କାମକିରିଲୁ  
ଯାଏ କାମକାମିଲୁ କାମାନ୍ତି. ୫. କେତ୍ତିକି—ଯା (କିନ୍ତୁକୁକୁକୁ)  
କେତ୍ତିକି କେତ୍ତିକି କେତ୍ତିକି କାନ୍ତି. ୬. କେତ୍ତିକି—ଯା (କିନ୍ତୁକୁକୁ)  
କେତ୍ତିକି କେତ୍ତିକି କେତ୍ତିକି କାନ୍ତି. ୭. କେତ୍ତିକି—ଯା (କିନ୍ତୁକୁକୁ).

നക്കു, മുക്കു, കുന്നുകു, കാരകു, പ്രി, സു, വാസ്തവിക്കു.

നമ്മുടെ പാശ കു കുടി ചുട്ടു: [കുവി] ദുരി [വേദ പ്രസിദ്ധം] A Star.

३. നെക്കും—ന + സ്വാ (വധിക്ക)—രഖുന്നതു. ४. ക്രമം—സ്രം (വധിക്ക); കുടി; പദ്ധതിപ്പാണ. ५. സ—സ (വദി; വിശ); മാറ്റ; ദക്ഷിം. ६. കാരക—രഹിക്കം യാളി സ്രം (കുടഞ്ചക)—രാത്രിയുടെ ദവഃക്ക അവിഭിന്നന്തരം; നാഡിപ്പാണ; ചെല്ലി; പ്രാണിക്കം—ക്രമം സ്രംവാദവിഭിന്ന ഉച്ചക്കാരം. ७. ചുവ—ചവി എ (അക്കംഗഭാഷണം).

ବ୍ୟୁକ୍ତିରେ ପାଇଲୁ ହେଲା ଏବଂ ଏହାରେ ଗାଁଜ୍ଞତିରେ ଯେତେବେଳେ କୁଳା  
ଜୀବ ଜ୍ଞାନ-ବିଜ୍ଞାନୀ ପ୍ରକଳ୍ପରେ ଶୁଣିବାରେ ଯେତେବେଳେ କୁଳା

ஸ்ரூபாவி: நூர்: வ:து: சிரூபாவி: யிக்கா: ற: வி:வ: ஆ:சிரோ: வ:  
மலூபாவி: சிரூபாவேயிலை—வருமா: Jupiter.

ஏ. வைப்புவி—வைப்புக்குடை (வைக்குடை) + பதி (றை). ஏ. நூர்:  
வ:து:—நூரா:நூர் (வைக்குடை) + ஆ:து:து (றை). ஏ. சிரூபா—  
சிரூபா (வாக்கிள்ள) + பதி (நூர்). ஏ. யிக்கா—யிக்கா (வை  
பதி) உணவங். ஏ. ற:—ற: (புதிப்பில) —நூருவழை பதிப்புக்கொவத்; ஏ.  
வி:வ: சி:ந்; சிரூபாவைது துக்கமானது. ஏ. ஆ:வ:ந—ஆ:வ: (விவிதம) —  
ஏ. வைப்புவை விவித்துக்கொவத். ஏ. ஆ:சிரோ:ந—ஆ:சிரூபாக்குந் வுதங்.  
ஏ. வருமாவி—வருமாவிள்ள (வாக்கிள்ள) பதி. ஏ. சிரூபாவேயிலை—  
விரூபாவையிலை (ஆங்கிலைப்பிள்ள) புதங்.

பூதங்கு சிவந்துமுகங் காவு இரோ டாப்புவா கவி:

பூது: சிவந்துமுகங் காவு: இரோ: டாப்புவா: கவி: Venus.

ஏ. பூதங்—பூத (பூவில) —ஒவைகளை ஓவைதா கைத்துக்கொவத்; ஏ.  
பூ: பூ:நா:—ஒலைகள் நூத்துப்பா:நூத்துக்கொவுக்கொவத்; நூத்துக்கொவ; நூத்தி. ஏ. ஒது  
நூது:—ஒதுதுப்பா:நூத் (நூபுக்கொவ) நூத். ஏ. காவுந்—காவித்துந் வுதங்.  
ஏ. இக்காலை—வை (வைப்பில) —நூருக்கொலை விக்கொலை துவுவிக்கொவத்.  
ஏ. காப்புந்—கறுவாந் வுதங்; பாதுரா:ந்; விபு:ந். ஏ. கவி—க (வ  
புதில) —க:புதில:காப்பு வர்த்திக்கொவத்; விபு:ந்.

ஞா:நா:நா:கா:கா: கெஞ்சு கெஞ்சுக்கா: கெஞ்சுக்கா: மக்கிஸ்துந

ஙா:நா:நா:கா:கா: கெஞ்சுக்கா: கெஞ்சுக்கா:—வருமா: Mars.

ஏ. ஙா:நா:நா:கா:கா:—ஙா:கா (காவில) —ஶா:க்காவத். ஏ. காந்—க (காவி)  
—குலிகிள்ளா:நா:கா:நா:வத். ஏ. கெஞ்சு—குலிகிள்ளா:நா:கா:நா:வத். ஏ.  
ஙா:நா:நா:கா:கா:—ஙா:நா:கா (நாவன) + ஙா:நா (நாவன) உணவங். ஏ. காந்  
ஙா:நா:கா (காவில) + ஙா:நா (நாவன) வுதங்.

[குலிகிள்ளா]

குலிகிள்ளாவுயை வூய:க்கூரை கூரை கூரை கூரை

கூரை கூரை பா:பா:பா:பா: பா:பா:பா:பா: பா:பா:பா:பா:

கா:கா:கா:கா: கா:கா:கா:கா: கா:கா:கா:கா: Mercury.

ஏ. கா:கா:கா:கா:கா:—கா:கா:கா:கா:கா: வுதங். ஏ. வூயா—வூய (ஙாவில் க); விபு:ந்; வருஷா:ந்; கெஞ்சு. ஏ. காந்து—கா:கா:கா:கா: வுத  
ங்; நூதுவத்.

[ஙாவன] கா:கா: கெஞ்சுக்கா: கா:கா: கா:கா: வுது:கா:கா:  
கா:கா: [கா:கா:] Saturn.

ஏ. சூரியன்—ஸ்ரீத்திருத்தம். ஐ. குத்தாத்தம்—ஷா (நடந்த) — மூன் (பிரதிம) தாந்தாவந். ஒ. சூரி—தீய (போது) — குத்தாத்தியும் வந். ஓ. சூரி—தீய (நடந்த) — ஸாவயங்களிலும் வந்; தீயந். ஏ. சூரி—தாந்தாவந். ஒ. தூயன்—குத்தாவந். க. ஸுஷாபுத்தம்—ஸுஷாந் (நடந்திருந்துமா) புத்தம். யு. கார்த்தம்—கால்சிர (கடவு) கிள்ளவந்.

எம்.ஸூ தாது'ஸ்ரீபஞ்சாந் 'செல்லுங்கிடகவை விழ்ஞா

ஏ. [ஒ] சூரி அந்த:யை சாலாவிடகவை விழ்ஞா

Rahu (The ascending node).

ஏ. தெட்டு—ஒ. (மத்துக) — ஸுஷாத்தாந் கால்சிர:காலி வகுத்துவந். ஒ. சூரி—ஒம (விடுக) — ஸுஷாத்தாந் குத்தியிலு உங்கலினை வந். ஒ. ஸாப்திர—ஏ. (நடந்திக) — ஸாப்திரத்தே கால்சிரகளில் குத்தாக்காவந். ஏ. தொலைவிடகவந்—கால்சிரகங்கள் புத்தம். ஓ. விழ்ஞாவந்—ஒ. (நவமாதிருந்துக) — விழ்ஞாகை (நடந்த) உவாகால்சிரகங்காவந்.

ஸ்ரீஸ்ரீ'ஸ்ரீ'விது பொலோநை விபீகநா

தாஸ்தா'வெஸ்த வெபூச், புதாகர விதாகநா

தாஸ்ப'த்திவஸப'ஸ்வாபே வெலினெபோ'ஸ்ரீதீவை

விகந்த்தா'க்கி மாத்தாணை மிவிலா'க்காவை பிளை

தூமனில'ஸ்வாக்கில'க்கிரு'புதிருதாந'த்திவை

விகாவஸு'க்ரஹக்கி'ஸ்பிச்சா'பதி'க்ரஹபு'தி:

தாந'ம்.ஸ'ஸ்ரீவாலு'து'ஸ்ரீவிதை த்தெரை வெபீ

க்கங்கூக்கி ஜஹாக்கி'ஸ'துமாபி துகிரங்கா

புதுமாதங்கா விகங்களில் பெத்துத்தா ஜஹாக்கவையை

ஸ்ரீ ஸ்ரீ: காந்த: காந்திரு காந்தா: விவகா: காந்த: காந்தை கா  
ந்தை: புதாகர: விதாகர: கால்சிர: விவாகர: கால்சிர: விவாகர:  
கால்சிர: விவாகர: கால்சிர: விவாகர: கால்சிர: கால்சிர:  
கால்சிர: விவாகர: விவாகர: விவாகர: கால்சிர: விவாகர: கால  
சிர: கால: கால: கால்சிர: கால: கால: கால: கால: கால: கால:  
கால: கால: கால: கால: கால: கால: கால: கால: கால: கால: கால:  
கால: கால: கால: கால: கால: கால: கால: கால: கால: கால: கால:

, The Sun.

ஏ. ஸுராந்—ஸு (ஸாலிக); விழா:ந். ஒ. ஸுந்த—ஸு (ஸாலிக)—கால: காலவிடகை ஏதால் எங்கில்லாவந்; காலாகால—ஸுந் (நபுந்த) — கால  
ஸுநிற புபு கால காலு: விழுப்பில்லாவந்; காலில். ஒ. காந்தா—பு (புவி)



ஸ்ரீகார்ணாதனாமாகவுள்ள காலைப் 'தீயாரா'

எழுத்துப்பூச்சி என்கிறார் அதைவேலே கடமையீடு என்றும் அழைகிறார்

Dawn.

“. முனிசுபல்—முனிசுபல்+முன் (முனிசுபல்லாவது), இ. கூறுகள்—கீ (கீகீ)—கீகீகூறுவது; அகப்புகீகீகூறுவது, ஈ. கூறுத—கூதுகூறுத (கூ) —கூகூறுதுவது. ஏ. கூசூபி—கூசூபுகூத்துவுது. ஒ. கூவுகூறுகள்—கூகூறுகளைக் கூறுகூறுது.

வளிவுக்கு வளியிதழ்வுக்கு மன்றங்கள்

பாரிசுவகை: [இ] பாரிசுயில் ஒப்பூர்வ கூ இளவும்

Halo.

ஈ. பரிசுவனா—வினா (பூ:பிளக) —வநி (வட்டம்) வழங்கின்றது. ஏ. பவியி—ய. (யல்ல) —வநி (வட்டம்) யளிக்கின்றது. ஒ. திருப்பூர் கு—உ. வ. (ஈசுவர) —நூற்றுக்கணக்கிற பெறுதலிலிருந்துகொடுக்க. ஒ. என்ன—உ. வி (ஞவது, விக்க) —வடக்கிலிருக்கின்றது; இது மாங்கப்பாவிவன்னாகிக் கொடுக்க; சுரு நீண்டதுவிலும் நூற்றுக்கணக்கிலும் பூட்டு விழுதுபோல் கண்ணவேண.

கிழவேந்தும்போது கூடும் வீரனால் மூடப்பட்டு விடப்பட்டு விடுவது சிரமம் என்று அறியப்படுகிறது.

கிளை; உறுபு கணவு கால்திரு சுக்கிரி மூளை அழுகுளி; கூரை கால் காலி விட  
[பூரிபுமூலமை] வீரினி; [பூரிக்கூ—ஏடு]. Aray.

AT&T

ஏ. கிருஷ்ண—நீ (விடுதிக் கலைக்கப்பிள்ளை) கூவாதாவில் விடுதியைத் தீட. உ. குமார்—தங்களுக்கான விடுதியைப் போன்றை; பு. பாணாநா—வாய் (வாய்மை)—து கிடைக்கிற ஒரு சிவாலாநாவாகும். ந. சங்கர்—கிள் (பூர்வைப்பிள்ளை)—ஒரு நீரை பூர்வைப்பிள்ளைத். ச. சாமி—நூற்று (பூர்வைப்பிள்ளை)—திட்டகாலங்களும் விடுதியின் கூடுதல் நோய் (நோய்கிளை)—கிடைக்குமில்லைப்பிள்ளைத். ஏ. நெடுஞ்செழி—நெடுஞ்செழி (நெடுஞ்செழிக்குக்கூடுதல்); கூத்துக்கூத்; புக்கூத்; தொந்தொந். வு. சாமி—நீ (வாய்மை); கூத்துக்கூத்; புக்கூத்; தொந்தொந். ஏ. காந்—நீ (விடுதியைப்பிள்ளை); கூத்துக்கூத்; புக்கூத் (நெடுஞ்செழிக்குக்கூடுதல்); வீயிக்கூத் (நெடுஞ்செழிக்குக்கூடுதல்)

స్వామి అనుమతి ప్రాపించి ఉన్నాడు. ఈ విషయానికి లిఖితం అనుమతి కొన్నాడు. ఈ విషయానికి ప్రాపించి ఉన్నాడు.

[ஈடு] முதல் கூறுவதில் கமிட்டி என்ற வகுப்பின் முதல் தீர்மானம் கொண்டு வருகிறோம் [உடல் தீர்மானம்] Light.

ஏ. புதி—புத்த (பூங்கள்)—புத்தும் என்றாலிருந்து. ஏ. நா—  
எ. வெட்டால்கொல் யாது—நவ (பூங்கில்); சூரியோ; மாற்றும்; ஸாந்து  
ப. ஏ. வீடு—வீடு (வூங்கில்) ஏ. கூ(நூக்கு; நூக்கு பூ). கூ (நூக்கில்)  
ஏ. கூஞ் (நூக்குங்கு பூ).—கூஞ் (நூக்கில்) ஏ. நூவி—நூவி (நூக்கில்)  
—நூக்குங்கு நூவியினால். ஏ. கூதி—கூது (நூக்கில்) ஏ. கீழ்ப்பி—கீழ்ப்பி  
(நூக்கில்) ஏ. நூவி—நூவி (நூக்கில்) ஏ. நூவி—நூவி (நூக்கில்)

புதும் உலாபு: நூக்குப்—நூவிக்.

Sunshine.

ஏ. புதும்—புதுக்கும் (நூக்கில்) புதும் என்றாலிருந்து. ஏ. கூஞ்  
ஏ—கூஞ் (நூக்கில்) ஏ. நூக்கு—நூ (நூக்கில்) + நூ (நூக்கில்)

### புதும்புக்கரணம்.

காலைாசிச்சூழைப்பு' என்று' பிளமுகயூப்பு' டி பக்கிமதி:

காலை: விழு: [கூவி] காலையை: [கூவி] காலை: [கூவி]. Time.

ஏ. காலை—காலை (கூவி)—நூக்குங்கு என்று நூக்குங்கு நூக்குங்கு;  
ஏ. விழு—விழு (கூக்குக்)—நூக்குங்கு என்றுங்குவில்லை காலை காலைப்பிலினால்;  
ஏ. காலை—ஏ. காலை—காலை—காலை (கூக்குக்)—நூக்குங்கு: என்று. ஏ. காலை—  
காலை (கூக்குக்)—நூக்குங்குவில்லை காலைப்பிலினால்; என்று; காலை  
ஏ. காலை.

[காலை] பக்கிமபுதுப்பால்.

A Lunar day.

பக்கிம—பக்கு (காலையை ஏற்றுக்கொ) —பக்குதாலால்கூர் வாய்த் திருப்பால்—  
பக்கு (கூக்குக்)—பக்குதால் உணவுக்குதானால் காலை என்று.

ஏ. காலை—காலை' காலை வா து கூலைப்பியாபுவாபுவாபுவாபு

வாபு: காலை காலை: [வா து கூலை]—காலை: காலை—பக்கு A day.

ஏ. வாபு—வாபு (கூக்குக்)—நூக்குங்கு காலைனால். ஏ. காலை—காலை (வா  
க்குக்)—நூக்குங்கு காலைனால். ஏ. காலை—காலை (கூக்குக்)—காலை வாபு: காலை. ஏ. கிவாபு—கிவாபு (கூக்குக்). ஏ. வாபுக்—வாபு (வாக்  
க்). புதும்புக்கரணம் என்று.

புதும்புக்கரணம்: காலை' காலை புதும் புதும் ஸி கூபி  
புதும்' ஸி கூபி கூலைக்கொ து ஸாலை: ஸாலைப்பிற்புபு:

ମୁକ୍ତ ପଦ ଲାଭ କରୁଥିଲୁଗା କମ୍ପ୍ୟୁଟର କିମ୍ବା ପ୍ଲଟରରେ [ନାମାବଳୀ]  
ଅବଶ୍ୟକ [ ୧ ]

Morning.

१. अनुभव—प्रति+भव (ज्ञानात्) = प्रति विभव इत्यनुभवः २. अनुभवः—अनुभवीति नाम (प्रतिभवात्) + विभवं (ज्ञानात्) ३. कामय—काम (ज्ञानात्) — ज्ञानां द्वयात्यनिरूप कामसत्ता अर्थात् विकल्पः; वाचः कामसत्ता त्रयम् एवाग्रहात् ४. इन्द्रिय—भव (विभवात्) — इन्द्रियानुभवीति इन्द्रियः शृणु इन्द्रियो इन्द्रियानुभवीति इन्द्रियः ५. अनुभवः = अनुभवः ६. अनुभव—प्रति+भव (ज्ञानात्) — विभव इत्यनुभवः इत्यनुभवः

[മിന്നംരക്ക്] സംശോധന : പാതയ്ക്ക് Eve.

“. ஸ்ரீகா—திலை (கலைஞர்)—வடகுவினங்களுக்குள்ளது, அ. ஸ்ரீகா—  
ஸ்ரீதிலை (யூங்கள்)—ஈழநாட்டு மலையில் யூங்களின் சமையு; வடகுவினங்களிலிருந்து காங்கி என்றும், அ. பிரதீபாந்தி—தெல்ல (புரூஷங்கள்)—பிரதீபாந்தி  
பூஷங்களின் என்றும்.

କିମ୍ବା ଗିରିଯିମିଳି ରାତ୍ରିଶୁଦ୍ଧିକାମ କଷିଳାର କଷିଲା  
ଯିବାବନି ରମ୍ପାରିଲ୍ଲେଖ ଜଣି ଯାଇଲାଣି ତାହିଁ

ନିମ୍ବ ରାତିମିଳିବା ଉପରେ କୁଣ୍ଡଳ କଲାଙ୍କ କଥା ବିରିଚିବା ଉପରିବା  
ରହିବା ଛାଇବା ରହି ।

ந. கிளை—கீல் (உடன்க) —கூவுள்ளதியிலே சுதாம் வருமானம் கொண்டு வரும்—(பூஷ்பங்கள் காட்டு) —நடவடிக்கையாகவே மிகுங் புதுமூன் சுதாம், ஏ. கா வீட்டினி—கிளைம் (ஈஸ்ராஜி) உறுது. ந. காந்தி—ந. (பாராதிவர்த்த) —ஒரு வாசிக்குடியினால்; எனது. ஏ. குருவா—ந. (ஏ.ஈ.) + சுதா (உழைக்காரிக) —ஏங்கும் கிளைக்கும்போது; குதா. ஏ. கண்ணா—ந. (பாராதிவர்த்த) —ஈஸ்ராஜ் கிளைக்கும்போது; குதா. ஏ. கண்ணா—ந. (பாராதிவர்த்த) —ஈஸ்ராஜ் (ஈ வூப்பாக்காமலிக்கின்றார்மீ) ; இந்த கிளைக்கும்போது; ஏ. சுதா—ஒரு குல (கூதா) ; காலைக்கும். ஏ. வாஸுவா—பூதி (வாதிக) —வாசிக்க (ஈஸ்ராஜ) —ஏங்குவிக்கின்று (ஈஸ்ராஜ). காஸுவினி—காலை (ஈஸ்ராஜ) உறுது. ஏ. கா கா—ஒரே (குதாவில்) —காலைக்கு ஏற்றுவிக்கின்றார்மீ. ஏ. காவினி—ந. கண்ணா—ந. (ஈஸ்ராஜ)

ମାତ୍ର ଲେଖି ସମ୍ବନ୍ଧରେ କୌଣସିବାକିକି'ଯୁଗଃ  
ପେରାଳିକ କେତେହି ସମ୍ବନ୍ଧରେ ଶ୍ରୀ ତଥା ମାତ୍ରମଧ୍ୟରେ  
ଶ୍ରୀଜନପଦ୍ମା ମା ଛୁଣିକି'ଶ୍ରୀଜନିତିର ଚେଷ୍ଟିକେ ଉଦ୍‌ଘା  
ରେଯ ଜୋକି କାହିଁବୀ ରାଜ୍ୟର ଅନ୍ୟକୁଠାକୁ 'ଶ୍ରୀ ପି'ଙ୍କାପଦ୍ମା  
କୌଣସି ଶ୍ରୀଜନା ରୁପା'ଗାନ୍ଧି'ଶ୍ରୀଜନିତି'ଯୁଗଃ

ஸ்ரீக்ருஷ்ணபுர: வசுநிஷ்டபத: தாரி காடிபத: ஸ்ரீமா: ஸ்ரீவோபோனாலூகம: பூர்வபூஷண: பிஸ்யாந்துகாத்திகெ  
வொழுவெவங்கு காத்திகிகெக் கெமானத: பூர்விலேஷன்னால்பூரியை.

குறிப்பு: மாதம் காத்தி எது மாதங்களில் [வ.எ] Agrahayana, month in which the moon is full, nearly in the longitude of Orion's head.

ஏ. காத்திகெ—தூதரிகெ. ஏன் கெமானத: பூர்விலேஷன் கெப்பத்து: சு. சுநாகாஷங்கு. ஏ. மாத:—ஈம (ஈமிக) கிராண்ட் பூர்விகெ மாத  
நூல் மாத. ஏ. காத்தி = காத்திகெ. ஏ. காத்திகெகெ—காத்திகெகெ (இசையிக) மாதங்கெப்பு பூர்விலேஷன் கெதுக்கியது.

பூர்வம்: கெக்கு: ஸ்ரீமா: [வ.எ] Pausha, near gamma and delta of Cancer

ஏ. கெப்பத்து—பூர்வ (பூர்வ) நாக்கு பூர்வபூஷணத்தியை கூடுதல். ஏ. காத்திகெ—காத்திகெ நாக்கு நாக்கு கெப்பத்து: பூர்வத்தியை: கூடுதல். ஏ. மாதம்.—ஸ்ரீமா: (பூர்வம்) கெதுக்கியது.

காத்திகெ: Magha, near the lion's heart.

ஏ. கெப்பத்து—கெப (கெபிக) —ஏன் கெமானதிக் கெந்தும் கெப்பத்து கெப்பத்து. ஏ. காத்திகெ—காத்திகெ (பூர்வம்) கெதுக்கியது.

[வ.எ] மாலை மாலை [வ.எ] மாலைகெ: Phalguna, near the lion's tail.

ஏ. மாலை கெ—மாலை கெ (மாலை) நாக்கு பூர்வபூஷணத்தியை கூடுதல். ஏ. கெப்பத்து—கெப்பத்து கெப்பத்து நாக்கு கெப்பத்து. ஏ. கெப்பத்துகெ = மாலை கெ

[வ.எ] கெவறு: கெவறுகெ: கெப Chaitra, near the virgin's spike.

ஏ. கெவறு: ஏ. கெவறுகெ—கெவறுகெ நாக்கு கெப்பத்து கெப்பத்து கெப்பத்துகெ: கூடுதல். ஏ. கெப—கெப (பூர்வம்) கெதுக்கியது.

கெவறு: மாதம்: வைசா: Vaisacha, month in which the moon is full, near the southern scale.

ஏ. கெவறு: மாதம்—வைசா: வைசாபூஷணத்தியை கூடுதல். ஏ. கெவறு—கெவறு (பூர்வம்) கெமானதை கெதுக்கியது. ஏ. கெவறு—கெவறு (பூர்வம்) கெமானதை கெதுக்கியது.

கெப்பத்து: கெப்பத்து: Jyaishta, near the scorpion.

ஏ. கெப்பத்து—கெப்பத்து கெப்பத்துகெப்பத்து கெப்பத்து. ஏ. கெப—கெப (கெபிக) —கெவறுகெகெ கெவறுகெகெ.

குறிப்பி: [குறிப்பி] கெவறு: Ashadha, near the bow of Lagittarius.

३०. കേരള-തൃശ്ണാ പാലി (കുമാൻ) — കുമാൻ മന്ത്രം, ३१. കുമാൻ വാഹി— കുമാൻ വാഹി (വുഡ്) നാമക്രമപരമായി സാമ്പത്തികമാക്കുന്നതിന്.

శ్రవణ: [əd̪rən] అని: శ్రవణం [əd̪rənəm] Sravasti, nearly  
in the longitude of the eagle.

३. ആവശ്യം—സ്വഭാവം (കിഴക്കിന്മാരു) നാലുപ്പത്താറ്റാണിരിയോട് അഫിപ്പ്-  
ഡ. നേരിയു—നാൽക്കുപ്പ് (കാല;കിടക)—വിജയമുഖം എ. രാജഭാഷാക = ഗ്രാ-  
മഭാഷാ.

Nearly in the longitude of the wing of Pegasus, Bhadra,

୧. ଗାନ୍ଧୀ—ଗାନ୍ଧୀ (ରକ୍ତ) — ଅଯିବୁଳୁ ଉଲ୍ଲଙ୍ଘନ କଥା, ୨. ଶିଖୁମ୍ବାପାଦି—  
ଶିଖୁମ୍ବାପାଦ (ପୁରୁଷାତି) ଗମନକୁଳପାଦରେ ପାଦିକାହୁରୁ କିମ୍ବା ଗ. ରାଜା—୩. ଶିଥ  
ପାଦି—ଶିଥ (ପୁରୁଷାତି) ଗମନକୁଳପାଦରେ ପାଦିକାହୁରୁ କିମ୍ବା

[ஏஸ்வின்] ஏஸ்வின்: கூடு: [ஏரி] ஏரீ-ஏரி: Aswins, near the head of Aries.

[காலி] [க] காலிக் யோதை உங்கி காலிக் : Karttika,  
near the Pleiades.

କାଳି—କାଳିକାଳି ପ୍ରାଣୀଙ୍କାଳିକାଳି ହୁଏଇଲୁଛି. ଏ. ମୁହଁ ବୁ—ଯାଇସ (ତୁଳାକାଳି) ପ୍ରାଣୀଙ୍କାଳିକାଳି ହୁଏଇଲୁଛି. ଏ. ଶିଖି—ଶିଖି (କାଳି, ଯମ) ହେଉଥିଲାବେ. ଏ. କାଳିକାଳି—କାଳିକାଳି ପ୍ରାଣୀଙ୍କାଳି ହୁଏଇଲୁଛି.

Winter.

ଶିଖିତ ରୂପ—ମାନ (ହାତୀଗାଲ) —ଯିକୁ କାହାର କାହାର କାହାର କାହାର

ଶେଷିରା: [କାନ୍ଦିଯାର]—ପିଲିଙ୍ଗକିମ୍ବା Cold season.

ବୀର୍ମିଳୀ—ପୁଣିଷଂ (କୁର୍ବାନମିଳି) — ଏହିରେ ଯଦି କୋଣାର୍କ ପରିମାଣରେ କାହାରେ

வஸ்ரை புத்துஸ்வரம் ‘நூல்வி’ முத்து உடன்றுகள் நினைவு உடன்றுப்பகு உடன் உடன்றுகள் ‘நூல்’

வருஷம்: பூனை மாதம் நூற்கிடி: Spring.

ம். வள்ளு—வள (வள்ளு)—வளாகம் எனவதையில் வளாகமென்கிறம்.  
ஏ. பூத்துநல்லை—பூத்துநல்லை என்கின்ற கூறும். ஒ. ஸுஷ்டி—ஸுத்தி (ஸுத்திகள்)—என்னுடையும் வரவழைவுகள் என்கின்றன ஸுத்தி; ஸுத்தி மீண்டும்; குதி; குத்தி; குதி; குதி; குத்திலி; குத்திலி; குத்திலி.

④ මුද්‍රා පෙනීමේ තිබූහා සිංහල මාලා නොවුමෙන් නොවුමෙන් Hot season.

ମ. ଗ୍ରୀକୁ—ପ୍ର (ପ୍ରାଚୀକ) —ଏହିମାତ୍ରକିମିଳିଲ ବୟାଙ୍ଗ ପରାମର୍ଶକୁ; ୧. ଉତ୍ତରମା—ଜୀବ (ଜୀବପ୍ରାଚୀକ) —ଉତ୍ତରମାକାରୀ ବ୍ୟାଙ୍ଗିମର୍ଶକ କାହାମ. ଏ. ନିଃଶ୍ଵାସ—ଶ୍ଵାସ (ଶ୍ଵାସପ୍ରାଚୀକ) —ଶ୍ଵାସମାତ୍ର ବ୍ୟାଙ୍ଗିମର୍ଶକ କାହାମ. ୨. ଉତ୍ତରପରାମର୍ଶ—ଉତ୍ତରପରାମର୍ଶ (ଉତ୍ତରପ୍ରାଚୀକ) —ଉତ୍ତରପରାମର୍ଶକ କାହାମ. ୩. ଉତ୍ତରପରାମର୍ଶ—ଉତ୍ତରପରାମର୍ଶ (ଉତ୍ତରପ୍ରାଚୀକ) —ଉତ୍ତରପରାମର୍ଶକ କାହାମ. ୪. ଉତ୍ତରପରାମର୍ଶ—ଉତ୍ତରପରାମର୍ଶ (ଉତ୍ତରପ୍ରାଚୀକ) —ଉତ୍ତରପରାମର୍ଶକ କାହାମ. ୫. ଉତ୍ତରପରାମର୍ଶ—ଉତ୍ତରପରାମର୍ଶ (ଉତ୍ତରପ୍ରାଚୀକ) —ଉତ୍ତରପରାମର୍ଶକ କାହାମ.

സുഖം പ്രാപ്യം ശ്രീകൃഷ്ണ വക്താവാനുമായി അനുഭവിക്കുന്നു.

[നുംബു] അവുമുള്ള [നുംബു മുൻഡ്] വാക്കു സിരിയാണ് Rain.

“. പ്രായും—പ്രായും (കമിൽ)—പ്രായും വരുമ്പോറും. അവ  
നും—വൃഥതായിട്ടും (കമിൽ).

[ଶୁଦ୍ଧି] ଶୁଦ୍ଧି [ଶୁଦ୍ଧି] Sultry season.

“. ദേശം—വീഴ്ച് (കുട്ടികൾ): പ്രധാനമായോ (പരിപാലികൾ) യഥാർത്ഥ കാരണം എന്നും

இங்கு பக். புதை வாய்வு வாய் கிடைக்க வழி.

கல்யாண பூர்வைகள் கொடுத்து விட விரும்புகிறேன்.

“[காட்டு] என்ற பெயரை கிடைத்து விட விரும்புகிறேன்” என்று சினாவின் முனிசிபல் குழுமம் கூறியது. சினா நிலத்தின் மீது காட்டு என்ற பெயர் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன.

୧. ପରିମ୍ବ—ପରି (ବିନ୍ଦୁରକଳାକାର) —ଶବ୍ଦରେ କାହାର ବିନ୍ଦୁରକଳା; ଉଚ୍ଚତା । ୨. ପରିପୂର୍ଣ୍ଣ—ପରିଷ୍ଟ (ଗାନ୍ଧି) —ଭାବରାଖିତେରେ ତାଙ୍କରିବାରୁ ପରିପୂର୍ଣ୍ଣକାହାର । ୩. ପରିପ୍ରେ—ପର୍ଯ୍ୟୁ (ଗାନ୍ଧି) —ଭାବରାଖିତେରେ ତାଙ୍କର ତାଙ୍କରୁ ପରିପୂର୍ଣ୍ଣକାହାର; ପରିପ୍ରେକ୍ଷଣ—ପର୍ଯ୍ୟେ (ପରିପ୍ରେକ୍ଷଣ) + ପରିପ୍ରେକ୍ଷଣ ଏକାକି ଅପରିକରିଯାନ୍ତି । ୪. କିମ୍ବିଲ୍—କିଲ (କୁଡ଼ି) —କାହାକିମ୍ବିଲୁକାଳିଯ ଛାଇମହିତ; ପରିପ୍ରେକ୍ଷଣ—କିଲ (କୁମିଳାକ) —ଭାବରାଖିତ କାହାକିମ୍ବିଲାଳ କୁମିଳାଳ । ୫. କର୍ମକ—କର (କୁର୍ରକ) —ବିଭିନ୍ନପ୍ରକାରର କରାର ପରିପ୍ରେକ୍ଷଣର ଜୀବିମହିତ । ୬. କୁର୍ମକ—କର (କୁର୍ରକ) । ୭. କୁର୍ମିଳ୍—କୁର୍ମି (ବାନ୍ଦିଳ) —ଏ ଜୀବାଳାର ବନ୍ଧୁମହିତରେ ଜୀବିତ; କୁର୍ମିଳାଳ; କୁର୍ମିଲାଳ; କୁର୍ମିଲାଳି । ୮. କୁର୍ମିଲ୍—କୁର୍ମି (କୁର୍ରକ) —ଜୀବାଳାର କରାର ପରିପ୍ରେକ୍ଷଣର ଜୀବିମହିତ; କୁର୍ମିଲାଳ; କୁର୍ମିଲାଳି । ୯. କୁର୍ମିଲ୍—କୁର୍ମି (କୁର୍ରକ) —କୁର୍ମିଲାଳ କରାର ପରିପ୍ରେକ୍ଷଣର ଜୀବିମହିତ; କୁର୍ମିଲାଳି । ୧୦. କୁର୍ମିଲ୍—କୁର୍ମି (କୁର୍ରକ) —କୁର୍ମିଲାଳ କରାର ପରିପ୍ରେକ୍ଷଣର ଜୀବିମହିତ; କୁର୍ମିଲାଳି । ୧୧. କୁର୍ମିଲ୍—କୁର୍ମି (କୁର୍ରକ) —କୁର୍ମିଲାଳ କରାର ପରିପ୍ରେକ୍ଷଣର ଜୀବିମହିତ; କୁର୍ମିଲାଳି ।

സ്വാദിഷ്ഠിക്കും. പുന്ന് വരുമ്പുണ്ടി സ്വന്തരം വുമോ

[ମୁଖ] ଯାହିଁ [କାଳୁକୁଣ୍ଡା] ପଞ୍ଚାଂ ଶ୍ରେଷ୍ଠ, ନେତୃତ୍ବାଙ୍କ ଘରୀବ

୧. ଯାତ୍ରା—ପ୍ରି (ପାଇଲୁ) —ଜଗନ୍ନାଥ ମୁହିଳିଙ୍କୁଟିରିଙ୍ଗରେ; ଡାକ୍-ଟାଙ୍କୀ;  
ଶୁଣୁଟି; ଅବସିମ୍ବି ଇ. ୨. ଘୁଣ୍ଠା—ଘୁଣ୍ଠା (ଶ୍ରୀଯୁଷମାତ୍ର) —ନୟକଟି; କା  
ରତ୍ନମୁଦ୍ରା—କିଳ୍ପ (କିଳ୍ପି କ) —କୃତ୍ତବ୍ୟକ୍ତିର ଦରସାରୀ ଉପରେକୁଟାଟି; ପାଂଚକଟି  
କରୁଣାମଣିକ ପ୍ରମାଣିକାମୁଦ୍ରାଟି. ୩. ଲୁହରୀ—ଲୁହରୀ (ଲବ୍ହା) —ଶବ୍ଦ  
କାଳିକୀ.

ମୁଖ୍ୟ କାମରୂପଦ୍ଧତି ହିନ୍ଦୁର ଶେଷ ଲୁହ ଲୁହବାଗିରିରେ

କିମ୍ବା କିମ୍ବା ପ୍ରମାଣ ହେଲା ? ଅନ୍ତରାଳ କରିବାର ପାଇଁ [କାହାର] ଆମାଦିର  
ପାଇଁ ହେଲା, ଏହି ପାଇଁ ହେଲା ଯୁଗମ [ଏ] Joy or pleasure.

**ପ୍ରେରଣୀ ଯୁଗାଂଶିଲୀଯା ଓ କ୍ଷେତ୍ରାଳୋକନ ଏବଂ ବ୍ୟାପକ ଜୀବନାବଳୀ**

நாவுக் கவிக் கவுப் பாலை கெட்டும் குழி யா.

ପେରିତ୍ରୁଷୁ କେମା କିମ୍ବା କିମ୍ବା ଅବସଂଖ୍ୟା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା  
କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା [ଶବ୍ଦାଧିକାରୀ] Happy, well or right.

வெற்பு 'வித்து' எல்லையும் எல்லூ 'பூரி நியதி'பூரியிஃ  
நீங்வா—வித்து, க:எல்லையும் எல்லூ [ஏ] நியதி வியிஃ Destiny or luck.

ஏ. நீங்வா—நீங்வா (பாலைஸ்ரங்கா) உத்த. ஏ. வித்து—நீங்வா (நீங்வா) —நீங்வா நீங்வா நீங்வா. ஏ. க:எல்லையும்—எல் (நீங்வா) எல் வாங்காது. ஏ. வித்து—நீங்வா (நீங்வா) —நீங்வா நீங்வா நீங்வாது. ஏ. நீங்வா—நீங்வா (நீங்வா) —நீங்வா நீங்வா நீங்வா நீங்வாது. ஏ. வியிஃ—வியிஃ (நீங்வா) —நீங்வா நீங்வா வியிஃ நீங்வா நீங்வாது.

ஒன்று 'நீங்வா அடுக்கி நீங்வி 'நீங்வா

நீங்வா நீங்வா நீங்வி இப்பணி உணவா. Birth or production.

ஏ. அன்றை. ஏ. நீங்வா. ஏ. நீங்வா. ஏ. நீங்வி. நீங்வா நீங்வா (நீங்வா). ஏ. உபாணி—பூதி, (நீங்வா). ஏ. உபாணி—பூ (நீங்வா).

பூணி து செதுக்கா அடு காந்து காந்து சேலிரோ

பூணி [ஏ] செதுக்கா அடு காந்து காந்து சேலிரோ. An animal or sentient being.

ஏ. பூணி—நீங்வா (நீங்வா)—நீங்வா நீங்வா. ஏ. செதுக்கா—வித (நீங்வா) —நீங்வா நீங்வா. ஏ. அடு. ஏ. காந்து. ஏ. காந்து—நீங்வா (நீங்வா). ஏ. காந்து—பூ (நீங்வா)—பூ (நீங்வா) நீங்வா.

பின்து 'நீங்வா வீது வீது ஸபானி வீ'நீங்வா மா'

மின்து [ஏ] வீது வீது ஸபானி வீது நீங்வா மா. The mind or faculty of reason.

ஏ. மின்து. ஏ. நீங்வா—விதி (நீங்வா). ஏ. வீது—வீதி (நீங்வா) —விதமின்து விதமின்து விதமின்து. ஏ. ஸபானி—ஸபானி (ஸபானி). ஏ. வீது—வீதி (நீங்வா). ஏ. நீங்வா. ஏ. காந்து—நீங்வா (நீங்வா).

வூவிஃ'நீங்வா யிக்கா யிஃ புச்சு எநூக்கி மனி:  
புச்சு'புச்சு'நீங்வா ஸபானி புதிப்பு சீக்குவீசு

[நீங்வா]

வெளியில் காணப்படும் முறைகளை விட அதே ஒரு தொழில் என்று அறியப்படுகிறது. The understanding or intellect.

സംഖ്യാത്രിക പ്രമാണം നിയമം കുറവ് സംഭവിച്ച  
അംഗീകാരം ദർശന പ്രമാണം സമാധാനം

ஏக்கிர வைத்து நிபூண பிழையுடைய விவரங்கள் இது

ଦୁଇଟିମାତ୍ର କଥାଗୀରେ କାହିଁପାଇଲାଏ କିନ୍ତୁ ଆ କାହିଁକିମୁହୂର୍ତ୍ତରେ କାହିଁକିରାଏ—କିମୁହୂର୍ତ୍ତରେ

Bontitudo.

୨. ଶକ୍ତି—ତଥା (ରଜାମଣି) —ପ୍ରକାଶମୁଦ୍ରାରେ ଲାଗିଥାଏ ରଜାମଣି;  
ହୀଚାମୁଦ୍ରା ଓ. ରଜାମଣି—ପ୍ରକାଶମୁଦ୍ରା—ରଜାମଣି—ରଜାମଣି  
କୁ—ରଜାମଣି—ରଜା (ରଜାମଣି) —ରଜାମଣି—ରଜାମଣି—ରଜାମଣି

ஏ. ச. குறு தழை—குவி (கிளிமிக்)—ஒலைவாசிகளிடமிருந்து; க. நால்குல  
ஈ—நிலைகளையிரிக்கின்ற தன்மை; எங்கே—ஏ. குறுகு—ஏ. + டி (கி  
கு)—நால்களிடையில்; கிழக்காகங்கூட; காலங்கள்.

துவக் கூடு கஞ்சையூரூபி மயுளை வயளை கடு?

விளக்கூது, வய ஸபா? பூப்பில் தேவை கூப்பு திறுக்கி திறுக்கு

துவக் [ஏ] குலக: [ஸ்ரீ]—சுவஷ். An astringent taste.

ஏ. துவக்—ஏ. (தீக்க) —காரு: விளக்கு அவுட்டிகளை; ஏ. கஞ்சை—க  
ஞ (நால்கள்)—கஞ்சைக்கால் வயை வயளை காலங்களை; உபிடுகளிடம்.

மயுளை—கால்புது.

Sweet taste.

ஏ. மயுளை—கஞ்சை (கஞ்சை) துவக் குலக்குக்கூது.

குலக்கு—வயவாற்று.

Salt taste.

ஏ. வயளை—வயக் (கீர்த்தி)—வயாறு கடுகளை; உபிடுகள் அவுட்டிகளை.

கடு—குவிய.

Pungent taste.

ஏ. கடு—கடு (கடும்)—காலுகளையில் கடுப்பாக காலங்களை; கடுப்பு.

குப்புகள்—கடு.

Bitter taste.

ஏ. கிளகா—கிள (பூக்காமல்)—கிளிக்குதிரை குளிக்கும்போது.

குப்பு—புதிர்கள்.

Acid taste.

ஏ. காட்டு—காட்டு (காட்டிக்)—காலுகளை காட்டு காலுகளைப்பிரிக்காது; ஏ  
விலூகள் [ஏ. காட்டு-புது—ஒலைவாசிகளுக்கு வயாறு வயக்] [குவியு  
க்கு விடுதலை—குதிக்கு காட்டு வயைகளை; காட்டுக்கு வயாறு காட்டு].

குதித் தூடு தூடிவிலை விடுது கெழுது பாளையுடைய

அவ்வளவு கூடுதலா வெள்ளை வகில்க்கிம்? பொவல்தூரையெல்லா

வளிகளை பாளையுடைய பாளையுடைய விளிக்குவிவையுடைய கூடு பூப்புகளை

குதித் தூடு தூடிவிலை வயை கெட்டு பாளையுடைய கூவாக்கு: காலுகளை விடுதலை வகில்க்கிம்—குதித்தா.

White.

ஏ. குதித்—குதிக் (குதிக்)—குதிகள் கால்கள் காலிகளைக்காது. ஏ. குது—  
குது (குதுகிக்). ஏ. குவி—குவி (குவிகளைக்). ஏ. குவை—குவை (கு  
வைகளைக்) —வயாறுகள் காலங்களை. ஏ. குவை—குவை—குவை (பூப்புகளிக்)—  
கால்புதுக்கு விடுதலைக்காது. ஏ. காட்டு—காட்டு (காட்டுக்)—காட்டுக்களைப்பு  
விடுதலை. ஏ. பாளையுடைய பாளை (காளிக்)—காளிகள் கால்களைகளைக்.

வு. வாய்க்கால்—கிரைவ் (குவியில்லாது). ந். ஸி. கா—கா (வாய்க்கால்)—க  
கருப்பிளவுவளி கண்ணடி. १०. கடாங்கா—குவ் (கூறும்)—கிரைக்கிடுக்கா. ११. வ  
சிசும்—வசும் (கார்ம கு) —கார்மா கூடுக்கா. १२. யாவும்—யாவு (பூஷியுதா  
கு). १३. சாப்பு யா—யா யு (பால் பறியிக் கூடுக்கா).

అంబోలు: పాశ్చాత్య రచనలు—కొన్సెప్చనలు లు కుర్కిలు Yellowish White.

३. वाराणसी—वृत्ति (प्रतिक्रिया)—वाराणसीकालीनविषयकृति. ४. प्रतिक्रिया का वृत्ति—प्रतिक्रिया (प्रतिक्रिया)—प्रतिक्रियाकालीनविषयकृति.

[ପାଦମୁଖ ଲେଖକ ଶ୍ରୀ ହିନ୍ଦୁଜୀ] ଯୁଗର — ଏବେଳାମାତ୍ରିଯୁଦ୍ଧ ରାଜୀ— Grey.

ஏ. யூபான்—யூ.எி. (வலிமு) —கார்பூரை விவரிப்புகளை.

துவிஜி வீரா' ஸித ஶ்ராமக் கூடு ஶ்ராமகி ஏதுபகலே

ஒரு கீவி காலிக் கூடான் கூடுதல் குறைகள் கொஞ்சம்—கூடுதல் Black or dark blue.

୧. ଉତ୍ତମ—ଶୁଦ୍ଧ (ଶୁଦ୍ଧ ପ୍ରିଣ୍ଟ) — ଗାନ୍ଧିଜିଲ୍ଲାକ ପ୍ରିଣ୍ଟଙ୍କୁ ଅନ୍ତରେ ୧. ନିଯଂ—  
ନିଯ (ପ୍ରତିକ୍ରିୟା). ୨. ଅନୋଧି—ଶୁଦ୍ଧ+ଶୁଦ୍ଧ (ପ୍ରତିକ୍ରିୟା) — ସବୁଦ୍ଧିଭ୍ୟାଷାଳ;  
କର୍ମଚାରୀଙ୍କ; ୩. ପ୍ରେସ—ଶୁଦ୍ଧିତ (ଶୁଦ୍ଧ) — ଗାନ୍ଧିଜିଲ୍ଲାକ ପ୍ରାଚୀନଙ୍କୁ; ଏ  
ହାତିଲା; ରତ୍ନଙ୍କ; ଅନୁଭ୍ଵ. ୪. କର୍ମ—କର୍ମ (ପ୍ରତିକ୍ରିୟା) — ଗାନ୍ଧିଜିଲ୍ଲାକ ଅନୁଭ୍ବ  
ଙ୍କୁ; କାର୍ଯ୍ୟଙ୍କ; ୫. ପ୍ରେସର୍—ପ୍ରେସର୍ଟିନ୍କୁ ଅନୁଭ୍ବ (ପ୍ରତିକ୍ରିୟା);  
ପିଣ୍ଡିକର୍ମ.

ප්‍රිත්‍යා ගෙවුණා මුත්‍රිම්‍රාජී පාලාගැනා මුත්‍රිම්‍රාජී

പിന്നുള്ള ഒരു പാടം വിവരിച്ച് —

### Yellow.

ஏ. விரூ—பு (புதுமீவ தூ)—கல்லூரிகளையுள்ளிட; கிரூ; புதுமீவா;  
குரிமுக் க. சுரூ—நூ (உச்சுமீவா) —காற்றுக்கா இடங்களிலுள்ள  
க. க. மாலைக்க—மாலை (கண்ண) + கூ (கூ) கூறு.

• പ്രായം: എരിക്ക് എരിക്ക്—പ്രായം.

Green.

୩. ପରିମାଣ—ପ୍ରାଚୀନତା କାହିଁରେ ଅତିକର୍ତ୍ତା ଯ. ଏବାକୁ—ଶତ (ରଜାପୁରୀ) —  
କାହାକୁମାରାମାଦିକାନ୍ତ; ଲୋହର. ଯ. ଏବାକୁ—ଶତ (ରଜାପୁରୀ); ତିଳ-

வெள்வினா வெள்வினா நகத 'முனிமா செல்காலம்பூவி'

குறைவினா குறைவினா நான் — ஏ வழி வரிசு.

Page

ந. தங்கவிடம்—ஒயம் (தாவில); ஏவகங்கள்; ஆபை; குடும்பம்; கிராஸ்டீல்;  
ஏ. வெப்பவிடம்—ஒயம்(தாகிகு)—ஸாஸ்யங்களில் காலாசாரம்; கூறுப்பும்; கூறுகள்  
விடம். ம. நாக்கம்—ஒயம் (தாப்பிசிக்கால).

நீண்டா: சுக:குறைபூ வி:—காங்கர:யெவின்: ரா:வோ. Crimson.

ம. சுதாங:—சுதா:ஸூ (காங்கரக்குடல்). ம. சுக:குறைபூ வி:—சுக:குறைபூகிள்ள (காங்கரயெவின்) தி: வி (கிள்ள) பூப்புக்களை.

அனியுசுக்கர்ண: ‘பூப்’ கண ‘பூப்பு’ ரெக்கு ‘பூப் பாட்டூ’ [காவுக்குள்ளை இ] கா என:—வூசுக்குண்ணவூப் Dark red.

ம. கா என:—ஏ (மாலிக)—காபூதிகாலுபிக்களை.

[காலுக்களை: இ] பா:வூ—தெவத்துப் புவஷுங்கிணு. Pink.

ம. பா:வூ—பா:வூக்குண்டு விசிள்ளினை.

ஞோவ ஸ்ரூங் கபிள்ளை யூடு யூடுகளை தூத்துப்பொவினை ரூ:வ: [ஸ்ரூங்] கபிள:—கடக்குங்களைத் துக்கி. Brown.

ம. பூ:வ:—தெங்கை (மாலிக)—பத்தாகாந்தகலுபிக்களை. ம. கபிளை—கபிளை (காலுக்கள்) கிளை.

யூடு யூடுகி தூத்துப்பொவை—கடப்புவஷுங்கிணு. Purple.

ம. யூடு—ஏ (காலுக்குடல்)—யூவத்துக்களைக்குக்களை. ம. யூடு—யூ (காலுக்குடல்). ம. தூத்துப்பொவை—தூத்து (கபிள்)+கவாலை (யுத்து) குவத்திணு.

கிளைகள் கபிளை பீ:ஈ பிரை:கெ: கீ: பீ:ஈ பெ:ற

கா:வை: கப:ய: பீ:ஈ: பிரை:கை: கடு: பீ:ஈ:ய: Tawny.

ம. கா:வை:—கா:வ (யங்கள்)—கலாக்கிளை. ம. கப:ய:—ய: (காலுக்குடல்)—கபிவத்துக்களை. ம. பீ:ஈ:—பீ:ஈ (யங்கில்). ம. பிரை:கை:—பிரை (காவாலை) —கா:வா:கா:கை:கை: பீ:ஈ:க்கிளைக்களை. ம. கடு—கடு (யிலிக்க) —கா:வா:கா:கை:கை: பீ:ஈ:க்கிளைக்களை. ம. பீ:ஈ:ய:—ய: (காலுக்குடல்)—பீ:ஈ பத்துக்களை கை:குக்களை; கெவத்துப்பொவைகள் கிளைக்கிளைகளை; கா:வை: பீ:ஈ:ய: ; கா:வை:ய:

பிரகுகிலுகிற க்கிழு:கிழு ரெவெஞ்சு'தை'பூ கன்றுகள்

கிளு: கிளை: கழு:கை: யைய: கை: [ச] கஞ்ச: கஞ்ச: Variegated.

ம. விது—விதி (அதுக) —துது துக்கை பெ வத்து துக்கித்து; அபு. ம. கிளை:—தி (யிலிக்கை) —கா:வா:யத்துக்கை துக்கித்து. ம. கழு:

கால—கு (கூறுவின) — நூற்றுவர்களைக் கால் கூட்டுவிடுவது. ஏ. மொ  
கீல—கூய (காலை) — நூற்றுவர்களை பூட்டுவிடுவது. ஏ. வீரா—கூ  
யீ (காலை) — நூற்றுவர்களை பூட்டுவது என்று கூறுவது; சம்பா; வெங்க.

## പ്ര-പാട്ടി കുറഞ്ഞ

ପ୍ରାଚୀ ରୁ କାହାକି ଆଖିବା ଦିଲା'ଯେ' ଶବ୍ଦରେ କିମ୍ବାକି

**迦陵頻伽** [gá líng pín jiā] *śūra*: 女神。The goddess of speech.

କୁଣ୍ଡଳ ପାତ୍ର ହେଲା ଏବଂ ଏହାରେ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

வூர்முறல் கனி ‘பீ’ பிள். நாக்கிரம் வட்டம். வட்டம்

ଯୁଦ୍ଧରେ କୁଳମି ଲାପିଥିରୁ କୁଳମି ଯାଏଗାନ୍ତିରି

Word.

4. വാദവിഹം—വാദവിഹം (ഹിന്ദി) — സന്നാരമുഖം കൗണ്ടി ബല്ലേ  
സംഗ്രഹം 5. കുടി—വാക്ക് (പഠിയുക). 6. മാപ്പിളം—മാപ്പ് (പഠിയുക). 7. കുടി  
സംഗ്രഹം—കുടി (പഠിയുക). 8. വച്ചറാ ശ്രീ വച്ചറാ—വച്ച് (പഠിയുക).

வாத்து பூவுகளில் வீட்டு அல்லது குடும்பத்திற்கு மற்றும் வெளியே அதைப்பூர்வமாக நிறைவேண்டும் என்று நினைவு சொல்லப்படுகிறது என்று கூறுகிறேன் [பாட்டு] — வாத்து Tidings or intelligence.

८. ଯାତ୍ରି—ବିଳ (କାରୀକାଳ) — ମୁଖୀଯିକାରୀ ହେଉଛି । ९. ପ୍ରମୁଖ ଜୀବ—ପ୍ରମୁଖ (ଯତ୍ନିକା) — ବାହିକାରୀକାଳ; ଯତ୍ନିକାଳ; ପ୍ରମୁଖ (ଶବ୍ଦବ୍ୟାପକ) + ଯତ୍ନିକା (ଶବ୍ଦବ୍ୟାପକ) — ସାଧାରଣା ହେଉଛି । १୦. ଉତ୍ସାହ—ଯତ୍ନ (ପ୍ରକାଶକାଳ) + ଯତ୍ନିକା (ଶବ୍ଦବ୍ୟାପକ) — କାନ୍ଦାଯକାଳ ଏବଂ ଅନ୍ତିମାତ୍ରରେ ଯତ୍ନିକାଳ ।

ஏ. அதுமலர்வாய்ச் (கூடிலை); ஒ. அவர்வாய் (கூடிலை); க. அ. எப் பீ. அதுமலர்வாய்; க. அதுமலர்வாய்—நூல்தீய (முதிர்கை); ஓ. நூல்மலர்வாய்—நூல்தீய (முதிர்கை).

**வியாலை வூவவார்ஸ்டீர்'குப்பாஸ்டி வாண்வ.**

வியாலை வூவவார்ஸ்டீர் [பூர்ணம்] A contest or law suit.

ஏ. வியாலை—வூவவார் (வூவவார்ஸ்டீர்) வாக்—நூல்மலர்வாய் பாடு பாடு வாடு. ஒ. வியாலை—ஏப் (நூல்மலர்வாய்)—நூல்மலர்வாய் நூல்மலர்வாய் பாடு பாடு வாடு வாடு வாடு வாடு.

ஒப்பாலை [ஏ] வான்மல—வாப்பீ:தின். The Exordium.

ஏ. ஒப்பாலை—ஒப் + வால் (இனபாக) —பானா இநாக. ஒ. வான்மல—வாப்பீ:தின்.

**இதொக்கூறுத் துவாயாத் தீவாக, சேபம்? புறாங்**

இதொக்கூறுத் துவாயாத்—புந்தாந் தீவாயிலும் வாயிலும் நூல்மலர்வாய் நூல்மலர்வாய். An example or opposite argument.

ஏ. இதொக்கூறுத்—ஒப் + வான்மல—ஏப் (நூல்மலர்வாய்)—நூல்மலர்வாய் நூல்மலர்வாய். ஒ. இதொக்கூறுத்—ஏப் (நூல்மலர்வாய்)—நூல்மலர்வாய் நூல்மலர்வாய்; வாப்பீ:தின்; தீவாக வாடுக; நூல்மலர்வாயிலும் நூல்மலர்வாய்.

வேற்று வேற்று [புறாங்]. An oath.

ஏ. வேற்று—வேற்று (நூல்மலர்வாய்); ஒ. வேற்று—வேற்று (நூல்மலர்வாய்)—நூல்மலர்வாய் வேற்று வேற்று வேற்று வேற்று வேற்று வேற்று.

**அவசூலானுயரை பூஜி? ச. அவசூலானுயரை? நதவைபெறும்**

அவசூலானுயரை பூஜி [ஏ]—ஒப் பூஜி. A question.

அ. அவசூலானுயரை பூஜி (நூல்மலர்வாய்)—நூல்மலர்வாய் நூல்மலர்வாய்—நூல்மலர்வாய் (நூல்மலர்வாய்)—நூல்மலர்வாய் நூல்மலர்வாய். ஒ. அவசூலானுயரை பூஜி (நூல்மலர்வாய்).

அவசூலானுயரை [நூல்மலர்வாய்]—நூல்மலர்வாய். An answer.

ஏ. நூல்மலர்வாய்—பூஜி + வான்மல (வான்மல); நூல்மலர்வாய்—ஏப் (நூல்மலர்வாய்)—ஏப்பாலை; ஒப் பாடு வாடு வாடு; ஒப் பாலை; வாடு.

**யாவோகித்தி'லூமகை ச. ஸ்ரீ வெஷ்வராகு. ஸ்ரீவீ'க்கிதி'**

யாவோகித்தி'லூமகை [ஏ]—ஹனாந்தாந்தால்வு:கி Fame and reputation.

୧. ଅନ୍ତର୍ଗୁଣ—ଶାସ୍ତ୍ର (ପ୍ରୟୋଗିତା) —କାହାର ଜଳିଷ୍ଠ କଷବିକାର କରିବାକୁ ଦେଖିଲୁ  
ଏବଂ ୨. କିମ୍ବା—ଶ୍ରୀ (ଶ୍ରୀପତି) —ଯତ୍କିମ୍ବିପାଦାମନ୍ତ୍ର କଷବିଲୁଛିଲୁ; କାହା  
କଷବିଲୁଛି ପ୍ରାଣିଯି. ୩. ଶର୍ମିତା—ଶର୍ମ (ଶର୍ମିତା) —ଶ୍ରୀପାଦାମନ୍ତ୍ର କଷବିଲୁ  
କରିପାରିଥାଏ.

ஸ்வா: சூபாதா ஸ்வா: யவி—துளாருளி ஸ்வாயமக்கிரிச்சாவாக Praise.  
ஏ. ஸ்வா: உ. சூபாதா. ஓ. ஸ்வா:—ஸ்வா (ஸ்வாகம)—பிரினாதா பிரின  
ா த சுக்கிரை ஸ்வாகமாற். உ. யவி—யா (ஸ்வாகம)—பிரினாதா பிரின  
ா த சுக்கிரை ஸ்வாகமாற்.

അമൃതാദിക്ഷയുടെ പരിപ്രാണ പരിവാരം പബ്ലിക് വക

இப்படிகுறைங்களை தீர்மானிப்பது குறைபாடு என்றும் சொல்லலாம்

“. സാവധാനം—സാമ്പത്തിക വസ്തുക്കൾ; വൈദിക്കളും; എ. സാമ്പത്തിക വസ്തുക്കൾ; മുൻമന്ത്രിയുടെ പേര്; ദ. സാമ്പത്തികവസ്തു—സാമ്പത്തികവസ്തു (പാരിഷിക); കാരാ; കാരായാ; വികാരായാ; കാരാസ്ക്രാ. എ. നില്പിക്കാണ; ഒ. പരിവാരങ്ങൾ—വാദ (പാരാക്ക); മുഖ്യാ; സാമ്പത്തികാണ; ദ. ഉച്ചക്കുന്നം—മുഖ്യ (പാരിഷിക)—മുഖ്യാദിവിശ്വാസികൾക്കും; ഏ. കീരകൾ—ഹൃപ (പാരിഷിക), ദി. കീരക—കീരക (പാരിഷിക); ഏ. നിരക്ക്—സ്ഥാപിക്കാണ; അവകാശം; മറ്റൊരു കീരകം—ഗവിഥിക്കാണ.

ஸதු. അമ്മ 'കുടാ സതු' ദാളനി ത്രിക്കുരുപ്പി

ତୁମ୍ଭୁ ଜାଣ୍ୟୁ କେବଳ ଯହାରେ କାହାରେ ନାହିଁ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

२. साक्षर—या (वाचिकी)।—स अनुभवितव्यात् (प्राप्तव्यात्) वाचिकी (वाचिकी) इ आवश्यक; शब्दां; शब्दाद्यां; अनुभवितव्यात् वाचिकी। ३. वाचि—या (वाचिकी)।—वाचिकी। ४. वाचि—या (वाचिकी)।—वाचिकी। वाचिकी। ५. साक्षर—या (वाचिकी)।—प्राप्तव्यात् वाचिकी। अनुभवितव्यात् वाचिकी। अनुभवितव्यात् वाचिकी।

ಅ-ಎನ್ಸ್ಟ್ರೀಟ್ ಕಿರಣಗಳು

କେବୁ କିମ୍ବା କିମ୍ବା ଯାଏନ ତଥା କିମ୍ବା

സ്വാന നിശ്ചയം നിശ്ചയം നാഡ നിസ്വാന നിസ്വന്നാഃ  
ആരവാ' റാവ സ. റാവ പിരാവാ അമേരിക്ക റബ്ബ

ஏ. செய்ய—ஷபக் (ஸலில) —யாத்திரியாதாக்காது; எ. ஸ கவுதம். ஏ. வி  
க்கா. க. கிளங்—கிள்ளங் (செய்யில்) —ஏ. கால்பால்வரியாக்காது. ஏ. கூ  
வி. ஏ. சுரங்க—யுரா (செய்யில்); கவிக்கலில் காலங்காக்காது. ஏ. க  
வப—ஏ (செய்யில்). ஏ. ஸபங். வு ஸபங்—ஸபங் (செய்யில்). ஏ. வி  
க்கங்கா—கி+க்கங்கா (செய்யில்). ஏ. னி+ஞ்சா—ஞ்சா (செய்யில்). ஏ. கூ.  
கங்கா—கங்கா (செய்யில்). ஏ. கிஸ்கா. மூ. கிஸ்கா—ஸபங் (செய்யில்).  
ஏ. கா. குதுவங். ஏ. குதுவங். ஏ. கா. காதுவங். ஏ. விருவங்—ஏ (செய்யில்).

[கூம] கம்ப—வருபாக்குவதை கூக்குவதையும்.

Rustling.

ஏ. கம்ப—வருபாக்குவதையும்.

### பு-நாட்டு-பு-கிரனை..

கிழ்சால் ‘க்கா ராக்யால் க்கூப் தலைமுற வெயவதை  
பண்டு ‘கவு’‘ஞு’ம் ஸப்கு காஞ்சிக்கண்டாயிதா ‘க்கூபங்கு

கிழ்சால் குக்க: ராக்யால் க்கூப் தலைமுற வெயவதை பண்டு [க குக்கி கா  
லி காப் பகுதி] காக்குவதை ஸப்கு = காஞ்சிக்கண்டா காஞ்சிக்கண்டா  
காக்குவதையும் பாக்குவதையும் [பகுதி].

The seven musical notes.

ஏ. கிழ்சால்—க்கூப் (குக்கி) —க்கா. காக்குவதையும். ஏ. குக்க—  
க்குப் (குக்கி): குக்குக்குவிள்ள (குக்குக்கு) கூப். ஏ. முக்கால—யுக்க (ய  
க்கி)—மா (யக்கி) யக்கிக்கால்; குக்குக்குக்கு. ஏ. காபு—காபி (க  
க்கி)—காபி (காபி) காபி: காபி காபி காபி காபி காபி காபி. ஏ. காபுக—காபுகம்;  
காபுக்கி காபுக்கி. ஏ. வெயவதை—யெவு (யக்கி)—காக்குவதையும்  
காக்குவதையும். ஏ. பாக்கு—பாகு (பகுதி) —காக்குவதையும்  
காக்குவதையும்.

காக்குவதை காக்கு காக்கு வாஸு. இது ‘பை காக்குவதை  
காக்குவதை காக்கு காக்கு வாஸு’ புகை [க] காக்கு. Dancing.

ஏ. காக்குவதை—காக்குக்கு காக்கு காக்குக்குக்கு வாக்குக்குக்கு. ஏ. கா  
க்கு. ஏ. காக்கு—காக (கக்கி). ஏ. வாஸு—வாஸ (கக்கி)—காகுவதையும்  
பாக்குவதையும். ஏ. காகு. ஏ. காக்கு—காகு (காக்குக்கு).

கூக்கால் பிரக காக்கு’க்குத் தொஸு கூக்காக்கு

வினாவுக்கு விடை சொல்ல விரும்புவது என்று நம் முனிசிபாலிடி அமைச்சர் தீர்மானம் செய்துள்ளது.

ପ୍ରାଣୀଙ୍କ ଯିତର କଷାଯା ଅନ୍ତରେ ମଧ୍ୟରେ କହିଲୁ ଯିତରଙ୍କ ରହିଲାଏ [ଏକ କଷାଯା]।

### Taste, or sentiment.

“. കുമാർ—എ (ക്രിസ്ത) —രജവവൻം, ശാന്തിപ്രകാശം, ദാഖിലം, കുമാർ, മഹാദാക്ഷണ്യം, സ്വന്നത്തിൽ, സ്വന്നത്തിൽ, കുമാർ, തയന്ത്രിക്കണം. ३. വിശോ—വിശോ (വിശ്വാസിം) —ഈ സാഹചര്യം എന്നെന്നും കാര്യം ചിന്ത അനിഗ്രഹം പ്രകാരമുള്ളതാണെന്നും. ४. കരണ—കരണ —തും (തെപ്പു) —ഇഷ്ടാനിക്കുന്നംഡം. ५. ശാന്തി ശാന്തി (ക്രിസ്ത) —ഈ തിരുത്തുക്കുറയ്ക്കുക ഉണ്ടുമുന്നിട്ടും. ६. വിശ്വാസ്—വിശ്വാസ (വിശ്വാസിം) —ഈ സാഹചര്യം എന്നും സ്വന്നം ചെയ്യും ദാക്ഷണ്യം ദാക്ഷണ്യം കാണുന്നും. ७. ദക്ഷാനകം—ദക്ഷാനകം (ദക്ഷാനകിം) —ഇന്നുവരുമ്പോൾ ദക്ഷാനകം ദക്ഷാനകം ദക്ഷാനകം ദക്ഷാനകം. ८. വിശ്വാസം—വിശ്വാസം (വിശ്വാസിം) —ഈ സാഹചര്യം എന്നും സ്വന്നം ചെയ്യും ദാക്ഷണ്യം ദാക്ഷണ്യം.

© စာမျက်နှာ ၁၂

LXXX.

“. കുംഗാട്ടു—എ (ക്രമിക്). a. ക്രമി—എ വ (ക്രമാവലിക്ക്)—എ  
സ്ത്രീരാഹംക്രമിക്ക് എന്നും കുംഗാട്ടു—എ. ഇ സ്ത്രീ—എ+സ്ത്രീ (ക്രമിക്ക്) —  
എ സ്ത്രീ ക്രമാവലിക്ക് എന്നും ക്രമിക്ക് എന്നും ക്രമാവലിക്ക്.

இஸ்வரவூபங்கள் விளக்குகளையும் குறிகளையும் தெரியும் என்று நினைவு செய்ய முடியும் என்று பொதுமாக அறிவு வரும் போது இதை விட்டு விரிவாக விடுவது முடியும்.

וְיִתְהַלֵּךְ כָּל־יִשְׂרָאֵל

Heroin.

ஏ. காண்சும் நீ—உடை (வாய்தோ) — காலாக்காலை வடிப்பினங்கு, க. விளை—விளை (விடுதலை).

கார்த்தி கவனம் வழியில் கூறு: ஒரு நாள்கள்: [ஈடுத்து] என விடுவதே  
[கூடுதல்] Tenderness.

୩. କାଳିଶୁର—୪. କାଳିଶୁର—ତୁମ୍ଭ (ଚିହ୍ନ) —ଶୁରକିଳାଟ ଶୁରମ୍ଭିରାହୁ  
ଦୁଇତ୍ତ. ୫. ପ୍ରସାଦ—ପ୍ରସାଦ (ଅଧିକ) —ପ୍ରସାଦକଲେ ଶବ୍ଦମୟିକଣ୍ଠ-  
ପ୍ରସାଦକଳେ—ପ୍ରସାଦ (ଅଧିକ) —ଶବ୍ଦମୟିକଣ୍ଠ ପ୍ରସାଦକଳେ ପ୍ରସାଦକଳେ—  
୬. ପ୍ରସାଦ—ପ୍ରସାଦ (ଅଧିକ) —ପ୍ରସାଦ ପ୍ରସାଦକଳେ କାଳିଶୁର—  
୭. ପ୍ରସାଦ—ପ୍ରସାଦ (ଅଧିକ) —ପ୍ରସାଦ ପ୍ରସାଦକଳେ—କାଳିଶୁର—  
୮. ପ୍ରସାଦ—ପ୍ରସାଦ (ଅଧିକ) —ପ୍ରସାଦ ପ୍ରସାଦକଳେ—କାଳିଶୁର—  
୯. ପ୍ରସାଦ—ପ୍ରସାଦ (ଅଧିକ) —ପ୍ରସାଦ ପ୍ରସାଦକଳେ—କାଳିଶୁର—

### Laughter.

ம. விருது. ஏ. விருது. கு. விருது—உடை (விருது) — விருது; ம் என்று.  
விருது விருது [திருத்து கூடா] Disgust.

ம. விருது—வெயி (விருது) — விருது—உடை (விருது) — விருது—குது (கூடு  
கிழமை) — என்றுக்கூட இவ்விருது.

விஸுவையுத்துமாலேஷ், விருது'ம் வெள்ளுவு

தெள்ளா. திருத்து. திருத்து. விருது. குது. குதுக்கு.

துவக்கு. புதுதெய். எற்று. நூறு'ம் குதுக்கு

விஸுவையுத்துமாலேஷ் விருது'ம் [கூடுபு] Surprise or wonder.

ம. விஸுவை—விருது'ம் (புதுதெய்க்) — சூப்பிக்குவுடு விருதுக்குதை.  
ஏ. விஸுவை—ஏ (விருது) — ஒரு (ஒதுக்கு) உங்கு. கு. விஸுவை—ஏ (விருது) — ஒப்புவரவு சுரிக்குவிக்குதை. கு. விருது—விருது (ஒதுக்குக்).

[கூடு] விருது—ஒதுக்கு. கீதை, கிழது. விருது. கிழது. விருது. குது  
குது. புதுதெய்.

Horror, or terrific.

ம. விஸுவை—ஏ (கொப்புதைக்) — கை. கைக்குதை. ஏ. விஸுவை—  
ஏ (பிசிக்) — சிருக்கைக் கொப்புதை பிசிக்குதை. கு. விஸுவை. ஏ. விஸுவை.  
ஏ. விஸுவை—ஏ (கொப்புதைக்). ஏ. விஸுவை—ஏ (கொப்புதைக்). ஏ. விஸுவை—  
ஏ (கொப்புதைக்). ஏ. விஸுவை—ஏ (கொப்புதைக்). ஏ. விஸுவை—ஏ (கொப்புதைக்). ஏ. விஸுவை—ஏ (கொப்புதைக்).

ஒல்ல [ஏ] உறு. [கூடுதுஏ] Wrath, or Angry.

ம. ஒல்ல—ஒல்ல எல்லாமிதுதி. ஏ. உறு—உறு (கூடுதுஏ)—உறு  
உறு. புமிங்காலுக்கு எவ்வாறால்கூவியும் எல்ல. கூடுதுஏ கூடுதுஏ  
எல்லா புமிங்காலுக்குது.

உறுத்து எல் 'ஸ்ரூவை லிதி'ல் 'ஸ்ரூவைப்புஸு. உயு.

[வித்து] எல் ஒல்ல விதி. ஏ: எல்லப்புஸு. கூடு. Fear or terror.

ம. ஒல்—ஏ (கொப்புதைக்). ஏ. ஒல்ல—ஒல்ல (கொப்புதை). கு. விதி. ஏ. விதி  
விதி (கொப்புதை). ஏ. எல்லப்புஸு—எல்ல (கொப்புதை)— எல்லப்புஸுவியும்  
எல்ல. ஏ. எல்—ஏ (கொப்புதை).

கைப்புயுதிமாலையீயிக்காலை கிடைப்புவினை ஸதுராவிலை

சப்பு. அதிகார: எல்லாம்கூடுதுக்கூடு விதி சுதாகாகி. Pride.

၁. ဟဲ့—ဟဲ့ (အသာဆောင်). ၂. အတိအသုဒ္ဓာ—အော (အပါန်)—စာရွှေများသမီး၊ အနူးဆုံးအောင်အောင် အေားမီးကျော်ကျော်။ ၃. အတော်အား—ချော (အော်) —အော် (အော်) အနူးဆုံးအောင်အောင်ကျော်။ ၄. အေား—အော (အော်) —အော်အော်အော်အော်ကျော်။ ၅. မိမိအပါန်—မိမိအပါန် (အကျိုးဆုံး) + အခါးကျော် (အဖြူးဆုံး) ။

အမှာအား ပရီဇ်သူ ပရီဇ်သူ ‘ပျော်ရွှေ့ဖူး’  
လို့ ‘သမာကာ’ သော် အသေသာမှု ‘မဏ္ဍာနီဘာ’

အကာအား ပရီဇ်သူ ပရီဇ်သူ တို့ကိုအား သိမှု အသေသာကာ အသေသာ  
အသေသာမှု အဏ္ဍာနီဘာ—ကျော်။ Disrespect-

၁. အေားအား—ဦး (အော်) —အော်အပါန်းပူး။ ၂. ပရီဇ်သူ ၃. ပ  
ရီဇ်သူ—ဌ (အော်). ၄. မိမိအား—စုံ (အော်) —သိမီးအသုဒ္ဓာ အော်။ ၅. ခါး—  
ခါး (ခါးအော်). ၆. အသေသာကာ—အော (အော်) —အော်အားအား၊ ၇. အ  
သေသာ—အော (အော်) —မှ အသာသာအော်အော်။ ၈. အသေသာမှု—စုံ  
ပူး—(အော်အော်) . ၉. အဏ္ဍာနီဘာ—အော (အော်) —အဏ္ဍာနီဘာ  
(ပြုအော်) —အော်အော်အော်။ ၁၀.—အော (အော်) .

မူလာမ်း (မြို့) ‘ပြုပေး ပြီး ပြုပေး ပြုပေး ပြုပေး’ ပြုပေး

အထောက် မြို့ ပြုပေး ပြီး ပြုပေး ပြုပေး ပြုပေး ပြုပေး ပြုပေး ပြုပေး

Modesty or shame

၁. အထောက်—ပြုပေး ပြုပေး ပြုပေး (မြို့) အော်အော်။ ၂. ဤ—ဤ (အ<sup>ဤ</sup>  
မြို့အော်). ၃. ပြုပေး—ပြုပေး (ပြုပေးအော်), ၄. ပြီး—ပြီး (ပြုပေးအော်). ၅.  
ပြုပေး—ပြုပေး (ပြုပေးအော်).

[ပြုပေး] အသေသာ (အော်) —အကျိုးဆုံး ကျော်ဆုံး ပြုပေး Bashfulness.

၁. အသေသာပေး—အော်အား ကျော်ဆုံး ပြုပေး (ပြုပေး)

မော်ပေး မော်ယော်’မှု မော်မီ ပြုပေးပေး အော်အား မြှုပ်နည်း  
မော်ပေး မော်ယော်’မှု မော်မီ ပြုပေးပေး မော်မီ မြှုပ်နည်း

၁. စက်ပေး—ပေး (စက်ပါမ်). ၂. စုံမှု—စုံမှု (စက်ပါမ်). ၃.  
အသုဒ္ဓာ—စိုးဆုံး (အသုဒ္ဓာ). ၄. အော်အား—အော်အား (အော်) . ၅. ပြုပေးပေး—  
အော (အော်) —အော်အော်အော်အော်အော်။ ပြုပေးပေး; အော်; အော်.  
၆. အော်—အော (အော်) . ၇. အုပ္ပ—အုပ္ပ (အော်) .

ပြုမှု ကာ ပြုသော သာမ်း၊ ပြုမှု ကျွော်သော မြှုပ်နည်း

இல்லை கீர்த்தி ஸமை' மொறு' யூ ராண்டு விழூ' கவனாரம்ப  
காமெடுதிலூ' சிம' ஸ்பூ' சு' சுமையே' லூ' வாஸு' உபவூ'.

வலுக: [ஒ] பு'காந்: எஃ' வலுக: சிலுக: Affection or kindness.

ஏ. வபுங்கா. ஏ. பு'காந்—பு'காந் (ஏ. வபுங்கா). ஏ. ஏ:  
ஏ—ஏகா (ஏகாங்கா). ஏ. சிலுகா—சிலுகா (ஏகாங்கா).

[காந்] சிலுகா—ஒப்பு: காந்கா: எ எ—ஏங்கா: குது வாண்டு: விழூ' கிளா  
மீம: காந் கா விலுக: காந் : [ஏ] Wish or desire.

ஏ. காங்கா—ஏகா (ஏகாங்கா)—பு'காந்கா இல்லை சு' விழூ' காந்கா—  
ஏகாங்கா (ஏகாங்கா). ஏ. காந்கா—காந்கா (காந்காகா). ஏ. ஸ எ—எ  
(ஏகாங்கா). ஏ. ஏங்கா—ஏங்கா (ஏகாங்கா)—ஏங்காவு: பாங்க. ஏ. உங்  
—ஏகா (ஏகாங்கா)—ஏகாங்கா. ஏ. வாண்டு—வாண்டு (ஏகாங்கா). ஏ. விழூ'  
வகாங் (பு'காங்கா)—கீ'காங் எங்காங்கா இல்லை காந்கா. ஏ. காங்காமீ—  
ஏங்காங்கா எங்காங்கா காந்கா. ஏ. காந்கா—காந் (ஏகாங்கா). ஏ. க  
லியாகா—காலிதுயகா (ஏகாங்கா)—வசிகிபு: வகாங்கா (ஏகாங்கா). ஏ. க  
யீ—ஏகா (ஏகாங்கா)—ஏகாங்கா.

[ஏ. காந்கா] யா'யா' [ஏங்கா].

Ardent desire.

ஏ. வாண்டு—வாண்டு (ஏகாங்கா)—ஏகாங்கா.

குப்பாடுகூடி வூ'க எ.கே'பயங்' கூ' கும வெக்குதிபை

குப்பா: [காந்] வூ'க: காக: உபயிஃ: குது கைக்காவ: Deceit or fraud.

ஏ. குப்பா—கா (குப்பா)துபயங் (வாண்டு)—குப்பாக்காக: குதுகா  
துபயங் காதுகா. ஏ. கே'—கே' (கே'கா)—கே' (குப்பாக்கா)துபயங் குப்பாக்கா  
காதுகா. ஏ. வாண்டு—வாண்டு (ஏகாங்கா). ஏ. காக—காக (கே'காகா)—  
வாண்டுக்குக்கிளா காதுகா மாங்கு காதுகா; வாண்டு. ஏ. உபய—குப  
பயங் (குப்பா)துபயங் காதுகா. ஏ. கைக்காவ—கைக்காவ (வாண்டு)—குப  
காதுகா மாங்கு காதுகா. ஏ. கைக்காவ—கைக்காவ (வாண்டு)—குப  
காதுகா மாங்கு காதுகா.

காந்கா'க்கித்துக்கீ'க்கூ'பு'—புமாக்காவயயா'காது

காந்கா: கித்துக்கீ: கூ'பு'—வூ'க மது.

Wickedness.

ஏ. காந்கா—கா (காங்கா)துபயங். ஏ. கித்துக்கீ—குது  
(கீதுகாகா)—கித்துக்கீ மின்வகைகாது; கித்து. ஏ. கூ'பு'—கூ'  
(வாண்டு); கூ'க்கித்துக்கீவ.

הנתקן מהתפקידו (1919-19)

### Inadvertency or Mistake.

கொட்டுவது. கொட்டுக் 'னு கடிக் 'னு கடிகாலி.

காலாட்சியை காட்டுக் கூட வீட்டு கட்டுவதே முன்வரை

### Eagerness.

—. ഒരു പ്രാണിക്ക്, തി. കൂടുതലും—പ്രസം (കുറഞ്ഞ) —കുറവിൽ ഉപയോഗിക്കുന്ന കുമിളാട്ടം; പുരിയും. ദി. വകുളക്ക്. റാ. കൂടുതലും—പ്രസം (വിഹിതം) —കുറവിൽ ഉപയോഗിക്കുന്ന കുമിളാട്ടം.

கிவுக்கள் பறிஞாஸுக்கும் பிலு வாணி வ

ஏன் கூடும் பால்மை அல்லது விளைவுகள் Sport or Amusement.

३. ଦୟ—ଦ୍ୟ (ଶରୀର) — ମନେ କାହିଁମାତ୍ରାକୁ ଦୟା କରିବାକୁ; କାହା— ଦ୍ୟ କିମ୍ବା—କାହା (ପ୍ରାଣୀ ଜାତି). ୪. ପାର୍ଶ୍ଵଦିଶ—ପାର୍ଶ୍ଵ+ଦିଶ (ଶରୀର) —ଦୂରାଧିଶକୁ ଦୂରାଧିଶ କାହାକୁ; ଉପରେ-ଦିଶ. ୫. ପ୍ରାଣୀ—ପ୍ରାଣୀ (ଶରୀର) — ପ୍ରାଣୀ କାହାକୁ; ପ୍ରାଣୀର ଜାତି.

ଯୁ କେତେବ୍ୟାପରେ ଉପରେ ଲୁଣ ଅନ୍ତିମ ଗ୍ରୂପ୍ କୁଳିଲୁବୀ ରେଖାତ୍ମକ ହୁଏଥାଏ

Q.S. 194: அமைப்புகள் மற்றும் [நிலாப்பி]—விவரம்.

Discourse

८. व्यापक—सम (विषयप्रति) — सम वर्ती का गणितीय मानसूत्र। ९. अन्य प्रयोग—  
— सम वर्ती का गणितीय मानसूत्र; व्यापक—सम वर्ती का गणितीय मानसूत्र  
— सम वर्ती का गणितीय मानसूत्र। १०. व्यापक—विषय (कार्यवाक) — विषय का गणितीय मानसूत्र।

וְכָל־אֹהֶן [לְ] כַּפְרָנָה כַּמְרִיבָה

### A play or game:

“. തീരം—കുമാർ (കമിൽ) —ക്രൈസ്തവപാദ്ധതി സ്ഥാപനം. ഒ. വിജയ്—വിജയ (അമൃതൻ). ഓ. കെ.കെ.—കെ.കെ. (കെ.കെ.മിൽ).

ପରିବହନ କାର୍ଯ୍ୟଙ୍କୁ ‘କ୍ଲୋଡ’ ‘ଲ୍ୟୁଗ୍ମ’ ପରିବହନ କାର୍ଯ୍ୟଙ୍କୁ କାର୍ଯ୍ୟଙ୍କୁ

如上所述，我们对“政治”一词的定义

Swant-

ஏ. வி. கீ. — பட்டி (கிளிக) — விதைவாழ்வுகளை. ஏ. கோவை— நி + சுவா (சுவாக) — சு மற்றும் வைவா கு கு விதைவாக்களை கொயிடக் கூடு. ஏ. செப்பா— சு வீவா (தூக்கம்).

ପ୍ରକାଶ କାନ୍ତିର ଲଙ୍ଘନ କାଣ୍ଡିର କାନ୍ତିର ଲଙ୍ଘନ

### Fainting-

സ്വാ ‘രാജ് റിക്കം ഡാസ് ‘സ്പോൺസർ’ ഒരു സ്ഥാപനക്കുമിച്ച്.

[ஸ்ரீ] ஈடுவிடக்காலிஸ் [தூங்கப்போ]—கூப்புக்கிள். A horse laugh.

ஏன் தொகை—ஒரு ரூபாய் (ஒருமுதலை) — எதுவில்லை என்றும் உத்திரவுள்ளது, என்பதை நீங்கள் விடுவார்கள்.

[תְּבִיבָה תְּבִיבָה] תְּבִיבָה — תְּבִיבָה

### A smile-

வ. விடை—குருதி (புதுக்கிராலியிடம்).

മദ്ദുക്കംപ്പും പ്രിയസിരം ഒന്നാക്കണ്ണും വോമകളും എന്ന്

「கனம் கொடுவதே விரைவாகின். — என்ற வகையே விரைவாக

A Laugh.

—விடுதலைக் கீழ்க்கண்ட விதமானதாக வரி.

（三）本會之總理，由總務委員會選舉產生。——總務委員會由總務科科長

### Horrification.

“ କରୁଥିଲାମ—କାହାର (ଶକିତା) —ନାହାନ୍ତିରୁ କି କି . କରୁଥିଲାମ କିମ୍ବା—କୃପା  
କରୁଥିଲାମ—କାହାର ପ୍ରକାଶି କାହାର ।

கு.நீரா. குலை. மு.பி. சு.க'ஸ் அமைச்சர். தனி.

ଶୁଣି । ମାତ୍ରିତା କୁଳା—କାହିଁକି—

### Weeping.

“. മുന്തിരം—മുടി (കുറയുക)- 2. മരിച്ചം—മരിട്ടം (ക്രമവിലോപിച്ചിട്ടുണ്ട്) 3. കുറഞ്ഞം—കുറഞ്ഞു (കുറയ്ക്കുന്നതെല്ലാം).

விளை [கி கி-கி] என்னோ—குளியிலை.

### Gaping-

— २०८ —

സൗന്ദര്യം ദൈഹം സ്വാപ്നം മാജിക്ക് വെണ്ടിയും

〔ମୁଦ୍ରଣ〕 ନାଇରେ ଏହାକିମଙ୍କ ପରିପୂର୍ଣ୍ଣ ଲଙ୍ଘନ କରିବାକୁ—[ମୁଦ୍ରଣ] କରିବାକୁ—

Sleep.

கலை'ம கிள்ள இயல்த்து மன இபவ இஸவை

குரை:

Terror.

உணங்கபி (ஏயிக).

[எம்] எனா: உயவு: எனி உயவு உணவு:

Festival.

ஏ. கூரை—கூரை (மாநிக) —உயவான என்னென்று. ஏ. உயவு—ஏ  
ய (ஈசாராக்கிள), ஏ. கூரை—கூரை (ஷாக). ஏ. உயவு—யுத் (கரிசுக)  
—உயவான குத்துநடை. ஏ. உயவு—ஞத் (புரவிக) —உயவான எனி  
புக்கீநடை.

### பு-பாதோக்லிப்கிராம்.

ஒலையாகிவான பாதோக் கெவலிஸ்தை எஸாஜய்

நாயவைக்காழி குமரி ஸ்திரி விவரி விபரி

விதி நியூப்ரமா நீரை நாய் பேரு வெடு ஸ்திரி

ஒலையாகிவான பாதோக் கெவலிஸ்தை எஸாஜய் நாயவைக்காக்—The  
infernal region, the abode of Bali and of the Nagas under the earth.

ஏ. கூரையுடைய நா—நா நை (ஈசாரா)+உயவான (ஷாக்கா). ஏ. பாதோக்  
—பாதோக (ஏயிக) —நாய்கள் (ஹமயிக) குத்துப்பித்தோந்தோ. ஏ. உய  
வான—யுவிழுத் (கலாவெவாஷுத்)+நாயன (ஷாநா). ஏ. நாய்கள்—  
நாய (குநி)+நை (ஈசியாக்காமா). ஏ. நாய்கள்—நாயகாநா (ஸ்த்ர  
நாய) நாயகு.

[எம்] குத்து ஸ்திரி விவரி விபரி விதி நியூப்ரமா நீரை நாய்  
பேரு வெடு ஸ்திரி—நீரை நாய். A hole or vacuity.

ஏ. குத்து—ஏத் (ஏயிக) —நாய்களைவாடி குத்துப்பித்தோந்தோ. ஏ. நாய்கள்  
—நா (ஏயிக்க) —நாய்களைவாடி குத்துப்பித்தோந்தோ. ஏ. விவரி—விதி+நூல் (ஏ  
நாக) —நாய்களைகள் நாய்களைகள். ஏ. விபரி—விதி (ஏயிக) —  
நாய்களைகள். ஏ. விதி—ஏத (ஏயிக). ஏ. நாய்கள்—நா+நூல்  
ம (ஏநா) —நாய்களைவாடி குத்துப்பித்தோந்தோ. ஏ. நீரை—நாய (ஷாநா) —நாயக  
நாய்களைகள்; பொ—நாய (ஷாநா). ஏ. நாய்—நாய (ஷாநா) —  
நாய்களைகள் நாய்களைகள். ஏ. பேரு—நாயகாநாய்கள் (ஸ்த்ரநாய)

நெடுஞ் சி. வய-வயபு (இடக)-நயங்களைக் காரணமாகவிடுகிறது. மூலம்—கு (நீலம்)—நயங்கள் வசிக்கும்போது விரித்துக் கொண்டு வருகின்றன.

ஒரேயக்காலையுமிகுவா யட்டாத் தகிழுப் பிளிர் தக?

கார்ய்களை [ மாற்பீட்டை ] யானால், வசிலூபு தாதின் நீர். Darkness.

வாய்க்கால—துண் (வாய்)—தடைகளை வாய்வதனால், ஏ. மரபால—  
யான (மூற்றுக்கால)—வெளிவளைகின்ற கடவிழுவு; பாரா—வாய்க்கால வழிகள்  
உடை வீசுவதிலிருந்துகொண்டத், ஏ. விளை—நம (நாய்க்க) —தடைகள் என-  
வேலையைப் பூர்த்தி செய்ய அரசு, ஏ. கிடிம்—கிடிக (ஏங்கெத்) —வூடிழுவு; வாய்க்  
கால வயதுவுக்கால வயது, ஏ. கிடிம்—கிடிக (ஏங்கெத்) —வூடிழுவு; வாய்க்  
கால வயதுவுக்கால வயது, ஏ. கூடை—நம (நாய்க்க) —வூடிழுவு; வாய்க்

କୁଳିପ୍ରଦୀପ

ସାହୁ ପ୍ରାଚୀକରଣରେ ଦେଖାଯାଏଥିଲାମାତ୍ରରେ  
କରୁଛିବିଷକ୍ତି ଯିବ୍ବିଧାରୁତି ପ୍ରାଚୀକରଣରେ  
କଣ୍ଠୀ ପାଇଁ ପ୍ରାଚୀକରଣରେ କାଳକାଳରେ ମନୀଜୀ  
ରହିଥାଏ ଶିଖପ୍ରକଟିକୁ ଅଭିଭୂତକୁ ପିଲାଯାଇଲୁ  
କିମ୍ବା ପାଇଁ ପାଇଁ ପାଇଁ

ஸ்ரீ புதைக் கிளமா கிளமா காவி கிளமா ஆவிவிளை விளையல் அ  
து விழுது என்றால் கணமில் மூலமாக சுற்றுவது கார்களை மொத்த விளைகள் என்றும் கூறுகின்ற விளையல் கிளமா புதைக் கிளமா விளையல் அ  
விடுவதை நிறைவேற்றுகின்றது—பாடம்.

୧. ଲାପ୍ତି—ଶୂନ୍ୟ (ଶରୀର) —ଯାଇବାକାଳୀ କୁଣ୍ଡ କହିଗନ୍ତି. ୨. ଅମ୍ବକ—ପାଦ  
(କାହିଁକିମାତ୍ରା ଛୋଟିଲା). ୩. ଉଚ୍ଚମା—କୁଣ୍ଡ (ପାଦିକା) + ଗର୍ଭ (ଶରୀର). ୪. ଦିଲ୍‌  
ମା—କୁଣ୍ଡ (ପାଦିକା) + ଗର୍ଭ (ଶରୀର). ୫. କାହାରୀ—କାହାରୀ (ଶରୀର) —କୁଣ୍ଡ ୬.  
ଲାପ୍ତିକାଳୀ—କୁଣ୍ଡ (ପାଦିକା) + ଗର୍ଭ (ଶରୀର). ୭. ଅମ୍ବକିଲାମ—  
କାହାରୀଙ୍କ ଲାପ୍ତିକାଳୀ ପାଦିକାକ ପାଦିକାଙ୍କିଲାମ. ୮. ପାଦିକାଳୀ—ଯାଇବାକାଳୀ  
କହିଗନ୍ତି. ୯. କାହାରୀ—କାହାରୀ (ଶରୀରିକା) —କୁଣ୍ଡ ୧୦. ପ୍ରୁଣିକ—ଶରୀର (ଶରୀରିକା)—କୁଣ୍ଡ  
କାହାରୀ କାହାରୀଙ୍କିଲାମ. ୧୧. ଲାପ୍ତିଶୂନ୍ୟ—ଶରୀର (ପାଦିକା) କାହାରୀଙ୍କିଲାମ.  
୧୨. କାହାରୀ—କାହାରୀକାହାରୀକାହାରୀ ଶରୀରକିଲାମ. ୧୩. ଶୂନ୍ୟପାଦିକାଳୀ—

காங்கிரஸ்தாத்துறை—ஏ.ஏ. வாழை—வாழை—வாழை (வாழை)+லுவது (உவயி). அதன் செய்வியலைச் செய்கின்றோம். எனி, காங்கிரஸ்—காங்கிரஸ் இல்லை. பொதுவை வகுக்கிறது. எனி, மணி—மணி (பணி) இல்லை. எடுத்துக்கொ—வீடு (ஷக்கம்)+கொ (ஒகை)—வர்த்துவம்+வீடுவை வகுக்கிறது. அதன் பூங்பூங்கள்—நீரை வாழ்வது. எனி, உடல்கூது—கூது (காட்சி)—வெளியூட்ட விதமின்றோம். எ.ஏ. பிள்ளைகள்—தீவிள் (பணிகள்)—பிள்ளைகள் (பார்வைகள்) கிடைக்கிறது. எ.ஏ. உடல்—மாடு (மாலிகம்)—இதற்குக்கூடாது என்று. எ.ஏ. பிள்ளை—மாடு (மாலிகம்)—பார்வைகளிடங்கள் மாலிகளிடு. எ.ஏ. தங்களிடமிருந்து விடுவது. எ.ஏ. விழும்—விழும். (பார்வை)+மாடு(மாலிகம்) எ.ஏ. பார்வைகளை—பார்வை (கூடா)+மாடு (மாலிகம்).

എ-നാരകിപ്പു കിരണ്ണ...

ஸ்ரீகாரக் கூடு நிறைவே தீர்த்த விட வேணு.

[స్వాతం] నాయక: [శ్రీ] నాయక: నాయక ఉపాధి [శ్రీనిఖం] Hell.

ஏ. காலை—ஏ. காலை—ஏகை (குருகை)—பாவாநி கட்டி விரைவாக குவியின் பிறகு சிறு கண்ணால் கூடும். கூ. காலை—காலை (குருகை) குவியின் பிறகு. ஏ. கூடும்—கூடும் (குருகை) குவியின் பிறகு.

விகுலாண்மை காலனா து யோதனா விழுவெளனா

ஏதோ நகரும்—இவ்விடம்:ஒயை Unpaid labour or நாகங்கள்  
Casting into hell.

२. विष्णु—विंश (व्यापील) — विष्णुवाच सुप्रापीक्षण्टः । ३. शत्रु—हित  
(समविक) — हारकावाच शत्रुविष्णुक्षण्टः ।

குருதை : [கி]குருதை : கிருதவாஸம்—கூய்குலை வேறு. Agony, or sharp pain.

ஏ. கூண்டு—தீவு (போன்றுக) — வினாவில் கூண்டு எவ்வள. ம. கூண்டு—ஈ (பூவிக) — உடலேற்ற பூவிக்கூண்டு. ஏ. விழுவென்று—விழு (கூண்டு) என்ற வென்று.

പേരും വ്യാസനം പ്രകാരം മുൻവിൽ കാത്തന്നമ്പും പുന്നവിൽ.

ம. வினா—வி. வ (வெப்பிடிக்). ஏ. வாய்ம—வாயு (ஷவிடிக்). க. வாய்ம—வழம் (வவிக்). க. துவாய—வய (பிரிக்)—வனவன்வியங்கும் வினா. க. கதுகாரை—கநாய்கை கடையுள்ளது. ஏ. பூஞ்சிலம—வய (ஷவிக்)—பூஞ்சிலகை உணவு.

കു-വാരിപ്പ് കാർഡ്

ஸ்ரீ கால்புரி கால்புரி வரதாவுடன் நினைவிலிருந்து வரப்பட்டு வருகிறார்கள் என்று சொல்லுகிறேன்.

### Sea or Ocean.

୩. ଶାର୍ଦ୍ଦିତ୍ତ—ଶାର୍ଦ୍ଦି (ନାନ୍ଦୁ) —କଣ୍ଠରେତାମ୍ବୁଦ୍ଧ ଜାଗିରୁଣିଷଙ୍କଟ; ପରିଃ—୫୯  
(ଶାର୍ଦ୍ଦି) —କଣ୍ଠରେତାମ୍ବୁଦ୍ଧ କୁଳିକଟ, ୪. କାର୍ତ୍ତ୍ତି—ଯା (ଯରିତୀ) —କାର୍ତ୍ତ୍ତିକା  
(ଯରିତୀକା) ଯରିକଣ୍ଠୀ, ୫. କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ର—ଶାର୍ଦ୍ଦି (ଶାର୍ଦ୍ଦି) + ପାତ୍ର (କାର୍ତ୍ତ୍ତି) —କାର୍ତ୍ତ୍ତି  
ପାତ୍ର; କଣ କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ରିକାକଣ୍ଠୀ, ୬. ପାତ୍ରରୀମାତ୍ର—ଶାର୍ଦ୍ଦି (ଶାର୍ଦ୍ଦି ରୀମାତ୍ର) —କାର୍ତ୍ତ୍ତି  
ପାତ୍ର; କଣ କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ରିକାକଣ୍ଠୀ, ୭. ପାତ୍ରରୀମାତ୍ର—ଶାର୍ଦ୍ଦି (ଶାର୍ଦ୍ଦି ରୀମାତ୍ର) —କାର୍ତ୍ତ୍ତି  
ପାତ୍ର; କଣ କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ରିକାକଣ୍ଠୀ, ୮. ଲାଲିପ୍ରତି—ଲାଲିପ୍ରତିକିନ୍ତୀ (କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ରି) + ପତି (କାର୍ତ୍ତ୍ତି  
ପାତ୍ର), ୯. ଉତ୍ସାହ—ଉତ୍ସାହ (ଯରିତୀ) ଯମିରାଜକୁଳୀ, ୧୦. ଉତ୍ସାହ—ଯା (ଯରିତୀ) —  
କୁଳି ରୀମାତ୍ର ଯମିରାଜ ଯମିରାଜ କୁଳିକଣ୍ଠୀ, ୧୧. ଲାଲିପ୍ରତି—ଲାଲିପ୍ରତି (କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ର) —କାର୍ତ୍ତ୍ତି  
ପାତ୍ରିକାକଣ୍ଠୀ; ୧୨. ତାତିକୁଳୀ ଯମିରାଜ, କୁଳିକଣ୍ଠୀ ଯମିରାଜ, ୧୩. କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ର—ଶାର୍ଦ୍ଦି  
(ଯରିତୀ) କୁଳି, ୧୪. କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ର—ଶାର୍ଦ୍ଦିପାତ୍ରିକାକଣ୍ଠୀ କାର୍ତ୍ତ୍ତିପାତ୍ରିକାକଣ୍ଠୀ, ୧୫. କାର୍ତ୍ତ୍ତି  
ପାତ୍ର—ଶାର୍ଦ୍ଦିପାତ୍ରି (ଯରିତୀ) ଯମିରାଜକଣ୍ଠୀ, ୧୬. ନାନ୍ଦି—ନାନ୍ଦି ଯମିରାଜକଣ୍ଠୀ,  
୧୭. ଯମିରାଜ—ଯମିରାଜକଣ୍ଠୀ (ଯରିତୀ ଯମିରାଜ) + ରାଜୀ (ରାଜୀକଣ୍ଠୀ), ୧୮.  
ତାତିକୁ ତା—ଯମିରାଜକଣ୍ଠୀ (ଯରିତୀ ଯମିରାଜ) ପତି, ୧୯. ଯମିରାଜ—ଯମିରାଜ  
କଣ୍ଠୀ (ଯରିତୀ ଯମିରାଜ) ପତି.

അതുപോലെ കൂടിയാണ് വാദ്യാലി സബ്ലിച്ച് കിട്ടുന്നത്.

பகு: கிலால்'முத்து. ஜிவன். குவன். வன்.

கலைங்கரிய முனிசிபாலிடி என்ற பெயர் வழக்கமாக இருப்பது.

അരുംബല്ലപുള്ളു'ക്കുറായു പാനിയ നിം കഷ്ടിരു'ംസു ശേഖവൻ

6. കുമ്പാന്തം എന്നാരുസം ത്രിപ്പിള്ളിപ്പ് കെരുപ്പ്' മഹയ-

ஈடு: [ஸ்ரீ/தாரி] வர் வர்தி ஸ்வர்மை தக்கம் ஜியை பகா கியாகம் கூடும்

— വെള്ളം വരും അവന്നു കുറക്കും പോലെ ഒരു സൗഖ്യത്തോടെ അവൻ അവന്നു കുറക്കും പോലെ വരും അവന്നു കുറക്കും പോലെ വരും — വെള്ളം

### Water.

[ગ્રાવિલ] ગ્રાવિલ વાતાવરણ. Watty or consisting of water

— സാമ്പത്തിക വിവരങ്ങൾ (വൈദ്യുതി വിനിഗ്രാഹണം) വികസിച്ചു. — 2. സാമ്പത്തിക വിവരങ്ങൾ (വൈദ്യുതി വിനിഗ്രാഹണം) കൂടു.

க.க'நூல்கொ விடுவி மீடி புதை'குணி'கமோ'விது  
கமைபு'க்ஷூல் குறைபு'கலை ஸ்ரூ'ஏவள்ளு'. கெளா'குள

கூடும் நிலையில் வாய்த் தொழில்களைப் போன்றவைகளை விடுதலை—

A Wave.

ஏ. கே. —குடும்பம் (பாலிக) — செயல்தன கைத்திடுவதங்களுட். 2. குடும்பம்—குடும்பம் (குடும்பம்) — கால்தன மூலிகைகளுட். 3. விவரம்—விவரம் (பாலிக) — எழுதுகூறுதல் வகை.

[கமம் குத்தியுள்ளது] குத்தியுள், குத்துமை—யவிக்கிட A surge or billow.  
—. குத்தியுள். ஏ. குத்துமை—குத்து (குத்து மறிக).

[நூல்] நூல் வட்டம் என்றும் அழைகிறது—நூல்குத்து (நூல் மறிக). A whirlpool.

—. நூல் வட்டம்—நூல் (நூல்). ஏ. நூல்குத்து—நூல்குத்து (நூல் மறிக) மொ (நூல் வட்டம்).

பூசினி வாடு பூதிரை பூகுங்கூ விழு கூ ஸ்ரீய:

பூசுக் கிளி: பூசுக் [பூசுக்கூ] விழுக் [ஸ்ரீய]. A drop of water.

—. பூசுக்—பூசு (நூல்). ஏ. வாடு—வாடி (நூல் வட்டம்) என்ற நூல் வட்டமை. ஏ. பூசுக்—பூசு (நூல்). ஏ. விழுக்—பூசு (மறிக)—மறிகால்பூசு வட்டம் வருபாறை நூல்குத்து வட்டம்; பூசு—பூசு (மறிக)—மறிகால் நூல் நூல்குத்து வட்டம்.

நூல் நூலும் வீர்யை புதியை தடு முப்பு

ஞும் சுலை [ஏ] சிலை [ஏ] புதியை [ஏ] தடு [ஏ] A shore or Bank.

ஞும்—ஞும் (நூல்க) —நூல்குத்து நூல்குத்து நூல்குத்து. ஏ. சுலை—ஞும்—ஞும் (நூல்க) —நூல்குத்து நூல்குத்து. ஏ. சிலை. ஏ. புதியை—நூல் (நூல்க) —நூல்குத்து நூல்குத்து நூல்குத்து. ஏ. தடு—நூல் (நூல்க) —நூல்குத்து நூல்குத்து நூல்குத்து.

நிமுபர்ணி ஜவோலு: பாகை ஸ்ரீ ரோ குத்துக்கு

நிமுபரா[து] ஜவோலு: பாகை [ஞாலி] குத்து—குத்து Mud or clay.

—. நிமுபரா—ஞாலி (கிடைக) —ஞாலி கிடைக்கிடைக். ஏ. ஜவோலு—ஞாலி (ஞாலி) —ஞாலி கிடைக் காலி காலி காலி. ஏ. பாகை—பாகை (பாகைக்குத்து) —பாகை கிடைக் கிடைக்கிடைக்குத்து; பாகை. ஏ. குத்து—ஞாலி (ஞாலி) —ஞாலி கிடைக்குத்து கிடைக்குத்து கிடைக்குத்து கிடைக்குத்து.

நிமுபராய்யாக புஸ்கராய்யு: குபுக்கிம்மு'நூபு ஞுவிலு:

[ஞுவிலுமயாக] புஸ்கரா: நூபு—நூல்குத்துக். Clear.

—. புஸ்கரா—நூபு (புஸ்கர) —நூல்குத்துக் குபுக்கிம்மு. ஏ. நூபு—மயாக (மயாக) —மயாக் குபுக்கிம்மு.

கவுனி கொட்டு : கூவிய—குவனித்து.

Turbid.

१. குயும்—கு (குவும்)+யு(குயுப்பிள) — வெளிநாளில் ஸுரக்ஷாதா  
கூயுப்பிக்கண்டு ; பும்—கு (குவும்)—கொட்டு ஒம் பிரியுப்பிக்கண்டு.  
२. கொட்டு—கொ+ட்டு (குட்டிள) — குயும்கூட்டு. ३. கூவிய—யி  
ய (கூயில) — வெளிநாளில் கூட்டு குவனித்து.

நிதி. ரத்தி. ரா. திரி. திருக்குடி. நீதிப்பியத்துவம்

நிதி. ரத்தி. ரா. திரி.—நூதித்து.

Deep.

१. நிதி.—நி (நூத்தில) — ஈயிக புக்காராடு கிழக்குவரித்து.  
२. ரத்தி. ரா. திரி.—நா (நூநாவித்து) — குதுங்காராடு குதி.

நீதிமா [தைப்பியத்துவம்]—நீதிமியுமாடு.

Shallow.

१. உண்ணா—கு (விருப்புக்குக) — வெளி கூஞ்சு உண்மூ (நோயில்)  
நீதிப்புக்கண்டு.

உண்ணை முதல்பூர்த் தெகுபதித்து கால யியுலிர

உண்ணை கூவத்துங்—கூயுவியுங்கண்டு.

Very deep.

१. உண்ணை—கூ+கூயு (கூயு, க) — கூயுக்குத்து. २. உண்ணை—  
கூ+கூயு (கூட்டிப்பாயு) +பூங் (கூதுக) — கூட்டு கூடுவுக்குத்துக்கண்டு.

ஏதுவங்: கால: யியுல—திதுவங்.

A fisherman.

१. தெகுபதித்து—தெகுபதித்துக்கு (கூதுக்குக) கூஞ்சுகாவது. २. தெகுபது—கால (கூதுக) — கூஞ்சுதை தெகுபது வங். ३. யியுலங்—யு (யுலிக) கூஞ்சுதை பிரியுலங்காவது.

பூட்டுக்கும் கூஞ்சும் மதைப்பு நீதை செப்பாலிசோா

[நோயும்]

விஸாலை கூக்கி கூப்பு கூஞ்சுக் கீழ்க்குவாங்க:

பூட்டுக்கும் கூஞ்சும் கீங் கூக்குக்குமிக்க: கூஞ்சும் விஸாலை கூப்பு:

A fish.

பூட்டுக்கும்—பூட்டி (வங்க) +காலம் (கூக்க) — கூட்டு வங்கி கீங்குக்கு  
கீங். २. கூஞ்சு—கூஞு (கூக்குக) — குடுக்கி கூஞும் காஞ்சுவாடு கொக்குக்கண்டு. ३. கூஞு—கூ (கூக்குக்குக) — பூஞ்சுக்கூஞுக்குக்குக்கண்டு கூ  
ஞுக்குக்கண்டு. ४. கீங்—கீங் (கீங்குக) — யியுலங்கி கூக்குப்பூஞுக்கு  
கீங்குக்குக்கண்டு. ५. விஸாலை கீங்—பூ (கீங்க). ६. கூஞு கூ—கூஞி (கூஞிக)

காட்டு காலிக் கரிம (காங்கிரஸ்காரின்) அவைகள், த- விஸ்வரா—பி (பாலம்-  
ல்), பி- கெமீ— கெமீ (தாங்கால்) உடை.

[ஏ கூம்]மாலை: சுதாவிகை:—கிட்டுவீரன். A fish with gilt-head.

८. उपर्युक्त—मास (ताप वर्गों में) —विभिन्न रूप से अनुभव किया जाता है।  
 ९. उपर्युक्त—मास (दृष्टि)+विभिन्न (५५).

സ്വീകരിക്കുന്ന കമ്പ്യൂട്ടറുകൾ മുൻപുള്ള കമ്പ്യൂട്ടറുകൾ മുൻപുള്ള

[mə̄.pə̄.t̄] మాపిత్తా: కుంటా:—సొర్ప.

### A crab.

“. കുടിക്കു—വീ (വയിക) —രിക്ക (പ്രവിഷിക്കു) കമ്പിയിലിന്നു. ഒ. കുടക്  
കു—തൃപ്പ് (പിംഗാക്കു) —കു മുക്കു കു ചുന്നവും; കു മുക്കു കു ചു.

四三：勿用，勿以其詖也。

### Turtle or Tortoise.

“. ക്രമം—സ്വർഗ്ഗ (വിശ്വാസികൾ) — അം (ഭൂമി) വി ദായാഃ മന്ത്രം. 2. ക്രമം—  
ഒം (വശികൾ) — ഒക്ക് (ഒപ്പുള്ള വാക്കിൽ) വാഗ്മി മന്ത്രം. 3. ക്രമം—പാ—പഃ (പാസി—  
പാസി) — ക്രമം (വാക്ക്) മന്ത്രം വിശ്വാസികൾ പഠിച്ചാണ്.

எனக்கு மனைக் கவுண்டு ‘ஸ்ரீமத் பூர்வ ஏற்று’

କିମ୍ବା ରାଜ୍ୟର ଯେଉଁକୁ କେବଳ ପ୍ରତିକାଳୀନ ହେଲା—କିମ୍ବା

### Frog.

‘କାନ୍ତିର ପାଦର ମହାଶୁଦ୍ଧି’ ଏବଂ ‘କାନ୍ତିର ପାଦର ମହାଶୁଦ୍ଧି’

[போன்றும்] கணம் குறை குபா செல்லா [போன்றி வர]—கிளாக்  
A well.

୧. କାନ୍ଦୁ—କାନ୍ଦୁ (ଶ୍ଵେତିର) — ଏହାଙ୍କୁ କାନ୍ଦୁମଣି ଯାହାକିମୁ କାନ୍ଦୁମଣି । ୨. ପ୍ରଥମୀ—ପ୍ରଥମୀ (ଦୋଷିକା) — ଏହାଙ୍କୁ ପ୍ରଥମୀକା କାହାକିମୁ । ୩. କ୍ରିତ୍ୟ—କ୍ରିତ୍ୟ (କ୍ରିତ) + ଲୋପ (ଯେ କ୍ରିତ) — କ୍ରିତ ଗୁରୁତବମାତ୍ର ସମ୍ବନ୍ଧରୁ କାହାକିମୁ । ୪. କିମ୍ବପାଳୀ—ପାଳୀ (କିମ୍ବି ପାଳୀ) — ଏହାଙ୍କୁ କିମ୍ବପାଳୀ କାହାକିମୁ ।

പഠാക്കര 'സ്പീട്ടാക്കായപ്പു' കാസാര 'ലൂറൻസി സരഃ

வினாக்கள் விடைகள் [வாய்ப்பு]

A pond deep enough for the lotus.

३. वार्षिकक्रम—प्रगति (कालांकित) + अवधि (वर्गीकृत) = कालांकित  
अवधिक्रम. ४. अंकित—गोप (कलियाविशिष्ट) = गोपितक अंकितज्ञ  
गोपितार्थ.

କୁଳାଳର ଅନ୍ତର୍ଗତୀ ଲାଭ — କିମ୍

Any pond or pool.

iii. മാന്ത്രികം—പു (മരിക്ക)—അ (മെഡി) ദശിക്കന്നിസോ. a, സഹാ),  
iv. സഹാ—പു (മരിക്ക).

କେବଳ ପାଦମଣି ଏବଂ ଶରୀରମଣି କିମ୍ବା ଅତିକାରୀ ଯୁଗମି

ଅନ୍ତର୍ଜାଲକାମି ପ୍ରିସରି ଲୁହାଣୀ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ

கங்கிளி சுவையிலை அகிளி முதினி யுனி திருக்கண்ணெடுப்பு வீரபவன்  
ஸுவாசி நீடி மு. இப்பதை—நலி, ஸநில். A river.

ஏ. குல்லை—குல்லைக்குறை. ஏ. விவெந்தி—விவெந்த (வாய்ப்புக் கூக்) குறை. ஏ. குள்ளி—குள்ள குறை. ஏ. குவனி—குவன (வைப்புக் கூக்) குறை ; விளக். ஏ. யுனி—யு (குருக்கு) —குவன்கூக் குறைக்குறை குறை. ஏ. சிருபுக்கூக்குளி—சிருபுக்கூக் (ஷ்ளக்) குறை. ஏ., விவெந்தி—விவெந்த (குறைக்குறை) குறை. ஏ. ஸுவா—ஸுவா (ஸ்ரீ) குறை. ஏ. குவனி—குவன (குறைக்குறை) குறை.

സംഗ്രഹിച്ചിരുന്നതായി: സ്വന്തമാക്കി

కాలించి అప్పించి తీసుతూ కొన్ని విషయాలు ఉన్నాయి.

ଶାଶ୍ଵତ ପାଦରେ ଅନ୍ତରକଣ୍ଠରେ ଗୁରୁତ୍ବିକୃତ ମହା କଲୋତ୍ସମ୍ମିଳିତ ପ୍ରିୟମଦଶ୍ଵର ମହାଦେଵଙ୍କ ପାଦରେ ଅନ୍ତରକଣ୍ଠରେ ଗୁରୁତ୍ବିକୃତ ମହାକଲୋତ୍ସମ୍ମିଳିତ ପ୍ରିୟମଦଶ୍ଵର ମହାଦେଵଙ୍କ ପାଦରେ [ଶା ପି]. The Ganges.

### The Ganges.

ஏ. சூரை—கால (பலிக்கு) —கால (புதித்துக் கொண்டு) மூலப்பிழை—  
விழைப்பிள்ளை வாசங்குமிகுக்களிலோடு; எனதும் ஏ. தெய்வங்களை—  
ஈடு ஏது கூறுத்துக் கூடுதல் காலிக்காண்டுகளுடு; ஏ. மூலப்பிழை—  
கால சூரை கால கால (புது); ஏ. சூரைப்பிழை—கால  
காலங்கள் கால கால (புது); ஏ. சூரைப்பிழை—காலிலிருந்து ஏது கூறுவதால்லது; ஏ. சூரைப்பிழை—கால (புது) புது  
புதுக்களில் காலங்களை வாங்கி அ. குபிப்பாரை—கால (பலிக்கு) —பலி (குபு)  
புமியவரி) குபுவில் சாலிகளை—புதுக்குக்குப்பாரைகளுக்குக்கூடிக் காலிகளை; ஏ.  
குபிப்பாரை—புது (புதுக்கு) —பலி (குபு) குபுகளைப்பிழை—புதுகளை; ஏ. குபிப்பாரை—  
புது (புதுக்கு) —பலி (குபு) குபுகளைப்பிழை—புதுகளை; ஏ. குபிப்பாரை—

କାଳିଙ୍ଗ ମୁଦ୍ରଣ କରିବା ପାଇଁ ଲୋକଙ୍କ ଜାଗାନ୍ତରେ

କେବଳି ତୁମ୍ଭଙ୍କ ଦିଲ୍ଲାଙ୍କ ଯାହାରେ କୋଟିବରାହିଲା

The Jungs

୩. କାହିଁଯେ—କାହିଁରେତୁଳନ ପାଇଁ ଅନ୍ତରିକ୍ଷମାଣଦୟବିଷୟ । ୪. ଆଶ୍ରମକାଳ—ଆଶ୍ରମରେତୁଳନ । ୫. ଯେତୋ—ଯେତୋର କାହିଁରେତୁଳନ ଯୁଗମ । ୬. ଯେତୋ ସାମାଜିକ (ଅନ୍ତରିକ୍ଷ) + ସାମାଜିକ (କାହିଁରେତୁଳନ) ।

ஈழவா இ கால்லூ சூப்புக்கான்கவா ஒவையக்குக்கா

நூல்: [ஒ] நம்முடைய சிறுவனங்களுக்காக வெள்ளக்கட்டு. The Nurmada-

ம். ஒவ்வொருவர் (காவிரிக்காலி) — ஒவ்வொய்ப்புக்களில்களின் சூழ்நிலை வகைகளின் அடிக்காண வகைகளைக் கண்டு. ஏ. நான்கு— மா (காவிரிக்காலி) — காவிரி விழுதுகளுக்காகவும் விழுதுகளுக்காகவும் (பிலிம்) கொடுக்கவிடத்தூண்டு. ஓ. இலங்கோச்சுக்காம்— செல்வகைகளைக் கண்டு விழுதுகளைக் கொடுக்கவிடுவது விரும்பும் என்று நான்குக்காலி கொடுக்கவிடுது.

വാ പ്രശ്നപരമാണ് നാലിനുമുള്ളിലെ മരംവാലയാണ്

സഹായപത്രം മുൻപ് ശ്രദ്ധപത്രം കാഞ്ചിപ്പള്ളം

പാരിഷ്ഠയും, നാടുനസ്സ്, സാരസ്, സഹസ്രിതങ്ങൾ

வினாபூர் காலைய புதிய தகவல்களிடம்

१. പരമാ—പ്രൂ (ഗ്രന്ഥം)—ചുവലുകൾ എന്നും ഉള്ളിലെ ഗതിക്കണ്ണയും ; പാഠ—യഹൂ | വനിക്കാനുസരിച്ച്. २. നമിനാ—നയ (ബന്ധിക്കുക)—കല്ലറാക്സ് ലൈഖിൻസ്മെച്ചുന്നാൽ. ३. അവവിധു—പ്രൂ (പ്രാവിക്കുക)—സാന്തോഷ (സാന്തിക്കുക) തുടർന്നുണ്ട്. ४. കാലാദ്ധ്യം—കാലം (വധിയ) ദില്ലും (കിരിം). ५. സംഗ്രഹം—സംഘാസ്താ (സ്ഥാനം) + പരാശ (രൂപം)—സംഘക്ക് തരാത്തക്കുള്ളാണ്. ६. കമ്മഡി—കമ്മ (സംഭവത്തിനുകൂടിക്കുന്ന) —കു (സംഭവത്താ) സംഭവത്തിനുണ്ട് ; കമ്മ റീ. ७. ദിവസത്താ—ദിവാ (ഡിവ) + പരാശ (രൂപം)—വക്കിര തുംബി തജ്ജീവം ; ദിവിക്ക്. ८. കിടക്കുകൾ—കിട്ടി (ഡിവിക്ക്)—കിടക്ക (സംഭവത്തിനുകൂടിക്കുന്ന) കിടക്കുന്നു. ९. പരിക്കരയം—കരയ (കീഴ്ക്കു)—പരാക്ക (സംഭവത്തിനുകൂടിക്കുന്ന) ദിക്കുളി. १०. സംഭവം—സം (കമ്മിക്കു) —കാലാദ്ധ്യിംഗിനുന്നും സംഘക്കുള്ളുന്നു. ११. സംഭാഷണം—സംഭാഷണം (സംഭവത്തിനുകൂടിക്കുന്ന) ദിശായുണ്ട്. १२. സംഭാഷിച്ചുറം—സംഭാഷിച്ചുറു—സംഭാഷിച്ചുറു (കീഴ്ക്കു)—സംഭാഷിച്ചു രീതിയും. १३. വിശ്വാസ്യുന്നതം—വിശ്വാസം (സംഭവത്തിനുകൂടിക്കുന്ന) + ആസ്യം (അഞ്ചും). १४. സംഭവിക്കു—സംഭിക്കു പരക്കിയാണുള്ള ; ഒരു വിവിധ വീം. १५. ഏ

ஈடு—விழு (விவாதிகள்)—நான் பூர்வகணாத்துக்கிழவினா பொறுமிழுக்கா  
டு ; எடுக்கலே ; சிவாஜி ; இயிலிங்காந்திர பட்டமிள ; சென்று தெரு. காங்கிரஸ்  
வீடு—ஈடு (கிரியூ) —காங்கிரஸ்கள் (காங்கிரஸ்கள்) என்கின்ற.

**நோய் மறந்து விடக்கின்ற குழு, எனில், சிகியாவ சென்றால் ஸ்ரீ ஜி  
நோய்க்கு உடலிடம்.**

### ◀ தேவேஷி ▶

இதோஸபஞ்சாமலீகோய்யிவாதி ஈழாசிரியாதுகா. பாதாதி  
தொகிணரக்கவாரிலே சுதாங்குஸ் ஏதா.

—0—

ஐதிகு ஸுஷவாயிகளி லிங்஗ாத்திரை சீகாஸஞ்சப ஹு  
வொவபுசவொயிகாதி விழுதினாயா. புவவொயிக்குா. நாம  
லிங்஗ாங்காஸ்கள புமத்தூபாதிகாஸ்யத்தூகாபூ?





C.K. Kumaran.

## അമേരിക്കൻ യൂണിറ്റ്

— १०६६ —

പ്രി വിജുക്താനായ്

— 900 —

இல்லை துமி, புறம், கங்கலம், வரம், சூக்ஷ்மி, இஸாவி, மங்கீஸ், பிரூபனாஸ், கண்ணுயன், வெவ்வூஸ், குடாஸ், இவ்வகைகளிடையும் இவ்விடம் அதைப்பறந்திருக்கிறது. இப்பால்களின்மீது ஸ-வெஸ்யிப்புடைய பற்றாயணம் பிரதிக்க என்ற புகை நோக்காவில் பங்களிக்கிறார்கள்.

ପ୍ରକାଶକ ନିରମଳା

— 0 —

‘ஒ’த்தி’வையு’ என்று கணம் விழுப்பதற்கு முறிந்து  
யா யதின்தி யங்களைச் செல்லும் கூடு கால்வரி குதிதிலை  
கூடு. ஸமை வங்குகள் வணங்யு’ பூரி வணங்யு  
கொருா கூ பூமிவி பூமிவி கூத்து’ வானி’ ஜ்ஜிளினி மதி  
விழுப்பு கூப்பதி ய: நு கொருா கூ. கிளினி குதிது  
கூனி குதிது சு குதிது’ வெளிக்கவலு

## The Earth.

କୁଣ୍ଡଳିକା ପ୍ରତ୍ୟେକୀୟ କିମ୍ବା କିମ୍ବା ଏ କିମ୍ବା

Digitized by srujanika@gmail.com

Sail.

“. റൂ. എ. ക്രാക്കിട്ട്—റീസ് (രാജീവ് ഗാന്ധി) — കുമാർ പാഠിയൻ കുമാർ രാജീവ്.

[புமின்று கிடிகள் இல்லை] என்றுகூறுதல்—Excellent soil.

2. കുമാർ, 3. കെ. കുമാർ, 4. കെ. കുമാരികുമാർ—റൂപ (സ്വന്തമായി).

ஸ்ரீ-ஐத்த'மொ கலானி வெங்கை விழுப்பு. இவ்வா. கலாக்

[ஒத்துமை] குடிகள் வேஷன் விரைவாக குவரை குடிகள். A world.

ஈ. அக்டோ—மார் (மார்ச்)—தாழாகவிடக் கடினமாகப்படுகிறது; இல்ல. கி. வித்தி—விவரத்து (விவரம்)—ஏற்கும் விவரத்து கணக்குப்படிகளிடத்; ம. வித்தியும்—தூப் (தூப்பிள்ளை) —ஒரு வகையான விவரத்து கணக்குப்படிகளிடத்; பார்—வித்தி (புது வித்திகள்)—நிர்வாக நிறுவனங்களிடத். க. கீவு கால—கு (குபிள்ளை)—நிர்வாக நிறுவனங்களிடத். இ. கீலகு—மார் (மார்ச்)—புது வித்திகளிடத் திடைப்பாட்டால். ஏ. கீலகு—மார் (மார்ச்)—புது வித்திகளிடத் திடைப்பாட்டால்.

நூல் கேள்வி கைவிலும் ‘பூக்கும்’ பூக்குவதில்

[...]) as do the older ones; consider the following: A place full of stony nodules.

ஏ. சென்ட். எ. சென்ட்ரல். மு. கால்வி. ஏ. சென்ட்ரல்வீ—து (கிடை) —அ  
விடுமிகுந்தங்கள் என்ற நியூபார் குடும்ப விரிவாகிறது.

நிலைமை வகுக்க மாட்டு' ஸப பாரதைச் சுறவினாலே  
ஸபாவைச் செய்து வந்தனரே' கவுசி' சிவ

അരിപ്പമും, 'സുവന്നമും' എന്ന സംഖ്യപഠനമും

— கால்வெட்டு எடுத்து விட வேண்டும் [அ] என்றால் [கால்வெட்டு எடுத்து விட வேண்டும்] — நான் விடு.

చ. నొప్పికండము—నూళి (ఉంగులాపుమాపులు) (వుళి). డ. న్యూపికండము—  
న్యూ (ఉపు) పండము. త. సంప్రదాము—సంప్ర (ఉపు) ప్రదాము (వుళి).

வூசைப்பு இசைப்பு விசுமா காலை காலை'ஸ்ரூகா  
வ. வூப் தூசைரவிசுமா காலைகாலை'ஸ்ரூ— வி. சுவரி A bad road.

୨. ପ୍ରେଲାଙ୍କ—ପିତାମହ—ପିତାମହଙ୍କୁ—କୁରୁଯି—କୁରୁକୁ—କୁରୁକୁ  
କୁରୁକୁ; ୩. ପିତାମହ—ପିତାମହ—ପିତାମହଙ୍କୁ—କୁରୁକୁ—କୁରୁକୁ  
କୁରୁକୁ (ପାଦ) + କୁରୁକୁ (ପାଦ); ୪. କୁରୁକୁ—କ (କୁରୁକୁ) + କୁରୁକୁ (ପାଦ).

പ്രി-പ്രസിദ്ധ കമ്മനാ..

— 0 —

ଯୁଦ୍ଧ ପୁରୀ ନାହାଲୁ' ଯା ପଞ୍ଚାମୀ ପ୍ରକଳିତରେ  
ଅମ୍ବାଗାନୀଯ' ଗାନ୍ଧିଶରକାରୀଙ୍କୁ ଯଜ୍ଞପଲାଗରିଥିକ ପୂରି

“**ஏ [எஃ] புளி நூல்த் [வா]** வடக்கே வடக்கே என்னிடம்” என்ற  
[நூல்த் து அது முறையால் பூஜை]—ஒவ்வொரு. A town or city.

୩. ପୁର—ପୁର (ପୁରୀକାଳ) — ଜଗନ୍ନାଥମଣ୍ଡଳ ଗର୍ଭତୀଳିକଙ୍ଗାରୁ; ରା  
ଷ୍ଟ୍ର, ର. ପୁନି—ପୁନ (ପୁନ୍ଦ୍ରି ନିଶ) — ପ୍ରଯାତନୟଙ୍କ, ର. ଗର୍ବି—ଗର୍ବ  
(ପୁନଃ) ଉତ୍ସବ; ପାଠ: ଗର୍ବାଲ୍ଲକ୍ଷଣ (ଶବ୍ଦଚିହ୍ନବ୍ୟାଖ୍ୟା) ପ୍ରାଣାଦିନଙ୍କରୁତ୍ତରେ  
ର. ପଞ୍ଜାନୀ—ପୁଣି (ଶବ୍ଦଚିହ୍ନ) — କରୁନାହିଁବା; ର. ଭାବିକଣା ବ୍ୟାଧ, ର. ପୁରୋଦ  
ଶାନ୍ତି—ପିର (ପିରିଲ) — ଜ୍ଵାଳା ଶବ୍ଦଚିହ୍ନକାଳେ ଅନ୍ତରୀକ୍ଷମ ପିରିଲ ବ୍ୟବହା  
ରଣକିଂ; କବିତା, ର. ଶମାରୀରୁ—ଶମାରୀରୁ (ଶବ୍ଦଚିହ୍ନରୁ) — ନାନ୍ଦିବିନ୍ଦୁ ରୁ  
ଶବ୍ଦଚିହ୍ନରୁ, ର. ଗାନ୍ଧାରୀ—ଗାନ୍ଧାରୀ (ଶବ୍ଦଚିହ୍ନରୀ) — ଜଗନ୍ନାଥ କାନ୍ତୁରୁ, ଶବ୍ଦଚିହ୍ନରୀ.

ആരൂപഭാഗം, സ്കൂൾ നിക്ഷേപങ്ങളും, പിപെസ്റ്റിക് പദ്ധതികൾ എന്നിവയും മുൻപു പ്രശ്നാട്ഠി വിശദിപ്പിച്ചിരുന്നു.

સાધુ-વરણ: [૩] કા)નાન્દિ—ગ રમો ગો

### Godowns.

3. കൂപ്പനം—പുന (പുവമരിക്ക)—മരണകൾ യാധരവെച്ചി വില്ലുന്നിട്ടും  
4. തിരുവ്വു—കുട്ടി (താരിക്കു)—പ്രധാനികൾ മുകളാക്കുന്നിട്ടും.

விலைகளில் பண்ணவியிக்க மற்று அதிகமான் விலையில் ஒரு நாள், A market  
high street.

ஏ. விவரா—வள (விழு, \* )—க்கிளி ரவுக்கிள விழு என்று அ. வண்ணவிமிக—வளங்கல் (குவடகல்) குலிகளில். க. பழ—பழம் கடுகின்சு; குச்சுக்கு; வழி. க. பழிக்கல்—பழ (கீரு) குக்குகள் என்றும் கிடைக்கின்றது. க. விதவ—வித்திய—குப வித்துத்துப்புவு  
வித்துத்துப்பு—குபுக்குப்பு குபுக்குப்பு.

[സംഖ്യ] അജാ വാസ്തവിക്കാരിയാണ് |—എന്നിലെ

## A TANDEMT.

“ കാരം—വിജ്ഞ (സ്വന്നം) — സൗഖ്യമാണ് ഒക്കപ്പെട്ടു; മറ്റ് വൈ

னா ; தூதி, உ. வஹு—வபீ (ஈகில) —நாளைம்; நாள்கட்டாது ; வாசி ; சலந்துகாத ; எழவுஷவானிக் ; எங்கோ.

**புகாலை வரணை 'ஸ்ரூபா புவினா புநைதை' பூதிஸ்  
புகாலை வரணை ஸாவா—தனிக்.**

A wall.

“. புகாலை—புதுதுத்து (உயலு) —ஒராவும் காப்பிழுநகர்தா எனில். உ. வ  
நாளை—பூத்து (உங்கக) —நாள்காலியிருந்தும் நாள்கட்டுமுன்னிக்; நிதி  
நாள்கால்; வாசிக, உ. ஸாவா—வாய் (ஶலில) —பக்ஞாவுள்ள எநிலுக்காலி  
முந்து; வாசி; வாய்.

புவினா [புகாலை.புதி]—புநைதிக்.

A bound hedge.

“. புவினா—புவி (ஒஸு) —எனில் கெழுநானிய இயு ஏக்டிய வெவி.

கும் ஏறவோ? வெப்பினி வெப்பி ஸங்க நிதெதநை,  
நிதோனி வர்ணப் பாதை பெருவார மாபிர.  
யிழியுஞ்சுகொ நிவெங்கை ஸமாகா வாய்ப் பிவெங்கை  
நேங்கை; ஸ்யாம் ஸ.நூற்றுஏற்கு நிவாஸு? வெப்பம் கீழ்வை  
வாஸநாயி ஸது பட்டு வெப்பிதீ அத்துமெழுப்பியு.  
குமா! புவினி சு குழந்தை நிகாயு நியை? வாயு  
வாஸ குத்து புதை, 'ஸ்ரூபா ஸது ஸாலையை' என்று.

குமா! குவை, குவையினை வெட்டு ஸது நிதெதநை நிதோனி வாய்ப் பா  
தை வெப்ப குத்து குத்து யிழியு. கை; நிவெங்கை ஸமாகா வாய்ப் பா  
நேங்கை செலை யாத ஸ.நூற்றுஏற்கு நிவாஸு; ஸவெப்பம் கூனு வாஸநாயி ஸ  
து பட்டு வெப்பிக்கை நெங்கை [ஈழுப்புகை] குமா! [புவினி சு குத்து வை] நிகாயு  
நியை; குத்து வாயு; குது [புவினி] செலை ஸது—வாடு. A house.

“. குமா—கும (புவினி) —புவினி ராத்தெவுப்பிக்கெப்பு யானை குமா கும  
நாடு. உ. சுமாரா—நாம (ஈழுப்புகை) —புவுலினைங்கிளுந்து பாத்துக்குறுப்பு  
கைகளில். உ. குவையினை—வீதி (வாவில) —நெங்கைக்குறுப்பு பாத்துக்குறுப்பு  
நெங்கையிலிருந்து; பாத்து—வாஸ (ஊழுகு) —நாள்கட்டுக்காது. உ. வாய்ப்—  
வாய் (புவினி) —நெங்கைப்புதிவெங்கைக்காது. உ. ஸது—நை (ஶலில) )  
—நெங்கைத்துவிலிருந்துமோ. உ. நிதெதநை—நைத்து (ஶலில) —நையிக்குத்துவு, செல்களி  
து; பாத்து—நை (ஶலில) —நைத்துக்கில் நெங்கைக்காது. உ. வாய்ப்—உ. ஸ  
து—நைப் (ஊழுகு) —நெங்கைத்துவிலிருந்துமோ, நை—நை (ஶலில) —புவுலினைக்கை  
கைகளில். உ. குத்து நை—நை (ஶலில) —நைப் (ஊழுகு) நைத்துக்கை நை.

אנו מודים לך מה [ט' טו טו] — האם תרבותך.

A cluster of 4 houses.

४०. മാതൃസ്വന്നം—മുഖ (ഗരുഡം)—അവാംഗികളുടെ ശ്രദ്ധനാശം

ଲୋଡ଼ ଦ୍ୱାରା ଉତ୍ତରାହାରିତ ପ୍ରକାଶକ ହେଉଥିଲା

குத்தினான்று 'பறுவு' யுள்ளது 'பறு' ஸ்பூர்ட்டு? கெமினிக் 'கருப்பியூ'.

[இந்திர பூதியல்] காவுடைப்பு, [ஸ்ரீகி] காவுஷாய்கள் பிழையால் [ஏ] மேவாய் [ஏ]—ஒன்று<sup>கி</sup> கட்டிக்கொண்டு— The Queen's apartment.

[“பா. கு.”] மாது: சுமார்கள் [கூறுவதோன்று]—ஏதும்.

### An airy room at the

top of the house—**கூடு**—**நாடு** (**விடுதலை**)—**ஏற்றுமொழுதை**. க. கூடுமை—**நாடு** (**விடுதலை**)—**உயிர்போன கூடுமைகளை**; **காலங்களை**; **பார்வை**.

ஏடு-வெல்லப்பு காலனை.

—0—

மஹிள வெவரி கஜூடு 'கலையு யா பழுதா  
காலி சொகு சிலி கிராவா' பல வெல்ல வெவொடுவா

எவ்விட விவரி ஸ்தாக் காலையு யா பழுதா கலை மாகு யா மாகு  
யா காகு காலை வேவொடுவா—பழுதா. A mountain.

ஏ. கலீல—யுத் (யளிக) —மஹிள (குமிள) வெவிகளை; பால—  
காலையு வேவொடுகளை காலைகளை. ஏ. வெவரி—வெவரி (காலைக) காலை  
து; புகை. ஏ. கஜூடு—தங்க (யளிக) —குமிளக்கியளிகளை. ஏ. காலைக்—  
காலைக் (காலை) —மஹிளக்கியு வேவொடுகளை. ஏ. யா—யுத்  
(வேவை) —குமிளக்கியளை. ஏ. பழுதா—பழுதா (பொய) —காலை. ஏ.  
காலி—காலி (காலை) —காலைகளை காலைகளை; பால—  
காலையு வேவொடுகளை காலைகளை; புகை; காலைது. ஏ. கமாலு—  
கமாலு (பாலிக) —காலைகளைப்போக்காலை காலைகளை; வேவை. ஏ. விளி—  
விளி (பிளிக) —காலைகளை காலை விளிகளைப்போக்காலை. ஏ. முபா—முபா (மூல)  
மு—காலைகளைகளை. ஏ. ஏ. காலை—காலை காலைகளை—காலைகளை;  
ஏ. காலை—வேவை (காலை) காலை; காலைகளை. ஏ. காலை—காலை (காலைகளை); காலை

பாலிகளைப்போக்காலைவா'பழுதா'கோள்'குதிவாடுக்கு.

பாலிகளை புகை காலை காலை ; காலை காலை—பால். A stone.

ஏ. பாலிகளை—பாலிகள் (பொலிக) —வெறுக்கீல நிபாலிகளை; காலைக  
வைக்குக் காலை. ஏ. புகை—புகை (காலை) —காலை காலைகளை; காலை,  
ஏ. குதிவு—குதிவு (விளிக) —குதிவு குதிவுகளை குதிவுகளை. ஏ. காலைகளை  
து. ஏ. காலை—காலை (வேவைக) —வெறுக்கீல வேவைகளை; காலை; காலைகளை.  
ஏ. காலைது—காலை (பழுதாக) —காலை பழுதாகளை; பால—காலை  
(பாலிக) —காலைகளை காலைகளைகளை. ஏ. வெவரி—வெவரி  
(குமிளக) —காலைகளை குமிளகளை. ஏ. காலை—ப (பி காலை); பால—  
காலி (காலை) —காலைகளைகளை குமிளகளைக் காலைகளை.

கூடை கூபி வெவரி குாங் புவாத் கூபி கூடை கூமுக்.

\*கு: [காலை] காலை குாங்—காலைகள்.

A peak.

ஏ. குாங்—குாங் (காலை) —பூஞ்சுவைகளிலிருந்து காலைகளை; காலை; வ  
ாலை. ஏ. வெவரி—வெவைப்பாலை குாங் குாங்களிலிருந்து; புகைகள். ஏ. குாங்  
குாங் (வீணாக) —காலைகளை வீணாகளை.

புப்பா [கி] கா: கிரு:—ஒதுக்கம்.

A precipice.

ஏ. புப்பா—புத்து (ஸ்ரீக) —கடங்கள் மூலமாக விழுப்புப் புத்துக்காலங். ஏ. புத—கா (குடங்கங்கிலிக); கிடா, கா, கிரு—கூபு (பஷ்ட) —பூத்துப்பாக்காடு விழுப்புப்புக்கால்; கா கூபு; செபந்; பூதுக்.

—0—

ஞங்கு'றனு, விபிளா ஸங்கா கிளாகா புளா.

ஞங்கி ஞங்கு, விபிளா ஸங்கா கிளாகா வங்கா. A forest or grove.

ஏ. ஞங்கி—ஞா (ஸங்கில) —வங்கிடுக்குக்கு ஸங்கிலக்கால். ஏ. ஞங்கு—பு (ஸ்ரீக) —பிரீக்கு ஸங்கிலக்கால். ஏ. விபிளா—வீ-பூ (விவிள) —கீங் கிளத்துவாகு ஸங்கா விழுப்புக்கில். ஏ. ஸங்கா—கா பு (கங்க) —காந்துகீங் கீங் வங்கு கா ஸங்கா. ஏ. காங்கா—கா (கங்க) —வங்காக்கு ஸங்கிலக்கில். பங்க—கா (விவிள) —கா (விவிள) கங்க சிவங்காவிழுப்புக்கு; ஏ. வங்க—வங்க (கங்கி) —வங்குக்கு கங்குபுக் கிழுக்கால்; வங்கு.

வித்ரு'லி'லாவபிஃ பச்சி 'சூரி ஸெவா'ங்கு ஸங்கு:

விமி ஈதிஃ ஈவபிஃ பக்கி க்ருளி—கங்குகு. A range of trees.

ஏ. விமி—வி (ஹங்க) —ஈங்கால் மாலக்கால். ஏ. ஈதி—ஈய (ஈய கங்க) —வங்கலக்கு ஈயபுவாயு ஸங்கிலக்கால்; ஈவி, ஏ, ஈவபி வய (விவாக). ஏ. பக்கி—பகி (வங்ககக்க) —கங்குக்கால் வங்கலக்கு பூதுக்காலக்கால். ஏ. க்ருளி—க்ருலி (கங்கி) —ஈங்கமால் கங்கிலக்குக்கால்; கங்கு; ஸங்கு.

ஈவா [கி] காக்கி—க ஈங்கலக்கு விழுப்பு ஸங்கா. A continuous line.

ஏ. கங்க—கங்க (கங்கிக) —கங்கம்பக்குக்கிலப்பாலய கங்கா வுக்கால். ஏ. கங்கி—கங்க (பக்கக்க).

வூக்கூ கவிக்கம்'பூவி விக்கி பாவே'ங்குகு  
அங்காக்குவா கா'ங்குவி பல்வை ஏ கொருகாக

வூக்கு கங்கிலக்; கங்கி விக்கி பாவே கங்க கங்காக்குவா; கா: கங்கு வ  
கங்கி கு கு: கங்கா—கங்

A tree.

பூஷ்டியில் ஈஸ்தான் வூக்காலே விகார நீட்கால்

புதுக்கூடலூர் மாவட்டம் : விருதுக்கூரை விதமல் பூர்வ—

*ay-ah ah-lay-puh-* Blown as a flower.

“. മുന്ദ്രയം, കു. ഉള്ള ദിവാ, താ. സംസ്ഥാപിക്കു—മറ്റ് (വിത്തുക). ഏ. വ്യക്തിക്കു—മറ്റ് (വിത്തുക)—ഒരുപ്പിൽനിന്നും വിവ്രാശാശ്വതം, താ. വിക്രാശാശ്വതം (ഖനിക്കാശം)—ഒരുപ്പിൽനിന്നും അപ്പിടിക്കിലെണ്ണാശ്വതം, താ. ഗ്രഹം—ഗ്രഹം (വിത്തുക).

ନାରୀଙ୍କରିବାକୁ ଉପରେ ଉଚିତ ଏବଂ ଅନୁମତି ଦିଲୁଣ୍ଡିବାକୁ ପରିହାରିବାକୁ ଆପଣଙ୍କ ପରିକଳ୍ପନା

[ପାଦାର୍ଥକଣମା] ଶାଖା କାହିଁ ଉଚିତମୁଁ [ଏ]କାହିଁ କାହିଁ [ଏ ନାହିଁ]କିମ୍ବା Height-

“. මෙයි. මා. මෙයි. මා. මෙයි—මෙයි (ගොඩ) — මෙයි මෙයි මෙයි

സാമ്രാജ്യവിനാശക തുപക്ക അപ്പി വള്ളു. വള്ളുവരുപ്പിയാം  
ദാക്ഷിണാട്ടിനു—കുറച്ച്.

\*<sup>2</sup>. କାନ୍ଦା—ଗ୍ରୂ (ଗୋଟିଏ) — କୁଣ୍ଡଳାଙ୍କାଳିକାଳୀ; କିମ୍ବା ଗୋପୀ (ଗୋଟିଏ); କାନ୍ଦା କିମ୍ବା; କିମ୍ବା କାନ୍ଦା—କାନ୍ଦା (ଶ୍ରୀମତୀକାଳୀ) — ଶ୍ରୀମତୀକାଳୀ.

କୁଳ [କୁଳ] ଅନ୍ତରେ ଅନ୍ତରେ ପାଦମୁଖୀ—ଶବ୍ଦମ । The bark.

ஏ. குமார்—குமார் (கலைஞர்)—கட்டிலின் தொழிற்சாலை. ஒ. முத்தீர். வி. முத்தீரை—வயல் (கலைஞர்)—கட்டிலின் தொழிற்சாலை.

കാര്യോഗം മുന്നൊന്ന് കൂടുതലും മഹിയ്യുമായി സ്ഥിരമാണ്.

ஏடு

## ஏடு-பெற்றுக்கொடு.

ஓ. குத்து—குது (புகுவிலக) —காலாகிடை பூகுவிலியங்கு; என. ஓ. குது—ரூ(யிசிம) —ஒகுவாயிலக: ரூ கிளைதங்களுடு.

தூயங் [ஒ] வியா (யூங்) நூலூத் தூய: (ந.ங) ஸகிள் [நூயங்].  
விளை. Fuel.

ஓ. இநாம—இநி (காலக) —நிலை வஷ்பிலிதி பூகுவிலியங்களுடு. ஓ. இநாம—இநி (வஷ்பிலிக) —நீண்டாக வஷ்பிலியங்களுடு. ஓ. இநாம—இநி (வஷ்பிலக) ஓ. காலியூ—இநி (வஷ்பிலக) —நூலைக்காசு காலி காலியூ வஷ்பிலியங்களுடு.

பஞ்சாபாலோ[எந்தானா] ரீதி. பஞ்சாபாலோ[எந்தானா] பூலோ

பஞ்சாபாலோ காலா இநி பஞ்சாபாலோ [பஞ்சாபால்] A leaf.

ஓ. பஞ்சா—பஞ்சி (காலக) —நூலைக்காலிகள் விழுதங்களுடு; காலிக் காலங்; காலாகாலி; பஞ்சா—நூலைக்காலா பஞ்சி (காலங்க) —காலாகாலா காலங்காலங்—பஞ்சி: கால (காலக) —நூலைக்காலி காலிகளைப்பார்க்காது. ஓ. பஞ்சா—பஞ்சி (காலங்க) —நூலைக்காலி காலங்காலங்; காலக; கால. ஓ. பஞ்சி—பஞ்சி (காலக) —நூலைக்காலி காலங்காலங். ஓ. பஞ்சி—பஞ்சி (பஞ்சி) —காலய காலிகளங்களுடு. ஓ. பஞ்சி—பஞ்சி (காலக) —நூலைக்காலங்களுடு.

கிளைகிளகா காலகு. கிளைகை கூவிகா கொலகைக்காலாயியா.

காலங்க: காலங் [கிளைகை] கூவிகாக்குகள் [நூலூயங்]. A bud or a germ.

ஓ. காலங்க—கால(நூலைக)பஞ்சி(கால) காலங்காலங்களுடு; பஞ்சி. ஓ. காலங்க—கால (காலங்காலிகள்); காலிவிளிக்; கால; விளி; காலங்கால. ஓ. காலங்க—கால (காலங்க) —நூலைக்காலி காலிகளைப்பார்க்காது. ஓ. காலங்கால—கால (காலங்க).

ஞூய்ஜூமாஸ: பஞ்சி பஞ்சுமாஸும். ஸூந.

[ஞூய] ஜூக்காஸ: பஞ்சும் பஞ்சுமா காஸும் ஜூந.—ஞூய. A flower.

ஓ. ஜூக்காஸ—ஜூக்காஸ காலிக்காலங்களுடு: காலங்; காலிக்கால. ஓ. பஞ்சி—பஞ்சி (பஞ்சக); கால்வா, ஓ. பஞ்சுமா—ஞூய் (பஞ்சவிலக) காலங்கள் பஞ்சவிலகங்களுடு. ஓ. காஸுக—காஸ(காஸக)—வஷ்புக்கைக்குப் பால் காஸ கிவுகளங்களுடு. ஓ. காஸ—ஞூய (பஞ்சவிலக).



பெ-கூத்தியிப்பு கந்தா..

—0—

ஸ்ரீ சூரியே வெள்ளி வெங்கள் வெங்கள்

[ஸ்ரீ] என்னிட ஏனுமா செங்கால்தோ எனவே—ஏற்கும்.. Lemon.

१. செங்கிள—ஏழ்கண்ண—செங்கிளப்புக்காடு. २. ஏந்தோ—ஏந்தோ. ஏந்தோக்காடு பாலிமூர் பாலிமூர்க்காடு. ३. அங்கு. ४. செங்கு. ५. செங்கு—ஏந்தோக்கிள்.

பூக்கீடு ஒத்தி வத்திஸ்புரு நூற்றுமூலம் வெறுப்பு பெடு

நூற்று ஒத்தி பாஞ்சி [ஸ்ரீந்]—விளைக். Waved leaved fig tree.

१. பூப்பு—பூப்பு (கிழமீது காலிக்க) —வெள் விழுதுது குறைக்காடு; என்ற விழுதுகளில்கூட. २. ஏத்திட்டை (தெடி)—வெந்திட்டை. ३. பாஞ்சி—பூப்பு (பீடாகுக) வெந்திட்டை விழுதுகளை

நூற்றுமூலம் வெறுப்பு வத்தி—ஏந்தோ. The Indian fig tree.

१. நூற்றுமூலம்—உயிர் (காலைக) —வத்தி நூற்று (விழுதிலை) எதுவுமிகு கூட காலிக்க. २. வெறுப்பாஞ்சி—வெந்த (வத்தி)+பாஞ்சி (ஏந்தோ) உண்டு. ३. வத்தி—பாஞ்சி (ஏந்தோ) —ஏந்தோக்கிள்; எந்தோக்காடு எந்தோக்காடு; குத்தி; குத்துக்காடு.

கூத்துவதிடி நாலை. நொடி நெயி குமிக்குவூகு

ஏந்தோவதை நாலை. நொடி நெயி குமிக்குவுகு—ஏந்தோக்கி. Orange.

१. ஏந்தோவதை—ஏந்தோவதி (விழுதை) —விழுதுவதை ஏந்தோக்காடு; ஏந்தோ கூத்து; நொல்லைவதி. २. நாலை. நொலை—நொலைக்கூடு(நொலை காலிக்க) +நொலை (நொலை) உண்டு; நொலைக்கூடு. ३. நொலை—நொலைக்கூடு வகைக்காடு; நொலைக்கூடு; நொலைவதி. ४. குமிக்குவுகு—ஏந்தோக்காடு குமிக்கு குமிக்காடு; நொல்லைவதி—பாஞ்சி (காலை) —ஏந்தோக்காடு குமிக்காடு குமிக்காடு.

வெந்தே தபத்திலை குந்தா தபத்திலை இந்தேப்பே

ஒந்தெப்புடு வெந்தெப்புடு வெந்தெப்புடு குந்தா குந்தா

வெந்தே குந்தா குந்தா குந்தா குந்தா குந்தா குந்தா குந்தா குந்தா குந்தா குந்தா—ஏந்தோ.

A bamboo.

୧. ପାଇଳ—ଵାଳ (ଶାଖିକ)।—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତିକରାନ୍ତୁ । ୨. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ) ଲାଗଂ (ଲାଗି) ଉଚ୍ଛ୍ଵାସ । ୩. କରିଲାଙ୍କ—ଜ୍ଞ (ଶାଖିକ)—ପ୍ରୟୋଗରେ କାହାଯିକାନ୍ତି । ୪. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ) ଲାଗଂ (ଲାଗି) ଉଚ୍ଛ୍ଵାସ । ୫. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ପ୍ରୟୋଗକାରୀ) ଲାଗଂ (ଲାଗି) । ୬. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ) ଲାଗଂ (ଲାଗି) । ୭. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ) ଲାଗଂ (ଲାଗି) । ୮. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ) ଲାଗଂ (ଲାଗି) । ୯. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ) ଲାଗଂ (ଲାଗି) । ୧୦. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ) ଲାଗଂ (ଲାଗି) ।

ଅନ୍ତର୍ଯ୍ୟାନ୍ତର୍ବିଦ୍ଧି କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ

ପାଇଲାଙ୍କିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କିଲାଙ୍କ

କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ

The root of a fragrant grass.

୧. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୨. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)+ଜ୍ଞ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୩. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୪. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୫. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୬. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୭. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୮. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୯. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ । ୧୦. କରିଲାଙ୍କ—କରିଲାଙ୍କ (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କାହାଯିକରିଷୁଣାନ୍ତି କରିଲାଙ୍କ ।

କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର

କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର କେନ୍ଦ୍ର

Young grass.

୧. କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ । ୨. କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର

କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର

Meadow grass.

୧. କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର (ଶାଖିକ)—କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ । ୨. କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର (ଶାଖିକ)

କେନ୍ଦ୍ର—କେନ୍ଦ୍ର (ଶାଖିକ) କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ କରିଲାଙ୍କ

தீ-இராசிபு கந்தை.

---

ஸ்ரீவீரா முருகனுடு பண்வாஸபூர் விழ்ஞக்ஷா செல்லவி யான  
ஸ்ரீவீரா முருகனுடு வாஸபூர் மாத்தும் செல்லவி எனின—என்னோ. A lion.

ஏ. ஸ்ரீவீரா—வீரன் (வீரனிலை)—மாஸ; திதிகால வீரனிலைகளைத்; அதேநாளை;  
நாயிவுகளைத் தீர்த்த; உவாசவையை ஒடு ஒருங்காலை என்று. ஏ. முருகனுடு—  
முருகனுடு முறை (முறைநூல்); ஏ. பண்வாஸபூர்—பவாரி (வாரிஸிலை)—யிர  
நாயிவுகளை அழைப்பார் (நாய) செல்ல. ஏ. மாத்தும்—மாவியத்துடைய எங்கே  
முதல் மாத, ஏ. உகந்தை (உகந்தை) + மாதகை (மாதகை) செல்ல; ஏ. ஏ.  
ஏ. ஏ. மாத—மாத (மாதக) — எந்துமிகுங் மாதங்களை; விழு; மாது;  
நாய்க்; முருகனுடு; மாத; வாயு; விழுக்; மாது; மாதிருந்து; மாதா; மாதி;  
நாய்க்; மாது; மாதக்; மாதை; மாதங்கள்; மாதி; விழு; பாப்புவத்துடு;  
பத்திரிகை.

எாடுவ டீவின்னாற் பூர்வை காக்கிற் கூடு இராக்கை  
மாட்டுவ சிரிபி [நா]புரமுடு—புது. Tiger.

ஏ. சொத்துவதை (வீரனிலை). ஏ. விரிபி—விரிபுகளில் வள்ளுகளைத்; உவ  
ாவுகளின். ஏ. பூர்வை—பூர்வ (பூர்வாரிலை)—ஒகூத்துவையை என்னை கொ  
ங்களைத்; காவாய்கள்.

காக்கு: [ஏ] முருகனுடு—நாய்க்கிரி.

Leopard.

ஏ. காக்கு—காக்க (வீரனிலை)—நாய்க்கிரி வீசு காக்குங்களுடு. ஏ. முருகனுடு—  
காக்க (காக்கங்)—முருகனுடு காக்கங்களைத்; சிவகாய்.

வாயம் 'ஸ்ரீகந்தை வூத்து' சொல்ல பொஞ்சி கிடிக் கிடிக் கூடு.

ஏ. குழி செல்லாவி கூடு வூத்து சொல்ல வகுாவை முருகனுடுதைப்

வாய்கள்: கூதுவை மூத்து சொல்ல வகுாவை கூடு குழி செல்லாவி கூடு  
வூத்து சொல்ல வகுாவை முருகனுடுதைப் [குத்துப்பி]—பொலி. ▲ hog.

ஏ. வாய்கள்—வாய் (வீரனிலை)—நிதிருதா என்றுவிகாச வீரனிலை  
ஒலி; வாய்கள்; காக்கங். ஏ. மூத்து—மூத்து (பூர்வாரிலை)—வாய்கள் காக்கங்களு  
டையைகளைத். ஏ. மூத்து—மூத்து (மூத்து) — வாய்கள் புதுவெள்ளிலை சாந்தி  
ஒலி என்களைத்; மூத்து; மூத்தி; ஏ. செய்ய—செய் (வயுங்க) — வயுங்கை  
செய்யி என்களைத்; பொய்க்கங்; காக்கங்; காக்கி. ஏ. செய்யத்தி—செய்யு  
(செய்து)—வீரனால் செய்யு கூடுதல். ஏ. சீவி—சீவி (வீரனிலை) — வீயங்கை:

ଶ୍ରୀ କୁଳିଙ୍କ ପିତାଙ୍କଙ୍କ. ୧. କିଳ—କିଳ (ଶବ୍ଦିକ)—ନିଷ୍ଠାପନକାରୀ ନିଷ୍ଠା ନାହିଁ. ୨. କାନ୍ତୁ—କାନ୍ତୁ (ଶବ୍ଦିକ) ଉଚ୍ଛବି. ୩. ଲାଜାଙ୍ଗ—ଲାଜାଙ୍ଗ (ଶବ୍ଦିକ) ନୂପୁରାଙ୍କ ନୂପୁରଙ୍କ. ୪. ପ୍ରାଣୁରାଜବ୍ୟ—ପ୍ରାଣୁରାଜ ରକାରିତ୍ତ. ୫. କୁଳୁ—କୁଳୁ (ଶବ୍ଦିକିରିତ) —ପ୍ରାଣୁରାଜ; ଲାଜାଙ୍ଗ. ୬. କୁଳାଳୁ—କୁଳାଳୁ (ଶବ୍ଦିକିରିତ) —କୁଳିଙ୍କ ପିତାଙ୍କଙ୍କ.

କବି ପୁଅଶ ପୁଅଶ ଲୋବାରୁଖ ପଲିଛିବା  
ମହିଳା ଯାଇନ୍ତା କିମରା ଯାଇନ୍ତା ତାମ ଅନ୍ଧକ  
ପ୍ରକ୍ଷ୍ଵା ପ୍ରକ୍ଷ୍ଵା କାନ୍ଦୁକା ରାଜ୍ୟରେ ବର୍ଷ ବଲ୍ଲିବିନ୍ଦୁ

କବି ପୁଅଶ ପୁଅଶ ଲୋବାରୁଖ ପଲିଛିବା  
ମହିଳା ଯାଇନ୍ତା —  
A monkey or ape.

୧. କବି—କବି (ଶବ୍ଦିକ)—ଅନ୍ଧରେନ୍ଦ୍ରିୟ ଓ ପୁଅଶ. ୨. ପୁଅଶ—ଶବ୍ଦ (ଶବ୍ଦିକ)—କାନ୍ତିକାରୀ ନାମଙ୍କାରି; କାନ୍ତି. ୩. ଲାଜାଙ୍ଗ—ଲାଜାଙ୍ଗ ନାମଙ୍କାରୀ ନାମଙ୍କାରି. ୪. ପ୍ରାଣୁରାଜ—ପ୍ରାଣୁରାଜ ନାମଙ୍କାରି. ୫. କାନ୍ତିନ୍ଦ୍ର—କାନ୍ତିନ୍ଦ୍ର (ଶବ୍ଦିକ)—ପ୍ରାଣୁରାଜଙ୍କ କାନ୍ତିନ୍ଦ୍ର ନାମଙ୍କାରି. ୬. କାନ୍ତିନ୍ଦ୍ର—କାନ୍ତିନ୍ଦ୍ର (ଶବ୍ଦିକିରିତ) କାନ୍ତିନ୍ଦ୍ରଙ୍କ ନାମଙ୍କାରି. ୭. କାନ୍ତିନ୍ଦ୍ର—କାନ୍ତିନ୍ଦ୍ର (ଶବ୍ଦିକିରିତ) କାନ୍ତିନ୍ଦ୍ରଙ୍କ ନାମଙ୍କାରି.

[ଅମ] କୁଳା କଳା କାଳୁ କାଳୁ କାଳୁ—କାଳି, A bear.

୧. କୁଳା—କୁଳା—କୁଳା (ଶବ୍ଦିକିରିତ) —କୁଳିଙ୍କ ପିତାଙ୍କଙ୍କ. ୨. କାଳୁ—କାଳୁ (ଶବ୍ଦିକ) —ପାଦିକ କାଳି ନାମଙ୍କାରି; କାଳି. ୩. କାଳୁ କାଳୁ—କାଳୁ (ଶବ୍ଦିକିରିତ) —କାଳୁ (ଶବ୍ଦିକିରିତ) କାଳିଙ୍କଙ୍କ.

ଶାନ୍ତିକା ଶାନ୍ତିକା—ପାଦିକା, A unicorn.

୧. ଶାନ୍ତିକା—ଶାନ୍ତିକା ଶାନ୍ତିକା (ଶବ୍ଦିକ) ଉଚ୍ଛବି. ୨. ଶାନ୍ତି—ଶାନ୍ତି—ଶାନ୍ତି (ଶବ୍ଦିକିରିତ) ଉଚ୍ଛବି.

ପୁପାରିଯା ମହିଳୀଙ୍କ ପାଦିକାଙ୍କଙ୍କ କାନ୍ଦୁ ନିଷ୍ଠାପନିକା

ଅନ୍ଧାରୀ ନାମଙ୍କାରି; ପାଦିକାଙ୍କ କାନ୍ଦୁ—କାନ୍ଦୁ—କାନ୍ଦୁ. A buffalo.

୧. କୁଳାଙ୍କ—କୁଳାଙ୍କ (ଶବ୍ଦିକ) —ନାମଙ୍କାରି ନାମଙ୍କାରି. ୨. କାନ୍ତିନ୍ଦ୍ର—କାନ୍ତିନ୍ଦ୍ର (ଶବ୍ଦିକ) —କାନ୍ତିନ୍ଦ୍ର ନାମଙ୍କାରି ନାମଙ୍କାରି. ୩. ପାଦିକାଙ୍କ—ପାଦିକାଙ୍କ (ଶବ୍ଦିକିରିତ) ପାଦିକାଙ୍କ (ଶବ୍ଦିକିରିତ). ୪. କାନ୍ଦୁ—କାନ୍ଦୁ (ଶବ୍ଦିକିରିତ) —କାନ୍ଦୁ ନାମଙ୍କାରି ନାମଙ୍କାରି.

ଶ୍ରୀମଦ୍ଭଗବତପ୍ରକାଶକୁ ଶ୍ରୀମଦ୍ଭଗବତପ୍ରକାଶକୁ  
ଶ୍ରୀମଦ୍ଭଗବତପ୍ରକାଶକୁ ଶ୍ରୀମଦ୍ଭଗବତପ୍ରକାଶକୁ

[குறியீரு] சிவா குவிமலை நமதானா; இப்பூதிகள் நூதிகள் வயுகள் கருப்பு என்ன; வயுவை என்னா—காலா.

A jackal.

ஏ. சிவா—கூதாக்கிலாக் காலாவிலூதை; பாஸ்தி; காலா; காலுக்கா ட. குவிமலை—புதி (காலாகம்) காலா விழுதுகள் உண்டு. ஏ. சொல்லாது—காலா (புதிக்காலம்)—காலாக்கம், காலாதுக்காலாந்து. ஏ. திமியுத்துக் காலாக்கமில் யுத்துக்கு (வயுகள்). ஏ. நூதிவாந்து—யா (நூதிகாலம்)—நூதிகாலா (நூதிகாலம்) வயும் என்றுநூது; காலாந்து. ஏ. வயுக்காலு—குது (காலியிலிகம்). ஏ. செல்ல. ஏ. காலாவா—ஏ (காலாகம்) —“கால” என விவரிக்கின்றனர். ஏ. காலுக்கா—ஏதி (காலிகம்)—காலாக காலுக்காவாக.

காலு ‘பிளவாக்கு’ குலாலாவா ரூ ஸிரு. கேக் காலுவு குக்கு

காலு விலாது காலாந்து வுப்பாலாக அது உது—உது.

A cat.

ஏ. காலு—காவ (காலிகம்)—நூதிக் காவுமிக்கிணா காலுக்காலு. ஏ. வி. வாது—வாவ (காலிகம்)—நூதிக்கால வாதுகிணாலு; யாது. ஏ. காலுக்காந்து—குதி (காலியிலிகம்)—நூதிக்காலுமிக்கிணாலு குதிவிவராலுந்து. ஏ. புக்காலுக்கா—குதி (காலிகம்)—நூதிகாலு (நூதிகால) குதிலாலு. ஏ. காலுக்கா—காலு விளை (காலிகம்) கலீலாலு.

குலுகு கிராஸ்யா கிராஸ்யா கிராஸ்யா கிராஸ்யிகாக்குக்கூடுதலே

[குலுகு] கிராஸ்யா கிராஸ்யா கிராஸ்யா கிராஸ்யிகாக்குக்கூடுதலே—குலுகு.

An iguana.

ஏ. கிராஸ்யா. ஏ. கிராஸ்யா. ஏ. கிராஸ்யா. ஏ. கிராஸ்யிகாக்குக்கூடுதலே—கிராஸ்யிகாக்குக்கூடுதலே (குலுகிணா) காலாந்து.

வாக்குபுமிகு ரூபாத்துக்கா கூதாக்குப்பிழுக்கா ரூபா

வாக்குபுமிகு வாக்குமா—சுபாக்கா.

A swift antelope.

ஏ. வாக்குபுமிகு—கால் (காலிகம்)—காலாயிருக்கிடீ பொக்காலு. ஏ. வாக்குபுமிகு—குதி (காலாகாலம்)—வாகு (காலா) காலாபுமிகுபொக்காலு.

கூதாக [ஏ] காலாக்குபா குது—காலாக்கா.

A wolf.

ஏ. காலாகு. ஏ. குது—குதி (காலிகாலம்)—காலாக்குக்கு குதிக்கிணாலு. ஏ. காலாக்குபா—காலாகு (காலிகம்)—குதுக்காலு காலாக்கிணாலு.

குதுகா காலாகு வாக்காயு விளிகாரு’ விளாக்கவுக்காவு

குதுகா காலாகு வாக்காயு காலிகா; காலாக்கவுக்கா—காலு.

A deer.

ஏ. இமா—இடை (ஈங்காப்பிளை)—நிவாசங்களைக் காலிடாப்படித் தூண்டினாடு. ஏ. கல்லூ—ஒரை (மாவிள)—ஒரை (தலியிக்கல்) கல்லூக்காடு. ஏ. வாக்கா—ஈங்க (ஶங்க) —வாங்கிச்சாப்புதய ஶங்கங்காடு. ஏ. வள்ள—ஷாஷ் (ஷாஷ்க) —ஷாஷ்கங்காட் ஷாஷ்கங்காடு; ஷாஷ்கு ரீதை. ஏ. கால்காங்கா—யாங்காங்காக்கா கால்காங்கா உண்டு.

### கண்ணி கால்கா பிளா'ஞ்சுகு புயகு'வெபி

கால்கா கால்கா கால்கா புயகு [ஷபி] கால்காக்கா வகுக்காக்கா.

Sorts of deer, of which the hides are used.

ஏ. கால்கா—ஈங்க (ஈங்க) —வாங்கிச்சாப் கால்கங்கங்காடு; கால்கா. ஏ. கால்கா—கால் தூஷம்மங்காசி கால்கங்காடு, ஏ. வாக்கா—ஷாஷ் (ஷாஷ்க) கால்—வாங்கிச்சாப் கால்கங்கங்கங்காடு. ஏ. வாக்கா—ஷாஷ் (ஷாஷ்க) —ஷாஷ்கங்கங்காடு. ஏ. புயகு—புயகு (ஷாஷ்க) —வாங்கிச்சாப்பிளை ஶங்கங்காடு.

குஜ்ஜுங் குது குப்பாங் கிங்கு கே-கேப்பா வர்க்குவிக்காங்

கல்லாக்காங் பும்பிக்கு'கோ'ப்பு கால்கிதை'ஞ்சுக்கா உறை

குஜ்ஜுங் குது குப்பாங் கிங்கு கே-கேப்பா வர்க்குவிக்காங் கே-கேப்பு பும்புக்கா என் குஞ்சு; கால்காக்கா கால்கா [குலா—புயகுங்காக்கா] Various sorts of deers.

ஏ. குஜ்ஜுங்—குஜ்ஜு (குதுகா) கிறக்கியங்கு கூப்பா (கிங்குகா) குது கூப்புக்கா. ஏ. குது—குது (குஜ்ஜுகா); ஏ. குப்பா—குப்பா (குஜ்ஜுகா)—குப்புக்கா; குப்புக்கா குது பொக்கங்காடு. ஏ. கால்கா—கால்கா (கால்காக்கா)—கால்கங்கா கால்காக்கங்காடு. ஏ. கையங்கா—புயகு (ஷாஷ்க) —புயகு கையங்கா கையங்காக்காக்காடு. ஏ. கால்கங்கா—கால்கங்கா (புயகுக்கா) கால்கங்காக்காக்காடு. ஏ. கால்கங்கா—கால்கங்கா (ஷாஷ்க) —கால்கங்காக்காக்காடு. ஏ. கால்கங்கா—கால்கங்கா (ஷாஷ்க) —கால்கங்காக்காக்காடு. ஏ. கால்கங்கா—கால்கங்கா (ஷாஷ்க) —கால்கங்காக்காக்காடு. ஏ. கால்கங்கா—கால்கங்கா (ஷாஷ்க) —கால்கங்காக்காக்காடு. ஏ. கால்கங்கா—கால்கங்கா (ஷாஷ்க) —கால்கங்காக்காக்காடு.

### நால்கு'ஞ்சுக்கிதை'புரு'வு பூரிகூ வொவு உகிகூ

உங்கு குஞ்சுகை [கைபி] குஞ்சு—உங்சி.

A rat.

ஏ. கால்கா—கால்கா (கால்கா)—கால்கங்கா கால்கங்கா கால்கங்காக்காடு. ஏ. குஞ்சுகை—குஞ்சுகை (குஞ்சுகை) —குஞ்சுகைக்கா குஞ்சுகைக்காடு. ஏ. கால்கா—கால்கா (கால்கா)—கால்கங்காக்கா கால்கங்காக்காடு.

கிள்கூ வொவுக்கு—வுருவாவு.

A mouse.

ஈ. சிரிக்க—தூ (விதியுக)—யானு: விகங்க வெளிகளை. உ. வைஷ்ணவி—நீங்கிட என.

பாராய்தா கடிநபே? கிச்சா தொழும் ஒலோகா?  
பறு வெளூந இதூக்கு வாயுஸ்ராதி செப்பக்கா?  
பாராவ காகிரவ: கிச்சா—கார்ப்பாவ. A dove or pigeon.

ஈ. பாராய்தா—நீவ (காலிக) —பாரா (வை) கூக்கா சார்மகளை. உ. கிச்சா—கூ (காலிக) —நீவுக்கு கூயும் யராவிழுகளை. ஈ. கிச்சா—காகிர (வையுவி க) செப்பா (காலன) பொலை காலனங்களை.

\* [நீம] வெண்டா: பறு வெஞ்ச—வாநூ. A hawk or falcon.

ஈ. வெண்டா—நீக (காலிக) —வெண்டா (சூவியின) கூக்களை. உ. வீ—புக்கூக்கு வது (விளக) உங்க. ஈ. வெஞ்ச—வெஞ்ச (காலிக)—வெண்டாகிட வது.

உங்க: [நீ] வாக்காநாளி: வாக்கு—நீங். An owl.

ஈ. உங்கு—நீ (காலிப்பிக) —நீங்குக்கிடுக்காடு காகிகாக்கவிழுப்பி மளை. உ. வாக்காநாளி—வாயுஸ்ராத (காலனக்காட) —நீங்கு (நீ). உ. செக்கு—நீ (பாலிக) —காகிகாக்கவிழுப்பி மளை.

குக்குக “ங்காறுதூயை குக்கீ” பூவுரோாயூயை

குக்குக: காறுதூய காலன: வளையுயை—நீங். A fowl.

ஈ. குக்குக—நீ (பாலிக) —நீக (விளங்கு) கூக்கா நீவிழுப்பி மளை. உ. காறுதூய—காறு வாய்விழுப்புய (நீய) உங்க. ஈ. காலன—கா (காலனவிளக) —காந்தா குக்குக்காடு விலங்கிழாக்களை. உ. வளையுய—வளை (காந) காதூயமங்குதை.

வானுபுயைபாநுகா கூக்கிலை பிக் குறுபு

வானுபுயை பாநுகா கூக்கிலை பிக் [உந்துபு] கலை. The black Cuckoo.

ஈ. வானுபுயை—வானுபுயமிழுகளை வழுகிறை. உ. பாநுகா—பாந (காலிக) —காக்காக் காப்பாவிழுக்கால்களை. ஈ. கூக்கிலை—கூக (நீர் கலை) —காந்தாநா கூக்கால்வதை காறுப்பொக்கிழாக்கி மளை. உ. பிக்கு—கூக (காலிக) —காலைவின வழுக்களை.

காக்கு நூ காக்கு’ல்தீ வெலப்புதீ ஸதுஞ்சுகை  
ப்பாக்கியு’க்கெலும் பாலுக் வெலிது’க்காயுஸ்ராபி

四

ଓ-କୁଣ୍ଡଳିପୁ କାରଣାଃ

காலை [து] காலை காலைக்கு: வயவிழிலூர் சாலைக்குப் பகுதி யோசனை நடைகின்றது; பார்த்த வயவிழிலூர் வயவிழிலூர் [காலை].

### A CROW.

୩. କାନ୍ଦି—ରତ୍ନ (ରାଜୀମ) —କାନ୍ଦିରାମାଯ୍ୟିଙ୍ଗାନ୍ତେ, ୪. କରଣ—ରତ୍ନ (ପଳିକାମିଳ) —କାନ୍ଦିରାମାଯ୍ୟିଙ୍ଗାନ୍ତେ, ୫. କାରିତ୍ରୁ—ଚିତ୍ର (ପିଂଶିଲ) —ରତ୍ନର ପଥମହିଷ୍ୟାଙ୍ଗାନ୍ତେ; ଲିପିରୂପ; ରତ୍ନ, ୬. କାରିତ୍ରୁ—ପ୍ରମା (ପ୍ରମିଳିକ) ଯା ଚିତ୍ରକାନ୍ଦି ପ୍ରମାଯାଙ୍ଗାନ୍ତେ, ୭. କାରୁକରୁଣ—ରତ୍ନକ (ରାଜୀଲ) କାନ୍ଦିରାମା ଯିଙ୍ଗାନ୍ତେ, ୮. କାରୁକରୁଣ—ପ୍ରମାକ (କାମିଳ) —ରତ୍ନରାମ ରତ୍ନିଙ୍ଗାନ୍ତେ, ୯. କାରୁକରୁଣ—କାରୁକରୁଣରାମ ଯିଙ୍ଗିଙ୍ଗାନ୍ତେ, ୧୦. କାରୁକରୁଣ—କାରୁକରୁଣ ଯିଙ୍ଗିଙ୍ଗାନ୍ତେ, ୧୧. କାରୁକରୁଣ—କାରୁକରୁଣ ଯିଙ୍ଗିଙ୍ଗାନ୍ତେ.

അതുകൊണ്ട് മലപ്പറമ്പ് അക്കഷായുറവെയും കിരുവേരുകളും സ്വന്തമാണ്

நூல்களில் விடுதலை ஒன்றாக படித்து

Abita

ந. கூடும்பி—வா (குவிம) — வார்யபங்கிகால டாய்டு) அனந். ஏ. வி. ஸி—விலை (குவிமக) — வார்யபங்கிகால டாய்டு) அனந்.

ప్రాంతిక స్వామీలు:—ఉపయోగ

A vulture.

—**குறைபாடு**—**குறை** (விவரங்கள்) — விவரங்களிலிருந்து கணக்க் கீழ்க்கண்ட ஒரு முறையை கொண்டு கொண்டு விவரங்களை குறைபாடு செய்ய வேண்டும்.

କିମ୍ବା କୁଳ: [ପୁରୁଷ]—କାଳି (କର୍ମ).

### A parrot.

—. വിഭാഗം—സാ (സ്ഥാപനവും) — കിഴക്കൻ ദക്ഷിണാഫ്രിക്കൻ സംസ്കാരം. 2. പ്രകാരം—പ്രകാരം (ഒരു വിഭാഗം). വാസ്തവികമായി അല്ല.

ଯିବୁରୁଷା'ଙ୍କ ରହେଥିଲେନକ' ଶୁଣିତୁ'ଗା କିମ୍ବାକିମ୍ବା କିମ୍ବା

விவரம் : [தீ] ஒரு கிளிமீட்டர் முழுவதும் தொகைப்படி—கூறுகிறேன். Swar-

“. மாண—மை (மலின); கவித; தொழுத. ஏ. சிலபுகரியை—தெய்வ (திவதை) + மாண (வினக) என்று. ஏ. புதுமலி—வழைகிடப்பாலையை கூற முடிநிருத்து; முடி. ஏ. கொண்டுகளை—கண்ணங்களை கூற கூடிய (கண்ண) முடிநிருத்து.

ତୁମାରି ପିନ୍କକା ପିଲି ଡିଲ୍‌ଫ୍ଲୁକାଟ ସହାସ ଲାଦା;

උහාන් මියකු මිල් ගුවැකු යෙ සෑසෙ මෙයි — මි මිල්. Cricket

“. ദുഹം) — പ്ര (ഗവിം) — ദുഹക്കിന്റ് (വാടിക്കം) — ആരുതിപ്പേഃവയ്യ  
ഞ്ചു. ८. വിജക്തം—ന്നി(ഗവിം) — ഗവിംക്കയുഃ. വീംസ്ത്രാന്തിക്കണ്ടു. ९. ബു  
ധിക്കം—രാക (ഗവിം) — ബ്യാദ്യാന്തിക്കയുഃവിഷ്ണവാഃവയ ദാനി ഇന്നരു

மயுறுதொ மயுகலோ மயுவிளையுபாதுகார

பெவைய் புதியுவிஸ தூஶ சுபங்கா புமர்த்தியை

மயுறுதை மயுகலை மயுவா காலி புதியை புதியிலை குடை நூலை  
ஏ குதை நூலிஃ—வா.

Beetle.

ஏ. மயுறுதை—புது (வாலை) —மயுவிளை (புதுஉலை) குதியைத்  
ஏனில். ஏ. மயுகலை—தூஶ (தவண) —மயுவிளக்காலையைத்; குதியை; கு  
தையைப்பை. ஏ. மயுவிடு—யிள (ஞாங்கிலை) —மயுகடியைத்; குதியை.  
ஏ. மயுபந்தை—புது (புதுஉலை) —மயுபந்தையைத்; குதியை. ஏ. ம  
யுபந்தை—புது (புதுஉலை) —மயுபந்தையைத்; குதை; வாயை; குதை.  
ஏ. புது—புது—யிள (ஞாங்கிலை) —புது ஒதை அஞ்சிலையைத். ஏ. புது—  
புது (காலை) குதையைப்பையைத்; குதையைப்பை. மயுபந்தை—புது(ஞாங்)  
+புது (காலை) குதை. ஏ. புது—புது (ஞாங்கிலை) —ஏனில். ஏ. ம  
யு—மயு (காலை)—; கூட; வயு; மயுக்களை.

மயுகலை வெவ்வினோ வெஷ்மி நியக்களை இசு-கூடுக் -

வெவாவகி பூவிபி கெங்கி மெயுகாலால்வாஸு'பி

மயுகலை வெவ்வினோ வெஷ்மி நியக்களை இசு-கூடுக—திவை: வகிழ்சீடு கூடு  
மெயுகாலால்வாஸு [வைபி]—காலை. A peacock.

ஏ. மயுநா—தீங்க (வாலை) —மயுநா மினாலையைத். ஏ. மயுபிளை,  
ஏ. மயுபி—மயுநா (பிளை) குதை. ஏ. நியக்களை நியக்களையைத் தூஶம்  
(தூஶம்) குதை; விவந்; தூஶ்கிலை. ஏ. இசு-கூடுக—இசு-கூடுக (மயு  
நா) மயுநாயைத்; மயுநா. ஏ. விவநம். ஏ. குதை—குதை (தூஶம்) குதை;  
ஏ. குதை—குதை—குதை குதையைப்பையைத். ஏ. குதை  
குதையைப்பை—மயு (தூஶ்கிலை) —மயுநாலாலாக்கு தீங்கியைத்.

கெக்கு வாளா மயுநாபு ஸகநை ட்ருக் குதை வகெக்கு

கெக்கு [வாளா மயுநாபு—கவியின்றி கவு] The cry of a peacock.

ஏ. கெக்கு—விவந்தையைப்பைக்குதை கூடு.

[கூடு] ஏ. கெக்கு கெக்கு—பிளிம்பை.

The eye of its tail.

ஏ. குதை—குதைக்காலாக்குதை. ஏ. குதைக்கு—குதை வகுப்பைக்குதை.

வெவா சூப்பு வெவனை'பூ பீகை வெஷ்மி நியுநாக்கு

வீசு—நூலை—குதை குதை.

Its crest.

3. വൈ—വിജ (പത്രിക) — തെരുവ് കണ്ണൽ ചെയ്യുന്നു; ദുരി; മുരി; മാരി. 4. പുസ—പുസ (പ്രപാടം) — വാഹനമായാൽ തുടങ്ങു; കിട്ടു.

പരിക്വാലേഷൻ പ്രക്രിയയിൽ നിന്ന് കമ്പ്യൂട്ടർ ഫോൺ എന്ന് അറിയപ്പെടുന്നു.

Its tail.

ஏ. விவரம்—வழி ஜ் (மதிக்) காலகிழமையுடன் வசூல்களை. ஏ. பிரபுவே பி  
வு (புகுந்திக்)—வெளிகளை. ஏ. வைப்—வைப் (வைப்பிக்)—இலக்ஷ்மீ  
வைப் புகளை; குப்; சிறக்; துணியுகளை.

### A bird in general.

ରୁ. ବନ୍ଦା—ମତ (ଶବ୍ଦିକ) —ଯେ (ଅନ୍ତର୍ବାହିକ) ଗାନ୍ଧିମଣ୍ଡଳ; ଜୀବ; ପ୍ରାଣୀ;  
ଲୋକ; କାନ୍ଦା. ରୁ. ବିଷମଶା. ରୁ. ବିଷମର୍ଦ୍ଦ. ରୁ. ବିଷମଶବ୍ଦ—ମତ (ଶବ୍ଦିକ)—  
ବିଷମାଙ୍ଗୁଳିକ କ୍ରିୟ ଗତିମଣ୍ଡଳ. ରୁ. ବିଷମାଙ୍ଗୁଳ—ଏହା' (ଶବ୍ଦିକ)—ବିଷମିତ  
ରୂପ ଶବ୍ଦମଣ୍ଡଳ; ଜୀବ. ରୁ. ଶକ୍ତି. ରୁ. ଶକ୍ତି. ରୁ. ଶକ୍ତି. ରୁ. ଶକ୍ତି. —  
ଏହା' (ବ୍ୟବସାୟିକର୍ତ୍ତା) ବ୍ୟବସାୟାଙ୍କୁର ଶବ୍ଦମଣ୍ଡଳ. ରୁ. ପଞ୍ଚ—ପଞ୍ଚ (ଶବ୍ଦିକ)  
ଉତ୍ତର. ରୁ. ପିଣ୍ଡ—ଏହା' (ଶବ୍ଦିକ)+ଜାଣି (ଶବ୍ଦିକ)—କୁରୁ. ଜାଣ୍ୟାକୁପରି  
ଥୁ. ପିଣ୍ଡମା ପକିନିପ୍ରପତ୍ତିଥୁ. ଜାଣିକମ୍ବାରକଃଥୁ; ପାଖୁ; ପର୍ଯ୍ୟ. ରୁ. ପରତ୍ରୀ.  
ରୁ. ପରତ୍ରି—ପରତ୍ରା (ଶବ୍ଦିକ) ଉତ୍ତର; ଜାଣି; ପକିନି; ରୁ. ପରତ୍ରା—ପରତ୍ରା  
(ଶବ୍ଦିକ)—ଏହା'କୁଠା କଣ୍ଠାପରମଣ୍ଡଳ. ରୁ. ପରତ୍ରା—ପରତ୍ର (ଶବ୍ଦିକ). ରୁ.  
ପରତ୍ରମା—ପରତ୍ର (ଶବ୍ଦିକ)+ଅମା (ଯାହାମା) କୁରୁକୁଳାର. ରୁ. କଣ୍ଠାପି—  
ଜାଣି (ଶବ୍ଦିକ)—ଜାଣ୍ୟାକୋଣି (ଶବ୍ଦିକ) ପାଇ ପାଇମଣ୍ଡଳ. ରୁ. କଣ୍ଠାକ  
ଥୁ—କଣ୍ଠ. (ପ୍ରମା)+କଣ୍ଠଥୁ (ଶବ୍ଦିକ) କୁରୁକୁଳାର. ରୁ. କଣ୍ଠା—କଣ୍ଠ  
(ଶବ୍ଦିକ) ଉତ୍ତର; କଣ୍ଠ; ଜାଣି; କୁରୁକୁଳାରକଂ. ରୁ. ବିକିରି. ରୁ. ବି—ଜୀବ  
ତେ (ଶବ୍ଦିକ)—ଜୀବାତିକିରକାର୍ତ୍ତ କୁରୁ କାନ୍ଦାମଣ୍ଡଳ, ରୁ. ବିକିରିତ୍ତ  
(ଶବ୍ଦିକ)—କେନ୍ଦ୍ରାନ୍ତାଯାନାନ୍ତିର ରୁ. ବିକିରିତ୍ତ. କାନ୍ଦାକି ରୁ. ବି—ଜୀବ  
ତେ—ପରତ୍ରକୁଳାର. ରୁ. କିରଣାନ୍ତାଯ—କିରଣାନ୍ତ (ଶବ୍ଦିକ) ଜାଣିଥୁବି. ରୁ. ର  
କଣ୍ଠାକଂ—କଣ୍ଠକଂ (ଶବ୍ଦିକ) ଉତ୍ତର; କଣ୍ଠାକଂ. ରୁ. ପିଣ୍ଡମା—ପର୍ଯ୍ୟ (ଶବ୍ଦିକ)  
ରୁ. କଣ୍ଠାକଂ—କଣ୍ଠକଂ (ଶବ୍ଦିକ) ପରିପରିକାରକ.

ശരീര പദ്ധതികൾ മരിക്കുന്നതു പോലെ അവരുടെ സ്വഭാവം മാറ്റപ്പെടുമെന്ന് ഒരു വിശദിക്ഷാ പരിഗണനയാണ്.

மானிக் வட்டம்; அதை வட்டு, வட்டங்கள் [41] கொடுக்கவில்லை—நடிக. A wing.

୬. ଚନ୍ଦ୍ର—ଗ (ବିଶ୍ଵମୁକ)—ଶ୍ରୀକାମଣି ଜା ଶାପିକ ବିଶ୍ଵମୁକ—  
ପତଳ (ପତଳିଲୁହାଙ୍କ)—ଶ୍ରୀକାମଣି ଜା ପତଳ ଲୁହାଙ୍କମୁକ—ପ୍ରଥାପତ୍ରକଟଙ୍କରେ ଯା  
ଯବାନିଜ୍ୟ ପକିଳାଙ୍କିଯବାର .. ଯ, ନାହା—ମନ୍ଦ (ହୋତ) —ଦେଖିଲୁଗା ହୋଇ  
ଅଗ୍ରାହି; ଯଥ, ଯ, ଏ. ପତଳ—ପତଳ, (ଶଳିକ) —ଦୂରିକାଳ ଶଳିକିଲୁଗାକାହାର; ଯଥ,  
୩. ପତଳ—ହାତର୍ମୁଖ (ପତଳିମୁଖ) କାହିଁମ ହୀରୁଦ୍ଧର କାହିଁମ ଆହାର; ଯ, କାହିଁମ ଉଦ୍‌ଦେଶ୍ୟ  
କାହିଁମ (ଶଳିକ) —ଦେଖିଲୁଗା ହୋଇଥାର.

ପରିବାରରେ କୋଟିତାଳା ଅତିଧିକ ଗ୍ରାମୀୟ ଜୀବାଳଙ୍କୁ ନିର୍ମାଣ କରିଯାଇଛି ।

ஏ. சுப்பி—விடை (கலைஞர்) உண்டு; முடி, முடி என்கூடு—தான் தனியாக ஒத்து விடும் (கலைஞர்) என்கிறும். மூ. அனாய்—கலை (கலைஞர்)—தான் விடுமாலோ அதிகமாக விடுமாலோ.

குவானா கீலம் [களுபியல்] முடி. A nest.

விடாத பாகோரின்கொ ஈஃபே வூடுக்'ஸ்ரீவீக்'ஸ்ரீஸு

ଶୁଣି ପାଦି କାହିଁକି ନାହିଁ; ଏହିକି କାହିଁକି ନାହିଁ; A young one.

ମ. ପାପକୁ—ଶୁଣ୍ଡ (ଶୁଣିଲାମତ) —ଶୁଣିଲା ଯିବିଷିଷ୍ଟପବନିରୂପଙ୍ଗନ; କଥିତ; ଲଜାନୀ. ଉ. ପାକା—ପା (ହମିଳ) —ହମିଳାକୁପ୍ରକାଶ; ପାପା. ଉ. କାନ୍ଦିନୀ—କାନ୍ଦିନୀ—କାନ୍ଦିନୀର କାନ୍ଦିନୀ ପିଲ୍ଲ ଶକିମଙ୍ଗନ. ଉ. ପାଇନ୍କର୍—ପାଇନ୍କର୍ (ଶକିମାର ପାଇନ୍କର୍) —କାନ୍ଦିନୀର କାନ୍ଦିନୀ ପାଇନ୍କର୍ ଶକିମଙ୍ଗନ. ର. ପ୍ରଦ୍ୟକର୍—ରକ୍ତ (ଶକିମାର) —ଶକିମାର ପାଇନ୍କର୍ କାନ୍ଦିନୀ ପାଇନ୍କର୍ ଶକିମଙ୍ଗନ. ରିକ୍ରୁ—ରିକ୍ରୁ (ଶକିମାର) ଶକିମାର ପାଇନ୍କର୍ କାନ୍ଦିନୀ ପାଇନ୍କର୍ ଶକିମଙ୍ଗନ.

സുമ്മ നിവാരണ വൃക്ഷ സന്ദർഭം വിസ്തര പ്രകാശിക്കുന്നത്

രെസ്വാരക്കുള്ള ഒരു നികുതി പ്രവാന വാരം സംഘടിപ്പിച്ച സംഖ്യയാണ്

ଲୁହାରୀଙ୍କୁ ପାଇଁ ଶବ୍ଦରେ କିମ୍ବା

ଲ୍ଲୁଇୟା'ଙ୍କ ସାମନୀ ହୃଦୟ ଗିରିଜାରୁ ଯେ କିମ୍ବା ଯେତୁ

ஈழரை விவரம் வழி தீர்வேண்டும் என்று கூறுவதை கொடுக்க முடியா வாத நோக்குடைய சம்பளிமை என்று விரிவாக விவரம் சொல்ல வேண்டும் என்று கூறுவதை கொடுக்க முடியா [பூர்வாக இ] என்று விரிவாக விவரம் சொல்ல வேண்டும் என்று கூறுவதை கொடுக்க முடியா.

A flock or multitude.

ம். ஸ்ரீமது—உறை (கள்ளிக) —ஸ்ரீகாங்கலங்காரன் விஜய து  
ந். ஏ. நிவாஸ—வயல் (பூப்பிள) —காங்கா தூது ஸ்ரீகாங்காரன் எக்கலங்கா  
காங்கா ஸ்ரீமது. ஏ. வழக்—உறை (கள்ளிக) —வயலங்காரன் காங்காரன்.  
க. ஸ்ரீகாங்கா—உறை (கள்ளிக) —ஸ்ரீகாங்கா வருஷங்காரன் காங்காபுத்து.  
க. விசுவா—பூ (கள்ளிக) —விசுவாகாரன் வருஷங்காரன் பூவிக்குத்து.  
க. பூஷ—பூ (கள்ளிக) —ஸ்ரீகாங்கா மாநிகங்காபுத்து. ஏ. ஸ்ரீகாங்கா—மூத்து  
(நூத்திக) —ஸ்ரீகாங்காபுத்து. வு. காங்கா—ஒவ (குட்டக) —குட்டகபுத்து. ஏ.  
கித்தா—தூ (விசுவாபிள) —தூபுத்திலைபு வருஷங்காரன் விசுவாபிள  
காபுத்து. ஏ. பூஷா. ஏ. வாரா—வூத்து (குட்டக) குட்டகபுத்து. ஏ. ஸ்ரீ  
காங்கா—நெ (கள்ளிக) —ஸ்ரீகாங்கா மாநிகங்காபுத்து. ஏ. ஸ்ரீகாங்கா ஏ வ  
யா—வின் (குட்டக) —குட்டகபுத்து. ஏ. ஸ்ரீகாங்கா—தூவா (பூகாங்கா) —தூகா  
கா ஸ்ரீகாங்கா தூவாகா பூகாங்காபுத்து. ஏ. ஸ்ரீகாங்கா—தூவா (மாநிக)  
—தூகாகா ஸ்ரீகாங்கா பூகாங்காபுத்து. ஏ. ஸ்ரீகாங்கா—தூவா (கள்ளிக)  
—தூகாகா ஸ்ரீகாங்கா—தூவா (கள்ளிக) —தூகாகா ஸ்ரீகாங்கா—தூவா (மாநிக)  
—ஸ்ரீகாங்கா ஸ்ரீகாங்கா—தூவா (கள்ளிக) —தூகாகா ஸ்ரீகாங்கா—தூவா (மாநிக)  
—ஸ்ரீகாங்கா ஸ்ரீகாங்கா—தூவா (கள்ளிக) —தூகாகா ஸ்ரீகாங்கா—தூவா (மாநிக)  
—ஸ்ரீகாங்கா ஸ்ரீகாங்கா—தூவா (கள்ளிக) —தூகாகா ஸ்ரீகாங்கா—தூவா (மாநிக)

പ്രീ-ക്ലാസ്സ് കാരണം..

മുംക്കിലും കാറ്റക്കിലും തന്റെ മരജാ മാനവ്യാസത്തിൽ

സ്വാദിഷ്ഠിക്കുന്ന പരമ്പരാഗണം എന്ന് അഭിപ്രായം ചെയ്യുന്നതാണ്.

### Men or mankind.

ஏ. கண்ணா, ஒ. கண்ணா—ஏன் (கலைஞர்)—வளிமுறையா; பா:—ஏன் விளை ஸாவாஸி துவந். க. கா:ந்—ஏ (கலை) —வளைச்செய்வந். க. கா வந்—ஏன் (கலை) —தெயில்க்காக சாதுவந். க. காவந்—ஏவிளை ஸாவாஸி துவந். க. காந்—ஏ (கலை) —வூபில்கூட்டு ஸாவந். காந் துவந். க. புதைந்—புதம் (புதைக்கு) —வாய்வேண புதைப்பிழுக்கனவந் பா:—ஏன் (துவிகை:ஙக) —ஏன்:விகின் துவிகைக்குப்போவந். ஏ: புதை எநந்—ஏன் (கலை) —புத (கலை) துவைக்குக்கா ஏனிடுவந். ஏ. ஏ ருதைந்—ஏன் (புதிக்கு) —குபுதுவைக்கு பா:வினங்குவந். ஏ. ஏ:

நீ வினாவுக்கு விடுதலைக்கிடத் தயன், பாவங் சூரியனுடைய உவமங்களைக் கண்டு விடுதலைப் பற்றியே.

അപ്പി കൊക്കി'രജവപ്പു കാക്കാക്കി' നാടി സിമന്തിനി വയ്ക്ക്

**பூதிபலச்சிரி** வாகா பாளை மஹிலை அமைச்

பூதிபலச்சிரி என்றால் கொன்றி வாதி விளையினி வழு பூதிபலச்சிரி  
வாகா வாளிகள் தலைமு [நடவடிக்கை]

A woman or female.

ஏ. பூதிபலச்சிரி (ஸ்த்ரீஸ்தாங்கள்) — ஸ்த்ரீஸ்தாங்களையும், ஏ. செல்லிடை அ-  
யோங்—ஒ (ஒலிக்கு) — புதிபலச்சிரி (ஒலி) தலையும். ஏ. என்றால்—நா  
+ யோ—யெயலின்யோயைக். ஏ. காளி—ஒ (ஸ்த்ரீஸ்தாங்களுக்குக்) — புதிபல  
செல்ல தலை எப்படியிருக்கவையும், ஏ. காளையினி—நாக்கு (யந்தி  
பக்கிடத்) — நாக்கு பக்கிடவை. ஏ. வழு—வா (புதிபல) — செல்லிட  
நாக் க்குதாங்களுயும்; காலி. ஏ. பூதிபலச்சிரி—பூதிபல (விபலிக்) +  
உட்பிளி (வாங்களையும்) — வாங்கு என்றாலையும்; ஒது சுரதாவதீங்களும். ஏ.  
வாங்—வா (வாங்கு) + கா (விபலிக்) — பூதிபலச்சிரி வாங் என்றாலையும், ஏ. ஏ.  
உட்பிளி—உட்பிளி (நாக்கு) — நாக்குகளைப்பூதிபலை.

வினாக்கள் ‘நூட்டு’ காலை கூட்டு காலை வாக்கொட்டு

பூதிபலச்சிரி காலை உபாகா பாளை வினா

ஷுபாநி தலையினி காலை கூட்டு காலை வெஸ்வடாமினி

எங்கொா கீகா காலையினி வாக்கொட்டு பூதிபலச்சிரி காலை வாக்கொ  
[ஏ] வினாக்களினி ஒடுக்கி காலை காலை—பூதிபலச்சிரி உடலை உடலை.

Various description of women.

ஏ. காலை—நூட்டு காலைதாங்களுயும். ஏ. கிதா—கி (கைப்படுக) — கைவிடம்.  
ஏ. காளினி—கி (காளிக்) — புதிபலை காளிப்பிழுக்களும்; ஏ. வாங்கொட்டு  
நா—வா (வாங்களைக்கு) யோய்க்கு (காலி) உடலும். ஏ. பூதிபல—பூ (ஏ  
பிளி) — நாயிகம் காலைதாங்களும். ஏ. காளைனி—உடை (காளைக்) — நாய்களுக்கு  
உடலும். ஏ. காலை—கா (காலைக்) — நாய்க்கு காலைப்பிழுக்களும். ஏ. வாங்—  
யா (வியலிக்) — எங்கொா காலைதாங்களுக்கிணவை. ஏ. நிளையினி—  
யாவிட கைவை உடலும். ஏ. நூட்டு—நூட்டு (நூட்டிக்) — நூட்டுக்குக்கை  
ஏ புதிபலை நூட்டிக்கைப்பூதிபலை. ஏ. காளை—நாடி (நாடிக்) — நாடி குடு  
கைவைத்து கையிகு கைவிடப்பிழுக்களும். ஏ. காலை—நாடி (நாடிக்) — காலை  
பூதிபலை நீலங்களும்; காலை.

நூட்டு நாடி புதிபலை நூட்டு பூதிபலை பூதிபலை.

ஒகைப்பா [ஒகைப்பா] காளைனி—ஒகைப்பாய். A passionate woman.

ஏ. காலைப்பா—கப (காலைப்பா.) ஏ. காளைனி—கை (கைப்பா.)

பூதிபலை நூட்டு நூட்டு நூட்டு நூட்டு நூட்டு நூட்டு நூட்டு நூட்டு நூட்டு

മുരിച്ചേണ്ട ഒരു കുറവാണ് മനസ്സിൽ വരുമ്പോൾ—എന്നതിന്.

An excellent weman.

“. വാദിരംഗപ്പ—കുമാർമിനാഥ് ആരംഭിക്കുന്നവർ, ദ. എന്നുണ്ടിയിരിക്കുന്നത് (ബഹുമാന)—സ്ത്രീ സൗഖ്യാലുജിപ്പാഡ് ഒരു അക്കാദമിക്കളാണ് വർക്ക്, സ. ഇന്നും—ആദിവാസികളുടെക്കാഴ്ചകളുണ്ടാവും, ഏ. വാദിരംഗപ്പ—വാഹി (ഒപ്പ്) + വാഹി (ഒപ്പ്) ഉണ്ടാവും,

எனி பாளிடுவிலி சு பிளியு ஸமயங்கிளி  
காண்டு ஜாயூ'ம் வுட்கீலி ராகூ'ஸ்ராண் கஷு:வெப்பினி  
புதுப்பு ஸுப்பிர்தூ ஒ ஸுவி ஸுயப்பி ஏதிப்புகூ

வனி பெண் [அ] விவாதம் செய்துகொண்டிருப்பது, அதை [நம் வீட்டு] காரணமாக விவாதம் செய்துகொண்டிருப்பது.

A wife, or wedded woman.

୧. ପତ୍ରୀ—ପା (ସମ୍ବଲିକା) —ଅନୁଭବୀକୁ ଦିଇବା ଶବ୍ଦରେ ଉପରେଥିଲେଗଲ୍ ହେଲାଯାଏ ।  
ପତ୍ରୀରେ ବୈତିପାଣୀରୁ ଲାଗା, ଏ ମଧ୍ୟ ପ୍ରତିବଳ ହେଲା । ଏ-ପତ୍ରୀକୁ ଅନୁଭବୀ କୁ  
ନେତ୍ରକିରଣ ଓ ଯତ୍ନକିରଣ ପାଇଛିଲା । ୨. ସମ୍ବଲିକା—ଶବ୍ଦ (ଶବ୍ଦ) + ଯତ୍ନ  
କୀ (କୁଳକାଳ ଓ କରିବାର ଶବ୍ଦ) । ୩. କଣ୍ଠ—କଣ୍ଠ (କାଳ) —ଲୋକଙ୍କ ପ୍ରତିବଳ  
ହେଲା । ୪. ପାପାରୀ (ପାପା) —ଶୁଵ୍ରଭିତ୍ର କରିବାର ପ୍ରତିବଳକୁ ବିବରିବାର  
କଲାପୁଣ୍ଡ । ୫. କାଳକାଳ—କାଳକାଳ (କାଳକାଳ) —କରିବାର କାଳକାଳକୁ

[സ്ത്രീകളും] കമ്പിയിന്നീ—പുരുഷി—പുത്ര ദാഹിന്ദ്രജിത്യാൾ. A matron.

“. കമ്പാസിനീ—കമ്പാസവക്കാശക്രമിക്കിവിക്കുമ്പോൾ. ഒ. സ്പേസ്—യ (യ  
രിക)”—വാച. ക്രൂഡേചൂ റബ്ലിക്കുമ്പോൾ,

நூல்திடு : [ஒ] நூல் நூல்கள் வத்தியூதை. A virtuous faithful wife.

३. गुप्तविजय—३ (ग्रन्थ) वराहार्दिष्टवर्ण. ४. साक्षी—किंवा (गोपीलिङ्ग)।—  
प्राचीनतमानेलिपि वाच्यवर्ण. ५. सामयी—३: द्युर्गावाच्यवर्णसंविजयवर्ण. ६. प्रती  
प्राची—पवित्रिका (कन्त्यामिकासं) वाच्यवर्णाना व्युत्तम् (गोपकं) शृण्वन्त्यज्ञवर्ण.

பளிவு சுவத்தை ஒலிமிக் கூடுதலாக

പ്രാഥംവും [എ] വസ്തു [എ]—നേരുംവിന്നു വരുമ്പുമെ-

### A bride choosing a husband.

३. प्रकाशवक्ता—पुस्तक (वर्तिका)—मासिक वक्ता वक्तव्य (कल्पवल्लभ) तथा  
संस्कृतवक्ता ४. वक्ता—पुस्तक (वर्तिका)—संस्कृतवक्ता वक्तव्यविग्रह  
वक्तिका वक्तव्यविग्रह

കുള്ളി കൊപ്പാലിട്ട്.

### A chaste woman.

୧. କଲାପ୍ରି. ୨. କଲାଚାପିକ—କାହାଟି କାହାନୀଙ୍କ କଲାଚାର ପାତ୍ରମିଳନାବର୍ଷ-

கன்று குமாரி—குணலில் கு எனிகூட்டுரைத்துவா

கன்று—குணலி.

A maiden.

ஏ. கன்று—தொ (மலைக்கீல). ஏ. குமாரி—குணலியாறு வாழ்ந்துகொண்டு கன்று—குணலியாறுகளைக் குணலியாறு நினைவுபடி நினைவுபடி.

குணலி [ஏ] குணலிகூடு குணலியாறு—குணலியாறு வாழ்ந்து. A girl.

ஏ. குமாரி—குளி (குணலிகீல) —விவாதங்களை உணர்வதில்கூவும்; பாய்வு; ஏ. குணலிகூடு—குளி (விவாதிகீல)—விவாதிகளுவர். ஏ. குணலியாறு—குணலியாறுகளை நோக்குத்துவுவர்.

ஸ்ரூப்யம்—பிச்சியன்; ஸ்ரூப்யானி வூவளி<sup>பூபுசெ</sup>

[ஸ்ரூப்யம்] ஸ்ரூப்யம்—நெடுங்கால வாழ்ந்துவாழ்ந்து. A girl arrived at puberty.

ஏ. ஸ்ரூப்யம்—ஸ்ரூப்ய வாழ்ந்துவர்; குழுவில்க். ஏ. ஸ்ரூப்யம்—நெடுங்கால வாழ்ந்துவாழ்ந்து.

குணலி ஆவளி [ஸ்ரூப்யம்]—நெடுங்கால வாழ்ந்துவர். A young woman.

ஏ. குணலி—ஏ (குணலி)—பக்ஞானிவரை குணலியாறு. ஏ. ஆவளி—ஏ (ஏவளி)—புதுமொழுத் தொலைவு என்றால் குணலி பூபுசெவர்.

ஸஹ ஸுப்ர்மீனி வயப்புவிளங்கி கு ஸுவாஸினி

[ஸஹ] ஸுப்ர்மீனி வயப்பு—புதுமொழு. A daughter-in-law.

ஏ. ஸுப்ர்மீனி—ஸு (ஏவிகீல)—கண்ணவிளங்கி கு ஸுவாஸினி குணலியாறு வாழ்ந்துவர். ஏ. ஆவளி—ஆவளி (ஸுவாஸி) —குணலியாறு புதுமொழுவர். ஏ. வயப்பு—வயப்புவிளங்கி—புதுமொழு வாஸிகளுவர்.

வாஸி [ஏ] ஸுவாஸினி—நெடுங்கால இன்னியவர். A woman staying in her father's house.

ஏ. விளங்கி—விளங்கி (விளங்கி) —விழிலுக்கால இன்னிய விளங்கிகள் சபாவில்கூவுமான்; பாய்வு; குணலியாறு நெடுங்கால வாஸிகளுவர். ஏ. ஸுவாஸினி—ஸுத்திவாஸினி—கண்ணவிளங்கிக்கு ஸுவாஸினி வள்ளுகோவர்.

இன்னாவளி கூடுகூட ஸ்ரூப்புக்குஸுங்கி கு கூடுகூடி

இன்னாவளி கூடுகூட [ஸ்ரூப்யம்]—து ஏ அலைவர். A woman desirous of anything.

ஏ. ஒப்பாவளி—பூஜையில்கிடிக் து ஏ அலைவர். ஏ. குநிகா—குநி (குநிகா) —நெடுங்கால வாஸிகளுக்கு து ஏ அலைவர்.

ஷுக்ரா [ஒ] காகி—ஒன்றானால்தான்.

A lustful.

ஏ. ஷுக்ராவி—ஷுக்ரா (நகையுதியூற்றுவன்) இவ்வளவும். ஏ., காகி—காகி (காகில்.)

பு-ஷுபி யக்ணி வன்யதூரைக்கு கவன்'பெறி  
வெஸ்பிளினி பா-ஷுவா சு ஸ்ரீ'ஸ்ரீஸ்ரீ வெஸ்ரீநா விளா

ஷுக்ராவி யக்ணி வன்யகி காகாவி காகா நாகாவி காகாவினி பா-ஷுவா  
[ஏ.ஷுக்]-காகாவினி.

An unchaste woman.

ஏ. ஷுக்ராவி—காக (காகி)-—பு-ஷுக்ரா ஒங்கிப்பித்துப்புவிதாவும். ஏ.,  
யக்ணி—ஷுகா (ஷுக்ரா)—காகாத்திருவாடு. ஏ. வாகி—வாக (வாம்  
கி)-—ஷுக்ரா கிடைக்கிற காகாப்புக்களை வாய்யினாக்காவும். ஏ.,  
காகாவி—காத்தாகி(பகிப்புக்)-—பகிப்பு சுயதாவும். ஏ. காகா—காக(கா  
கி)-—விட்கவாக (ஷுக்ராவாக) காகாவாகிற காகாவும். ஏ. நாகா  
வி—நாகி (நாகி)-—நாகாவாக பாய்க்காகிற வாஞ்சாவும். ஏ. சொந்தி  
வி—நாந்தி (நாந்தி நாந்தி)-—நாந்தி நாந்திப்புக்காம் நாந்தாவும். ஏ. காக  
ஷுவா—பாஷா (பாஷாக்)-—பாஷாக்காவாக பாஷாவி வாஞ்சாவும்.

காகாவி [கிழ்ச்சா.வினா]—நாந்திக்காஞ்சாவும். A childless woman.

ஏ. காகாவி—காத்தாகி—கிழ்ச்சாஞ்சாவும்.

அநாலி'ஸ்ரீவி வகுஷு' சு பதிப்பனி ஸலஞ்கா

ஏ. காகி வகுஷு:[வ]—காகி. A woman's female friend.

ஏ. காகி—காக (காகாவி-கி)-—ஶங்கராயிக்காகாப்புக்கில் காகாவி-காகாவும்.  
ஏ. காவிட்டியுரா (ப்ரபாவியுராக்)-—காகாவாகிற்காங்கு ப்ரபாவியுராவும். ஏ.,  
வகுஷு:—வகுஷுக்காங்கு இதராவும்.

பதிப்பனி காங்கு கா—நாகாவும். A woman whose husband  
is living.

ஏ. பதிப்பனி—விவாதங்கா:வகுஷுக்கு கிளிமிக்காவும். ஏ., காங்கு கா—ந  
ாகாவுமுது.

ஊதைப்பறு: ப்ரஜாகா சு ப்ரஞ்சா சு ப்ரஞ்சுவிக்கா

காகாப்பறு: ப்ரக்கா: [வ] ப்ரஞ்சா: [வ] ப்ரஞ்சுகி:—ப்ரஞ்சுவிதாவும்.

A woman, who has borne a child.

ஏ. புக்காப்பறு:—நாகி (நாகி)-—நாகாப்பறு (நாகாப்பறு) நாகிப்பிக்க

எனவே, ஏ. புதுமான்—புதுமான் (வினாக்கள்)—நான் தாழ்வென். எ. புதுமான், ஏ. புதுமான்—ஏ. (புதுமான்)—புதுமான் வினாவை.

வார்ணபி கணிகூ வெனு அபங்கியும் ஸாக்ஷிங்

• വാര്ത്ത ശനിക്ക് ദിവസം അപദേശിയാണ് [ഒരു സ്ത്രീക്കു] A harlot.

“. വാഹനം—വാഹ (ക്രിപ്പാ) — ക്രിപ്പാസ്റ്റിക്കും റാജാലഭവ ക്രമയ്ക്കാവും.  
പ്രാഃ—വാഹാരിക്കും (സൗഖ്യ സ്വാരിക്കും) എഴി. ദ. ശാഖാക്കു—ഗാണം (ഒരു) —  
ശാഖാരാജീവൻ മുട്ട ഇഷ്ടവത്ത് എന്നിരു. ഏ. ചൊത്ര—ചോത്ര (പ്രായാദിക്ക്) — സാ-  
രംഗക്കും സുപ്രാണിക്കും വാഹം—രിവാഡ (ശാഖാരാജീവം)—ഗാണാലഭവാജീവം;  
എ. ക്രാവാന്തിക്കാവും. ഏ. ക്രാവാന്തിക്കാ—ക്രാവാ (ബാബാരാജീവം) ക്രാവാലഭവാജീവം.

விழுதுகூடி' என்னிகூடு வெவ்வேகம் நகருவது  
ஒரு சம்மூலி' விருதாகு வெளியிலும்' விருது  
உறுத்து' பூத்து'ம் ஸுராக்கா வழு' மாங்கவ.

வித்ருக்கி [த]. நான்யாரிக்கி செல்வதோ — நான்யார் பேர்முறையோ.

### A fortuneteller.

“. விப்புலகீடு—பூதி (விவாதிகள்)—திருத்தநோக்கங்களைத் தொகையில் குறைவாக, அ. ஒன்றைக்கூட்டு—ஒன்று (தொடர்கள்)—திருத்தநோக்கங்களைத் தொகையில் குறைவாக, ம. விவரங்கள்—மொத்தாக (ஒன்றிணக்கு)”—திருத்தநோக்கங்களைத் தொகையில் குறைவாக.

[ஈம] நெருப்பு குயிலை எனவே [ஏ] நெகுப்பு என புதுவை என  
என[ஈவு.கூது]—அவர்களின் மூலம். A woman in her courses.

८. കാര്യാലയ—മഹാരാജ (കുർബാൻ) ഉദ്ഘവം. ९. സ്റ്റീലിംഗ്കിനി—ക്രൈസ്തവ ദാരം സ്റ്റീലിംഗ് ഉദ്ഘവം. १०. കാപി—ചൈ (സെറിക്ക) —സംസ്കാരിക്കിന്നുനിൽക്കുന്ന ഒരു പുതിയ ചൈയാണ്; പ്രത്യേകം; ശരീരം; മൃത്യു; മൃദു. ११. കാരണക്കുകി—കാരണ ചാരണക്കുകി ഉദ്ഘവം. १२. കാപി—ചൈ (സെറിക്ക മഹാരാജ) —സംസ്കാരിക്കം. १३. കുട്ടാവക്കി—പുതിയ (കുർബാൻ) ഉദ്ഘവം. १४. ക്ലോട്ട്—തുഷ (കുർബാൻ) ഉദ്ഘവം.

[கிரு. கோவி] நம்முடைய செல்லவா—கீ-

### The course.

८. राज्य—जन (विदेशीक) ९. व्याप्र—व्यक्ति (पुरुष) —व्यक्तिगत  
विकास के लिए उपयोग का अधिकार व्यक्तिगत समिक्षणात्.

ആപനാസ്ത്ര സ്വാക്ഷരമുണ്ട്' എന്നുണ്ടി ചെന്തിരുന്നി

କେତେବେଳେ କାହାର [ପ୍ରାଣ] ଦୁଃଖିଲାଗି କାହାରୁଙ୍ଗଠି [ଏ] ହାତିଲାଗି—ତାଙ୍କ ଦୁଇବଳ—

**Pregnant.**

“. १. കൂപ്പാലക്ക്—മുപ്പുന്തി (ഇവിടെ)+സംശ്ലോഭം (ഗംഗ) — ഒരു യഹിയ  
വർ. ۲. മുപ്പിന്തി—ഗംഗ (ഇവിടെ)— ഒരു ദശവർ. ۳. മുപ്പിന്തി—ശാന്തിഗംഗ  
എല്ലം വാടിക്കുന്നവർ. ۴. മുപ്പുന്തി—ഗംഗ (ഇവിടെ).

‘ஒம் வெளியகிளங்கு’ ‘ஸ்ரீத் வெளியூப்’ ‘ஹே’ ஸதின்பூரா

[ஆம்] வாய்மைகிளைய [நூல்] வாய்மை [வ] காலங்கிடுது—புதுது விழுதுகள் படிக்க.

ஏ. வைத்திகாகந்—வைத்தியிட்டு (வூதிமானிழல்) புதுக். ஒ. வைத்தியங்கந்—வைத்தியங்கந் (வூதிமானிழல்) புதுக். ஓ. வைத்தியங்கந்—வைத்தியங்கந் (வூதிமானிழல்) புதுக்.

கெட்டுப்பட்டால் கெட்டுவிடுவதை என்று அழைகின்றன.

கலா சூலைப்பிள்ளையும் கூறுவதையுமில்லை

திருவாவலியை விடுவதற்கு— குவந்தப்பாக.

Son of a disloyal wife.

“, കിമുയിരുന്ന്, എ.. കിമുയിരുന്ന്—വധക്കുടം (കിമുയിരുന്ന്) പുതം.

[கிளவி, குடவி, யால், ரை] செல்வதற்கான பொருள்களைப் போன்ற அமைப்பு—*A son of a female beggar.*

2. ഒരു പാടിന്റെ പുനഃസ്ഥിതി—ഒരു പാടിന്റെ (അംഗങ്ങളിൽ) പുനഃസ്ഥിതി

காதுங்களை 'ஸ்ரீ நாயகி' என்று அழைப்பது மிகவும் வரவேற்றும்.

கனம், தீவிரம், ஸ்வாப்பிடலும் களதைக் கடிகூடும் நிலைமை

காலங்களில் நீராயை எடுத்து விடுகிறார்கள்.

Son.

୩. ଅନୁରାଧନ୍ଦୁ—ଶକ୍ତି (ଅନ୍ତିମ) —ପ୍ରାଣସଂପର୍କକାରୀଙ୍କ (ମହାତମିକା) ଜଳେ  
ଯୁଦ୍ଧ. ୪. ଅନୁରାଧନ୍ଦୁ—କଟା (ଗୋଟିଏ) —ଯେ ଜଳର ଯଥିରେ ଯୁଦ୍ଧକାରୀଙ୍କ ଯୁଦ୍ଧ.  
୫. ଶୁଷ୍କ (ପ୍ରାଣସଂପର୍କ) —ପ୍ରାଣସଂପର୍କକାରୀଙ୍କ ଯୁଦ୍ଧ. ୬. ଶୁଷ୍କ—ଶୁଷ୍କ (ପ୍ରାଣସଂପର୍କ).  
୭. ପ୍ରାଣସଂପର୍କ—ଶୁଷ୍କ (ପ୍ରାଣସଂପର୍କ) —ପ୍ରାଣସଂପର୍କ କାରୀଙ୍କ ଯୁଦ୍ଧ କାରୀଙ୍କ  
ଯୁଦ୍ଧ.

● මෙය ප්‍රතිඵලියක් සූඩි යිංගනාක්ස් කොමිස් පුදා ප්‍රාග්ධනයේ.

[କୁ]ମୁଦ୍ରା, କୁ, କାନ୍ତି, କାନ୍ଦୁଳୀ କୁମାରୀ, କାନ୍ଦୁଳୀ]—ମୁଦ୍ରା, A daughter.

குமிழ்த் தாதுகூ [குமிழ்த் தாது]—தாதுகூ, கட்டியிலை, குமிழ் தாது.  
Offspring, male or female.

ஏ. சூவர்—ஷாரி (ஸாலை)—நாளினாலை வசையை காலக்கிள வசைக்காலை. ஏ. சூவர்—ஷா (வம்பிலை)—காலக்கிள வசைக்கிழவோலை.

ஸப்ரேஹ செப்ரீ-வெஸ்ரீ-வெஸ்ரீ காத்தூ கிளக்க பிளை.  
[ஸப்ரேஹ. கூ] காலை வசை—ஸப்ரேஹ காத்தூ வசைக் A legitimate son.  
ஏ. காலை. ஏ. காலை—காத்தூ வசைக் காலைக்காலையைக்.

காலை [கூ] கிளக்க பிளை.

Father.

ஏ. காலை—காலை (வம்பிலைக்காலை) —காலக்க வசைக்கிழவோலை. ஏ. காலை—காலை (வம்பிலை) —வசைக்க காலைக்கிழவோலை. ஏ. பிளை—பிளை (வம்பிலை) —பிளைக்கிழவோலை.

### கொயினி பூஷ்ணா ஜானி கலினி ஸப்ஸு

காத்தூ பூஷ்ணா காலை—காலை.

Mother.

ஏ. காத்தூ—காத்தூ (காலைக்காலை) —காலைக்கிழவோலை. ஏ. பூஷ்ணா—பூஷ்ணா (வம்பிலை) —வம்பிலைக்கிழவோலை. ஏ. காலை—காலை (வம்பிலை) —காலைக்கிழவோலை.

காலை [கூ] காலை—காலைக்கூ.

A sister.

ஏ. காலை—காலை (காலைக்காலை) —காலைக்கிழவோலை. ஏ. காலை—காலை (காலை) —காலைக்காலை குயியிடுகிறதை காலைக்காலையை.

### ஸப்ரேஹால்தீ செப்ரேஹ் ஸப்ரேஹ் ஸப்ரேஹ் லூகீகாஸ்

காலைக்காலை வசையை காலைக்காலைக்காலை [காலை] வசைக்கிழவோலை A brother.

ஏ. காலைக்காலை—காலை காலைக்கிள கிளக்க காலைக்காலை வசைக்கிழவோலை. ஏ. காலைக்காலை—காலை (காலை) —காலை காலைக்காலை வசைக்கிழவோலை. ஏ. காலைக்காலை—காலை (காலை) —காலை காலைக்காலை வசைக்கிழவோலை.

[கூ] ஏ. வசைக்காலை குயியிடுகிறதை காலைக்காலை காலைக்காலைக்காலை வசைக்கிழவோலை.

### ஸப்ரேஹா சிவங்கியப் ஜாலானி வெள்ளு ஸப் ஸப்ரேஹா ஸப்மா

காலைக்கூ வசையை காலைக்கூ வசை—காலைக்கூ [காலை] —காலைக்காலைக்கூ.

A kinsman.

ஏ. காலைக்காலை—காலைக்காலை—காலைக்காலை காலைக்காலை வசைக்கிழவோலை. ஏ. வசைக்காலை—வசைக்காலை—பிரிசிவகாலை வசைக்கிழவோலை;

விழு

### ஏபி-மக்ஷிபூர் கிராண்.

ஏப்புவினிதன். ஈ. கலைகள்—கலைகள் (கலைத்துக்)—கலைகள் வெள்ளவர்களை கலைகள் குறிக்காது. ஏ. கலைத்துக்—வெள்ள (கலைத்துக்)—ஸாவாயாகவிடுவதாக; ஸாவாயாக கலைத்துக். ஏ. சூங்—சூங் (யூங்)—கலைகள் கலைவாய் விடுவதாக; கலைவாய்; வறுவது. ஏ. சூங்கூங்—ஸாவாயாக (யூங்); கலைகள் கலைவிடுவது.

### யவா பூதூ பதிக்கள்கூ காந்தூ' எபதி'ஸ்தூகமஶ

யவா பூதூ பதிக்கள்—கலைவாய்.

A husband.

ஏ. யவந்—யவந் (யூங்கூ) —கலைகள் கலைவாயாக கலைவாயாக குறிக்கப்படும். ஏ. பூதீகர்—பூதீகர் (பூதூகூங்கூக்)—கலைகள் கலைவாயாக கலைவாய். ஏ. பாகி—பாகி (பாகிகூ) —கலைகள் கலைவாய்; பூதூ. ஏ. காந்தூ—காந்தூ (காந்தூகூ) —கலைவாய் கலைவாயாக; கலைவாய்.

யுங்: [ஒ] ஹபவதி: [ஹங்க]—ஈங்க.

A paramour.

ஏ. காந்தூ—தூ (தூக்கூங்கூ) —காந்தூ காந்தூ கிலைகளை கலைவாயாக. ஏ. ஹபவதி—ஹபதி+பதி—தூக்கூங்கூ.

### கோயாதி கா-பதி கா-வாபதி கா-த்துபதி கா கா-தி

கா-பதி கா-வாபதி கா-த்துபதி [கா-த்துக்]—கா-த்து. கா-வாபதி. Husband and wife.

ஏ. கோயாதி—கா (காக்காத்துக்)+பதி. ஏ. கா-பதி—கா (காக்காத்துக்)+பதி. ஏ. கா-வாபதி—காவாபதி+பதி. ஏ. கா-த்துபதி—காத்துக்காதுபதி பதி.

### காஞ்சிரலைகூ காஞ்சியூ'ஸ்தூகம் இங்கூ கா கா-வாபதி காஞ்சியா.

காஞ்சிரலைகூ [ஸ்தூக்] காஞ்சியா [கா] காவாபதி [காஞ்சியாக்காபதி]—காஞ்சிரலைகூ. The embryo.

ஏ. காஞ்சியா—காஞ்சிரலைகூ+காஞ்சியா (காஞ்சியாக்). ஏ. காஞ்சியா—கா (காக்)+காஞ்சியா (பாபாபதி)—காஞ்சிரலைகூ காஞ்சியாக் காஞ்சியாக் காஞ்சியாக். ஏ. காஞ்சியா—கா (காக்)—காஞ்சியாக் காஞ்சியாக் காஞ்சியாக் காஞ்சியாக் காஞ்சியாக்.

### ஒலியா புதுவிஃ மூண்யீ ஜீவா பான்றை காய்க்கூகி

ஒலியா புதுவிஃ மூண்யீ ஜீவா பான்றை காய்க்கூகி. An embryo.

ஏ. ஒலியா புதுவிஃ—ஒலியா (ஒலியாக்)+புதுவிஃ—புதுவிஃ புதுவிஃ ஜீவா புதுவிஃ பான்றை, ஒலி பான்றையூதூபுதுவிஃ காய்க்கூகி. ஏ. மூண்யீ—மூண்யீ (மூண்யீக்கூ) —கலைகள் கலைவாய் கலைவாய்.

ஏனை சுவர்ணவர், ந. ஜியங்—ஜிலை (கலெக்டர்களினால்) — வயத்திற்கு அடியிட, ந. பாமு டி—பாமி (ஸ்ரீக.)—வாசிக்கு சிறந்து கூற முடியுமென்று ந. பாமு டி என்று போக்கு வருகிறார்களால் விடுவது.

ബേദ്മുഖം ദക്ഷാദിവം ക്ഷേത്രമ്പം താരകമന്മാഃ ചിഹ്നമ്പഗാഃ സമീ  
ക്ഷപ്രകാശം ദാഖലാഭം വാഹി— പ്രസാ വാഹി— Childhood.

ବ୍ୟାକାରୀ, ବ୍ୟାକାରୀ, [ପ୍ରତିକାରୀ]—ବ୍ୟାକାରୀଙ୍କୁ. Youth or manhood.

ஸ்ரீக ஸுநாவி கூட முதல் மூன்றாவது வாய்க்கால்

[நாயக்] நம்முடைய [ஏ] வீடு என — எனவேற்று. Old age.

“. സ്ഥാവിരു—സ്ഥാവിരുക്ക് (സ്ഥാവൻ) — പ്രായം—റിം ദിനക്ക് ചൊല്ലുന്നത്  
പ്രായം. a. സ്ഥാവിരു—സ്ഥാവിരുക്ക് (സ്ഥാവൻ)—വാദപ്പെട്ടു വരുമ്പോൾ.

ବ୍ୟାପକୀୟଙ୍କ [୧] ଅନ୍ତରେ—ବ୍ୟାପକୀୟ ଲାଭକୁ, An assemblage of old men.

୩. ପ୍ରକଟନାମଙ୍କ—ପ୍ରକାଶକଙ୍କ ପରିଚୟ (ଅନୁଷ୍ଠାନ) । ୧. ଯାହିଁ କା—ପ୍ରକାଶକ  
କିମ୍ବା,

സ്വാദീനാഭവ ഡോക്ടർ സുനൗപ ചെന്നുമ്പി

கலை பிள்ளை—பெண் [அ] என்று கூறுவதை அடிக்காலம் வரை கொண்டிருப்பதை அறிய விரும்புகிறேன். An infant.

२. उत्तरांश्याः—यस्मि (किंवा क) —सम्भवं तदा सवाग्न, रुद्राद्य वा प्राणं रुद्रप्रकृति, ३. यज्ञः—यस्मि (तदा यज्ञात्येष्ट शब्दात्यक) —गृह्यता समीक्षा, ४. गृह्यता—या (प्राप्तिस्थला) —गृह्यता (य) प्राप्तिस्थलात् आप्ता, ५. गृह्यतावै—यस्मि (प्राप्तिस्थला) तिक्तुयन्तात् अप्ता.

வோல்'ஸுஸா'னாளாவதை வகுக்கம்'ஸுக்ரீஸா' ஆவா

സാമ്പത്തിക വിവരങ്ങൾ

A child.

2. வையங்க—வை (வீட்டிலை) —கால்வை ஒதுக்கால்வைகள் என்றும்; ஏது நூலாக, 3. வையங்கந்—வை (கொட்டுக்) —வைகள் வையிழுவங்க—வைங்; சுவையிழுவங் என்றும் கூறப்படுகின்றன.

வகுமை: தானை ஆவா—ஒத்துவாரீலைவந்.

A young man.

ஏ. வகுமை—வா (மாலை)+நூ (நூலிலிசு) —ஏந் வகுமைதோ டா வகுமைக்காந் எம்பிளிசுக்காவந்; இல்லாதோ அங்கிலி. ஏ. தானை—நூ (நூக்க)—புதுமையால் காந்; ஸுயித்தாந் கா புதுமைக்கு புதுமையால், ஏ. ஆவாவு—ஏ (ஊதிலை)—டூட்டிக்காந்துக்கா சுவாக்காவந்.

**புவனுக் குமவிலை யூஷயா விரோதா ஜங்காந்தி**

புவன: ஸம்பிள யூஷயா எநை விழ்வா சங்க [ஊவி]—ஏழுவாக்காந்தை  
ஒக்க வகுவந். An old man.

ஏ. புவனதூ—பு (ஏதாவது) வகுதூ சுவாவந். ஏ. ஸம்பிளதை—ஸம்,  
(ஸிதூ, க) —யூருக்கால் விழிதூலிசுக்காவந். ஏ. ஆதூக்—புது (புதிலை)—  
வகுதூ வகுப்பியைக்; சுவாவந். ஏ. விரோதா—நூ (நூக்)—புதுமையால்  
நூ சாந்தாவந். ஏ. விழ்வாக். ஏ. ஜங்கா—நூ (புதுமைக்க) —வகுதூவிக்குப்புவந்.

**பக்கிமூ’க்கலை ஜூயாந் பூப்புக்காந்துப் புதுவூருஜா**

வாய்வைக் கலை ஜூயாந்—ஏந் கா ஒக்க வகுதூ புகுவந். One very  
aged.

ஏ. வக்கிமூ—வக்கை வா, வாவி திறில்காவந். ஏ. வக்கி—வக்கை (ஏ  
கி) ஏந் கா ஒக்க ஏந் வகுதூவந் புதுக்காவந். ஏ. ஆதூக்—நூ (புதிலை  
கிச்சுக) —ஜூயாவு வகுதூ சுவாவந்; கா வி வகுதூக்காவந்.

ஷுஷ்வ: [ஏ] ஸலிக: கூருஷ—ஒன்றுக். Elder brother; first born.

ஷுஷ்வக்—ஞானி (ஞானிக) — ஷுஷ் (ஞானி) ஞானிமந். ஏ. கூருஷக்.  
ஏ. கூருஷந்—ஞான (ஞானிக).

**கூலங்குசை ஸூர் கூளிமூ யூவின்கூருப்பாந்துபாக்கா**

கூலங்கு: [ஏந்] கூளிமூ யூவிக்கூருப்பாந்துபாக்கா. A younger  
brother.

ஏ. கூலங்குந்—கூலங்கு (புதுக்க) கூலங். ஏ. கூளிமூ—கூல  
(ஊதிலை)—கூதூபு வகுதூ. ஏ. யூவிக்கூரு—கூருஷந். ஏ. கூருஷந்—கூ  
நந் புக்கை கூவிக்காவந். ஏ. கூருஷந்—கூர (புதுக்க) கூவிக்காவந்.

**காந்தா-ஸௌ டுஷ்புல்’ஞாக்கா வெலுவாந் மா-ஸாக்கா-ஸாக்க**

காந்தா: காந்தா டுஷ்புல—யெவலியுக்காவந். Feeble; thin.

ஏ. காந்தா-ஸாந்—காந்தா-ஸாக்காவந்; காவலாவந். ஏ. டுஷ்புக்—டு

(கிடிதகல) வைவசீவங்; வாயங்கு வெடுவங். ஏ. குதாகந்—நால்,  
(கிடிக)—வாஸால் வைக்குக்காடு காஸு காவிதுவங்.

\* வைவங் காஸது கா-நால்—வைக்குவங். Strong; lusty

. வைவங்; ந—நால் (கேள்வியங்கு) —வைக்குவங். ஏ. கா-நால்—கா-  
ஸு வப்புவங். ஏ. கா-நால்—காஸு (காஸு) காவிவங்.

துலிய்'ஸ்ரூபிக்'ஸ்ரூபி வைவக்குக்கிலீ; பிசனையிலை

துவிலை; துவிக் துவி வைவக்குக்கிலை பிசனையிலை—துவியாலை.

Corpulent; potbellied.

. துவிக். ஏ. துவிக். ஏ. துவி—துவை (வாய் வாய்வாய்வங்; வ  
ாய் வப்புக்குவங். ஏ. வைவக்குக்கிலீ—துவைது (வவிக) + குக்கு (வக்கு)  
குவுவங். ஏ. பிசனையிலை—பிசனையு (வக்கு)—வைவக் வாய்வங்.

கெலவை; கெல்லிகர; கெல்லி வலிசொ; வலிட்'ஸ்ரூபமா

கெலவை; கெல்லிக; கெல்லி—கெல்லிக்குவுவங். Having much or fine hair.

. கெலவை. ஏ. கெல்லிக். ஏ. கெல்லி—கெல்லி (கெல்லி) கெலவை.

\* வலிசொ; வலிட; [வாயை]—வலிக்குவுவங். Flaccid.

. வலிசொ. ஏ. வலிக்கு—வலி (கெல்லிக்குவுவங்)—வைக்குக்காடு காஸு  
வுத்துக்கைவங்.

விக்குவால்'ஸ்ரூபையை வெப்பு அப்பு—புவு வாக்கை

விக்குவாலை [கு] கெல்லிக்கு—பிசனையு வைவக்கு காஸுக்குவங். Deformed.

. விக்குவால்—விக்கு (காலை)+கெல்லி (கெல்லி)க்குவங். ஏ. கெல்ல  
காஸுக்—காஸ (கெல்லி)—காஸுக்கு—காஸுக்குக்கைவங்.

வெப்பு கூரை [கு] வாக்கை—காலை. A dwarf.

. வெப்பு—வெப்பு (மாஷிக) —விக்குவாலை வைவக்காடு கெப்பு கெல்லிக்குவங்.  
�. புவுக்கு—புவு (மாஷிக) —காஸுக்கு; விக்குவாலை வைவக்குவங். ஏ. வா-  
காஸு—வாக்கு (கெல்லிக்கு) குவுவங்; விக்குவிக்கு கு காவுக்குவங்.

கட சிளக்கு'கியு கெல்லிக்குவாலு'கைலை காவு'விறு'பி

கட சிளக்கு; கடக்குவாலு'கைலை காவு [குடி காவு]—காஸு.  
Medicament.

୮. କର୍ତ୍ତାଙ୍କ—୨. କର୍ତ୍ତାଙ୍କଙ୍କ—କର୍ତ୍ତାଙ୍କ (ପିଲାଇଲିକ). ୯. କର୍ତ୍ତାଙ୍କ—କର୍ତ୍ତାଙ୍କ (ପିଲାଇଲିକ) —କର୍ତ୍ତାଙ୍କଙ୍କ (ପିଲାଇଲିକ) କର୍ତ୍ତାଙ୍କଙ୍କ; ୧. କର୍ତ୍ତାଙ୍କ—କର୍ତ୍ତାଙ୍କ (ପିଲାଇଲିକ) କର୍ତ୍ତାଙ୍କଙ୍କ; ୨. କର୍ତ୍ତାଙ୍କ—କର୍ତ୍ତାଙ୍କ (ପିଲାଇଲିକ)—କର୍ତ୍ତାଙ୍କଙ୍କ କର୍ତ୍ତାଙ୍କଙ୍କ.

ମୁଁ କହୁ'ଛା ତୋ'ପରିବ ରହାଇ ଯୁବାଦି ଗାସ'ମନ୍ଦିର

[၁၅] ଏକ ନିର୍ମିତ [କା] ଶିଳ୍ପରୂପ ଛନ୍ଦମା ବ୍ୟାଖ୍ୟାତ ହାତ ଲାଗୁଥାମ୍ଭ—ଶିଳ୍ପୀ

### Disease.

୧. ଅର୍ଥ. କ. ଜାତି, ଉ. ଜୀବଶାସନ—ଜୀବ (ଜୀବଙ୍କ)କ—ଜୀବକରୀ ଜୀବପାଇସନ୍ଦକ,  
ଗ. ଜୀବଶାସନ ଜୀବ(ଜୀବକରୀପାଇସନ୍ଦକ); କ୍ଷେତ୍ର; ଉତ୍ସବ, ଉ-ଯୁଗ୍ୟ-ଯୁଗ୍ୟ(ଯୁଗ୍ୟକ)-ଯୁଗ୍ୟକରୀକ ଯୁଗ୍ୟପ୍ରାଣୀକରୀକିମାତ୍ରା ଜୀବକରୀ, ଗ. ଗଣ—ଗଣ(ହୃଦୟ  
ଜୀବ) ପାଇସନ୍ଦକ)—ଜୀବପାଇସନ୍ଦକ ପ୍ରାଣୀକରୀକିମାତ୍ରା ଜୀବକରୀ, ଉ. ଜୀବକରୀ—  
ଜୀବ(ଜୀବକରୀକ)—ଜୀବକରୀକ ପାଇସନ୍ଦକ ପାଇସନ୍ଦକ;

ଶ୍ରୀଲଙ୍ଘନାୟୁ'ଗଙ୍କାଳେ ତିମି'ଗହପତ୍ୟର ଚିକିତ୍ସକ.

ஒவ்வொரு முறையில் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? A physician.

३. उत्तरार्द्धकी—गुणक (प्रतिक्रिया)—उत्तरार्द्ध कीवर्णवान् । ४. उत्तरार्द्धकी—  
उत्तरार्द्ध (प्रतिक्रिया)—गुण (व्याप्ति) उत्तरार्द्धवान् । ५. विषयकी—विषयकी  
(प्रतिक्रिया), ६. उत्तरार्द्धकी—विषय (प्रतिक्रिया)—उत्तरार्द्धवान् । ७.  
विषयकीकारी—विषय (प्रतिक्रिया)—उत्तरार्द्ध विषयकीवान् ।

வாக்கு நிறையை கவு இப்பாலை நிழல்தா வாக்கு

வாய்மை விரும்புதலோ—[காட்டுதலைப் பற்றி வரும்படியில்லை என்றுவர்].

୧. ପାତାଳ—ପାତାଳ (ପୁରାଣୀଙ୍କ) ଲୋକାବଳୀରେ ରାଜାବାଟୁ ଏହିପଥର,  
୨. କିରାତଜୀବୀ—କିରାତଜୀବୀ (କିରାତଜୀବୀ) ଲୋକାବଳୀରେ ରାଜାବାଟୁ  
—କିରାତଜୀବୀ ଏହିପଥର, ୩. କର୍ଯ୍ୟକୀ—କର୍ଯ୍ୟ (କର୍ଯ୍ୟକୀ)  
—କର୍ଯ୍ୟକୀ ଏହିପଥର, ୪. କର୍ମଜୀବୀ—କର୍ମଜୀବୀ (କର୍ମଜୀବୀ)—  
କର୍ମଜୀବୀ ଏହିପଥର,

அன்றையாகவுமினதாகவுமானத் திட்டங்களைப் பார்வைக்குட்டி வை

நூலாக பிரபுவின் விடுதலை வழியிலை என்று எழுதி எடுத்திடும் நூலாக வழியிலை—  
Diseased.

### Diseased.

ஏ. பிரைஸ், டி. பிரைஸ்—நெடு (ஸ்காப்பார் ஸ்டாக்கீ) — நெடுமாக்கும் எடுத்துவத் தொழிலாளர்; பூதியவர்; கல்வியாளர். டி. சூப்பாவி—நூத்துய் (நூத் து) தொழியாளர். டி. வின்ட்ரீகர்—நூத்துய். குத்தான் செரியானவிற்காரர் அதோ

விதம் வேறு வானிடுவதாக இ. வழகின்கு—வழகு கவுடிடுவதாக ; முக்கூட்டுவதாக. ஏ. செய்தி—ய (இல) + படி (ஸங்கட்டுவதாக)—படி வானில முக்கூட்டிவிடுவதாகவாக. ஒ. அதுநா—நா (இலை) —நானாடுவதாகவாக. ஏ. எடுத்தினா—ஏடி (வரியிடுவத) + நாடு (நாடாவதிலை) —நாடாக்காத்திடுவதாக நாடி நாடாவதாக வாடுவதாக.

[நோய்] புதுப்பி கட்டுத் தான்—விரைவாகவிட்டு விடு, Scabby.

“... வாசனை—வாச (விரைவு) கணவர். ஏ. கல்விந்—கல்வி (விரைவு) கணவர்; கல்விவர்.

விசித்த குரஸ் மாஸ் பெல்ல குவுகுதிக்.

പ്രാഥ—അടക്ക (അനുഭവം) — വിവരം ദായകമായി

குடிவாண்ணூல்கள் வெரங்கிடாய்வூடு நகல் கீழ்க்கண்ட எண்ணிலேயிருக்கின்றன.

ରୁଦ୍ଧିର ଶାଖା କିମ୍ବା କାଳୁ କିମ୍ବା କାନ୍ଦିଲା କିମ୍ବା ରିହାନା କିମ୍ବା Blood.

ପ୍ରକାଶିତ ମାନ୍ୟମାନଙ୍କ ପ୍ରକାଶିତ ମାନ୍ୟମାନଙ୍କ

୧. ପୁଣ୍ଡ—ପୁଣ୍ଡ (ପୁଣ୍ଡିକ) — ଶେଷମାତ୍ରିକ ଗର୍ଭକଳ ହେଉଥିଲୁଛି ଯାହାରେ ଏହାକୁ—  
ପୁଣ୍ଡ—ପୁଣ୍ଡ (ପୁଣ୍ଡିକ). ୨. ଅଭିଭାବନ—ଅଭିଭାବ (ଅଭିଭାବିଲୁଣ) + ଅଭିଭାବ (ଅଭି-  
ଭାବ) ୩. ଅଭିଭାବ, ୪. ଅଭିଭାବ—ଅଭିଭାବ (ଅଭିଭାବିଲୁଣ).

Digitized by srujanika@gmail.com

### The serum of flesh.

“ ഒരു പാടം നീറിക്കുന്ന (കുറവിലെ) — എല്ലാ മന്ത്രങ്ങളും കൂടാതുമുണ്ട്, എന്നോടൊപ്പം

ପ୍ରତିକ୍ରିୟା

പ്രീ-മാറ്റ ഫൈലുകൾ കരിങ്ങാം.

**வய** (ஏற்கிட) — எடுத்துக் கூறிக்க விரும்புவதைக் கூற வய. எ. வய—  
**வரு** (ஏற்கிட) — கொடுப்பினால் ஒடுக்க ஒத்தியெடுவதை.

\* ஒதுப்புறைய இழுவாலையினை கொலை செதுக் கூடிய பூரிதம் அம வசையை ‘கண்ணி விசை’ விளைய முடிவையும் கொலை விசையும்.

### The urine.

८०. विभाग-विभाग (विभिन्न). ८१. अस्सीविभाग-विभाग (विभिन्न).

முதல் காவனை சுருக்கி பூசினால் மூடுவதை. [காலி] விரோப்பிடு—மூடு. Fucus.

ஏ. இதுவரை—ஏற்கும் முன்னால் விவரம் ; பட்டினம்.

ஓ. சூவாக்காரன்—நூவு (காலங்கு) + காரன் (செயல்திடல்); செல்லும் பாதம்; குப்பி. ஏ. மதுவா—ஏந் (வெளிகள்)—உணவாக்காரன் வேலையாக, ஓ. மதுக்—ஏந்தி (வெளிக்கூடுகள்)—உணவிலிருந்து எதுவும், ஒ. ஏவியா—ஏவு (நீலக்குக்)—ஒரு தகை விவரம் ஆகும். ஏ. மும்பு—ஏப் (வெளிகளுக்காக)—விவரங்கள் உடையவில் கூறப்படும் ஆகும். ஓ. வாங்கு—ஏங்கி (வாங்கிகள்)—விவரங்கள் உடையவில்கூறப்படும் ஆகும். ஏ. விழுது—ஏஷு (ஏஷுக்குக்)—நாட்களில் கூறப்படும் விவரம் ஆகும்.

ஸ்ரீக் கல்பா : கவுலையரூபி விகஸ். கல்யாணமிட

[മുഖ്യ] കൂപ്പും കവായും [കാല്പി] — തയരിക്കുന്നതി..

### The skull.

“. കുപ്പം—മുപ്പ് (സാമ്പത്തിക) —കാലാധികരണ തോറെ സാമ്പത്തികമുപ്പ്; 2. കുപ്പം—മുപ്പ് (സാമ്പത്തിക)+പദ്യ (പദ്യമില്ല); എങ്കിൽ കാലാധികരണ ക്രമവാചകം നിലനിൽക്കും.

கிடைப்பு கடம் காலம் [த]—ஏன்.

Any bone.

2. കീരിസ്തു—ക്രിസ്തു (മാറ്റം)—ക്രിസ്തുവിൽക്കന്നു; പാപക. ഓ. ക്രിസ്തു—ക്രിസ്തു (മാറ്റം മുടിക). 3. അന്താ—അന്താ (മാറ്റം) —അന്താവിൽക്കന്നു; അന്താവിൽക്കന്നു.

ആരംഗം പ്രതിക്രിക്കാത്തവയുണ്ടായെങ്കിലുംനാജീവമാണ്.

സാമ്രാജ്യവും മരിന്നും ശബ്ദിക്കുന്ന വിനോദം

காலனும் எழவும் தீவிவே பூர்வை கூறுகிறது. ஏனென்றால் நூலில்

— സ്വാതന്ത്ര്യ ചെയ്യാൻ കമ്മ്യൂണിറ്റി പാർട്ടി

### A limb.

“. സൗംഗം—സാഹി (ഭര്ത്താക്ക)→വേദപിംഗ മഹാത്മാവിന്ദ രാമകുമാർ; 2. പ്രതികു—  
ശാഹി (ഭര്ത്താക്ക)→കൊറ്റുന്നുവീഴ്ചയും അടിച്ചുവിട്ട്; കൊമ്പാട്; 3. സാമ്യാദി—യ

(உடம்)—கலை ஒவியங்கள். அ. சூபாகாம—நூற் (ஒருமீ) — முடிகா பெயர்கள்.

[எழும்] குதியும் மாறு; வாயு: ஸாய்யா; உதிர்; வாய் விழுவா: கு  
ய குவம்: [தீவு பூங்கள்] [நூற்கள்] குவம்: குவம் குவம் The body.

அ. குதியுமா—கும (ஒருமீ)—கீற்றகி குதியுமில்லை. அ. சாக்ரம—  
மால் (காலம்)—மாலியங்கள்; குதியாக இருக்காத். அ. வாய்நூ—வாயு (ஒரு  
விழும்)—கூங்கால் குவமிக்கூங்கள்; வாய்—வாய்நூக்குங்கால் கூங்க  
கூங்கள். அ. ஸாய்யா—ஸா+யா (காலம்)—ஸாய்யாக்காலங்கள் வெனு  
குதியுமில்லை. அ. உதிர்—உதி (நாலை)—குதியுமில்லை குவியங்கள்.  
அ. வாய்; வாயு—வாயு (நாலை)—குவமில்லை; குவம்; குவி; குவையு.  
அ. விழுவா—விழு+மும் (மாலம்)—விழுவாக குவமில்லை; விழுவா.  
ஏ. குவம்—குவம் (ஒருமீ)—குவமில்லை குவமில்லை. அ. குவம்—குவம் (ஒருமீ)  
ம் (நாலைகள்)—குவமில்லை குவமில்லை. அ. குவம்—குவம் (நாலைகள்)—  
குவமில்லை குவமில்லை. அ. குவம்—குவம் (வாயில்)—  
குவமில்லை குவமில்லை; குவமி; குவம்.

பாலமு: புபால் பாலை பு'பாலோ'புவநகோந்துநூறியு.

புபாலோ புபால். புபாலி. The end of the foot.

அ. பாலமு:—புவநகோநோ (குவமில்லை) காலமு (செயு). அ. புபால்—  
குவமில்லை குவமில்லை.

பால பால் காலமு: குவமை [நூற்கள்] காலம். The foot.

அ. பாலம்; அ. பால்—பால், (காலம்)—மதிகள்கிடைக்கிறது. அ. காலமு—  
காலமு (காலம்)—காலமாக குவம் மதிகள்கிடைக்கிறது. அ. குவமை—குவம் (காலம்)—  
குவமில்லைகளில்லை குவமை.

ஒய். புவாநி'ப்ரேச்வூ'பூத்தெலோ' எங்கெலோ' நெங்கின எங்கெலோ'

ஒய். குவாநி: [குவமை]. Vulva.

அ. காலம்—கால (காலம்)—காலிகள்கால் குவமில்லைகள்; காலம்; காலம்.  
அ. குவாநி—ஒய் (ஒருமீ)—ஒய்கள்கால் குவமில்லை.

ஒய்; குவமை குவமை குவமை—விழும். Penis.

அ. கீடோ—கீடோ (ஒருமீ)—கீடோகள் குவமில்லை. அ. கீடோ. அ. கீடோ—கீடோ—  
கீடோ (நாலை)—கீடோகள்கால் கீடோகள்; கீடோ. அ. கீடோ—கீடோ (நாலை)  
கீடோ—கீடோகள்கால் கீடோகள். கீடோ—கீடோ கீடோகளில்லை கீடோகள்  
காலிகளில்லை.

பிவணை கக்ஷி சுங்காலன் துரு. ஸ்ரூவினால் காட்டு

பிவணை காலை சுங்க துரு—யெடு.

The belly.

ஏ. பிவணை—பால (பாக்காலக) —உலையுண் அபிரிதாங்க என்ற காலி பிவணை. ஏ. காவி—கால (பாலது காலக) —ஈங் பாலாக்காலியுண். ஏ. கால—காவி (காலக) —ஶாங் இலாக்காலால். ஏ. உடல்—பை (ஹலிக) —ஶாங் காலக விழுதுள்ளது. ஏ. துரு—துரு (வாகாலப்பிளக) —ஈங் தூந்திக்கால விழுதுள்ளது.

ஸ்ரூவி கால—துரு.

The paps.

ஏ. ஸ்ரூவி—ஸ்ரூவி (ஸ்ரூவில) —காலிகால துரு காலிப்புங்கவாடி காலையுண்டுல். ஏ. கால—கால (காலக) —துருக்கால; காலயாகக; கால மெய்யால் காலும்பூசுள்ளது.

துரை வாஸ்-னு வக்கு'யை பூசிது. இ பரிமாளங்களை

ஒரு வாஸ் [வ] வக்கு [வ]—கால.

The bosom.

ஏ. இறை—பை (பூப்பில) —ஊயற்றுதல பூப்பிலுண்டு. ஏ. வாஸ்—வாஸ (வாஸ) —இலாங்காலகால தாங்குதுபூசுள்ளல்; ஈங்யாலை; கிடையு. ஏ. வாஸ்—யகை (ஸ்ரூவில) —ஈங்கக்கால்வாய் குதுங்கிடுவிழு ஈயெய்.

பூஷி [து-வாக்காலகால]—நீண்ணால்கால பூஷி காலா. The back.

பூஷி—பூஷி (காலக) —உவாடிக்கால சுவஞ்சுக்கால காலையுண்டு.

மலையும் சுவாயும். சு மலைப்பூஷி பூஷி பெல்ல புறையு:

சுயுதா [வ] ஈயெயம் [வ] சுயு: [காலு] [ஈயுங் பாலா பாலாக]—காலுபூ.

The waist.

ஏ. தெய்க்க. ஏ. தெய்க்—தெய் (காலிக) —தெய்க்கி காலாபூங்காலுக்கால. ஏ. ஈயெயம்—யாஸ் (யாஸில) —ஈய்ப்புவாய் ஈயெயமாக்கிடு; கீழ் காலக்கால கால மால்கிணங்கால்.

எங்க வொகுடு புவெக்குடு வள ஸ்ரூவி கவெண்ணி'ஸ்ரூ துப்புல்  
ஒரு வாஸு: புவெக்குடு: கீர்த்திகு.

An arm.

ஏ. உலை—உலை (காலிக) —உலைக்கால சுல்லிகளைக்கால, ஏ. வெடுப்—யெடு (புயங்காலக்கால). ஏ. முலைப்பு—முலை (புயங்க) —முலைக்கால வருபு கிடுக் காலையுண்டுக்கால. ஏ. கொல்லு—கொலி (காலிப்பில) —காலிக்கால கொலிப்புக்கால.

[எழுத] கூவங்கை [து] குப்பா—ஆழங்கல்.

An elbow.

ஏ. கூவங்கை—பூநா (நூலங்களுக்க)—கூ (நூல்) எக்டங்களை. ஏ. ஏ  
க்கீல—கூ (நூலில்)—பூநாம் மூலங்களைக் கூந்தாலோ; தூந்தால்.

பாயுலோவு—பூநாவு—பூநா—பூநாகி ஸ்ரூத் முசுவிளி

பாயுலோவு கூகை பூநாகி—கூது.

A hand.

ஏ. பாயுலோவு—பாயு (நூல்)+கூவு(விரிக்) உங்க. ஏ. மூது—யீல் (மீல்)  
கூகை—நூப்பு? மூவுகளை கூக்காலோ; கூதை. ஏ. வாநா—பாயு (நூல்)  
விரிக்—கூகை கூக்கை மூவுகளை வூப்பார்க்கை கூத்தாலோ.

காந்தா [எழுதுக்] முக்கொந்தா—பூநங்கை.

Fore-finger.

ஏ. காந்தா—காந்தா (காவிக்க)—காந்தா முரி கிணிகளை விரிக். ஏ. மு  
க்கொந்தா—கீல (பூநங்கைகளை).

குறைநூ—குறைநூ குறைநூ குறைநூ குறைநூ குறைநூ குறைநூ

குறைநூ—குறைநூ குறைநூ குறைநூ.

The throat.

ஏ. குறைநூ—குறைநூ (காவிக்க). ஏ. குறைநூ—கூ (விழுதுக்)—கூநாலோ விழுதுகளை.

[கூம்] குவை விசையிஃ காயா [தூகி, தூப்பி]—குப்பா.

The neck.

ஏ. குவை—குப்பா (விழுதுக்)—கூநாலோ குவை விழுதுகளை. ஏ. விசையிஃ—யீ  
ல் (யலிக்)—யீல்லூப்பிளை யலிகளை. ஏ. காயா—யீல் (யலிக்)—கூ  
(கூநாலோ)யலிகளை.

வகுதுவேஸு வான் இளையமானான் வகுதுவேஸு குபோ.

வகுதுவேஸு—வகுதுவேஸு தூநாலோ காயா வகுதுவேஸு.

The mouth.

ஏ. வகுது—வக (வாயுக்). ஏ. காயா—காயா (தடக்)—காயா முப்பி  
காவிகளை கிளிக்கு நூத்தாலோ. ஏ. வகுது—வக (வாயுகளை பாக); குவை  
காவிகளை கூக்கை குவை. ஏ. காயா—காயா (பெருப்பில்)—பெருப்பாக்கியது  
காயா வகுது. ஏ. குவை—வக (காவிக்)—காவிகளை கூக்கை. வகுது—காந்து  
காவிகளை; காந்து; வகுதுக்கா வகுது; காவிகளை வகுது.

கீலைவு அல்லான் காயுவஹா செல்லானா காஸூ வை காஸிகை

[கீலைவு] அல்லான் காயுவஹா காஸூ; [வ] காவிகை—குவை.

The nose.

நெய்

ஏபி-நால்பிழுப்புக்களை,

ஈ. மூடுவா—மூடு : (மாயங்கள் ஸ்ரீகிளில்) —மாய் கூடினாடு; மாய்க்கு—  
உ. சாயங்கு—சாயங்கள் வட்டிகளாடு. உ. வாயங்கு—வாயா (வட்டிக்) —  
நாயங்களில்களினங் வாய் நாயங்கள் மூடுவாகளாடு. உ. நாய். உ. நா  
யிகு—நாய் (வட்டிக்க) —உட்டியாக வாயிக் குட்டினாடு. பாய்—பாயு(கெழிக்)

வொழூ'யின்றது ரணநூல்கள் மனோவரியூஸ்ஸி

கிள்பு அயுற் காலாபால்கா மாலாவாஸ—குஞ்.

The lips.

ஈ. கூஞு—கூஞ (கெலிக்) —கூஞநூல்களில்களைப் பூட்டுக் கூஞு—  
உ. கூயங்—கூயியங்களாகவுடைய—காலியங். உ. கூ கால்—கால (க்  
ாலை)—காலாகை (பஷ்டிக்கை) காலங்கள். உ. கூலாவாயங்கு—பாலாகை  
கூலா (பஷ்டிக்கை) வாயங்கு (கெங்).

ஏனோ கலோ டெகு தலை'ங்குவே து கூக்கு.

கலைக் கலைக் கலைக் கலை—பாகு.

Teeth.

ஈ. கலை—கல (பொடிக்கை) —கல்குக்கை குதிரைக் கல்கிள்குக்கை  
கலக்கு. உ. கலை—கல (கீல்க்) கல்களாக்கு காலை குத்திக்கலை கலை  
கலைக்கிள்கு. உ. கலை—கல (பாக்கிக்கை) —கல்கு கல்குக்காடு; கால காலக்கு.  
உ. கலை—கல (கீல்க்) —கல்க்காடு கல்கு கிள்களிக்குக் கிள்கு.

கலை கலைக்—கலக்குக்.

The palate.

ஈ. கலை—கல (புதிக்கை) —கல்களிக்கு, கல்கு, கல்கு; கலை. உ. கல  
கலை—கல (கலைக்கிள்கு) —கலகை (கலை) கல்களிக்கு.

ஒஸ்கை ஒஸ்கை ஜியை புதுக்கை நூபுக்கிள்ளி

ஒஸ்கை ஒஸ்கை ஜியை—கலை.

The tongue.

ஈ. ஒஸ்கை—ஒஸ (கலிக்கு) —ஒஸ்கை கால்களாடு. உ. ஒஸ—ஒஸ  
(ஒஸ்கைக்கை) —ஒஸ்கைக் கால்களிக்கைகளாடு. உ. ஒஸ—ஒஸ (கலிக்கு)  
கால்களிக்கைகளாடுக்கை.

[புதிக்கை கலக்கு] நூபுக்கை—கலைக். The corners of the mouth.

ஈ. நூபு—நூப (நூத்திக்) —நூத்திக் காலகளாடு.

வலைக்'கலிக் கலையி'குக்கை புதுக் குவை புதிகை

வலைக் கலிக் கலையி—கலைக்

The forehead.

ஈ. வலைக்—வலை (கலிக்) —கிவக்களிக்கைக்கால வலைக்களிக்கைகளாடு.  
பாய்—பாய் (கலிக்) —பாய்க்கை புதியில்களாடு. உ. கலிக்—கலை (கலை)

காவிடம்) — காவலைக்கூட்டுறை; க. செயல்—திருய் (அடிக) — வாட்டாவாட்டுக் கூட்டுறை; காவிடி காவிட்டுறைக் — வாட்ட; ய. (யனிக) — யாவா (கருக்காம்) யாவிக்கூட்டுறை; இந்து.

[காவிடம் பசுருங்] ஒருவா [குபிசை]—புதிகை.

The eyebrows.

ஏ. ஏ.—ஏ (ஏக்கக) — வயிளைக்கு.

கொட்டுக் காவல்'காவல்'காவல்'காவல்'காவல்'காவல்'காவல்  
பு'க்குதி சு'க்கு காவல்'வா காவல்'யோ'பு'க்குதி  
கொட்டுக் காவல்'காவல்'காவல்'காவல்'காவல்'காவல்'காவல்

கொட்டுக் காவல் காவல் காவல் காவல் காவல் காவல் காவல் [ஏ]—ஏ  
கை. An eye.

ஏ. கொட்டு—கொட்டு (காவிட); ஏ. காவல். க. காவல்—காவல் (புவிக்  
கை)—காவலைக் காவலைக்கூட்டுறைப்புத்துறைக்கூட்டுறைக்கைக்கூட்டுறைக்கை. ஏ. காவலைக்கூட்டுறை—காவலைக்கூட்டுறை (காவிடக); ஏ. காவலை—காவலை (வூக்கைவிக் காவலை) — காவலைக் காவலைக்கைக்காவலை. க. காவலை—காவலை (வூப்பக) — வாருக்கை  
க் காவலைக்காவலைக்காவலை. ஏ. கை. கூத்து—கூத்து (காவலை); காவலை.

காலு காலுவாய் காலுவாய் [ஏ] காலு காலு [ஏ]—கருப்பால். A tear.

ஏ. காலு—காலு (வூப்பிக) — காவிடக்கூட்டுறை வூப்பிக்கூட்டுறை. ஏ. காலு,  
வூ—காலுக்கிளம் (கருப்பால்)+காலு (வூப்பு). க. காலுவாய்—காலு (கருப்பால் விடுக) — காலுவாய் கருப்பால்கைக்கூட்டுறைக்கூட்டுறை. ஏ. காலு. ஏ. காலு—காலு (வூப்பிக) — கருப்பால்கைக்கூட்டுறைக்கூட்டுறை.

கழ்க்கு கண்ணுக்கு கழுதாகு கழுதில்லை குவளை குவளை  
குவளை கண்ணுக்கு கழுதாகு கழுதி [குவி] குவளை குவளை குவளை—குவளை. An ear.

ஏ. கழுது—து (விடுக) — கழுது வளிக்கூடிசை; குவளை. ஏ. கழுதுகூடு—  
கழுது (விடுக்கை) — கழுதுகூடு குவிக்கூடுகைத். க. கழுது. ஏ. கழுதி. ஏ.  
குவளை. ஏ. குவளை—து (கூடுகை); குவளை.

இத்தமாங்க. சிலிரூதியீங் குப்பிகா மன்னுகூரூதியீங்.

இத்தமாங்க கிளை சிலியீங் குப்பிகா [காலு] காலு—கால. The head.

ஏ. உத்தமாங்க—உத்தமாங்க (கதுக்கூடுறை)+கா. மா (காவலை) . ஏ. கில்லி  
கை. கில்லி—கு (கில்லிக) — உத்தமாங்க கில்லிக்கூடுறைப்புத்துறை; புதுமலி. ஏ.  
குப்பிகா—துகா (குப்பிக) — குப்பிகாக்கூடுறை. ஏ. காலுகா—காலு (காவலைக்  
கை) — குப்பிகாக்கூடுறை.

விகிளி காஷ்டை; வொயி குவளை குவளை'பூதிரை குவளை

விதங் குடைகளை வேலை; குத்து கொடு விடுவதோ—வெட்டு. The hair.

ஏ. விதங்—வித்தீ (துருக்)—துடிமைக்குறுப்புகளை; பால்—வித்தீ (வாலை)+  
கா (உமிலை)—வயிறுகளைகளை; சுதாவிசைப்புகளை. ஒ. குத்து—வா  
(ஸ்பிரிக்டை) —கீழ்க்கூட்டு குத்துகளைக் கூத்துவிடுவ ஸ்பிரிக்டைகளை; பா  
யைத்து; யவு; காதிருசூ, ஓ. யவு—வய (துருக்)—ஒப்பிசையான வ  
ாங்கிளிப்பாக வழுக்குத் துடுப்புகளை; யவு; யவு. ஒ. குத்து  
ய (துருக்)—துடிமைக்குறுப்புகளை. ஒ. குத்து—வித்தீ (வகிள்)—குத்து  
(வகிள்) விதிமாறு; குத்துவிடு. ஓ. பேராங்காலை—நூறி (உரங்க) —மு  
நழிகளை செய்வது.

வேவாட்டுயை கெலைபாலி புதினாறு கடா ஸ்டா

ஷவு கூலம் கெலைபாலி—கூல. A lock left on the crown of the head.

ஏ. குத்து—குத்தீ (வகிள்)—குத்துக் கூலை; கித்தீ; குபல; குகை;  
ஒ. குத்து—குபல (வகிளக்)—குத்துக்குறுப்புகளை; கித்தீ. ஓ. குத்துபால்—  
குத்துக்கூல் (குத்திகளை)+பால் (கூல்கூல்).

[புதினாறு] கடா ஸ்டா—கூல்.

An ascetic's clotted hair.

ஏ. கூல—கூல (பிராஞ்குக்)—புதினாறு கூலால்; பெருவிலின்கூலால் கூலால்,  
குத்துப்பிலி கூலால். ஒ. குத்துபால (குத்துவிடு) —புதினாறு கூல கூலால்  
வய; கித்தீ.

காலங்கால ஸ்த்ரீ'க்காலை பலிச்சிருக்கு விழுதிலா.

குண்ணால் சூ'பும் குத்து கிரிட் பூராவுபு-ஸ்டா.

கலைகள் [ஏ] கூத்துகள் பலிச்சிருக்கு விழுதிலா. குண்ணால் [ஏ]—காலை  
நூறி குண்ணால்.

Ornaments; jewels or trinkets.

ஏ. கூலங்கால—கூல (குத்துகளை)+குத்து—கூலங்கால கூலாலால்.  
ஒ. கூத்துகள்—குத்தீ (கூலை)—குத்துக்கூலை; குத்துக்கூலை குத்துக்கூலை.  
ஒ. பலிச்சிருக்கு—பலி (குத்துவிடு)+குத்து—குத்து பலிச்சிருக்கு  
குத்துக்கூலை. ஓ. விழுதிலால்—பிழுது (குத்துகளை)—புதினாறு கூல விழுதிலால். ஏ. குண்ணால்—குணி (குத்துகளை).

[கூலம்] ககால் கித்தீ [புதினாறு-ஸ்டா]—கூல்.

A crest.

ஏ. குத்து—குத்தீ (குத்துகளை); குத்துக்கூலை கூலை; குத்துக்கூலை கூலை. ஓ. கித்தீ—குத்து (குத்துகளை)—கூலைகளை குத்துவதை.

கூலால்களைச் சேவாவதை கறுத்து மூர்த்திலூபால்

ஆலால்களைச் சேவாவதை—கித்தீகள்

A gem on the crest.

ஏ. ஆவாஸன—புதுஷா (உத்தாஷ) — சுவங்களையிருப்பதா (உதா). ஏ. வீரங் ராஜா—விழுப்பிகள் (வெஷாந் ச) — சுவங்களைத்தா.

ஒந்த [வாசங்பூர்மா]—நாவகங்கள் The middle gem of a string.

ஏ. சுந்தரி—நூ (காங்காந்தா) — சிறுநூயெல்லா நாட்சோகங்களிலிருந்து நூகளைத்தா.

ஞூவாபகி பாவிமீற்று காலகா பெலவைப்பூப்பியா.

ஞூவாபகி பாவிமீற்று காலகா பெலவைப்பூப்பியா]—நாகபால் A bracelet.

ஏ. ஞூவாபகங்கீய (உடும) — எனின்படி விளை சூழ்ந்தா. ஏ. பாவிமீற்றுப்பால் (ஏந்த) + பால் (பால்க) — பாவிமீற்றுவிளைகள் காலங்களிலே நூகளைத்தா. ஏ. காலங்—நூ (ஏந்த) — காலங்களிலே விளையிருக்காது; நாடா. ஏ. வாலங்—நூ (ஏந்த).

ஸாக்ஷியா. மூலிகிடி ஸ்ரீத குக்கள். குல சிளை.

[ஸாக்ஷி] காலங்களிலிரு [ஏந்த] — சிறாக்ஷியா. A Seal ring.

ஏ. காலங்களிலே—நூ (ஏந்த) கூப்பு (வால்) காலங்களிலே நூ (ஏந்த).

காலங் குருக்களை—நாகபால். Ornament of the wrist.

ஏ. காலங்—கால (ஏந்த) — காலங்களிலே விளையிருக்காது; வாலு விளைக்கிறது. ஏ. காலங்களை—காலங்கள் (கால) + காலங்கள் (காலங்கள்).

பாலங்களே ‘ஞூவாக்காடி’ நூல்ஜிலை நூபுதாய்ப்பூப்பியா.

பாலங்களே தூயாக்காடி வாயுவு [ஏந்தயா]— விளை.

Ornament of the feet.

ஏ. பாலங்களே—பாலங்களிலே நூதாக்கலையா (ஏந்தயா) பாலங்களைத்தா. ஏ. வாலங்களே—தூய (தூயாக) + கால (காலங்க) — காலங்களிலே விளையிருக்காது—பால் தூய (தூயாக) + கால (காலங்க) — காலங்களிலே விளையிருக்காது. ஏ. வாலிலை—நூ (ஏந்த) + வாலு (வாலங்களிலை) விளையிருக்காது. ஏ. வாபுங்—நூ (ஏந்த) — வாபுங்களை நூ விளையிருக்காது—பால்—நூவிளையிருக்காது.

வெஷ்பூர்மா’யாம் ஞூகாயிட பாவிளையெடு விலையா

ஒலைப்பு—ஞூகாயா ஞூகாயா—ஏந்த.

Length.

ஏ. ஒலைப்பு—ஏந்தயா. ஏ. ஞூகாயா—நூ (ஏந்த) — நூவிளை ஒலை

கணம் விடுவதை, த. சூரியன்—நம (வாவிக) —நீங்க காட்டுக்காடு  
குறை வியாக இல்லையில் வாயிக்காடுதாகு, வயருதாகும் என்று.

வாவிளாம்: வாவிவா—நீங்கவ

Width.

1. வாவிளாம்—வா (ஏரில்) + நம (வாவிக) —நீங்கவா—நீங்க  
வா காட்டுக்காடு—வயருதாகும் இல்லையில், த. வாவிவா—வில் (பால்க) —வி  
வாவில்லை.

பெ-துந் ஆயிர்க்குவரும் ஸமீக கூப்பிட்டு

வாவும் விழ்வரும்—வாவுமானி

Old cloth.

2. வாவும்—வா (மால்) —நீங்கில் கிளிக்குகினால் வருவதில்லை  
த; வாவு வா (தால்) —நீங்கும் வாவு (வரும்). 3. விழ்வரும்—வி  
ல் (பால்)+வரும் (தால்).

[நீங்க] கூகுக: கூப்பு—நீங்கவாலானி Dirty or tattered cloth.

4. கூகுக:—நீங்க (நீங்க) —வாவுமானால் கூப்புக் குழுவு(விழு)  
நீங்க, த. கூப்பு—கூப்பு (நீங்க) —வாவுமானால் கூப்பு.

பெ-துந் ஆயிரம் வாவு விவை வாவு மா-துந் கு

வரும் ஆயிரம் வாவு விவை வாவு வாவு மா-துந் கு—ஸாமாநாவுப்பிவை.

Cloth.

5. வரும்—வா (கால்க) —நீங்கும் கால்குள்ள இதுவோடு. 6.  
நால்கும்—நால் (நால்க); தூ; கல்லூ; 7. த. வாவும்—வா (ந  
ால்க). 8. குவை—குவ (நால்க); குவைக்கு; குவைக்கும். 9. வ  
ாவும்—வா (நால்க). 10. காந்துகு—காந்த (மூயு)ம்—தூவில்லைப் பால்  
த (நால்க)யோடுகொடு.

மொலப்பு விவக விழுக்காணி விவைக்கு.

காவுவாகு விவக விழுக்கு விவைக்கு—நீங்கவு. A circle on the  
forehead.

11. காவுவாகு—காவுவுக்குவிள்ளு (வாவுவாக்குவிள்ளு)பாஞ்சிகும் (ஒ  
வாஞ்சு) கிளிக்கில் காந்துக்காடு இதுவோடு. 12. விவகு—விவ (வாய்)—  
நால்குள்ள கிளிக்குவில்லைக்கு; வாவு; விவ (நால்க); 13; வாவுக்கு;  
குவையை; தூவையை; காந்துக. 14. விழுகு—விழு (விழுக்குக) —வய  
கிளிக்குவில்லைக்கு; வாய்). 15. விவைக்கு—விவை (விவைக்குக) —  
விவைக்குப்பிவையை; வாயை.

କୁଣ୍ଡିମଳରୁ' ଗୀତିଲେଖ, ପ୍ରକାଶକ, ବ୍ୟାକ୍ତିବିକ ପାଇଁ ଏହା  
ରଙ୍ଗରୁ ସମ୍ମାନ ପିତ୍ରାଚାର ଯିରି ଅଧ୍ୟାଧିକାରୀଙ୍କୁ

କୁଣ୍ଡିଲିଙ୍ଗ ଶାଖାରେ ଯନ୍ମ ପାତାରେ ପାତାରେ ପାତାରେ ପାତାରେ  
କୁଣ୍ଡିଲିଙ୍ଗ ଶାଖାରେ ଯନ୍ମ ପାତାରେ — Saffron.

வாக்மீடியா ராக்ஷஸ் கண்டு தீவிரமாக வெளிவரவே ஆயுதமாக பயன்படுகிறது.

வாய்மை கட்டும் திட்டம் [கிராண்ட்] வாய்மை கட்டும் திட்டம்—திட்டம்—Lae.

“. വാദക്ക്—വാദ (കാണക്)—എവ്വർന്നും കാണിക്കാനും, ഒ. ഉദ്ദമ—റ  
ക്ക് (രഹസ്യിക്കുക)—കാണാകയും കാണാതോളം കാണിക്കാനും, ഓ. ശ്രീ—ശ്രീ (ശ്രീ  
ക്ക്)—ശ്രീ ദിവ്യാം ദാനാദിപിൾ ഉഖാനക്കാനും, ഓ. അവാ—അാ (ഗാനിക്ക്)—കാഡ  
ആക്കിക്കാം അഭിച്ചുപാക്കാനും, പാദഃ—എ (കുടക്)—വാസ്തവിക്കുന്നാം മുകളാനും,  
ഓ. സാവക്കം—സാധ (സാവക്കിക്ക്)—കാഡവിച്ചുകൊണ്ടുള്ള സാമ്പത്തിക  
സ്വയ്ക്കാനുംബാം, ഓ. ഉദ്ദമഃ—റും ജിനിക്കു (പ്രഥമാനിക്കുന്നു) ഇത്തരം (സംശയം).

ଦେଖିବାକୁ ପରିବାର ଏବଂ ଜୀବନକାଳୀନ ବ୍ୟକ୍ତିଗତ ଅନୁଭବ ହେଉଥିଲା

ஈடு விடுவதே சம்பந்தமாக அடிக்காடு என்று விடுவது: — கம்பர். Camphor.

ஏ. சுதா ஸாமி—ஈடு கொண்டிருக்கிறார்கள் (ஒன்றைக்கொடு) ரூ. 100 (உடலியிலிருக்கும்)—  
நான் பேசுவதின்போது என்ன பூர்வமானா? ம. வ. கு. ஸாமி—நானுக்கூட எல்லாவதையும் (இப்பு  
வகை) குறித்து தெவண்ணால்கூட சொல்லும்படி எழுத்து கொண்டு, ம. ஸி.கு.கு.—எனிலை  
(அவ்வகை) கூடும் (ஒன்றை) பொதுவதை எழுதினாலும், ம. வி.கு.வாய்கு—நிர்வாக (உடலை  
ஏன் என்று) பொதுவை எழுதாமலிருக்கும். அ. கு.பூ.கு—நீங்கள் (ஒன்றைக்கொடு) நூலையை  
நானுக்கூட எல்லாவதையும் சொல்லும்.

గొయసులో ఉపయనకు తప్పగ్రహించుటకును అన్నితూ.

ശന്ദലം; എ വൈജ്ഞ; കല്ലേൻ; അരയൻ; [ശന്ദലി]ഡാംഗ് Sandal wood.

ஏ. சாமாஸாங்—மாயி—ஈவதுவாகிடு ஸாக்ஷாத். ஏ. தங்கள்—கலங்காப்பு க  
கவிக் காக்காத. ஏ. சுதா—கலங்க (காமாக்க) லீ (யோக) உங்க.  
ஏ. சுதா—கல (காமாக்க) லீ (யோக).

இப்பயான்'ஞ' பொய்வி ரேதுாயு: ரேவாரிய வக  
ரேயாக'யெ பய்ஜி அப்புக்கு'பெப்புவு ராது:

இப்பயான் [ஞ] உபசுவா—தவ விளை.

A pillow.

ஏ. இப்பயான்—யான் (யலின)—யோதூபுரிந இப்பிக; மாறு யாக்காத.  
ஏ. இப்பயான்—யூபு (யலின)—யோதூபு நாதுநால் விடக விபாகி வை தோ  
கிட்டுங்க.

ரேது மேற்காக சொன—கிடை,

A bed.

ஏ. ரேது, ஏ. சேங்கிழை, ஏ. சேங்கா—வீ வீ (காங்கிழை)—ஒவியாகாவிட்டுத்;  
கீட்டு.

ஏது பாதுகால பாதுகால வாய்வு—கடுகி.

A bedstead.

ஏ. கால—கவி (காலிக); கால; கால, ஏ. பாதுகால, ஏ. பாதுகால—காகி  
(காலாக்காங்க)—பாதுகால காலிக்கால்காலகால. ஏ. கார்ப—கார்ப  
(காலிக)—கிடக்காலகிடக்காலிக்காலகாலகால.

புந்தியானி கஞ்சிகை பெத்துக்கை படவாஸக:

புந்தியானி கஞ்சிகை—பீடு,

A comb.

ஏ. புந்தியானி—நாய (நாயிக)—காயக்கி துவிகாவு வைக்கிப்புக்கூட்டுங்க  
காக்காத. ஏ. கஞ்சிகை—கஞ்ச (கஞ்ச) —கஞ்சகாலிக் புந்தியானி.

பிழைக்க பாவாஸக—ஸுநாயிப்பு:கி.

Perfumed powder.

பிழைக்க—கஞ்ச (கஞ்ச) —பிழைக்கக்கி கஞ்சகால, ஏ. பாவாஸக—  
பாவாஸக (பாவாஸக) காக்கக்கால ஸுவாஸாயுத்தாஸாப்புக்காலக்கால.

பூஷண தூகர்'ஏர்தூ பூஷண'ஏதாப் பூஷக.

பூஷண: தூகர் தூப்பு—தூவக்குப்பு.

A mirror.

ஏ. தூஷக—போ (பாஷ்க) —ஸுவாஸக்கால தூஷகாலி ஸாக்கால தூகர்  
காலி பாஷ்ககாலகால. ஏ. தூகர்—தூகி (தூக்காக) —தூகக்கிழுக்க  
காலகிழுக்ககால. ஏ. தூகர்—தூகி (தூகாக) —தூக்கிழுக்கிழுக்க கா  
லகாலகிழுக்ககால.

வூஷன் கூவுருதாகம—விழவி.

A fan.

ஈ. வூஷன்—கூஷ (வூஷபிள) —கூவினா கூவுருதி. உ. கூவுருதாகம—  
கூவுருதாகம (கலியாஷங்) கூயங்கச்சிப்பாகவ நூலியாறு; கூவுடங்.

பூவிபூக்களோ.

—o—

ஸங்களீ'ஸ்ரீ'குரு இநந கூவாபூ'கிளா'பாதியூ  
வா'ஒலோபாபவாய'பூஷாவோ வத்து'பூ'பூவா'ஒயூ  
எங்களி' எங்கு. கிளா' கும் காக்கிளா' கூபாகா' வா'கூவா'ஒ  
ஸங்களீ.

Race or lineage.

ஈ. ஸங்களீ—கால (விழுவிள) —பாலைச்சிற்றா வழ்பிளங்குதி. உ. கூவ  
கூ—தால் (கூஷிள) —காஞ்சிருதிக்குங் வாவாப்ரூஷங்காவிப்பாங்காங்குஷா;  
வாஞ்சல்; சுவா. க. கிளா' கூவி (கூவிள) —கூவாங்காங் கூவிளங்காங்.  
உ. கூவ—கால (கூவிள) —கூவாங்காத கூவபிளங்குதி. ஏ. காடாகா—  
கூவி (கூவிள) —கூவாங்காத கூவபிளங்குதி. ஓ. காடாகா—தால் (கூவிள) —  
காஞ்சிருதி. காங்காயிலங்குதி. ஏ. வாஞ்சல—வா'கா'கா—தால் (கூவிள) —  
காஞ்சிருதி. கா'காவாயாங்—தால் (கூவிள) —ஷாஷ்வு. காபாவா  
வா'கா'காகாகாகாகாகா. ஏ. காங்காகா—கால (வாவிள) —பாலைச்சிற்றா  
வாவிளங்குதி.

வாஞ்சல [ஸ்ரீ அங்களோகா]—பூவாகாலி காஷு அங்கியு.

Tribes or classes.

முஹாவுல கவிகா'பூ' ஸது' ஸஞ்சூந ஸாயா:

மஹாவுல கவிகா' ஸது' ஸஞ்சூந ஸாயா: ஸாயு—ஸது'ஒ'நாஶுவாக.

Of honorable parentage.

ஈ. சௌகாவந—காஞ்சிருதங் (ஸ்ரீ'காஞ்சிருத) கூவாகியூவந. உ. கவி  
காந—காஞ்சிருத கூவாகில் காங்காவந. ஏ. காஞ்சிர்—காந (காங்கா)—  
கிளியூக்காங்காகில்காங் காகுங்காவந. வாங—ஞ (கூவிள) —காகிலாங்  
காஞ்சிருதிய காகுங்கா. ஏ. காஞ்சிர்—காஞ்சிரக காகுங்கா. ஏ. காஞ்சூந—காந  
காந (காந). ஏ. காங்கா—காங்கா (காங்கா) —பாகாங்கா காங்காகூவந;  
காங்காகூவந.

பூஷங்கா குமி'வா'காபுஷங்கா கிளங்கி'பாங்கி'க்கு'கூ'கூ'கூ'கூ'கூ'

ஞானசாலி மூவி வாநபூரம் சிலை [ஏற்றுவத] — நான்கு துறைகள்—  
The four orders in succession as enumerated, viz. 1st The religious student who has received investiture and is unmarried. 2nd The householder or married man. 3rd The hermit or anchorer. 4th The mendicant or ascetic.

ஞானசாலி—ஞானதான பயங்கர வரிசெனவர் (நீதியோனவர்).  
மூவி—மூவி (க.ஏ) உஜீவன்; மூவைன். வாநபூரம்—வாநபூரம்  
(வாநங்கிளை) பூதியவர். அநூ—அநூ (ஏ: விடை)—ஒன்று ஏடு எடுப்பினேவர்.

ஏந்துமொழுபி வினாது' முன்ன ஒள்வை வொயவை;  
விழு' வை அபூர்வங்களை ஸௌ குத்துக்காலிலிழுசு

ஞானி [ஞானி]

An order or religious state.

ஞானம்—ஞானி (ஏவிடை)—ஞானங்களினிலை என்ற ஞானங்களைக்  
பிறகுவதை காரணம் பூதியவர் வாநபூரம் விழு [ஏ] அபூர்வம் [ஞானம்]  
கமலக்கும் காரணி சிற்று கா—ஏந்து அபூர்வங்கள். A brahmin of the  
sacerdotal tribe.

ஏ. வாநபூரம்—ஞானி (ஏவிடை)—ஏ நீதியூதி வினாக்களையொன்றாக மூலம்  
ஒலை. ஏ. காரணம்—ஞானம் விளைவை கூட்டுக்கூட்டு காரணம் காரணி வைக்.  
ஏ. தூஷவர்—தூஷு (ஏ: விடை)—தூஷிவிளை ஞானங்களை தூஷு வைக்.  
ஏ. வாநபூரம்—வாநபூரம் (ஏ: ஏவிடை) செய்தை நூத்து வையுப்பாவைக்.  
ஏ. விழுன்—வை (ஏவிடை)—பூதியவினாக்களை காணங்க. என்றுகொண்டு நூத்து  
வையைக். ஏ. அபூர்வன்—அபூர்வவினாக்களை வையுப்பாவைக்.

ஏ. வை, நூத்து வைகள்—காரணி வை, காரணிப்புக்கி, வையங்களின், பாரிசி  
கி, காரணிவாடு, காரணி, என் அபூர்வம் வையுப்பாவைக்.

விளாக் விவகை' ஏடுக்கை' நூத்து வையில் கொவிலை வையை  
யினை மகிழ்ச்சை பூதிகை' நூத்து வையைக் கண்ணத்தைப்போ  
யினாக் கூறி, குத்தி குத்தி ஸ்தூப வைக்கு விவகையை  
குலாலி விள்ளுவி கருாலி வை ஜூாலையை ஸமை

வையைக் விவகையை கண்ணத்தை கூறி கூயில் கூயு; யீல் எனி  
வை கூயுக்கை என்றுவைக் கண்ணத் தூபி யீல்க் கூயு; குத்தி குத்தி  
வையைக் கூயுக்கை குத்துவி விள்ளுத்தி

Wise or learned-

.. விடுவாற்—விட (காரியக); கூட என்றி. ஏ. விபத்தினை—விட (கால்வட்டு, காரியக). ஐ. செப்பங்கள்—செப்பு(காரியக)—செப்பங்கள் காரியக வந்து, செய்து. ஒ. ஸங்—ஸம் (ஸமிக்ஷ) —ஸம்பாவீந். பார—ஸ (கால்வடிக்க) —பாரபாநிலபுக்கணவந். ஏ. ஸயி—ஸயர(விளிக) —ஸயவட்டு விழிவிளைவந். ஏ. ஏகுவிடுக்—விட (காரியக) —ஏகுவபு காரியகங்கள்; ஏகுவபுவந். ஏ. ஏகுவபு—விட (காரியக); ஏகுவதைபுத்தி; ஏகுவந். ஏ. யின்—ஒ (கால்வடிக்கவடி) —புராநூரை விடுவிடுத காரிக்க விளைவந். ஏ. கோகில்—கோகில் (வூவி) உழவந். ஏ. கூங்—கூங் (காரியக); கூங்குறுஞ்சுவந். ஏ. புராநூர்—புராநூர்(காரியக) —புராநூரை கால்வட்டுவந். ஏ. ஸங்குவந்—ஸங்கு (விளக்க) உழவந்; ஸங்கந். ஏ. வாய்க் கங்—வாயி (மாலிக) —வாய்க்கங் கால்வட்டுவந். ஏ. கவி—கவி (யத்துக்க) —ஸங்கந்துகூட வருப்பிக்கணவந். ஏ. விணங்—யி (வூவி) உழவந். ஏ. ஸுஷ்—ஸு (பெரும்பிக). ஏ. துஷ்—துஷ் (ஏவடி) —தூஷாந்தை கால்வட்டுவந். ஏ. குஷ்—குஷ் (வாலிக) —ஸங்கநை ஏகுகவிக்கணவந். ஏ. அஸ்வத்திர்—வத்தி (ஸ்விக) —புராநூரைக்கிடுவந். ஏ. விசுவாநா—வாந (பாக) —விசுவாநாவாந்து விசுவாநாக்கிடுவந். ஏ. முங்காநி—உங்க (கால்வடக) —வாய்வாநாநி விசுவாநாநி விசுவாநாநி.

ஏனுக்கிடையார் [வேநா]—ஏனுக்கிடையார்கள். A priest conversant with scripture.

“. சுடுகுமியங்—சூதி (உக்குக்)—ஒக்டப்ரீஸ் கால்வரையை கண் எவ்வளவு வந் பாப்—சூதிகள்(வெள்ளை)கால்வரையை கண் வந். ஏ. சூதிகள்— சூதிகளை (வெள்ளை) கால்வரையை கண் எவ்வளவு வந்.

യുണിറ്റ് സ്കൂളുകൾ മുൻപു തന്നെ നിലയിൽ പ്രവർത്തിച്ചു

1949-1950-Final report for NBS type test

“. ആശാ, ۷. ആശി—ഈ ചുവന്നവയിൽ), ۸. സവാ—പുര നൂസ് കു—ഇതിനുള്ള മാറ്റം ചൊരിക്കുമ്പോൾ കാണു, ۹. സാമ്പാദം—റീ (ചുന്നാട് മല്ല) വൈപ്പിക്കുമ്പോൾ കാണു ചെയ്യുന്നു, ۱۰. സാഫ്റ്റ് ടൈ—റീ (വിനുംബിൽ)—ഡാ അട്ടി തുടങ്ങി സാഫ്റ്റ് (പീസ്) പുരയുള്ള കുമ്പോൾ വിനുംബിൽക്കുപ്പുന്നു, ۱۱. സിംഗ്—ഹെറ്റ് (പുംബി) —ഇതിനുള്ള ചുവക്കു പുരക്കുമ്പോൾ കാണു, ۱۲. ശ്രീ—ശ്രീ (ചുവി) —ദുരാ മിറ്റിനുംബിൽ ചെയ്യുകയുണ്ടുണ്ട്.

ମହାକାଳ ପରିଷକ ଲୋକୀ ସତ୍ତା ସତିତି ସଂଗ୍ରହ  
ଅନୁଯାୟୀ ଶୁଣିବ ଅନୁଯାୟୀ ହୁଏ କାହାଙ୍କିମନ୍ଦିର

ஸங்கம்: வருகைக் கலைஞர் என்ற ஸங்கம் ஸங்கமக் காலாம்பாளி [திரியை] காலாம்பாளி [பூரி நவூப்பால்காலாம்பாளி] என: An Assembly or meeting.

୧. ଶାରକ୍ଷୁ—କାଳ (ଗାତ୍ରିକ) —ଯୁଦ୍ଧରେଣାକିମୁ ହାତିଲେଖନିର୍ମାଣ ଓ ପରିବହନୀ—  
କାଳ (ଗାତ୍ରି) —ରାତିକାଳ ଯୁଦ୍ଧରେଣାକିମୁ ହାତିଲେଖନିର୍ମାଣ ଓ ଶମ୍ଭବୀ—  
ଶୁଭ (ଯାତ୍ରିକାଳଚାର୍ଯ୍ୟ) —ରାତିକାଳ ଯୋଗାଯୋଗିବାକାଳ ଶମ୍ଭବ (ପାତ୍ରଙ୍କ) ଯାତ୍ରିକାଳଚାର୍ଯ୍ୟର  
ନୂତନକାଳୀଁ ଅ. ଶାରକ୍ଷୁ—ଶିଳ (ଲୋକିକାଳ) —ଯୁଦ୍ଧରେଣାକିମୁ ରଜ୍ୟକାଳିଲେଖନିର୍ମାଣ ଓ ଶା  
ତିକ୍ରି—ଶୁଭ (ଗାତ୍ରିକ) —ଯୋଗାଯୋଗ ରାତିକାଳଚାର୍ଯ୍ୟ ଯାତ୍ରିକାଳଚାର୍ଯ୍ୟ ମହିମାଲାକାଳ  
କାଳୀଁ ଅ. ଶାରକ୍ଷୁ—ଶୁଭ, (ଗାତ୍ରିକ) —ଶୁଭରେଣାକିମୁ ମହିମାଲାକାଳ  
ଯାତ୍ରିକାଳଚାର୍ଯ୍ୟ—ଶୁଭ (ଯାତ୍ରିକାଳଚାର୍ଯ୍ୟ) —ଯୋଗାଯୋଗ ଶୁଭକାଳିଲେଖନିର୍ମାଣ ଓ  
ଶତ ଶାରକ୍ଷୁ—ଶୁଭ, (ଗାତ୍ରିକ) —ଯୋଗାଯୋଗ ରାତିକାଳଚାର୍ଯ୍ୟ ମହିମାଲାକାଳକାଳୀଁ

‘ଶ୍ରୀକାନ୍ତପୁର’ ‘ଶ୍ରୀରୂପାକା’ ‘ଶ୍ରୀମାଣିକା’ ‘ଶ୍ରୀବିଜେତା

ମୁକ୍ତିବ୍ୟାକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଲୋକ, ଏ ଲୋକଙ୍କିମାତ୍ର ହାତକେ—ପ୍ରାଣୀକୁ

### Members of the assembly.

“. ஸாக்ஷைகள்—குரு (பாலிக) —ஸாக்ஷைப்பியவர். ஒ. ஸாக்ஷைகள் குரு (கலைஞர்) —ஸாக்ஷைக்கிருஷ்ணயோவாய். ஓ. ஸாக்ஷைகள்—ஸாக்ஷையூ; ஸாக்ஷைப்புமாணமு. ஏ. [ஸாக்ஷை]கள்—ஸாக்ஷைக்குருவைய்.

ତୁମରୁବୁ ଯିହାପିତା । ଆମେତୁମସଙ୍କର ଯିବୁନ୍ଦିଗା  
ଯିଶ୍ରୀତାଳେଣେ । ଯିତରଳେ । ଲୁଚେଣେ । ପ୍ରତିବେଳେଣେ  
ପ୍ରାତିରୋଧେଣେ । ‘ଗିରୁପତା’ ମହାପାତା ‘ମହାତା’

ஏற்கும் விரைவாகின நிலை உடனடியாக விரைவாக விடுதலை மூலம் குறிப்பிடலை முறைகளை விடுவதைப் பொறுத்தும் எண்ணிடி

ஈ. ஆர்யா—நூல் (நூலில்)—பவுதுவாகங்களுடைய தகவல்; கணக்கு. உ. வி. மூன்பிகா—கோயில் (நூலில்). வ. கால்வா—கால்வா (கிடாநிலக்). ச. இவைக்கான—நூல் (நூலில்)—உவைக்கானக்கால் உவைக்குலத்தைக்கொண்டு. டி. விளைநிலக்—நூல் (நூலில்); உவைக்குலத்; கால்வாக்க. ஏ. விழுநிலகான—நூல் (கால்வாக்கு). ஒ. விளைக்கான—நூல் (கால்வாக்கு); கால்வா; விழுநிலக். வு. பூநூல்—நூல் (நூலில்)—நூலினால்கொண்டுபவைகளுள்ளத்; கால்வா; விழுநிலக். வு. பூநூல்—நூல் (நூலில்) —நூலால்கொண்டுபவைகள் வாசிக்குத்தொழுகின்றன. ஏ. புவிக்கான—புவி (மதிக); கணவிலக்; புவுக்கானி. ஸ. புவாகங்கான—நூல் (நகாங்க). ஸ. கீ. பூநூலா—வெப் (விளைக்க) —நூலாக்கொண்டுபவைகளுடைய தகவல். ஸ. கீ. பூநூலா—நூல் (நூலில்); பாலாகாலா; கால்வா. ஸ. கீ. கணங்கான—கணா (கிடாநிலக்) —வெப்பங்களைக்கொடுப்பிருக்கும்.

‘କୁଳା’ ଏବଂ ‘କୁଳ’ ଶବ୍ଦରେ କିମ୍ବା ‘କୁଳା’ ଏବଂ ‘କୁଳ’ ଶବ୍ଦରେ

பூஜை நான்கு விதிகளைப் பற்றி : எனக்கு [ எனக்கு ]      Worship-

ஈ. ஆரை—நூல் (பூஷிக); வழுதான். உ. நூறு—நூத (கவிதக). ந. சூப்பிள—விள (விளிக) —கூலிலை; ஒட்டுவிளாக்க; பாரி; வாரி (பூஷிக) நூல்; ஒங்க; சிலங்கு. ஏ. சூப்பு—நூப்பு (ஒட்டுநூலையுடன்) பாலங்களைத். ஒ. நூத—நூத (பூஷிக); புதின்தா. ஏ. நூத்தா—நூத (பூஷிக).

வலிவஸூ டு குத்துக்கு பலிவன்று'பூ'பாஸ்ரா

வலிவஸூ [ஒ] குத்துக்கு பலி வன்று [ஒவி] குபாஸ்ரா—ஸவை Service.

ஈ. வலிவஸூ—நூத் (விளிக)+பா (விளிக)—நூப்பிளையிலிழுவதி கூ; வழுதான். உ. குத்துக்கு—நூத (பூஷிக)—நூத்துக்கு நூத்துக்குக்கூ. ஏ. பலிவன்று—நூத (விளிக)+பலி (ஏந்தி) —நூத்துக்கூகூ நூத்துக்கூ. ஏ. நூத்தா—நூத (பூஷிக)—நூத்தாக்கூ நூத்துக்கூ; நூத்துக்கூ.

கிளை பலிப்புக் குப்பு பாலாண்று'பி மூலி

கிளை: பலிப்புக் குப்பு பாலாண்று [ஒவி] காலை—ஸஹாதி.

A mendicant.

ஈ. கிளை—கிளை (கூஷிக) —பா: காலிவடி கூனா: ய: விளையாவந். உ. பலிப்புக் குப்பு (போக) —புது குப்புக்கிளை உபவகிலு நூத்துக்கூ கூவந். ஏ. குப்பு—குப்பு (ஏவி) —ஏவுக்கூ குப்புக்கூ குப்புக்கூ கூவந் பாரி; குப்பு குப்புக்கூ குப்பு: புது: புதுக்கூ குப்புக்கூ கூவந். உ. பலாஞ்சி—பா ராஞ்சியுத (பூஷிகா) நூலு பலிமுவந். ஏ. காலை—ஏ (காலையா)+குல் (கூவி) —நூத்துக்கூவந்; பாரி: காலை நூத (விளிக) காலையாவந்.

தபஸ்பி தபஸை: பாலிகாங்கிலி யா பாய்யலை டுளிஃ

தபஸ்பி காபஸை: பாலிகாங்கிலி.

An ascetic.

ஈ. தபஸ்பி. உ. தபஸ்பாந—தபஸ (தபிக) —தப்பிக்காந காலைக்காந ஒவிப்புக்கூவந். ஏ. பாலிகாங்கிலி—காலை (ஒலிக்கில) —பாலி (ஆம்பாகா) காலையிலையாவந்.

யாவ்யா: காலி:

An holy sage.

ஈ. யாவ்யா: காலி (காலிக) —யாவ்யா (யாலிகா) காலி கூவந். உ. காலி—காலி (காலிக) —காலி: காலி காலி காலி காலி காலி காலி காலி; காலி காலி.

பவிரு புகுதி யூதி பாமிஸை 'ஸ்ரூப்புவிளினி:

வவிது முதல் வுகா—தூயங்க.

A purified person.

ஈ. பவித்ரந்—வுக் (தூயமங்கல) —தூயமங்கலப்படவந். உ. புதைந்—  
நம (நாந்தக)—வினஷங்களின்னால் நாந்தைங்கவந். வ. வுகந்—வுக் (தூய  
மங்கல) —நிதீதூயமில்லவந்.

வாசியங் என்றும் விடா—ஒவ்வொவிக்கூலிமங்கிகு பாசியங்  
Heretics and imposters.

ஈ. வாசியங்—நோ (பாதுக) —பாதியங் (நோது : ஸ்ரூதி தா) பாதியங்  
வந். உ. என்றுவிடா—நாவாக்குதலிக்குடங்க வாசியங் (விடாநாங்க) ம  
நித நோது : ஸ்ரூதி தா பாதியங்கூலிமங்கிகு வந்.

பூது ‘ஸ்ரூபங்கூநமினா’ ‘ஸ்ரூ’ உ’ ஸபாஸ்யு’ கூலை நிலாதுகிளி  
பூது : என்று நாவினா [ஸ்ரூங்]—ஒப்பாக்காலிக்கிடியு : கூலவந்  
An uninitiated person.

ஈ. பூதுந்—வுக் (காப்புநாலினா) லமித்துக்கூலவந். உ. என்று நாவினா  
—ஒப்பாக்காலிகு நாக்காலிக்கால்வது : வதுக்கூலவந்.

எனவேயுணவ நிர்த்துகிளி—ஒன்றாபரிதுக்குத்துக்கூலவந்  
One who has not made his studies

ஈ. நூபாப்புநால்—நா (நீநைய) + நூபாப்புநால் (பெபிசிசிலவந்)—  
நூபாப்பிசில்லிப்புநாலவந்; பெபிசில்லிப்புநால்வினி. உ. நிர்த்துகி  
—நிர்த்துக்கிளிக்குத்துக்கூலவந்; கூலவந்; நிர்து.

தமோ வறிஞாக்கூலு’ உபாவோ’ பழகா : பாளிப்பியாக.

[குமா] வறிஞாக : குவாக : உபாக ; பாளிப்பியாக :—வியாக : குவாக.

Marriage.

ஈ. பறிஞாக—நீநீ (புவிக), உ. உத்தாங—வந (புவிக). உ.  
உபாக—உபாதாங (உபாநாங). உ. பாளிப்பியாக—பாளிப்பியாக  
நிவா (நிவாக). உ. உபாக—உபாதாங (உபாநாங). உ. வியாக—  
வந (புவிக)—ரூபியபுவியாகால்வது.

வூவாகூல பூதுயன்று கைடூகா நியுவாக நா.

வூவாக : பூதுயன்று கைடூகா : நியுவாக நா. Copula tion.

ஈ. வூவாக—நாக் (நாகி) —உபாநாங்வாகங் ரூபியாகங் ; நாக். உ.  
பூதுயன்று—பூதைக்கிள்கு. உ. வாதுநாங்வாய நாபுக்கூயக்கு—ஏாதுமாது  
நாக்கங் (ஏாக்கங்கங்) நாக். (புவிக). உ. கைடூகா—கீடூகா (ஏ

பெ-க்ஷுதியபூ-கநா..

த த த

பெ-—புதுங்க ஸ்தி சுதந் கவிகளாத. உ. கீடுவாங்-யுன் (நாகம்) —நாகங்களும் மன்றங்களும் காலங்கள். ஒ. காங்-ஏச் (தீவாக).

க்ஷுதியபூ-கநா..

—0—

ஒப்பாக்ஷித்தை ராகங்குரு வொழுது க்ஷுதியை விரைப் போய்விடும் கூறுது; வொறுது அதுதான் விரை. A name of the military tribe.

ஏ. கும்பவிலங்கு—கும்பவிலங்கு பட வையாக்குவது காலிகளும் காலு பெருவாய். உ. ராகங்கு—ஙன் (ஙனில்)—நாகங்கிலங்கு (நாக்கில்) காலுவாய். ஓ. வொழுதங்கு—ஙன் (ஙனிக்) —நாகங்குகளும் வொழுது விளைகள் (நாக்கள்) காலங்களுவாய். ஏ. காங்குதங்—நாகங்கிலங்கு (நாக்கிலங்கு) குருதான் கூறுதான் காலுவாய்.

ஒப்பால் ராம பாத்மிய க்ஷுதியபூ-கநா கூப மஹிக்ஷி கூ  
நாலை கால வாங்கிய க்ஷுதியபூ-கநா காலிக்ஷி—நாகாவ. A king  
ஏ. காங்கு—நாக (நாக்கில்)—நாக்குதங்காலு காலிகளுவாய். உ. ராகு—நாக (நாக்கில்). ஓ. பாத்மியங்—பாத்மியங் (பாத்மங்) நாகவாய்.  
ஏ. காங்குதங் (நாக்)—காங்குதங் (நாக்கங்) காலங்களு; பாத்மங். உ. கு  
பாத்—பாத (பாத்மிய்)—பாத்மங்களு; பாத்மங்களுவாய். ஓ. குபங்—பாத (பாத்மிய்)  
காலங்களுக்காலங்கள். ஏ. காங்குதங்—காங்கு (காங்கிலங்)—காங்கிலங்கு (காங்கிலங்) காலங்களுவாய்.

மஹி யிஸபிசொழுதாங்குரு கண்ணவியா நூதா  
ஞு யிஸவியா காக்கு—காங்குதியிவாரிதங்காவாய். A minister  
or counsellor.

ஏ. காங்—காங் (காங்கில்) காலவாய்; காங்காலங்களுவாய். உ. யிஸபி  
வாய்—காங் (காங்கிலங்)—யிஸபிசொழுது காங் காங்காலங்களு  
வாய்களுவாய். ஓ. காங்குங்—காங்குங் காங்காலங்களு (காங்கிலங்) காங்குங்.

[காங்கு] கண்ணவியா [காங்]—காங் வழுவாரிதங்காவா. Other ministers.

ஏ. கண்ணவியா—காங் (காங்)—காங்காலங் காங்குங் காங்காலங்களு  
காங்குங்களுவாய்.

புவிமாகை பொங்கால பொங்கு பொங்கு பொங்கால

ප්‍රතිඵලය: පුද්ගලය: මානවය: සාම්පූහ්‍යය: පොත්‍රය: — යන කිහි කාන්තෙකුව.

“. புதியகங்—பூல் (முளிக) — ஒரு மணிக்கு ஒரு விடம் கடன்வட ந். ஏ. சுவாவுவந்—சுவாகங் (ஈழபுரதை) போவித்துவந்; குத்துவந். ந். குத்துவந். ஏ. வாய்மிகங்—பூ (பீடிக) — வாய்மிகங் (வாது கங்) எயிகிள வழுவந். இ. காகங்—பூ (காகங) — சுவாகங் சில குட்டுவந்.

விவெங் வெவரி ஸப்ரைல் பீக் குப் பிளை டிவுஸ்  
பீ'ஸபிபக்ஸுமினாத்திரு ஸூர் லாகுவ ரேவுஸ்  
ஏந்திமானிசூரைனி புதும்பி வரிப்புஸிரை

கிழு: செய்தி: ஈடுபால் காலி: பிள்ளை: செய்யுள்: குத்தி: கவுதி: விபூசை: காலிகை: காலிடு: அழு: செறுவது: செயு: காலிகை: காலி: காலாவி: புதுப்பி: பவிபூசை—ஏறு. Anu enemey.

### Any enemy.

୩. ନିଷ୍ଠ—ଶରୀର (ଶରୀର)—କେତେବୁଦ୍ଧି କୁଳାଙ୍ଗାବନ; ପାଠ—ଏହି  
(ପ୍ରକଳଣକିମ୍ବାକ) ଶବ୍ଦକିମ୍ବାକ ପାଞ୍ଚମାବୀର. ୪. ଜୟବନି—ଜୟବନ,  
(ଶରୀର) ଉତ୍ସବନ. ୫. ଶବ୍ଦଶରୀର—ପାତ୍ର, (ଶରୀର) ଶବ୍ଦଶରୀର (ବିଶେଷତାରେ)  
ଯେବେଳେ ଏକାଶମନାଳୋକିରୁ ପାଣୀରୁଥିବାରେ କଲାଙ୍କାର. ୬. ଶରୀର—ଜୀବ  
ଜୀବ—ଜୀବକିମ୍ବାକିମ୍ବାକ ଯତ୍ନାବନ; ଶରୀର ଏହା କାହାଯେ. ୭. ପରିବଳକ. ୮.  
ଶବ୍ଦଶରୀର—ପାତ୍ର (ଶବ୍ଦଶରୀର)—କିମ୍ବାକିମ୍ବାକ ବନ. ୯. ଦୃଷ୍ଟିକା—ଦୃଷ୍ଟିକାରୀଙ୍କ  
(ପ୍ରକଳଣ) ଉତ୍ସବନ. ୧୦. ପିତ୍ର—ପିତ୍ର (ଶବ୍ଦଶରୀର). ୧୧. ପିତ୍ରକଳାର—ପିତ୍ରକଳାର  
କାହା ପଶୁମ (କାହାକିମ୍ବାକ) ଉତ୍ସବନ. ୧୨. ଶବ୍ଦିକାର—ଶବ୍ଦିକାର (ଶରୀର) କାହୁ;  
କାହାବନ. ୧୩. ଶବ୍ଦିକାର—ଶବ୍ଦିକାର (ପଶୁ) କାହୁ; କାହାବନ. ୧୪. ଶରୀର—ଶରୀର  
(କାହାକଳ) କାହାକାହୁପୁରୁଷ କାହାକଳକୁଳାଙ୍ଗାବନ. ପାଠ—ଶରୀର (ଶବ୍ଦଶରୀର)  
କାହାକଳିମ୍ବାକିମ୍ବାକ ବନ. ୧୫. ଶରୀର—ଶରୀର, (ଶରୀରକଳ). ୧୬. ଶବ୍ଦିକାର—ଶବ୍ଦିକାର  
(ଶରୀରକଳ) —ଶବ୍ଦିକାରକାହା କାହିଁକିମ୍ବାକ ବନ. ୧୭. ପରିକଳ୍ପ—  
ପରିକଳ୍ପ (ଶରୀରକଳ) —ଏହାକିମ୍ବାକ କାହାକଳିମ୍ବାକ ବନ; ଏହାକଳ ନ. ୧୮. ଶରୀର—  
ଶରୀର (ଶରୀର) —କେତେବୁଦ୍ଧି ଏହା କାହାକଳବନ; ଶରୀରକଳିମ୍ବାକ ବନ. ୧୯. ଶରୀର  
ଶବ୍ଦିକାର—ଶବ୍ଦିକାର (ପଶୁମାକି) +ଶବ୍ଦିକାରକଳିମ୍ବାକ (ଶରୀରକଳିମ୍ବାକ). ୨୦. ପରିପାରୀ—ପରିପାରୀ  
(ଶରୀରକଳିମ୍ବାକ) (ଶରୀରକଳିମ୍ବାକ) +ପରିପାରୀକଳିମ୍ବାକ (ଶରୀରକଳିମ୍ବାକ).

അമാർപ്പണം അനീയി നവസ്ത്രം കുറഞ്ഞ സ്വരം  
ചാരം ആ അശൈക്ഷണം യോഗം പ്രത്യേകിയാ സമൃദ്ധം

അമൃതം വരുന്ന പ്രസാദം അപേക്ഷിച്ചു എന്ന് ദയവാക്കിയോ [എ] ഫ്രാൻസീസ് കുറഞ്ഞ് [എ]—രണ്ടാം തവണ.

“. അദ്ദേഹവസ്ത്രങ്ങൾ—കൂടിയും വികാരായിവസ്ത്രം (ഇവ മാം) സാമീനാന്തര പ്രാഥമ്യത്തിൽ

முருங்கோவந், ஏ. பூத்தியியி—யான் (யானிக) —ஒர் இந்தியக்குடும் நவர் யானியாகவேதான்; வார் — செழுஷ்டுதாந்தாந் முருங்கோவந் என்று விடையாவந்; யாவந் பூத்தியை. ஏ. மூசுமுத்து—ஶபத்ருபு (யானிக) பூத்தியாகவே என்றுவிடையாவந். ஏ. கங்க—ஏந் (நாட்டுக) —நாட்டுக்கால நவந். ஏ. பூத்தாந்த்ருபு (யானிக) — செழுஷ்டுதாந்தியியாகவந்; ஆபத்து. ஏ. மாநந்—ஏந் (நாட்டுக) — செழுஷ்டுதாந்தாந் என்று நவந்.. ஏ. குருஷ்டு நவந்—முருங்கை (நாட்டுக்கால) என்று நவந்.

ஏப்பு: புதுவிகள் [நாட்டுக]—விழேஷ்டுத்

Trusted: Confidential-

ஏ. ஆபத்து—நாட்டுப்பத் (பூத்தியை) — முருங்கோவந் காலதாந் நாட்டுக்கால நவநவந்; வாவந். ஏ. புதுவிகள்—புதுயை (விழேஷ்டுத்) என்றுக்கொள்ள விடுவதைதான்.

ஸா-புதுவா செழுர திசில்கை வெங்கில் கணக்கு'வபி  
ஸ்ரீ 'நந்தாஹ்திகமெஹ்துத் கைகாளிகாத்தாந்திகா அபீ

ஸா-புதுவா செழுவிளிக: வெங்கும் சாகா: [ஸா-பி-ஸ்ரீ] வெங்குஞ்சிக:  
நந்தாஹ்: சாகா: காத்தாந்திக: [ஸா-பி]—செழுதாந்தாந் An astrologer.

ஏ. ஸா-புதுவந்—ஸா-புதுவா (காத்தாஹ்) என்றுவந். ஏ. செழுஞ்சி  
விக்கை—செழுவிளை (காத்தாஹ்ஸ்ரீ) என்றுவந். ஏ. வெங்குவந்—ஸா-  
(ஸா-பி-ஸ்ரீ) வெங்கும்பாக்காந் செழுதாந் காத்தாந்தாந் என்றுவந். ஏ. ச  
ாகாந்—ஸாகா (ஸாகா) — காத்தாந்தாந்தாந்; காத்தாந்தாந்தாந். ஏ.  
நந்தாஹ்திகந். ஏ. சுதாந்—சுதாந் (காத்தா) என்றுவந். ஏ. வெங்கா—  
வெங்கா (வெங்கும்பாக்காந்) — காத்தாந்தாந்தாந். ஏ. காத்தாந்திகந்—சுதாந  
நாக (ஸாயை-நாகாந், காத்தாந்தாந்).

விபிகாவராதுக்குறி புதுவாய்மீறிமீறி, யே வெவுகெ

வபீதார: ஸா-புதுவா: ஸா-புதுவா: [ஏ] வெவுகை—புதுவிகள்:

A scribe.

ஏ. விபிகாந்—விபி (வெங்கு) எஸா-புதுவந். ஏ. ஸாகாந்—ஸா-  
காந் எழுதுவாக்காந் (ஸாகாந்து). ஏ. ஸாகாந்து—ஸாகாந்துது  
நாவிக்கை (ஸாகாந்து). ஏ. வெவுகை—வெவு (வெங்குக).

விவிதாய்மீறுவிசூராஸூ விபித்துவிபி'தநெ ஸ்ரீவை

விவுகை ஸாகாந்து நூராஸ யிபி: யிவிவி: [உங்குலை]—ஏசு எல் writing.

ஏ. விவுகை—விவு (வெங்குக). ஏ. ஸாகாந்துவிசூராஸ—ஸாகாந்துவிசூரா  
ஸூது. ஏ. விபி. ஏ. விவு—விவு (வெங்குக)—வது ஒதிகாந் வெபி  
நாவிசூதுக்காந்.

நெய்ப்பள்ளியப்பள்ளியப்பூர் என்ற தமிக் கலை

கால்யாகிலோ அயுரை அயுரை வாயம் பயிகை [கால்யாகி]—வசிக்கு  
கால்.  
A traveller.

கால்யாகிகால், ஒ. கால்யாகி, கூ. கால்யாகி—கால்யாகி (வசி)—வசிக்கு  
கால்யாகிகால் கால்யாகி, ஒ. வசிக்கு, கூ. வசிக்கு—வசி (கால்).

ஸாயில்க்கா விழுக்கூ காள மாஸபா செப்பை மாடுவை  
க்கூத்ரோ பூத்தை ஸ்ரீகூ புதுவொப்பாம் மடுனை

ஸாயில் [கா] விழுக்கூ காள காத்ரோ கூதுயை காறு வை [க்கூத்ரோக்]  
—க்கூத்ரோக்கூ கூதுயை

Six expedients of defence.

ஏ. சாயில்—கால்யாகி (கால்யாகி) கூது—கால்யாகிக்கால்யாகிக் கூப்பு  
வாடுகைகளில்கூங் வெஞ்சித்துக்கூடு; கால்யாகிக்கால் 1. சுகாபேரும்பைக்கூ  
கூக்கு—(யார்வதிக்கால்கூக்கு). 2. சுகாபேரும்பைக்கூக்கு—(விழுக்கூக்கால்கூ  
கூக்); 3. சுகாபேரும்பைக்கூக்கு—(கால்யாகிக்கால்கூக்கு).

ஓ. விழுக்கூ—விழுக்கூ (கூத்ரோக்); விழுக்கூக்கூக்கூ. 1. புக்காந்திம்,  
2. காப்பாந்திம், 3. பாந்திம்பை (பூத்ரோக்கூக்).

ஐ. காளா—கா (கால்)—காதுவைக் காறுக்கால் கூப்புக்கூது; கா  
கால்யாகி. 1. விழுக்கூகா—(கால்யாகி கால்யாகி கால்யாகி கால்யாகி);  
2. கால்யாகிகால்—(யாவ்பூக்கூக்கூக்கு); கால்யாகி கூக்கூக்கூ, 3. கா  
க்குக்கால்—(வாயுவுக்கூக்கு); 4. புக்காந்திம்—(கால்யாகி காலி  
மு கால்யாகிக்கால் கூக்கு); 5. கூதுபூக்கால்—(கூதுபூக்கால் காலி  
கால்யாகி கூக்கு).

ஏ. கால்யாகி—கால் (காலி) —கால்கால்யாகி கால்யாகி கால்யாகி கால்  
கால் விழுக்கூகாக்கூக்கு கால்யாகிக்கால்கூக்கு கால்யாகிக்கால்கூக்கு; கால்  
கால்யாகி. 1. விழுக்கூ, 2. கால்யாகி, 3. கால்யாகி, 4. புக்காந்திம், 5. கால்யா  
கூ—காவுக்குக் கால்யாகிக்கால்யாகி கால்யாகிக்கால்யாகி.

ஓ. கால்—கா—காக்கால் கா கால்யாகிக்கால் கால்யாகிக்கால் கால்யாகி கால்  
கால் கால்யாகி; பாகு—கால்யாகிக்கால்யாகி காக்கால்யாகிக்கால் கால்யாகி;  
கால்யாகிக்கால், ஓ. காலுக்கு—கு (காலுக்கு) —காலுக்குக்காலுக்கு காலுக்கு.

[காலுக்குக்குக்கு] புக்காந்திம் காலுக்கு காலுக்கு—கூக்குக்கு. Power

ஓ. புக்காந்திம்—கு (காலுக்கு) —காலுக்குக்காலுக்கு காலுக்கு காலுக்கு  
காலுக்கு, ஓ. காலுக்கு—காலுக்கு (காலுக்கு) —காலுக்குக்கு; காலுக்குக்காலுக்கு புக்காந்திம்,  
காலுக்குக்காலுக்கு—கு (காலுக்கு) —காலுக்குக்காலுக்கு காலுக்குக்காலுக்கு காலுக்கு,

காலுக்காலுக்கு காலுக்கு விழுக்கூக்கூ காலுக்குக்கு

Four means of success.

- “. ஸ்ரீ—ஸ்ரீகாலை—விவரத்தை கூறியுள்ள; ஸ்ரீதாயுதசுக்ரேஷன்,  
 1. ஸ்ரீதுவாதி வர்த்திகானது. 2. பாரதியாவத்தோடுதாக காணிகானது.  
 3. நடவடிகாபை கூறியுள்ளாது. 4. சமூகங்களுக்குக்கூட. 5. ஸ்ரீ  
 ஸ்ரீ பாஷுக். 6. ஸ்ரீதாயுத கொவில்கள்.

2. വാനം—വാ (കുട്ടികൾ); വാനാദിത്തം. 1. കമ്മൽ എപ്പ് സ്വരവും ഒക്കെയും. 2. അന്നുവൻ യാഥാദിത്തം എങ്കുമ്പാണിരിക്കു. 3. അപ്പോൾ ശ്രദ്ധക്കുറ സഹസ്രിക്കു. 4. സൃഷ്ടിയും വസ്തുക്കളിലും ഭ്രംജിക്കുണ്ടി വാനം ആ അനുഭവിച്ചു. വാനാദിത്തം എപ്പുണ്ടു. 5. ക്ലോഡിയസ് വാ.

என. காலை—விடு(காலை); காலையில்தான். 1. ஒத்துக்கூட்டு மூலி வளர்வது; எனவேற் கணித விளைவுகளை விடுக. 2. கூவது கணித விளைவுகள். 3. கூவது-விடு.

ஏ. வெம்மை—வெம்மை (விளக்கித்) —வெம்மைக்குட்டி கூட்டுறவு எடுத்திருக்கும், வெம்மைக்குட்டிகள். 1. உத்தரவுக். 2. பயிர்கள் பயிர்கள். 3. ஒன்றாகவுள்ள வெம்மைக்குட்டி, வெம்மைக்குட்டி (விளக்கித்) —வெம்மைக்குட்டி வெம்மைக்குட்டியை எடுத்திருக்கும்.

விவரம் விடுதலை முறை நிறுத்துபாகு ஸ்தமா ஏவி

രഹസ്യം പോലീസെ രഹസ്യം തന്റെ നുസ്ഖ

விவரம் விதம் குறை நடவடிக்கை [குமா] என்ற கால [அ] பூர்வத் [அ—ஏவில்லை]—ஒரு செய்தி நடவடிக்கை. Solitary or private.

୨. ଯାମିକା—ଯିମିଟ (ଶ୍ଵରପିତ୍ର) —ଏହାକେବେଳାଙ୍ଗାରିକ ଚାରିତପଦ୍ଧତି  
ଛ ଯମଃ; ଯୁଦ୍ଧକ୍ଷେତ୍ର ୩. ଯାତକା—ଅକାଶକୁଳାକାରୀ ଯିମିଟିପ୍ରକାର ଯାତକ  
ଯିମି, ୪. ଯୂଦ୍ଧା—ଲାଭ (କାରୋକ) —ଶ୍ରୀଯାମପାତ୍ରର ଯମଃ;  
୫. କାରୋକ—କାରୋକକରାଣା କାର ଯୋକ (ଯୁଦ୍ଧ) ରହିଥିଲୁ ଯମକାର;  
ସ୍ଵର୍ଗଃ ଯୋକ (ରତନା) ପରମିକାରୀପାତ୍ର ଯମକାରିଣା କାରିମ, ୬. କାର, ୭. କା  
ରିମ୍ବୁ—ରମ (ଯିତ୍ତପାତ୍ର) —ଲୁହାରୀ ଉପରେ ରମ ରମା କାର୍ତ୍ତ୍ର ଯିମିକାର  
କାରିମ, ୮. ରମାନ୍ତର—ରମାନ୍ତର (ପାତ୍ରର ପ୍ରକାର) ଯମକାରୀପାତ୍ର

ଓমରୁଙ୍ଗୀ (କମ୍ବାର୍ଯ୍ୟ ପିର୍ଗ = ମେଲିଙ୍ଗ ଦୋହିରାଙ୍ଗ). Occuring in private.

ஏ. இராமசுநா—நூல் (விடுதலைக்) — திரும்பாய்வு திட்ட முடிகளை.

କେବେଳିକି ଗ୍ରାମ କଲ୍ପନା ଉପରେତୁ ସମ୍ବନ୍ଧିତ।

வாய்மை ஏன் கூடும்? [2] என்றால் வெளியேறும்—த வாய்மைக்காலை வெளியேறும்.

ଏ. କୋରିଲୁମ—ଶାନ୍ତିକିଳେ (ଶାନ୍ତିକିଳେ) —ଗୁରୁତ୍ୱରେ ଜୀବିତ କରିବାରେ ଅନୁଭବ.

ஏ. குறுகு—நன் (மலிக) —குறுகுவதி என்றால். ஒ. குபு—குபு (நா  
முயில) —குபுகளை விடுவது காலங்களால். போல் குபு (நாமுயில்).  
ஒ. சிவஞ்சுபா—சிசு (நாமுயில) அப்பு; —நன் உவிளையாக்கும் தா  
ங்குபாக்குகளும். இ. ஸங்காஸ—நாமுயில (நாமுயில்) குரிங்கு.

### யுகூ' என்பதின் பட்டு கணக்கை விரிவாக

யுகூ கூபுகில் பட்டு கணக்கை கணக்கை [வச]—நாமுயில்.

Right, fit or proper.

ஏ. நூதா—நூதா (நாமுயில) —நூதாக்கு, நூதாவில்லாது. ஒ. தொட்டு  
கா—தொட்டு (மலிக) —தொட்டுதொட்டு என்றால் உபாக்கிக்காட்டுக்கும்படி; உவிளை  
ஏ. ஒ. பாடு—பாட (மலிக) —பாடஞ்சுக்கு விளைப்புக்கும்படி. ஒ. காங்கா—காங்கா (நா  
முயில) —நாமுயில பூப்பியங்களும். இ. காங்கால—காங்கா (பூப்பிக) —காங்கா  
வரங்கி பூப்பிக்கூப்புக்கு.

### ஒப்பால்'நூ நித்தேநா நிசோல்'நூ'ஸாக் பஸை

வேக்கு'நூ'ஸாக் கூ ஸாக்கூ கூ மந்து'நூ' யாங்கா ஸமாக்கூ

நாபாயால் [ஏ] நித்தேநா நிசோல் ஸாக்கூ [ஷால] வேக்கு [ஏ] நூக்கூ  
[ஏ]. An order or command.

ஏ. நித்தேநால்—நூ (பாக) —நித்தேயென்றால் நூல்; கும்பா—ஏ. நித்தே  
ஏ. ஒ. நிசோல—நூ (காங்கா) —நிசோல்க்காங்காவில்லாது. ஒ. நூ  
ஸாக்கூ. இ. நூக்கூ—நூக்கூ (ஷால) —நூக்கூக்கு விளைப்புக்காக்கு;  
நூக்கூபா; கும்பா. இ. நூக்கூ—நூக்கூ (நாமுயில) —நூக்கூக்கு விளைப்பு.

நாபாயால் [ஏ] நூக்கூ யாக்கூ; நூக்கூ—நூக்கூக்குக்கூ நூக்கூ.

Continuance in the right way.

ஏ. நாபாயால்—நூ (ஷாலினித்தே) —நாபாயால்வாய்க் கூபாக்கூதுக்கு;  
நாபாயால்வாய்க் கூபாக்கூ; நூக்கூ; நூக்கூ. ஏ. நூக்கூ—நூக்கூ (நாமுயில) —நூ  
க்கூக்கு நாபாயால்வாய்க்காக்கு. ஒ. நூக்கூ—நூக்கூ (பாக) —நூக்கூக்கு நூக்கூ  
நூக்கூக்கு நாபாயால்வாய்க்காக்கு; கும். ஒ. நூக்கூ—நூக்கூ (நாமுயில்  
ஏ) —நூக்கூக்கு நூக்கூக்கூக்காக்கு.

### நாக்கூயீப்பாக்கூ மந்து'நூ'நூ ஸப்பாக்கூ

நாக்கூ—நாக்கூ [ஏ]

Offence or transgression.

ஏ. நாக்கூ—நாக்கூ (நாமுயிலினி மலிக) —நாக்கூக் காக்காது. ஒ. நாக்கூ  
நாக்கூ—நாக்கூ (ஷாலினித்தே) —நாக்கூக் காக்காவில்லாதுக்காக்காது. ஒ. நாக்கூ—  
நாக்கூ (நாமுயில்) —நாக்கூக் காக்கா விளைப்புக்காக்காது.

תְּהִלָּה וְעַמְּדָה

### Binding.

ଦୁଇବିତରି ଯୁଗୀ ପ୍ରକାଶିତ ପ୍ରକାଶନ ମୂଲ୍ୟରେ  
ଏହାରେ ଅଧିକତଃ ପରିଚ୍ଛନ୍ନ ହେବାରେ ଆଜିର ପରିଚ୍ଛନ୍ନ

〔中華書局影印〕《通鑑》卷之三

Toll.

२०. (त्रिवेदी—वार्षि) (विषयवालीके दर्शन) — विषयवालीके विवरणमें उपरोक्त विषयवाली का विवरण दिया गया है।

On the 20th of October, 1863, I received from Mr. [ ] a present.

३. शुक्र ता—द्वय (गोपीनाथ)—कुरुविलाम्ब—गोपीनाथ विष्णुस्तुति-  
म्, शुक्रवान्—द्वय (विक्रमादित्य) —विष्णुस्तुति एकार्यविष्णुवाच; गोपीनाथ,  
वृषभवाह—द्वय (गोपीनाथ) —विष्णुस्तुति एकार्यविष्णुवाच विष्णुस्तुति-  
वाच; द्वयीनाथ विष्णुवाह शुक्रवान् शुक्रवान्, ४. उपराज्यम्—लग्न  
(विष्णु) —विष्णुवान् शुक्रवान् विष्णुस्तुति. ५. उपराज्यम्—द्वय (गो-  
पीनाथ)—विष्णुवान् विष्णुस्तुति. ६. उपराज्यम्—द्वय (विष्णुवान्) —विष्णु-  
वाच विष्णुवाच.

ବ୍ରାହ୍ମିଣଙ୍କ ଯତ୍ନ କରିବାର ପିଲାଗାନଙ୍କ ଶୁଣନ୍ତି

• ഉംഗുട്ടു [എ അ] എന്നു താരോക്കുന്നു [എ അ] A throne.

— ദാമ്പതിയും (രാജാവിനും) ആരാധാ (ശ്രദ്ധപ്പാം), എ. എ. സാഹു— ശ്രദ്ധാധ (രാജാവിനും) ആരാധാ— ക്ലോഡിയാ, റാ. മാൻസ്റ്റേം — ഫൈറീൽ ഫൈറീൽ ആരാ വിനീക് ചൗഡുരുക്കാനും കുറിച്ച് മിഥാജിത് ആരാ ഡി.

നിവേദം പ്രാണവിഹം മിഥേയ സജ്ജാനം നു വരക്കുന്നു.

காலைவட்ட விளைவில் முதலாம்) — காலைவட்ட விளைவு. A camp.

ஈ. கிருஷ்ண—விடை (குறிப்பு) — சுதாமலை நகரத்தில் முறிவுகளை வசூல்க்க ஏன் விரிவாக வேண்டும்? (குறிப்பு) — உயர்நிதியில் முறிவுகளை வசூல்க்கும்படி கிடைக்க வேண்டும்; கூவத.

תְּמִימָנָה וְתַּחֲזִיקָה — תְּמִימָנָה וְתַּחֲזִיקָה

A sentry or guard.

உனி என்றாய்ச்சி மரங்கி பீங்களேளாகவோ பீவோ

மன்றங்களோ சுற்று நாடு கல்லறை வாங்காச் கிளி:

இல்லை ஸூப்பிவெந்தை பனி யூம்காம்ஸூ யூம்பை:

ம் சொஞ்சு டெ முக்குதி குட்டி கந்தெபோதகை:

ஒனி என்றாய்ச்சி என்று பீங்கள் அதைகவோ பீவோ என்றால் சூலை: என்றால் காலி துரை ஸூப்பிவெந்தை பனி—ஏனா. An elephant.

ஒனி, ஏ. என்றாய்ச்சி—ஒனி (பட்ட) கெலுவாயிழுத்து. ஏ. என்னி—என்று (நூலில்தா) உண்டு. ஏ. ப்ரெங்க—பரி (நட்ச) கேல் (பட்ட) கெலுவாயிழுத்து. ஏ. காலிகாவா—பாபு(பாயிக்க) —காலிகாவா (நட்சத) பாயிக்கான்று. பாபு: பாபு (பாயாங்கியூ)—காலிகாக் (பாயாங்) கெல்லு பாயாங் செழுத்து. பாபு—பாபிக்கலை பாலிக்கான்று. பாபு:—தூயிழில்லை. வழுவுதிக்காலை பாபு: செழுத்து. ஏ. காலாயா—காலாயாந்துள ஜலுவில் காலாயாக்கு. ஏ. மாலை—மாலை (கவிக்)—மாலைக்கான்று. ஏ. காலை—காலை (பாபும்) —பாபுபாபுத்தெலுகில் கிளைவுகளை. ஏ. காலாயா—காலாயா (காலாயம்; மாலை) உண்டு. ஏ. வாலை—வாலை (வலிக்)—காலை, வயவினை காலைகளை. ஏ. காலை—காலை (கிளைகள்) உண்டு; கூபு. ஏ. காலை—துரை (காலை) —காலை பூப்பிள்ளைகளை. ஏ. ஸூப்பிவெந்தை—ஸூப்பிவெந்தை (யெல்லாம்பிள்ளைகள்) என் ஆநாலிக்கையான். ஏ. பனி—பாபு(பாக்க) என்றுவரைபில் கிளைவுகளை.

ஒம்மாயா [ஈ] ஒம்மா—காலிகாவா. The leader of a wild herd of elephants.

ஏ. ஒம்மாயா—ஒம்மாயாந் (நட்சத) காமாந். ஏ. ஒம்மாந்—பாபு (பாயிக்க) —ஒம்மாந் பாயிக்கையாந்.

ஏ. ஒம்மாந் காக்கி—காந்த ஆநா. A rutting elephant.

ஏ. காலாயாந்—காலாயாந் உக்கைந் (நூயித்துக்கையாந்). ஏ. காக்கி—  
காலாயாந் கிளி (காலாயம்) காலாயாந்.

ஏ. காலை: காலைப்பாக:—துரைக்கிறைய. A young elephant.

ஏ. காக்க—யரிய் (நூயித்த) —கா (நவஞ்சாந்) நூயித்தெங்காந்.  
ஏ. காலைப்பாக:—காலைக்க (நூலாயாந்) வயாக்கு. (ஏ).

கெலுட்கெல பீதி துரை துரையா'லே துரையாகு:

வாலி வாலி'ல் ரையற்! வயை வைபையை ஸப்புவை

காலாயாந் கீதி: குலை: துரை: துரை: துரை: வயை: வயை: காலை: ஏ  
காலை: வயை: காலாயாந்: ஸப்பு:—காலை. A horse.

१. செங்குதா—நூல் (பாலியன்னில்)—ஈராயுத கிழங்கிளிமாயிடு கிளினால் இருந்து. २. வி.சி.—வி. (ஸ்ரீக.)—வீரமூர் ஶல்கண்ண; புகுணம்; நாகமுணம்; தூஷம். ३. தூஷம். ४. தூஷம். ५. தூஷமாகங்—மாக (ஸ்ரீக.)—உடற்கூது (உவமானாக) மாகின்னால். ६. சூபா—ஈராயுத (வீரமூர்)—ஶல்கா, ஏகாந்த தினகாலவீரமூர். ७. வா.வி.—வா. (ஸ்ரீக.)—ஈராயுத மாகின்னால்; பங்கு; ஈவு. ८. வா.வி.—வா. (வா.வி.)—ஈராயுத பிக்கால வா.வி.கண்ண; காலி; சிபாத்தி. ९. ஈரா.—ஈரா (ஸ்ரீக.)—வீரமூர் மாகின்னால்; ஒரு நி; உவாதமான. १०. மோத்துநாமம் (பீரமிக்கில்)—ஏகாந்த உடற்கூது (உவமானாக); உடற்கூது தாந். ११. எங்க—எங்க (ஸ்ரீக.)—வீரமூர் மாகின்னால். १२. ஒன்று எனவு—என்ன உடற்கூது (உவமானாக); ஊழபு. १३. ஸ.பு.—ஸ.பு (ஸ்ரீகிழில்)—வீரமூர் மாகின்னால்.

**வீர ஸ்ரீ சூபி சூப வீரமூர், வீர வீரமூர் வீர வீரமூர்**

வீர : [ஸ்ரீகி]வீர வீரமூர்—வாக். வீரமூரை : வீர; வீர—வீரக்கூது  
வீர.

A horse's tail.

१. வீ.வி.—நூலி (வீராக்கன்)—ஈரான இதுவரையிலை ஹத்துக்காந்து கூடு) கூடு அராத்துக்கண்டு. २. நூல்—நூல் (தாவாக்)—ஈராக்கன் செய்து கூடி வீர இருந்துகொண்டு. ३. வா.வி.—வா.வி (ஸ்ரீக.)—ஈராயுத பிக்காலகண்ணால்.

४. வா.வி.—வா.வி (ஸ்ரீகாந்தன்) உண்ணால் (ஈரா). ५. வா.வி.—வா.வி (ஸ்ரீக.)—ஏகாந்த உடற்கூது வாக்கூது கொண்டு.

**வீரனா வாந்தி வீரமூர்த்தி ராதாநா ஸ்ரீராமாநமதி**

[வீரனா வாந்தி] வீரமூர்த்தி—ஈராக்கன் என்றால் வீரனா நமதி A war chariot.

१. சூதாகங்—சூதங் (ஸ்ரீகாந்தன்)—ஈராயுதங்களிலிருக்குகின்றது. २. ஸ.வா.கா.—ஸ.வா.கா (ஸ்ரீக.)—ஏகாந்த மாகின்னால். ३. சமீ—சம (ஸ்ரீக.)—ஈரா வாரதாக்கால் கொண்டுகொண்டு.

**கஞ்சிரமதி பூவுநான் வீரமூர் வீர ஸதி ருதை**

கஞ்சிரமதி : பூவுநான் வீரமூர் [வீர ஸதி ருதை]—சக்கர A covered car.

१. கஞ்சிரமதி—கஞ்சிரமதி கஞ்சிரமதி வீரமூர்த்தி. २. பூவுநான்—வீர (வா.வி.)—ஈராயுத சாலை வீர வாக்கூது. ३. வீரமூர்—வீர (ஸ்ரீகாந்தன்)—ஈரா வாரதாக்கால் கஞ்சிரமதி மாகின்னால்.

**ஸ.பு. ஸ்ரீகாந்தனா வீரமூர் வீரமூர் வீரமூர் வீரமூர்**

[ஸ.பு. ஸ்ரீகாந்தனா] வீரமூர் வீரமூர் வீரமூர் Any vehicle.

१. வீரமூர்—வீர (ஸ்ரீக.)—ஈராயுத நாளிக் காலி மாகின்னாலுக்கண்டு.

ஒ. ஆறு—ஏடு (விடு) எது, ஓ. பாலு—பாஜ், (மார்க) — மாக்காலை கிளாக் களிலுமிருக்கிறார். ஓ. அம்பளம்—அப்பா (அத்தினாவி) கிளாக்.

അനുഭവാര്ഥമായ മഹസ്താപകം മഹസ്താരഹിതം നിഷ്പാദിന്നു

ஈடுகளின் மூத்தி பத்தி மற்று விரிவானால் கீழ்க்கண்ட ஒரு நிலைமை—  
Elephant drivers.

“. வட்டமாலைகள்—வியங் (விதிவிலை கட்டிக்) — வட்டாலை நிலையங்கள். உ. மறுபிபுகள்—பா (கணிகை) — மறுபிபுகள் (ஒத்தாலை) கால்பாலையங்கள். க. வரிப்புகளைகள்—பா (நூல்கள்) வட்டாலைகளை சிற்பங்கள். உ. வி என்கிடு—காலை (விரைக்) — வட்டாலை வட்டாலையங்கள்.

எனவே முக்கியமாக வருதா நூலை கட்டினால் சு ஸாங்பிரி எனவும் தெய்வினையும் சு ஸாங்பிரி எம் விஷ்ணுவினா

வினாக்கல்: புதுப்பிடம் வைத்த முன் முறைகள் [ஏ] என்றும் சுருவாய்க்கும் வேண்டும் [புதுப்பிடம் வைத்துவிடுவது]—ஒத்துக்கூடியதுங் A charioteer.

୩. କାନ୍ଦିଲାପ—କ. ଧରନୀପ—ଜଳ (ମୁଣ୍ଡକ) —ଶାଖାପାତ୍ରିକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପରେକଥିବାରୁ, କ. ପ୍ରାଣିକାନ୍ଦିଲାପ—ଜଳ (ମୁଣ୍ଡକ) —ଶାଖାପାତ୍ରିକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପରେ, କ. ଗୁରୁତ୍ବ—ଶ୍ରୀ (ଅଧ୍ୟାତ୍ମିକ) —ଶାଖାପାତ୍ରିକରଣ ଉପରେ; ଏବଂ ପରି, କ. କାନ୍ଦିଲାପ—କଣ୍ଠ (ପିଣ୍ଡକାଳ) —କଣ୍ଠକରଣ ବିଳାରୀ ଉପରେ, କ. ହୃଦୟମି—ଶ୍ରୀ (ଅଧ୍ୟାତ୍ମିକ) —ଶାଖାପାତ୍ରିକରଣ ଉପରେ, କ. ଦୂରବ୍ୟସ୍ତ—ଶ୍ରୀ (ପରମାତ୍ମାକାଳ) —ଶାଖାପାତ୍ରିକରଣ ଉପରେ, କ. କଣ୍ଠକରଣ—ଶ୍ରୀ (ଅଧ୍ୟାତ୍ମିକ) —ଶାଖାପାତ୍ରିକରଣ ଉପରେ.

କେବଳ ଏହାରେ ନିର୍ମାଣ କରିବାରେ ପରିବାରର ଅଧିକାରୀଙ୍କ ଉପରେ କାହାରେ କାହାରେ ନିର୍ମାଣ କରିବାରେ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି।

總行社：新嘉坡市中華街 17 號 | 電話：(65) 222-2222

Warriors

“. കുട്ടി—സ്ത്രീ (രാത്രിക്ക്)—സ്വന്ധന കൂട്ടി പിന്നെ വൻ; സ്വന്ധന വിശ്വാസിയും വൻ. ഒ. കുട്ടിപ്പൾ. റാ. കുട്ടിപ്പാലു—സ്ത്രീ (സ്വന്ധനക്കുളം).

כד כה יבנין נספחים נספחים נספחים

A Guard.

•. നമ്മുടെ പാർപ്പിത ദിവസ തന്റെ സ്വന്തമായി അനുഭവിക്കാൻ ശ്രദ്ധിച്ചു.

പരിധിക്കുമ്പോൾ പരിപാലന, മെസ്സേഗറുകൾ, ലൈംഗിക്കളിലൂടെ

บ้านที่อยู่ในเมืองฯ จ. ๑๒๗ หมู่ที่ ————— ถนนที่ ๑๑

### An attendant

“. പാരിയിൽനിന്നും—മും (സിപ്പി, അ)—പാരിയിൽനിന്നും (സിപ്പി) കാലാവധി സിപ്പി നാഡാണ്. പാരിക്കാൻ—മും (കാരിം) —പാരിക്കുന്നു (സിപ്പി) നാഡാണ്.

କାନ୍ତିରାଗିଙ୍କ ଯୁଦ୍ଧକାନ୍ତିରାଗିଙ୍କ—ପାଞ୍ଚମିକା

### A general

८. ରେଣ୍ଡାକ୍ଟିଙ୍—ସାରିକ୍ (ଅପ୍ରାପିକ) —ରେଣ୍ଡାକ୍ଟିଙ୍ କାମକାରୀ ହେଲାଯାଏନ୍ତି । ୧. ଯା ଏହି କାମକାରୀ—ବସନ୍ତ ଦିନରେ ହେଲାଯାଇଥାଏନ୍ତି ।

‘କୁ ଦେଇଲୁ ପାଇଁ କରିବାକୁ ବନ୍ଦ କରିବାକୁ କହିଲୁ ଏହାରେ  
କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

வீரமான [வி] வீரமான — சுயத்துறைக்

### A helmet.

३. കുറവായും—വൈദ്യുതിയുടെ വിവരങ്ങൾ; വിദ്യുതി യോഗി, ४. കുറവായും—കുറഞ്ഞ വിവരങ്ങൾ—വൈദ്യുതിയുടെ വിവരങ്ങൾ.

Coat of mail.

கனமுகள்? புதிடுகள் 'வய விளைவு' விளைவுக் கூடாக வருமானம் வாங்கி திட்டமிட்டு வருகிறார்கள்.

நூல்கள் பூதினால் [அ] விரைவு [அ] கூடுமொன்று [ஏது] என்று அ-  
போது—கேட்டு—விரைவு—கூடுமொன்று—Clothed or accoutred.

പ്രാതിപദ്ധി പോലെ പ്രാതിക പരാജയ

‘பால்டா’-க்கு பலிக் ‘பாலூ’-ம் வரவேத் தொழிலைச் செய்தினார்கள்.

பாலக்கி பண்ணி பாலம் பாலக்கிக் காலனிர் பண்ணி [அ] பாலக் [ஏ]—  
கூடும் சொல்.

ମୁଦ୍ରାକାରୀ—ନିଜ (ପାଇଁ ତଥାବି ଗତିକ) — ପାଇଁକାରୀର ବିଷୟରେ ଯାହା ମାତ୍ରିକାରୀ

வந். ஏ. பணி—பட்டு (மலிக) — வடிவினாக ஒன்று மலிகனவந். ஏ. பணி—மகன் (மலிக) — பணியாக சுர மலிகனவந். ஏ. பணிகள்—  
பணிகளைச் (பணிஸ்துமிகளை) முடிவுவந். ஏ. பணி—ஒன் (மலிக) —  
பணிகளைத் தீவிக்காவந். ஏ. பணிம்—பங் (பங்க) இங்கு மலிக  
னவந். ஏ. பட்டிகம்—பணியாகியங்கு மலிகனவந்,

பணியாக பணியாகியா—காவாக ஞக்

Infantry.

ஏ. பணியா—பணிகளைத் தீர்த்துவந். ஏ. பணியாகியா—பணி (காவாக)+ஈழமா (குங்)

ஏற்பாடிவை காணியத்துதீய' வெயிலை' வெயிகா' ஸ்ரூபா<sup>2</sup>

ஏற்பாடிவை காணியத்துதீய' வெயிலை' காணா [காணா]—ஏற்பாடிவைகள்  
A soldier by profession.

ஏ. ஏற்பாடிவந்—ஏற்பா (ஏற்பாயங்) எங்கூட் உபவிவரா. காலிகளனவந்.  
ஏ. காணியத்துதீயந்—தீயத்துக்காலிகள்(பாந்து) காணா (ஏற்பா) ஏற்பாக்கிவிடக்  
ஏற்பாவந். ஏ. ஏற்பாயிகந். ஏ. ஏற்பாயிகந்—ஏற்பாயிகளைத் தீவிவரா. கால  
களனவந்.

ஏதுமினு' ஸ்ரூபுபுதொரை விளேவை ஏதுபுபவந்

ஏதுமாரை ஸ்ரூபுதொரை விளேவை— ஏற்பாவந்—ஏற்பா விவுகாந் Skilled  
in archery.

ஏ. ஏதுமினுந்—ஏது (ஏற்பாக்களை) ஏற்பா (ஏது) எங்கூட் வெயோக்காக (பு  
தீயத்துகளனவந். ஏ. ஏற்பாக்காலிவிடவந்—விளேவைகள் (வெயோக்காக)  
தீயவெற்பு புதைக்கிளனவந். ஏ. ஏதுபுவந்—புவா (புவுகளை வுவடு)  
தீயவெற்பு காணிவிடங்கள் காலந்துகளனவந்.

யாபி யாக்ஷீங்க் யாக்ஷீங்கீ னிதிமூ' ஸ்ரூபி யாக்ஷீரா

யாபி யாக்ஷீங்க் யாக்ஷீங்கீ னிதிமீ னாஸ்ரி யாக்ஷீ—விழுதி An  
archer or bowman.

ஏ. யாபி. ஏ. யாக்ஷீங்க். ஏ. யாக்ஷீங்க்—யாக்ஷீ(விழுது)களனவந். ஏ. னி  
க்ஷீ—க்ஷீமா (ஏதுக்காலி) ஏற்பாவந். ஏ. னாஸ்ரி—னாஸ்ரி ஏற்பா;  
ஏ. யாக்ஷீகள். ஏ. யாக்ஷீங்கள்—யாக்ஷீகளை வால்லுவந்.

யாக்ஷி மூலக்காபாளா' ஸ்ரூபாந் பாராகி வெறுக வாடுகை

யாக்ஷி மூலக்காபாளா [ஸ்ரூபாந்]—பாரிகளனவந் One bearing a shield.

ஏ. யாக்ஷி—யாக்ஷி (மகாந்) கொங்கு பாரிக் பாரிகளவந். ஏ. யாக்ஷி  
யாக்ஷி—மூலக் (பாரிக்) ஏற்பாக்களவந்.

பூர்வகி—ஒரு பிரதமானாக—ஒரு தலைப்பொறுத்தார் A standard bearer.

ஏ. பூர்வகி—பொதுமா (தலைகி) பிரதமானாவார். ஏ. செயல்தாலைகள்—  
ஒரு பிரதமா (தலைகி) பிரதிவீசு நடவடிக்கைகள்.

அலோட்டுப் 'ஸெ' என்றும் விளையுகிட்டு பதி 'ஸெ' என்றும்:

என்றும் விட [ஏ] என்றும் என்றும் அவ்விடங் [என்றும்]—பிரதமானாவார்.  
A companion or follower.

ஈடுபாடு வார்—பூத் (ஶவிகை)—ஈடுதலைப்பிரதமானாவார். ஏ. ஈடு  
பாடு—வார (ஶவிகை)—முதலாட்சியானாவார். ஏ. ஈடுபாடு—ஈடு (ஶவிகை)  
—முதலாட்சியானாவார். ஏ. ஈடுபாடு—வார (ஶவிகை)—ஈடு (ஏ ராஜா) சௌ  
ஷ்ணாவார்.

பூநாடு, பூநாடு (பூத்து) முதலாட்சி பூநாடு என்றும்:

பூநாடும் பூநாடும் முதலாடு நூ தயநா

பூநாடு: காலாலை பூத்து எல்லாம்பு பூநாடு பூநாடு பூநாடு  
—பூத்து காலாலைவார். A leader.

ஏ. பூநாடு ஏ. பூநாடுவார் ஏ. பூநாடுவார்—ஈடு (ஶவிகை)—பூநாடு,  
பூத் (ஶவிகை) வாரினாவார். ஏ. ஈடுபாடுவார். ஏ. ஈடுபாடுவார். ஏ. பூ  
நாடு—பூத் (ஶவிகை)—ஈடு சூத்தியானாவார். ஏ. பூத்து—பூத் (ஏ ராஜா)—  
பூத்து (ஏ ராஜா) சூத்தியாவார்.

ஈடுபாடு [ஏ] என்று—ஈடுபாடு எடுத்தார்

Marching slow.

ஏ. ஈடுபாடு—ஈடு (ஶவிகை)—ஈடு (பூத்து) வாரினாவார். ஏ. ஈடு  
பாடு—ஈடு (பூத்து) —நிதி நாட்சியாரா அலைவார்: பார: பார (பீராட்சிகை)—  
நிதி நாட்சியாரா அலைவார்.

கணவாசுதாய்திதைவு, ஸ்ரீவைஷ்வர கணவாசுதாதிதைக் கணவாசுதா

கணவாசுதா வெளி பூநாடு பூநாடு கணவாசுதா

கணவாசுதா: காலியை: [உழை]—நிதி நாட்சியாராவார் Marching fast.

ஏ. ஈடுபாடு—ஈடுபாடு (பூத்து) வாரினாவார். ஏ. ஈடுபாடு—ஈடு  
பாடு (பூத்து) வார (பூத்து) வாரினாவார்.

ஈடுபாடு: கணவாசுதா: கணவாசுதா: வெளி பூநாடு கணவாசுதா: கண  
வாசுதா: கணவாசுதா: Kunner or express.

ஏ. ஈடுபாடுவார். கணவாசுதா—ஈடுபாடு (கார) கொட்டு கார்விவார் முடு

கொவந். உ. காஸபி—காஸ (கஷம) கலைங்; காஸ, உ. காஸ  
ந—காஸ (ஸாக்ரோக) —காஸா (கஷம) கலைங். உ. கெர்ச—கெர்சா  
ஙந். உ. புரவி. உ. அவாந்து. இவந்—ஞ (ஆவா, நாவா) —அவா(ஏவ  
ந)கலைங்.

**ஈஸாயுதமின்று'நகர்களு' என்றீள இந்தி**

[என] காத்திள: காத்திலிட: [ஏஷபி] காத்திலிடைப்[ஏஷபி]—காத்தி  
காத்திலிடிலியாவங் One who ably faces the foe.

உ. காத்திலாந். உ. காத்திலிடாந். உ. காத்திலிடைந்—கிழ் (காத்திலிட)  
—காத்திலிடிலியாவங் (காத்திலாந்) காத்திலிலியாவங்.

**இந்தி ஸபல'ஸ்து' 'நகர்ஸபாய இந்தாவிலையா'பிரச**

காத்திலை: [ஏஷபி] காத்திலை: [காத்திலைகாவிலை]—காத்திலை:  
Strong, powerful.

உ. காத்திலாந். உ. காத்திலிட—காத்திலாந் (கஷம)கலைங்.

**ஞாகா விள'பவ விகுங்கா வெநா வி'நி' 'நவ விகுங்க'**

ஞா: விள: [வி] விகுங்கா—காத்திலைங் A hero.

உ. ஞாங்—ஞா (விலுவிக); ஞா; சாங்க; சாங்கா, உ. விளங்  
—விள (விலுவிக)—காத்திலைங். உ. விகுங்கா—ஞி (ஏவுகு) —ஞி  
காத்திலைகாவங்.

ஞா: விள: [வி] விகுங்கா—காத்திலைங் Victorious.

உ. காத்திலை. உ. காத்தி, உ. கிவங்கா—ஞி (ஏவுகு)—காத்திலைங்.

**யுத்தினி வாயினி வெங்கா பூநா'நிகினி வழு:  
வஞ்சமினி வெபு வெங்கா'வைத'யை'நிக்கால்பூநா.**

யுத்தினி வாயினி வெங்கா பூநா: காநிகினி வழு வஞ்சமினி வெபு  
கால்பூநா கால்பூநா [கால்பூநா]— An army or force.

உ. யுத்தினி—யுத்த (ஏக்டி) கலை. உ. யுத்தினி—யுத்தா (ஏக்டா  
கா) கலை. உ. மாநா. உ. மாநாநா—நாநாநா (புதுவினாநா) நா  
நா. உ. பூநா—பூந (காநாநா) —காநாநாக்கியநாநா நாநா. உ. கா  
நிகினி. உ. காநிகா—காநி (புதுவிக) —யையுக்காநாக்கா காநா  
நா. உ. வழு—வழி (கால்பூநா) —வழு பெங்கா வெபுகால்பூநா. உ. வஞ்சமி  
னி—வஞ்சமா (கால்பூநா) கலை. உ. வைத—யை (ஏவுகு) —யையுக்கால்பூநா.

କେବୁଳ୍ ପ୍ରମିନଙ୍କୁ ଦେଖୁଣ୍ଟିରେ କୌଣସିଲୁବାରୁ

ወጪ ቤት [ወ] (ወጪ-ወጭ ዘመን እና መግለጫ) [ወጪ መግለጫ] A weapon.

3. കുട്ടിലു—കുറ (പുംബിൻ)—നെയ്യേരും വേവുവിനും പ്രധാനമായി ഉപയോഗിക്കുന്നതിനാൽ. 4. സുഖവാനം—ചുരി (രാജാപ്രീരാ). 5. ചുന്നു—ചുനു (മുംബിനിൽ). 6. കുമ്മരം—കുമ്മര (കുറി).

யന്ത്രം പെട്ട യന്ത്ര രാഹസ്യം വക്കാളം കാഞ്ചി.

முறை விடுதலை மாண்பும் கட்சியை, அவர்களுடைய A new.

ஈ. யானூர். கி. யானூர்—யான் (பாஷ்டு) — இந்தியத்தின் முக்கியமான பாஷ்டு கூட (பூர்வாகம்). கி. யானூர்—முப் (32) எக்ஸ்பிரஸ் கூட இந்தியத்திலிருந்து, கி. யானூர்—யானூர் (பாஷ்டுகள்) — இந்திய பாஷ்டுகள் அதிகாலியதாக கி. யானூர்—கிளி (கிளி) — ஒப்புக்கால இந்தியத்திலிருந்து. கி. யானூர்—கிளி (கிளி) — ஒப்புக்கால இந்தியத்திலிருந்து.

**ప్రతిపదిక శుభాంగ విశేష కోణమిహర వచనాల్కు యాడ**

କହିଲୁ କାହିଁରେ ଗପିବା ପାଇଁ କାହିଁରେ ବ୍ୟାପି ପରିମାଣ

புதுக்கால நிலைமை விரிவினால் சிறு தாழ்வுகள் கிடையும்; என்றால் சுருக்கி விரிவாக விடுவது முடியும் [ஏனோலிக்] நிலை An arrow.

ஏ. குடும்பத்துறை (கார்ட்ட) — சில்லாவில் ஒன்றாகச் சூல்முறை  
இ. வ. விவசாயம் (ஷாப்ட) — எழுங்கள்களைப் போற்ற. க. விதிவிவ-  
— விவாத (விவரங்கள்) — சுல்தான் வரி. க. வாய்மியாக — நா (தினம்) — கூற  
கூறுமாறுபட்டது. க. வாய்மையாக (ஒத்துவிட்டிருப்பது) போது உண்மைப்பட்டது. க.  
ஈடுபாடு—பாத (தினம்) — சுதா (விவரம்) எத்தனைத். க. குத்துவா—குவ  
(குவாயில்). கு. காத்துப்பா—காத்து (வாய்மையில்) — பாது விளைவைப் பொற்று  
கொடு. க. கூ—கூ (கார்ட்டுக் கூ). கூ. வாய்—வாய் (வாய்) இதைக் கூறு. கூ.  
வாய்மை—வாய்மை (வாய்மையில்) — சுல்தான்முறையில் வாய்மை வாய்; வாய்—  
வாய் (வாய்மையில்) — சூழ்வில் வாய்மையிலிருப்பதைப் போற்ற. கூ. கூடு—கூடு (கூடு)  
— வாய்மையிலிருப்பதைப் போற்ற.

କେବଳ ପାଶୁରୀ କଣିକିର ନିଷିଦ୍ଧା ହୁଏ ବିପତ୍ତିରେ

തൃശ്ശൂ: ഇപ്പോൾ: ത്രണി: എന്നിലും, ഒരു മുൻകണ്ട് കൊണ്ടുവരുന്നതാണ്

Aquiver-

— கூறும் மீது சிரியை விட்டு வருகிறார்கள்— என்பது கடினமாக அமைகிறது.

கிழமையாக, அ. வினாக்கல்—துறை (ஸங்கிள) —விவரங்களை முன் வைத்து, இ. டாக்டரி—யான் (யானிக) —நிறுவுகளை (ஈவிசு ம) யான்கிடு.

நூற்றுவர்கள் துறையில் சுப்புமாஸு'னி விழுவு  
கீதாக்கியுடைய கணமாறு காலாக்கியுடைய

[குருவி-குருவனாமிக] வரை : [கு] கல்லூரியை அடிக்காலமாக என்று சொல்ல ஏதும் முயற்சி கூடாது என்றும் கூறுவதை போய்தான்—வாத A. Scimitar.

ପ୍ରଯୁକ୍ତି କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ପରିପ୍ରକାଶ ହେଉଥିଲା

[வினாக்கள்] அதை முறையிலிருந்து விடக் : [அ] பிரச்சினையின்—ஏதும் An axe.

୧. କରଣ—ପ୍ର (ଗେଟ) —କାର (ପ୍ରମାଣ) କରାନ୍ତିକଣାତିଥିଲୁହୁ, ୨. କାର  
ଯାଚି—ଯା (ଯାଚିତ) —ଯାଚାନ୍ତିକଣାତିଥିଲୁହୁ କରାନ୍ତିକଣାତିଥିଲୁହୁ  
କି, ୩. ପରିପ୍ର—ପ୍ର (ପିରିପ୍ର) —ପରିପ୍ରକାଶ ପରିପ୍ରକାଶ କରାନ୍ତିକଣାତିଥିଲୁହୁ, ୪. ପରି  
ପ୍ରକାଶ—ପରା (ପରିପ୍ରକାଶ) —ପରା ପରିପ୍ରକାଶ କରାନ୍ତିକଣାତିଥିଲୁହୁ.

A knife.

“. ദേഹം—ഡാസ് (റിലോജിക്സ്)—മാറ്റിപ്പിച്ചു കൊടുത്തു. ഒ. സാഹാപുത്രൻ—ഒരാളിൽ ഒരു (വാദപരിപാലനം) വുമെ. ഓ. അദ്ധ്യേതികൾ—മറ്റൊരു (രാഷ്ട്രപിംഗ). ഒ. സാഹാരാധര—ഒരാൾ മുഴുവൻ ദയവും (പുതി).

ବୁଦ୍ଧିରେ ପ୍ରକ୍ଷମା କିମିତ୍ତରେ ପ୍ରକ୍ଷମା ଶମନ ଶମନ

யാളും പ്രയോഗവും നിലനിൽക്കുന്നതാണ് ദിനം താഴെ

சூரியனா—நாயக (நிலைக)—ஒவரங்களாகப் பிரபுவா. இ. மகாவ.,  
ந. மகா—மகா (மகிள);

ஸ்ரீவர்ணவாஸ பிரஸராந் பூதகு' அவ்விதமிடக்.

[ஸ்ரீ] சாமான் பிரஸராந் பூதகு' அவ்விதமிடக்—ஒடுபிறநாயிக  
Surrounding a tree.

ந. சாமான். ந. பிரஸராந்—பூ (பிரஸ) —ஒந்தாட்டாயினாக.

புதகு [வகிகாம்கூ]—நாய நாயக கார் An army in motion.

ந. புதகு—துஷ (நாயக).

நாயா ப்ரச்சார ஸ்ரீயு'ஸ்யூ'ஸ பா.ஸ்ரீ'க் காப்பலை கணக்

காலை: [பிரஸா ஸ்ரீயா] பூதிக் காலை [நாயாவினா] நாய Dust-

ந. நாய—ந. (மகிள)—வாய்வி நாய—நாய நாய, ந. புதி—புதி (நா  
யக) —வாய்வினாக்காது. ந. நாய—நாய (நாயில்கு) —வாய்வி  
காதியாக்கியினாது. ந. நாய—நாய (பிரஸ) —வாய்வி காதியாக்கியினா-  
து.

புதகு வகைங் ஸ்ரீத்தினங் பிரஸவாடு சமாகலை

புதி: நாய, ந. —நாயகி Powder.

ந. புதி—புதி (நாயில்கு). ந. நாயகி—நாயகி (நாயகம்).

நாய்க்கிழு பிரஸ [பிரஸாவில்]—நாய நாயகியினாது An army  
in disorder.

ந. நாய்க்கி நாய. ந. விளைய—விளை (நாயகங்கு).

பாதாகா வேயகங்களி ஸ்ரீத்தகதாநா. யபகம்'ஸ்ரீயா.

யத்து செய்துயாதி [ஸ்ரீ] சக்காந் யாகா [நாய்க்கா]—நாயகி A flag or banner.

ந. பாதகா—பாதி, (நாயில்க) —வாய்வினாக்காது. ந. நாயகங்கி—  
நி (நாயில்க) —வாய்வினாக்காது. ந. நாயகா—கித (நாயில்க) —  
நாயகங்களியினாக்காது. ந. நாயக—யாக (நாயில்க) —நா-  
யகங்கு; நாயகி.

வேலோ'நாய' ஸ்ரீவை வேபா எலேத்துவானி ஸ்ரீ மூந்தீ வ  
ஶக்கிக் பாதிக்கி புராணா வித்துக்கூபுடு'கிழக்கிரா

ஏ. வெவ்விடும்—நெடுங்கணக்கு (நீண்டமா) —ஞானிய எழுதுக (விடிக்)-  
ம. புதிக்கால—ரூப (உவரூ) —புதிக்குக் க. வெவ்விடுங்கணக்கு—வெவ்விடு-  
கணக்கு என்றுக்காலாலும் (குக்க).

ପ୍ରତିବେଳୀ କୋଷ ସାମାଜିକ ସଂଗଠନ ଯିତରଙ୍କୁ ଦେଖି  
ଏହାକୁ ପରିଚାରିତ କରିବାକୁ ପରିଚାରିତ କରିବାକୁ ପରିଚାରିତ କରିବାକୁ

— പ്രഭാവി കുറഞ്ഞ സ്വന്തമായ വിജയം ചെയ്യുന്നതാണ്—  
— Flight, retreat.

“ప్రాణిమం, దీ భావం, నీ సుప్రాణి, తీ విలిమం, నీ ఉమం—ఇ (గతి లో)—నుచిప్పుకొండి, అన్నం కొను—ఇ (గతిలో). తీ అంచిపులు—ఇక (ప్రాణి లో), దీ నీ ఉమం—ఇ—యె (గతి లో).

[*திரு. கலைஞர்*] ச. 67: வாய்மை; — உகாவி

Dafent-

२. शोक—क्षमा (क्षम्युला); क्षमा; क्षमा; क्षमा; क्षमा; क्षमा—क्षमा  
क्षमा—क्षमा (क्षम्युला) क्षमा—क्षमा.

८. പ്രജനപദ്ധതി—കീഴ് (മുംബാ) ५)- ഉ. നീതുസ്ഥാന—കുറവ് (മുംബാ) ५)-  
ഈ. നീതുസ്ഥാന—വലിയ (മുംബാ) ५), സൗഖ്യം, ദ. നാഡുസ്ഥാന, എ. വിനോദസ്ഥാന—സുഗ്രേഹികൾ). ९. പ്രജനം മുംബാ നീതുസ്ഥാന—വലിയ (മുംബാ) ५)-  
ഈ. പ്രജനം മുംബാ, എ. അപൂർവ്വ നീതുസ്ഥാന—വലിയ (മുംബാ) ५)-  
ഈ. പ്രജനം മുംബാ—ഒരു ക്ലാസ്സ് (മുംബാ) ५)- १०. നീതുസ്ഥാന—സുഗ്രേഹികൾ, വു. നീതുസ്ഥാന നീതുസ്ഥാന—ഒരു ക്ലാസ്സ് (മുംബാ) ५)-  
ഈ. നീതുസ്ഥാന—സുഗ്രേഹികൾ, വു. നീതുസ്ഥാന നീതുസ്ഥാന—ഒരു ക്ലാസ്സ് (മുംബാ) ५)- ११.

நூல் பலவுடைய காலமின்து வித்துறை பிரதமா தநுவே  
காலன்று நான்றை பிரதமா 'நூல்' மீண்டும் நியங்காட்டுவியு.

[ଶ୍ରୀମତୀ] ପାଦମଣି କଳେଯଙ୍କା ବିଲ୍ଲୁଗାନ୍ତା ପ୍ରକିଳ୍ପ କରିବା କାହାର ଜାମାନେ [ଏହି କଲେଯଙ୍କା] ଦୂରା କାହାରା କାମିକା କାରାକୁଳାଙ୍କାଳୀ—କାହାରା— Death.

ஏ. பாலகரு—பண்டு கணம் சிவப்பினி இழக் கூ. காவயில்—காவ தந்தையன், ய. விழுதுகா—திருக்குளம்பு (விவகாவத்தினால்) காநா (காவராவா). ஏ. புகிள்—புகிள் (யகிள்)—பண்டு கணம் சிவப்பினி காநா காவக்காடு; கணம் வெவ்வூர்; காவப்பூர். ஒ. கா. சு. கா—காவீர் (காவிள்)—விவகாவத்தினால் காநா—காநா—காநா (வாயிள்)—காவிள். கணபத்தேங்காநா—காநா—காநா (காவிள்). ஏ. கா. கா—காநா—காநா (காவிள்). காவக்காடு பாலகரு—காநா (காவிள்). ஏ. கா. கா—காநா—காநா (காவிள்).

ଶ୍ରୀମତୀ. ସୁଜାତା ପିତାମହ କଣ୍ଠବ୍ୟାନିକା

*cem-é-té-ri-é] a. f. 3 au m.—a 3 au s.* A cemetery.

କୁଳାଙ୍ଗ—ଶେଖ୍ (ଶେଖ) —ଶେଖରାଜିନୀ ମହାରାଜାମଣ୍ଡଳ, କୁଳାଙ୍ଗରାଜାମଣ୍ଡଳ—ଯତ୍ତା (ପ୍ରଦୀପ) —ଶେଖରାଜିନୀ ମହାରାଜାମଣ୍ଡଳ।

ମୃଦୁ ପରିଷ୍ଠାରେ ମୃଦୁ ହୋଇଥାଏନ୍ତିରେ [ମୃଦୁମୃଦୁରୀଯତ୍ତା] A dead body-

“. കണ്ണപാട് (കുമിള) — കന്തിക്ക (കുറുക്കം) — കുമിളക്ക്, എ. കുമിളവും (കുമിളക) — ഏരിയും പോലും ക്ക്.

அருள்வீர் பழக்கமாக வட்டுவதை அறிய விரும்புகிறேன் A prisoner.

“. ०. ପ୍ରମାଣନ୍ତି, ୧. ଉପରୁଷନ୍ତି—ଗ୍ରହ(ପାଇକ) —ଯେବେଳକାର୍ଯ୍ୟପିରିବେଳୁଙ୍କ  
ଯୁଦ୍ଧ, ୩. ପରାମା—ଯେମା (ଶମିରାଜାଙ୍କ) —ଯେବୁଲିକରନ୍ତିରେପ୍ରେସ୍‌ଯୁଦ୍ଧ,

ಆರ್ಥ [ಆರ್ಥ] ಸಾಂಪ್ರದಾಯಿಕ—ಅರ್ಥಾಗಳು A prison or jail.

३०. கங்கா—வட்டிவீ (வாரை)—வெள்ளால் வழியினால்; ஏ. வெள்ளாலும்—  
வெள்ளாலுமில்லையாலால் (வெள்).

## வெப்பத்து கங்கா.

—o—

இடங்கு இரண்டாண்டு வெப்பத்து கங்கா விடை

உங்கு உங்கு கங்கா வெப்பத்து கங்கா விடை— வெப்பத்து கங்கா,

Vaisyas, men of the third tribe.

३१. உங்குக். ஏ. உங்குக்—ஆங்காநிக், உங்குவாச(உங்கிக்) காலை காலை விடை. ஏ. அங்கு—ஏ (உங்கி)—உங்குவாசு. ஆங்கிக்கூப்புக்காலை விடை; அங்குக். ஏ. செவ்வாக்—வீ.ஏ (உங்குவாக)—வீங்காகம், காங்கு புங்கா காங்காவிடை. ஏ. காங்கு ஏ—ஏ (உங்குக்)—உங்கிக்காவால் காங்கு காங்கு காங்காவிடை. ஏ. வீங்கு—வீ.ஏ (உங்குவாக)—வீங்குவாக்காகிக்கூப்புக்காலை விடை.

அங்கிவை ஜிவிகா வாத்து முன்னில்லைத்தா கிடிப்பிரை

ஞானியா ஜிவிகா வாத்து முன்னில்லை வாத்து ஜிவிகா.

Livelihood  
or profession.

३२. அங்கிய.. ஏ. விவக. ஏ. விவக—விவ (விவிக்)—விவகா காலை காலை காலை புங்கா. ஏ. வாத்து. ஏ. முங்கி. ஏ. வாத்து—வாத (வாதிக்).

எனவூ எப்புமிகுந்து குதித்து அனுமதிக்கு ஒடுது.

எனவூ செல்லுதலில்:

Service.

३३. சொய—ஒன்று (சொயிக்); ஏ. செய்கா—ஒய்விகா (ஒய்க்) ஏப்பா  
வா எங்குக்காலை.

காட்டு காட்டுக்காலை:

Agriculture.

३४. காட்டு—காட (காட்க) —காட்டுக்காலை புங்கா; ஏ. காடு—காடு (காட்க).

காட்டுக்காலை [கு] காட—காட்டுக்காலைக்

Gleaning.

३५. காட்டுக்காலை—காடு (காட்க)—காட்டுக்காலை புங்காக்காலை. ஏ. காடு—காட (காட்க)—காட்டுக்காலை புங்காக்காலை; காட்டுக்; காட்டு.

ஸத்திரங்கால வாணிசம். ஸ்ரீதேவ பற்றுவை.

ஸத்திரங்க [ஸ] வாணிசம்—கங்கால.

Traffic commerce.

ஏ. ஸத்திரங்க—கங்கால வாணிசம். குரிச ப்ரபு ஜி. ஏ. வாணிசம்—  
கங்கால வாணி (யங்க) உபநிஷத்தினால்கூட. பால் வாணிசமால் மூ  
ர்ஜி.

[ஸ்ரீதேவ பற்றுவை]—கங்கால.

Debt.

ஏ. ஜங்க—ஜ (மாலை)—கங்கால வாணிசம் விளைக விலங்கால. ஏ. வ  
ஞங்கால—ஜங்க (மாலை)—கங்கால குறிச்சிகா கங்கால வாணிசமால் க  
னில் வழங்கால.

கஸிலிகை வாஸ்திவிகா ரூபஸ்ராஜிவரம் வாஸ்திவிகா

காலிலிக: வாஸ்திவிக: ரூபஸ்ராஜிவ: [ஸ] வாஸ்திவி—வாஸ்திவி கங்கால  
வாணி. A usurer.

ஏ. காலிலிகால—காலை (நாலு பலியூத்து வாணிக யான) காய்க்க பலி  
யூத்து காலால உயர்விட்டு கிளிக்கவால். ஏ. வாஸ்திவிகால. ஏ. ரூபஸ்ரா  
ஜிவால். ஏ. வாஸ்திவி—ஜங்க (வாஸ்திவ) —மாலை வாஸ்திவகாலு வாஸ்திவ  
ஏ. காலிலிகால.

கைமுறைக்கிவை: கைக்குறை குசிக்குறை குசிக்கிவை:

கைமுறைக்கிவை: கைக்க: [ஸ] குசிக: [ஸ] குசிக்கிவை:—கைமுறைகால.

A husbandman.

ஏ. கைமுறைக்கிவை—கைமுறை (நியை) குசிக்குறை குசிக்கிவைகால். ஏ. க  
ைக்கால, ஏ. குசிக்கால, ஏ. குசிக்கிவைகால—கைமுறைகால (கைக்க).

புராஷு. ஸக்கை'ப்ரபு: கைமுறை கைமுறை 'ஸ்ரீ

[புராஷு. ஸக்கை'ப்ரபு: கைமுறை கைமுறை] [கைமுறை]

ஏ. புராஷு—புர (புரக்க) —கைமுறைப்ரபு: கைமுறை—புரக்க (புரக்க) —கைமுறைப்ரபு: புரக்க (புரக்க) —கைமுறை—கைமுறை (கைமுறை) —புரக்க (புரக்க) —கைமுறைப்ரபு: கைமுறை.

புராஷு. செல்லை. கீதாகு. பெரிது. வெள்ளை.

புராஷு. செல்லை. கீதாகு—கீதாகுக்குத்தை

A goad.

ஏ. புராஷு.—கீத (கீதாகு) —கீதாகுக்குத்தை கீதாகுக்குத்தை. ஏ.  
செல்லை. ஏ. செல்லை—கீத (கீதாகு) —கீதாகுக்குத்தை கீதாகுக்குத்தை.

வாநிது ஸவங்களை—ஒளியுப்பா, இயு— A spade or hoe.

ஏ. வாநிது—யா (கால) —குதி கிழங்காக்கிறது. ஏ. ஸவங்களை—ஏ (பிரைவர்)

காட்டு. பவிது 'மாவெல்லை கூடுதல் சூடுக்கும் முறையிலும்

கிளித் தூக்கி டோப்பி தூஷிங்கா வரையெல் முறை.

காட்டு வயிது—நால்வரை A sickle.

ஏ. காட்டு—ஏ (கிளித்) வரை கால (காலக்க). ஏ. வயிது—ஷுவ் (ஷாவிக்).

காட்டுக்கும் கூடுதல் சூடுக்கும்—நால்வரை. The tie of the yoke.

ஏ. காட்டு ரை—யையு (வயித்து) —ஒக்கங்குமிக்காகவீ. ஏ. காட்டு—  
ஷுவ் (ஷாவிக்), ஏ. காட்டுக்கும்—ஏ (ஷாவிக்).

[காம] எ கிளித் தூக்கங்களை குத்து—கொஞ் The ploughshare

ஏ. வெல்—யை (விசித்து) —குத்து விளங்கியிட்டுப்பாற்றுகிறது. ஏ. கிளித்—  
தூக்கங்களைக்குத்துகிறது. ஏ. காட்டுக்—கா (விசித்து) —வது காக்காவின  
நடை. ஏ. வையு—யை (விசித்து); காலா; ஏ. குத்துக்—தூக் (ஷாக்).

காட்டுக்கும் காலை— A plough-

ஏ. காட்டுக்கும் காலை (மாலிக்)—குத்துக்களைக்குத்துமதில்லாத. ஏ. காட்டு—கா  
க (ஷாக்).

கிம்புசி கிம்புசிக்காலை காலைக்கு கிம்புக்கூடுதி

காட்டு காட்டுக்காலை காலைக்கு கிம்புக்கூடுதி

ஏ. காட்டு—யை (வயித்து) —குத்துக்காலை. ஏ. காட்டுக்காலை—யை  
(காக்கியிடு) —குத்துக்காலை காலைக்காலை. ஏ. காலை—யை (வயித்து) —குத்து  
காலைக்காலை காலைக்காலை. ஏ. குத்துக்—கா (காக்க) —காக்கியிடு. ஏ.  
காக்கியிடு—காக்குருப்புக்காலைப்பால்காக்குப்பிரித்து.

யைக்குருப்பியிடு (க்குருப்புக்காலை) க்குருப்பியைக்குருப்புக்காலை

யைக்குருப்பியிடுக்காலை

Grain.

ஏ. யைக்குருப்பு—யைக்கு (க்குருப்புக்காலை) வரை; யை (விசித்து). ஏ. பிரைவர்—யை  
(விசித்து) வரை; பூத் (வாலிக்)—ஒருங்கிணங்குவிட்டுக்கொடுத்து. ஏ. க்குருப்புக்காலை—க்குருப்புக்காலை (கிளித்து) —க்குருப்புக்காலை (கிளித்து) காலைக்காலை.

க்குருப்புக்காலை [குருப்புக்காலை]—ஒருங்கிணங்குக்காலை Clump of grass &c.

—, பூஷணம்—நடவடிக்கை; புதிடல்; காரி; வந்து சொன்ன முறை—நடவடிக்கை—நிலகிழிச்சுப்பான் கிடைக்கிறது.

ପେରିବାରୀରେ ମୁଦ୍ରାବୁନ୍ଦିକିର୍ତ୍ତି ଗୁଣ ପକାରୀ ଗୁଣ ବଲ୍ଲବା  
ଅନୁରାତିକା ଅନୁଯାୟିକା ଗୁଣ ରେଖାଗିକା ଗ୍ରହନୀ

கிருஷ்ணராஜ் [காலை, வீடு]—கலைஞர் ஒன்றுக்குத் Overseer of the kitchen:

—, കമ്പാനേറ്റീവ് നോട്ടേറ്റുവിക്കുന്ന (പ്രാക്തനമാരായിരുന്നു) കമ്പ്യൂട്ടുകളും (രഹിയിക്കാൻ).

പ്രധാനമായ [ര] വർദ്ധിച്ച സൗഖ്യവികാസ നൂറ്റാം മുതലാം തൊന്ത്രികൾ മുമ്പായാണ്—വിവരിക്കുന്നു—

୩. ନୂପକର୍ଣ୍ଣ—ନୂପା (କାଳ) ଉତ୍ତମକମ୍ବାବନ୍. ୪. ବୟସକର୍ଣ୍ଣ—ଵୟସ (ଲାଗାଇଯିଥିଲା) — ପାଦକର୍ଣ୍ଣରେ ଯାଏକାର୍ଣ୍ଣ ରହିଥାଏଇଲାକାବନ୍. ୫. ଜୀବକର୍ଣ୍ଣ—ଜୀବିତ (ଯତ୍ନ) ଜୀବିତକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟ କରିବାକାବନ୍. ୬. ଜୀବନକର୍ଣ୍ଣ—ଜୀବନାଶ୍ଚ (ଜୀବନ) ଉତ୍ତମକମ୍ବାବନ୍. ୭. ଜୀବନ—ଜୀବ (ଜୀବନକାରୀ) — ବ୍ୟାଧକାରୀଙ୍କ ପ୍ରାଣିକାରୀ ହିଂସାକାରୀଙ୍କ କାବନ୍. ୮. ଜୀବନକାରୀ—ଜୀବନକାରୀ (ଜୀବନକାରୀ) — ଜୀବନକାରୀଙ୍କ କାବନ୍.

അതുപേരിൽ കാലാവിക്കു കൈമുകാരളുക്കു തീർന്നു

ஈழப்பிகு கார்விக் ஸூக்கார் [துரிதங்கு] அய்வாள் A baker.

“. சுதாவிகந்—கூப்புப் (கூப்) இரண்டாவத். 2. துவாவிகந்—கரு வூத் வருட வளிக் கூப். இரண்டாவத். 3. சூர்க்காந்—கூப். (கூப் கான்) இரண்டாவத்.

ஒரு கூட்டுரை முறையில் பதினாறாம் திங்கள் நாள் விரிவாக அமைக்கப்பட்டு வருகிறது.

ஏன் என்ற குறைகளை விடுவதைக் கீழ்க்கண்ட படிகளில் காட்டுகின்றன—**போ** A furnace or fireplace.

१. शुद्ध ग्रन्थ—शब्दान्तर स्वरूप (कार्योक) अतिरिक्त वाक्यांश का उल्लेख  
ग्रन्थ या विवर (मार्गोक)।—शब्दान्तर स्वरूप वाक्यांश का उल्लेख  
ग्रन्थ (प्राचीन वाक्यों)।—प्राचीन वाक्यांश का विवर। २. विवर—विवर (प्राचीन  
वाक्यों)।—प्राचीन वाक्यांश का विवर। ३. वाक्य—वाक्य (प्राचीन वाक्यों)  
वाक्यों का विवर। ४. वाक्यांश—वाक्यांश का विवर।

பிரகாரம் வீது கணம் கூடாது என்று நினைவு செய்யலாம்.

— ପ୍ରତିକାଳିକା ମଧ୍ୟ ଦେଖିବାରେ ଏହାର ଅନୁଭବ ହେଉଥିଲା

A pot.

. १. பரிசு—பி஠ (விசிஸ்திக) —ஏதாகப்படக்கூண்டிதழிவக்காறு. २. ஸமீலி—ஈடு (ஸ்திரிலங்கு) —ஈநிலீசும்; மூலவர்களாறு. ३. உய—உய (உயில்) —கூக்காங்காமியங்கள் என்ற ஒவ்வொருக்காங்காப்பாறு. ४. குமை—குமை (குவ்வில்) —ஒரு ரைக்குவாறுவைப்பாக்காமல்லாது.

குலம் [து இங்குப்பாலை] குல: குல் நிபா: குல் A water pot.

. १. குலம்—யு (குலாவுக) —ஒ. (நிலங்) குதாங்குவதாகவிடுகிறது. २. குலம்—யுக (நிலங்பிலிக) —நூற்காங்காலோ இநாக்குவப்பாறு. ३. குல—குல (குலிலங்க) —குலாயாறு. ४. நிபா:—யு (யாங்கங்கு) —ஒத்தினாக ஒயங்காப்பாங்குவதாகப்பட்டுள்ளதாறு.

[கால்பி] கூல:யு வச்சாகக:—ஈடு A lid.

. १. கூல:யு—யூய (உல்லிக) —ஒவ்வொளி தப்பில்லைக்கூடியிருக்காமல்லாது. २. வச்சாககக:—யுய (உல்லிக) —கூலை குறுகிக்கி வீரை உறுத்துக்காறு.

### ஸ்த்ரீக்குப்பாலை கூண்டு பாக்கும்குறுப் பாக்காம்

[ஸ்த்ரீ] சூதாவாரம் கூண்டு பாக்கு [ஈ] கூண்டு Any vessel.

. १. சூதாவாரம்—யு (சீதீபில்) —யிருக்குப்பாக்கி சுத்ரீ கூண்டிலைப்பாக்கு—சூதை சூத்ரையும் யுய யாதுவாக்கான் யான அதைவாாக்கியேல்லையாக்காமல். २. கூண்டு—குமை (குலங்கங்க) —ஒத்திவிடுகூண்ட்ருக்காங்காவிடா தூக்காக்காமல்லாது. ३. பாக்கு—யு (பாயில்) —கூண்டுக்குக்கூண்டு கூமியாறு; சிகார்பா; செவிகா; காதி. ४. கூண்டு—யூ (யூலிக) —கூண்டிலிக்கூண்டு கூப்பாறு. ५. கூண்டு—கூல (கூலிலிக).

நூட்டுக் கால்விக் கூண்டுக்கு ச. ஸ்த்ரீ‘நூட்டு’த்ராக மூற்புக்கு

நூட்டுக் கால்விக் கூண்டுக்கு—கால்வாறுக்கு—காலிக்  
A ladle or spoon.

. १. நூட்டு—ஈ (பாயில்) —ஒவ்விலையூரை விழுவெளுநிவாருக்கியதாறு. २. கால்விக் கூல (கூலிலிக) —நூட்டுமதுவாகி பாக்குக்கூண்டுக்கால்வாறு கூண்டுக்கால்வாறு. ३. கால்விக் கூல (காலங்கங்கு) —நூட்டுக்கூண்டுக்கால்வாறு கூண்டுக்கால்வாறு. ४. கால்விக் கூல (பிரைஷில்) —நூட்டுவாண்டுக்கூல் பிரைஷில்கால்வாறுக்கால்வாறு; பாயில் காலங்கு—ஈ (காலங்க) —நூட்டுக்கூலு நூட்டுக்கூண்டுக்கால்வாறு. ५. கால்வாறுக்கு—பாய (பாய) கூண்டுக்காலு (கால) கூண்டு.

முதியு. சூதாவகு. சீத்ரீ‘உமிளை’ யுமில்பத்தாம்.

பெப்பர் கூதுவகு. கூதுவகு. கூதுவகு. கூதுவகு—காலிக் Pepper.

ஈ. சிவம்—பீடி (கலை) —ஒன்று வெள்ளவேசிய வெகளைப்படுத்துத். ஏ. சிகங்கு—குது (ஞாபிலை) —பூப்பிஸ்ராஜந்து. வா:—குது (ஊதுகு) —குதிலிலிழைந்து. ஈ. துறு—குது விளைஞ்சுதல்கள்து. ஏ. துணை—குது (வெள்ளப்படுத்துக) —உயிர்கால வெள்ளப்படுத்துத்து. ஏ. யா:—சூப்புக் கால—யாண்பாக்கால என நாட்டுத் தயிகும் உணவுகளைத்துக்காட்டு.

ஸ்ரீவகை சூரியனாபுத்திரி களை கூட தீழ்த்து அரிசுக்

வீங்கு: அனை தாங்கி களை [தீழ்த்து வீங்கு] Cumin.

ஏ. சிவகு: ஏ. சுநா—ஈ (சீற்றுக்கல) —நாள்தோக்கள்து. ஏ. சுநா—ஈ (ஞாபிலை) —நாள்தோக கடுஞ்சுத்து. ஏ. களை (மாலை) வாண்டப்பாக்கால பெரிதுத்து.

ஸ்ரீகாவி கால்வி பூவியூதி கால்வி பக்காவிகு

ஸ்ரீகாவி கால்வி பூவியூதி கால்விபக்காவிகு—கலினிகு Colenji.

ஏ. நூற்கா—ஈ (ஞாபிலை) —நால்வரிகை ஏதாவும் பூவிலிழைந்து. ஏ. கால்வி—கால்விகள் (ஞாபிலை) வெள்ள கால்வி வீப்பு கால்விகள் எல்லாம் கால். ஏ. பூவியூதி. ஏ. பூவியூதி—களை வீப்பு கால்விகள் வெள்ள உபகாரித்து. ஏ. கால்வி—துறுவத்துத்து. ஏ. உபகாரிகு—களை (ஞாபி)—வால்வு பூவிகள் கால்விகள்து.

அழுகு: ஸ்ரீவெந்தா ஸ்ரீமதி மஹா விதுராங்கு

அழுகு ஸ்ரீவெந்தா [ஈருகு]—துணி Ginger.

ஏ. அழுகு—கால் (ஞாபிலை) —காலதுவுடை காலிழ்விகள்து. வா:—கால்கு(கிரிவாசிரியாக்காலிகள் காலித்து. ஏ. குால்விவாங்—கால்விகளை உடையுது காலிழ்வுது.

[கூடி] அதாகு விதுராங்கு—கால: மஹா விதி Coriander.

ஏ. மஹா—கால (ஞாபி) —பிள்ளைகிரிவாசிரியாக்கிழுத்து. ஏ. விதுராங்கு—கால (வெள்ளப்படுத்துக) —பிள்ளைகிரிவாசிரியாக்கிழுத்து.

ஸ்ரீஸ்ரூபவயி அழுகு: வொழிக்கு யிருப்பு நாமா.

ஸ்ரீஸ்ரூபவயி அழுகு வொழிக்கு யிருப்பு நாமா—கிபுக்கால: Assafetida.

ஏ. ஸ்ரீஸ்ரூபவயி—வீங் (மாலை) —ஸ்ரீஸ்ரூப (வீங்கு) பொதியாடு குடியெலிப்புகள்து. ஏ. அதுகு—காலி (ஞாபிலை) —காலவிசெய்யுங்களில் நினைக்கால்கள்து. ஏ. வையிகு—காலி (கால்வையாக்கிழுத்துக்கள்து; காலத்து).

ஏ. விழு—விழ (கல்லூரி)—மாங்குப்புறங்கவியங்கு. ஏ. நாலை—நாலை மூலங்களின்தொகைகள்.

நிர்சாவூர் காலையில் பிள்ளை விற்கு வாவவழியினி

நிர்சாவூர் காலையில் விற்கு வாவவழியினி—காலை Turmeric.

ஏ. நிர்சாவூர்—நிர்சாவூர் (உத்திராஷ்டிர) நீவு (பொலிசேஷன்), ஏ. காலை—காலை (உபாய்) நிர்சாவூர். ஏ. பிள்ளை—பிள்ளை (உத்த.) நிர்சாவூர் சுவக்கிராண்டி. ஏ. வாலை—ஏ. (கல்லூரி)—மாங்கு (உத்த.) நிர்சாவூரித்தோக்கு. ஏ. வாவவழியினி—வாவத்தோக்கு (வாவவழி) (நிர்சாவூர்).

நூத்தி, வாந்து புவளை, அங்கூரினை. வாலை பாலை

[நூத்தி அல்ல அது வாலை] தைக்கிலை வாலை [வாலை] காலை Sea-salt.

ஏ. காலையை—தைக்கி (வாந்தியை)—காலைக்கில் வாந்தியைகள். ஏ. வாலை—வாலை (கல்லூரி)—தைக்கில் வாலை காலையைகள்.

செஸாரியோட்டை தீஞ்சலியை காலையை. ஏ. ஸெஸ்யூலை

ஏஷலையை [காலை] வீட்டியை தைக்கியை [காலை] ஸெஸ்யூலை—தைக்கை.

Rock-salt.

ஏ. காலையை. ஏ. விளையை—விளை ஏஷலைக்கில் உலையைகள். ஏ. விளை—விளை (காலை)—உலைவிழுப்புகளைக் கிளை காலைப்புகளை;—விளை வை ஏஷலை வார்த்தைகளை. ஏ. காலையை—காலையை. ஏஷலைகளை உலைகளை.

கீழை குறி கூகு கையையுரை மொலையையுடுப்பில் விளை:

கீழை குறி கூகு கையை காலை கூகு: [காலை எ] விளை—தைக்கை

Boiled rice.

ஏ. கிளை—கை (கல்லூரி). ஏ. கூகு—கை (வாவவழி) தைக்கை கை காலை காலையைகளை. ஏ. காலையை—கை (கல்லூரி); உலை. ஏ. காலை—கை (விளை)—உலைகளை சிகாகையில்லைகளைகள். ஏ. காலை—தைக்கை (காலை கை)—காலைகளைக் காலையைகளை. பால்—நாங்களையை பாலை கைகளை. ஏ. விளை—விளை (கல்லூரி)—காலைகளை புக்களிழுப்புகளை.

வயாறு'கூத்திகை குலாளை விளையை கூத்து பாலை

அவாறு' உலைகை குலாளை விளையை கையை [வாலை] காலை Rice gruel.

ஏ. வயாறு—யை (விளையை) —காலை வயாறு கையை கிளுப்புகளை.

ஏ. உறுதிக—உத (ஒலை) —காமகாலைக் கடிகளாறு. ஐ. விரிவுப்—விசு  
(காலை) —காமகாலை கவிதையும் பாடினாறு. ஃ. காமி—துவக்களைக்.

க'ஞ் தூதியும் காலைக்கொட்டு தூயை. கூவிள் பழுப்பும்.

[காலை பிழை] காலை [காலை] வாட்டுவள்ளகு. Dry cowdung.

ஏ. காலை—ஏ (விசுக்கொலை) காமகாலைக் கடிகளாறு.

உ. சாய். கூவிள் பழு [உதை] பாங் Milk.

ஏ. சாய்—உதை(காலை) —காமகாலைப்புளாறு. ஐ. கூவிள்—மிழு(காலைக்கொலை)—காமகாலைப்புளாறு; வயது. ஃ. பழுப்பு—பழ (காலை)—காலைப்புளாறு; வயது.

ஐஞ் மாண்பு. வைவி'ப்புப்பு'ந்தவனிதை. நாவாபுத.

ஐஞ் மாண்பு. வைவி'ப்புப்பு'—நினாறு Clarified butter.

ஏ. பூசா—பூ (உதைக) —உதைகளாறு. ஐ. காலை—காலை (காலைக் கொலை) —காலைக்காலைப்புளாறு. ஃ. வைவிழு—பழ (காலைக) —நாவ அலை குக்குக்கைப்புளாறுகளாறு. ஏ. ஸப்பிழு—பழ (காலை) —உதை குக்குக்கைப்புளாறு.

நவானிதை. நாவாபுத—நவதை Fresh butter.

ஏ. நவானிதை—நாவா (புதுக்கொலை) நானி (நூல்களில்பார்க்க). ஐ. நாவாபுத—நாவா (புதுக்கொலை) நாவாபுத (நூல்களில்பார்க்க).

நோயாயிதை. குலவசிரையை 'குலிச்சி' மபி எஹாநஸை

நோயாயிதை குலவசிரையை [குலபி] மஹாநஸை—நோய் Butter milk.

ஏ. நோயாயிதை—நோய (ஏ நிலை) —நோய். (காலைக) கிக்காக்கல்கைப்புக்கல். ஐ. குலவசிரை—குலவசிரை (காலைகொலை) குலவசிரை. ஃ. நால்சூப்—நால் சூப் (நீலாலைக) —நால்சூப்; கிக்காக்கல்கைப்புக்கல்; குக்குப்பு; கிக்காக்கல்கைப்புக்கல்; குக்குப்பு; குக்குக்கைப்புக்கல். ஏ. சிராநஸை—நஸை நால்சூப்புக்கைப்புக்கல்.

நால்சூப்புக்கை குக்குப்பு முருப் பூஸ். ஏ. குவெத்ரு'யங்க

நால்சூப்புக்கை குக்குப்பு—விசுப்பு Hungry.

ஏ. நால்சூப்பு—நால்சூப்புக்கை (காலைக்கொலை) நால்சூப். ஐ. குக்குப்பு—குக்குப்பு (காலை) —நால்சூப்புக்கையை நால்சூப். ஃ. குக்குப்பு—குக்குப்பு (விசுக்கொலை) நால்சூப்.

ବୁଦ୍ଧି [କୁଳାଲିଙ୍ଗ]—ଶରୀର

A mouthful.

“. മുഖ്യം—മന്ത്ര (വിദ്യുതം)—വിദ്യുതം; ഒ. കമ്പിടി—വന്ന (രാജി; സ്വിപ്പിൽ); ഒ.2; വന്ന (സം ചവിൽ)—കമ്പിടിയെന്നും ഒക്ക് (സംവുദ്ധികൾ) മറ്റിടി നാട്ടു; വ. വിദ്യ.

ଉତ୍ତରପୁର ପାଇସାରୁ ରୁ' ଅନେକମୁଁ ଜୀବ୍ରି'ଙ୍କ କଟାଯାଇଥାଏଇଲା

ବେଳମାତ୍ରା ଲୟପ କରୁଥାଏଠା ଗୀଘୁରଣୀ କ୍ଷୁଦ୍ର ଲୁହୁପି

ക്രാന്റ് [ഈ] വീളാംസ് തും കയ്യ് :—

**Thurst.**

—. കുന്നപ്പ്—കുമരകാ സൈലോറ്റ് ബൂ. റെ. വില്ലേസ്—വൈ (വാനാരക്ക്)—വൈ  
സൈലോറ്റ് ബൂ. റെ. കുട്ടി. റെ. അംഗ്—സൗഖ്യ (കുട്ടിക്ക്).

ପରମ୍ପରା: [କ୍ଷେତ୍ରବିଶ୍ଵାସ ଏବଂ ଜୀବନରେ ଉପରେ ଅନୁଭବ କରିଯାଇଥାଏ ଗ୍ରୂହ: [ଶୁଣିବା  
ପାଇଁ]—ଚାଲାନ୍ତିରେ—

“. ഒരുപാഠം, ആ, നന്മിക്കും. 2. തന്റെ—ചുവി (കുമ്പിൽ). 3. ഒരുപാഠം—ദിവി (കുമ്പിൽ). 4. ഒരുപാഠം—ഒരു (കുമ്പിൽ). 5. ഒരുപാഠം—ഒരു (വല്ലമിൽ). 6. ഒരുപാഠം—ഒരു (വല്ലമിൽ)—  
അതുകൊണ്ടും ഒരുപാഠം—ഒരു (വല്ലമിൽ).

ഒസ്ത്രഹിത്യാ തോറ്റനാഃ ഇപ്പോൾ മഹാ ഭക്തസ്വായിത്വം

ଶ୍ରୀମତୀ କୁମାରୀ ପାତ୍ର

### Satiety.

ம., கணக்கிடை, ச., தீவிரம், ம., ஒப்பு—உப (உதியக:க)-

ଶେଷମୁକ୍ତ କ୍ଷେତ୍ରଗାସକ୍ଷେତ୍ର । ୧୯୦—୧ ବିଲ୍ଲି

### Orts leaving.

ஏ. வெவு:—கூடலூர் (மத்தியகால) —கண்ணன்னிட்டு காட்டு நூல்களின்மீதான், ஏ. கூடலூர் பிள்ளை—காங்கிரஸ் (கண்ணன்னிட்டு) —பாஜே பிள்ளை (காங்கிரஸ்).

କୀର୍ତ୍ତିମାଣ ପାଞ୍ଚଟାଙ୍ଗ ନିକଟରେ ଥିଲା ।

କୁଳା ପ୍ରକଳ୍ପର ପଞ୍ଜିଆ ନାମରେ ରୁଦ୍ଧିଂ ଅରମଣ୍ଡିର—ଯତିମଣ୍ଡି— Will.

“. കുംബം. ഉ. പ്രകാശം. ഒ. നിക്കോദാഹം—കരി (കുമില) ഓ. വാസുദേവം—കുപ്പ  
ക (വൃഷ്ടിക) —മഹാദാഹവ്യാപിക്കാലപൂര്ണ. റ. മഹാ—മഹി (മഹില). സ. ആദിപരിം—മഹാപരിംഗ്രഹം (മഹാഗ്രഹം)—ശാന്തിക്രമം.

ଶରୀରକୁ ଶରୀରକୁ ଶରୀରକୁ ଶରୀରକୁ ଶରୀରକୁ

କରିବାପାଇଁ ଉଦ୍‌ବନ୍ଧନ କରିବାକାଳୀଙ୍କ ବିଶ୍ୱାସ କରିବାକାଳୀଙ୍କ ଯୁଗୀମା—ତଥାକି

Hordeman.

9. മാർച്ച് 9. ഒന്തുപ്പരമ്പരകൾ—പാട (പാലിത്ത) — ഒഴുവിനുന്നപറ്റിക്കണ്ണവക്ര.

ஈ. கூட்டுறவுக்—படிக் கலைகள் உதவையினர் கால்தாக்கமுடியும் என்று பயவேசுப்புதலையும், வாஸ் சுல்லிங் (புகைக்கலைவாரர்)—கூட்டுறவுகள் முன்வரை ஏதாவது நிலைமை விவரங்களையும், அ. கூட்டுறவு—ஒரு (காலக) பெறுகைகளைக்கொண்டு, இ. ஆக்ரிகார்—ஒரே (பூர்வக) பெறுகைகளைக் கொண்டு கூட்டுறவுகளையும், ஆ. வழங்கு—வழு (உடலால்தி தீவிரம்)—படிக் கலை உதவையினரைக்கொண்டு விவரங்களையும், வாஸ்—ஒரே (உடலால் தீவிரம்); பாக்ஸ் வழங்குவத்; கிள்ளோவார்.

ଉକମ୍ବା ଏହି ପଥିବାରେ ଜୀବନରେ ଯୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧରେ  
ଅନ୍ତର୍ଗତ କାଳରେ କାହାରେ ଯୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧରେ  
ଯୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧରେ

Ann. ox.

୧. କଣ୍ଠ—କଣ୍ଠ (ଗାନ୍ଧିକ) —ପରିଚିତ ଏହାରୁ ଯଦ୍ବାନୀ, ଡ. କଟକ—  
କଟକ (କଟକ) —କଟକ ଆମାର ଶକ୍ତି; ନ. ଯାଦିଯିତ୍ତକ—ପୁଣି (ଯନିକ) —କଟ  
କଟିଲ ଯାଦିଯିତ୍ତକ; ନ. କ୍ଷମକ—କ୍ଷମ (ଗାନ୍ଧିକ) —ଫଳିତ କରିବାରୁ; ପା-  
ଦ—ପରିଚିତ କାହାର ବସନ୍ତକ; ଢ. ଉତ୍ତମ, ନ. ପ୍ରମା—ପ୍ରମା (ପାଦକ)—  
ଏହାରୁ ଲାଭିଲିବ ଅଭିଭାବ; ଲାଭିଯାଇବ; ଲାଭିବାବକାର; ତ. କାନ୍ଦାପାଦ—  
ପାଦ (ପାଦକ) —କାନ୍ଦାପାଦ (ପାଦକ) ଯାହାରୁ କାନ୍ଦାପାଦ; ପ୍ର. କାନ୍ଦାପାଦକ—  
ଲୁହାକିଲୁହା (ପରିଚିତକାରୀ) ପ୍ରାଚୀ. ତ. କଣ୍ଠା—କଣ୍ଠ (ଗାନ୍ଧିକ) —ଫଳିତ  
କଣ୍ଠାକାର; ପର୍ବତ; ସମ୍ପର୍କ; ମଞ୍ଜି; ଅମ୍ବ; ଯାତା; କର୍ମ; କ୍ରମ; ଯମ୍ଭୁ; କାଳିକ୍ରମ;  
କାଳିକ୍ରମ; ପର୍ବତ.

[**குருவி கூட்டுறவில்**] சொல்லுகிறீர்கள்—ஒன்றிருப்பது

### A herd of oxen.

സംസ്കാരം—സംസ്കാരവും (കുർഖ സംസ്കാരം) മുമ്പ്-

ମାର୍ଗବିହାର କାଳେ ପାଦମଣି ଲୋକଙ୍କ କାହାର ପାଦମଣି କାହାର ପାଦମଣି

### A COW.

“. ദാരിദ്ര്യം—സ്വഭാവികമായി (സ്വഭാവികം) സന്തോഷം. ഒ. ദാരിദ്ര്യം—സ്വഭാവിക ഘട്ടം (കുറവുംവധിക്കും) സന്തോഷം. റ. ദഹം—ഗത (മാറ്റിലെ)—സംസ്കാരം സ്വാധീനം ചെയ്യുന്നതു. ല. ദസ്തു—വസ്തു (വസ്തിക) —ക്രിയാവിനേം വസ്തു. റ. ദഹം—ഗത (പുതിയ). ഏ. ദുർജ്ജനി—ശ്രദ്ധം(ക്രാന്തി) മുള്ളു. ത. ദാരിദ്ര്യം—സ്വഭാവം (വിജ്ഞാനം)—തിരഞ്ഞെടു, വയ്ക്കുന്നവിള്ളു. പു. ദഹം—സാമ്പത്തി (മാറ്റിലെ)—ഒരു ഗണിക ഗതാവസ്ഥക. പരം—മനസ്സ് (പിന്തുംബാൾ)—മാറ്റി പിന്തുംബാൾ ചെയ്യുന്നതു. റ. ദഹം(പിന്തുംബാൾ)—തരംഗവിഭിന്നം ദഹം. ചെയ്യുന്നതു.

ஏவூர்லைப் குடும்ப குழுமங்கள் முனிசிபல் தலைமேஜர்கள்

ବେଳେ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

A  
churning stick.

୧. ଲକ୍ଷ୍ମୀଚନ୍ଦ୍ର—ଜୁଣିକିଟିରେ ପୋତ (କଥାପୁ)କିମ୍ବାରୁହା ପାଇଦିପାଇସୁ, ୧. ଲକ୍ଷ୍ମୀଚନ୍ଦ୍ର, କୁ. ଗମିଶୁ, ୧. ଲକ୍ଷ୍ମୀଚନ୍ଦ୍ର—କାଳୀ (ଯମାନିକାନ୍ତୁ), ୧. ଲକ୍ଷ୍ମୀଚନ୍ଦ୍ର—ଯମାନିକାନ୍ତୁ, ଉପରୁକ୍ତଙ୍କିମ୍ବାରୁହା ପାଇଦିପାଇସୁ,

ଭାବରେ କୁଳିମହିଳା ହୁଏ ଦୟାପରାଜୀ କରିଛି

（中華書局影印：《宋史》卷一百一十一）

### A camel.

ஏ. குடிமூலம் (கட்டும்)—ஏதுறையில் வரவிடுமாறுதான் கீழ் என்று அமைந்து. ஏ. குடிகளின்—நூல் (கட்டும்)—குடிசை காய்கள் போகு வாட்டுமாறு. ஏ. காய்—தங்க (கட்டும்)—வகிளங்களுக்கான மலிவாறு; காட்டுவா. ஏ. குமிழ்-சுப்பி—குடிக்குமிகுவாறு நூல்களைப் போக்குவரது.

• ೨೦೪೫ | ಮಾರ್ಚ್ | — ಸಂಪನ್ಮೂಲ

### A young camel.

१०. କୁଳଙ୍କ—ଗନ୍ଧ (କୁଳଙ୍କାଥ) —ଶ୍ରୀ (ଅଧ୍ୟକ୍ଷ) କିପ୍ରା ମୋହନ୍ତିରେ ଯିବାକୁଣ୍ଡି-

അതായാഥും കൊല്ലി നൃത്യം ചെയ്യാൻ വേഗമായും ചോദിക്കാനുള്ള അവസ്ഥ

କାନ୍ଦିବାବୀ—ଶବ୍ଦରେ ଏହାକିମ୍ବା

A white she goat.

३. श्रावण—श्रावण (मध्यिक). ४. अष्टमी—वृषभ (शुक्रवारिक)—वृषभ शुक्रवार का विषेश नाम.

നുംബ: ക്രാഡ: വൈറ്റ്: ലൈബ്രറി: എൽഫ്: — ടിപ്പറ്റി അടി

A white goat.

ஏ. நூல்—உரு(பி.நீல) —கண்ணனியவாடு இலங்கை மீ.ஸ்ரீகண்டு.  
ஓ. நூல்போ. ஏ. அதெங்கு—உரு (உருவில). ஒ. வாருஞ்—வாரு (யை-  
நீலம). ஏ. உரு—உரு (யாலம).

கெள்ளியு' நான்று' நல்லோ' ஸ்ரீய கெ சிம் வூஸ்டீ வூ பூதைக்க

କାଳେ କରିବି—କେମିତି କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

A. Ratin.

കു—മുരു (മുരിക) — മാരുന്ന് തയ്യാറിക്കുന്ന മുരിക്കുപ്പുള്ളാട്ട്. വാഹം : — മുരുക്കു—മുരു (മുരിക).

ചത്തിവന്തീന്മ ബഹുമാന നാസ്തിക ശാഖകൾ പരമാ

வாழ்வதை [ஈ] வாழுவதை கூறுகிற முதல் வகை—கூட சமீ. Asses.

୧. ଅନ୍ତିଯାମୀ—ପାଇଲାନ୍‌ରୁକ୍ଷ. ୨. ଯୁଦ୍ଧଯାମ—କୁଟିଳାମିଶ୍ର ଜୀବିକାଳ ହୁଏ  
ରୁକ୍ଷ. ୩. ରାଜମଙ୍ଗ—ଚାପ୍ରି (ଶ୍ଵରୀଙ୍କ) —ଉଦ୍‌ଦେଶ ମେହିକିଙ୍କାଳ. ୪. ଗର୍ଭକ—ଗର୍ଭ  
(ଶ୍ଵରୀଙ୍କ). ୫. ଯାତ୍ର—ଯେ ଯାଇଥିର ବ୍ୟାକଙ୍କାଳ.

எவ்வளவும் 'ஸ்ரீமத்திராவா' என்று கூறுவதை வாணிபிட்டு வளர்க்க அனுமதி போட்டிருப்பது' என்றுகூறுகிறார்களும் விதியிக் 'நேரம்'

କର୍ତ୍ତାଙ୍କରଙ୍କ ନାମଙ୍କଳିତ କର୍ତ୍ତାଙ୍କ ଯାହାରେ ପାଞ୍ଜିକ ପାଞ୍ଜିକ  
ପାଞ୍ଜିକ କର୍ତ୍ତାଙ୍କର ଉଚ୍ଚବିହିତରେ [ଲାଗୁ]—କର୍ତ୍ତାଙ୍କ କର୍ତ୍ତାଙ୍କର—**A trader.**

“. தனியானதாக—மின் (மூல்விகள்)—பவ வியக்கிள் டாப்பு ஸஹாக் கணவர், பார்—வில்காந் சிர்விக்கா டெஸ்ட். கி. ஸ்ரீமத்வாங்கா—வாக் (பூத்திக்)—பார்வான்காந்காந்காப்பிதிக்காவந். கி. ராமசாந்—கிர விள்(பக்காவகிள்)குதிக்காவந். கி. வாங்கிள். கி. மணிக்—க்காங்காக்கா காந் டாப்பு க்காங்காக்கா காந் டாப்பு காவந். கி. வாங்கிள் வாங்—பாங்க் (கடவுள்) க்காங்கா கிரிவாங் கார்க்காவந். கி. ஆபகாங்கா—பாங் (வூவ் எதிர்) —வூவாங் காக்காப்பிதிக்காவந். கி. குவதுகாங்கா—கு (வா காக்கா) —பாங் கிரிவாங் க்காங்கா கா காவந்.

வாய்மை [வ] வாய்மை [வப்புக்]—வாய்மை.

—. വന്നും എ.. വന്നും —വന്നും കിരുന്നു ഒരുപാട്.

କୁଳାଳ ଯାନ୍ତେ [ପିଲାପି] କାମ କରୁଥାଏ—ବିଷ.

Price.

କୌଣସି ପରିପରା ଦୁଲଧାରା ଲାଭକାରୀ ଯିତ୍ତମାତ୍ର ।

கிழவி வாநோய்க்கு குயல்கள்,

### Capital, Principal,

ஏ. ஸ்ரீவி— சுவா (ஸங்வதிக) — நான்வழை. கஷி வகைப்படிகளுட். ஏ. வாலி  
பாகம— வாக (வாய்வதிக) — வாக்கைப்பாக கு வாய்வதிகைப்படிகளுட். ஏ.  
ஒய்யாரா— ஒய்ய (கூண்டா) — மாத்துக்கை காண்டாக்கு யா.

മലബാറ് ക്രിസ്ത്യൻ

### Gain, profit

എ. പാരമ്പര്യക്കു (പ്രാദിക) — സാധിക്കാൻ കിട്ടാതെ.

പരിശോധന പരിവക്കണ്ടു രേഖാമൈയ നിർദ്ദേശ വച്ചി

പാരിശോകം വന്നിവരും കൊന്തുകൊണ്ടിരുന്നു [സൗഹി]—കാരിവാദമുണ്ട്.

Barter.

୧. ପରିଷା—ମାତ୍ର (ଯାହାକିମ୍ବନ୍) —ପରିଷାରଙ୍କାଳୀ କାହାର କାହାରିକିମ୍ବନ୍  
କୁ, ୨. ପରିଷାରଙ୍କାଳୀ—ପରିଷାରଙ୍କାଳୀ କାହାର କାହାରିକିମ୍ବନ୍ କାହାର କାହାରିକିମ୍ବନ୍  
କୁ, ୩. କାହାରଙ୍କାଳୀ—ମା (ଯାହିମିକ) —କାହାରଙ୍କାଳୀ କାହାର କାହାରିକିମ୍ବନ୍  
କୁ, ୪. ପରିଷାରଙ୍କାଳୀ—ମା (ପ୍ରକିଳାନ୍) —କାହାରଙ୍କାଳୀ କାହାରିକିମ୍ବନ୍.

வேடு. வினாக்கல். ஸ்ரூபங்களை விகிதம் இக்கதி. யான் வாஸு

வய் வினா ஸப்பக்கம் நீதும் கூக்மும் யன் வனி Substance, thing, or wealth.

୧. ଲୁହ—ଟ (ଶକ୍ତି) —ଜୀବନରେ ପ୍ରାଚୀନ ଅଭ୍ୟାସୀନ୍ତି. ୨. ଵିଷ—ବି  
ଦ୍ୱାରା (ଅଳ୍ପକାର). ୩. ସମ୍ପରକକଣ—ସମ୍ପରକିରଣ (ଉତ୍ତରାଞ୍ଚଳର) ସଂଖ୍ୟାଗତିରେ.  
୪. ରାକମ—ରିକ (ପରିପରାକାର) —ପରିକାରିତାକାରୀ କାମଙ୍କା କିମ୍ବା ଯାତ୍ରା,  
ପରାମ—ପରିକାରିତାପ୍ରଭୁନ୍ତି. ୫. କ୍ରମ—ପ୍ରକାଶ (ଶ୍ରୀମତୀ) —ଯତ୍ନକାରୀଙ୍କ ଯତ୍ନ  
ପରାମ ଲୁହିକାରିତାପ୍ରଭୁନ୍ତି. ୬. ଯାତ୍ରା—ଯିବି (ଶରୀରାମିତି) —ସମ୍ପରି ରାତିରେ  
ଯାତ୍ରା ବରିଜୀବିତାକାରୀଙ୍କ ଯାତ୍ରା. ୭. ବାତ୍ରୀ—ବାତ୍ର (ଗିବାମିତି) —ଗାଁ ବିଭିନ୍ନ ଜୀବ  
ଜୀବନ ଦ୍ୱାରା ଯାତ୍ରା କରିବାର ପାଇଁ ବାତ୍ରୀ.

സപ്താംഗം, സൗഖ്യാംഗം, കനകം, വിരക്കും, ശമിക മോടക്കം,

କପାଳିଯୁ, ଶୋଭାକୁଣ୍ଡିଙ୍ଗ, ଲାଙ୍ଘାଲାରୁଙ୍ଗ, ଉଚ୍ଚ କାନ୍ଦ୍ରପୁରି

ചാരികൾ, ആളുവ്, മലാരങ്ക കാണ്ടമന

கீழ் கால்களைப் பறி கொண்டுவரும் மதியாவசை கூடியும்

வைஷ்ணவத்தின் கூடாக விளையும் கலை மார்க்கா பொரியில் கூடுதலாக  
மாண்பியோத்தி கண்டு வருத்திக்கூட விழுதுவும் கலைஞர்களுக்கு காலம் ஏற்கு  
குறைந்திருப்பது என்றாலும் அதைப்போல் [கால்புரியூ]—முபாக் Gold

உதா—யாதி (திப்தி), ஏ. துபாரிய—உப (உபாரி)—பதின்மூலாயிலுள்ள  
விவிதக்குறிச்சொன்று. ஆ. வைகாரி—உதகபங்கூ பற்றுக்களிலோத்து  
உண்ணாது. ஏ. சாஷ்வரம்—ஸாஸ்வாத்தாக்காது. ஏ. சுந்—ஒன் (ஏந்தி)  
—விடங்கிசுவாய் விளங்கி யில்கானாது. ஏ. கஞ்ச—கஞ்ச (ஸ்த்ரி) —உ  
டிருத்தங்காரமாகாக்கப்பட்டது. இல்லாதால்கூட ஸ்த்ரீவாசாயிக்கானாது. ஏ. சா  
திகா—ஈவிகராத்தா எந்தாலும் (வாய்தியால்) உடன்கானாது. ஏ. சா  
தாபு—உதாராத்தா உத்துவானு சிக்காங்கிரிக்கானது. ஏ. சாபா  
உதாங்காங் (உதாகம) —உத்ருவிக்கும்போலே நிர்வாக நீங்கானாது. ஏ. சா  
பாநா—உபி (உதாகம). ஏ. சாநு—உப (உதாகம). ஏ. காங்காப  
ந—நூதாபங் ஏனு எந்தாலும்திலை; காநா. ஏ. சாங்காங—நாங்கா  
வாநா. கைநாங்காவிலிலை நாங்காவிலிலை உதாங்கானா. ஏ. சாங்காங—ந  
ாங்காவிலையிடு இல்லானாது.

### ஒப்புக்கு. எங்கு. அபு. வாஞ்சல். உபேந்தினுபி

ஒப்பு, எங்கு அபு—வாஞ்சல் உபேந்தி [நூலி எபி]—நவஞி. Silver.

ஏ. ஒப்பு—காக்காலி என வழ்த்திக்கூடு. ஏ. எங்கு—ஏங்க (ஏங்கி) —  
எப்பு, உயிர், யவுயை; ஏ எங்கைப்படுகானாது. ஏ. அபு—நவஞி நிர்வாக  
உலோகின்கானாது. ஏ. வாஞ்சல்—உபு (உப்பிம) —காநு காநியாவை நிர்வாக  
உடன்கானாது. ஏ. உபேந்தி [உபேந்தி] வழ்த்திக்கூடு.

### விதிலூபியா'காந்திகட நாலூபியா'மம காநுகூ கு ஸி. நீதி வெடுவை பூதூ வளிமீது'து. வெங்காவி வ

நீதி [நூலி] ஆந்து [நாலூபி]—பிதிதி. Brass.

ஏ. நீதி—நீதி (நூலி) —நூலினில் ஒடுத்தை உடன்கானாது. ஏ. ஆந்து  
—காந்தி (நாலூபி)+நீதி (நூலி) —நீதியிலூத்தை எப்படிக்கின்கூ ஏ  
ந்துபிரிய கூனியின்கானாது.

[நூலி] ஆந்து பூதூ. நூலையெல்லாம் பூதூ, வளிமீது'து. வெங்காவி [நூலி]  
Copper.

ஏ. ஆந்து—காந்தி (காந்திக) —நாலை நிர்வாக வையை நீதி  
நீதின்கானாது. ஏ. ஆந்து (நாலைக) —நாலைநீதை நீது உடன்கானாது. ஏ.  
நீதி—நீதி (நூலி) —நீதியிலூத்தை எப்படிக்கின்கூ ஏ. ஆந்து, வளிமீது—  
பூதூ, நீதை நீது பூதூத்தை. ஏ. பூதூ—காந்தி (பூதூகி) —பூதூ. வை  
நீதி ஒவ்வொரு நீதை நீது பூதூத்தை. ஏ. வளிமீது—பூதூ வை நீதி ஒவ்வொரு நீ  
தை நீதை நீது பூதூத்தை.

### வெங்காவி லூபி லேபுக் கிழ்சி. பிளை. காந்தாயஸு'யஸி

மு. 87

### திரி-வெப்பாலுப்புக்காலங்.

வளைய [ரூபி] கருகை விலை—பிள்ளை காலையால் காலை (காட்டுநூல்)—  
குளியை Iron.

ஏ. மூலம்—யூன் (நால்கில்)—வரையிலும் சுற்றுக்கொண்ட  
இ. ஏ. கருகை—யேஸு(பிள்ளைகை)—வழி விலுப்புகளை மூலம்  
காலை. ஏ. விளை—விளை(நூல்காலை)—விளையை வெள்ளையை நூல்காலை  
ஏ. ஏ. பிள்ளை—பிள்ளை (பைசு பக்கை)—திரிவிழுவையும் காலை குடும்பத்  
ஏ. காலைகளை—காலை (கடித) நீரைத்து, ஏ. காட்டு—தூங் (மல்கை)—  
யூபுவினுப்பாக்காத பித்தங்கள். ஏ. பால்—காலைகளை குதுகை பூப்பினு  
காலைகளை. ஏ. காட்டுகளை—ஈழ அலைகள் (கடுமைகள்) ஸாலை.

கிரியை குலைபாடியில் பெப்பை ரைஸ் ரூபு கீபை பால்கை

கோலை குலை—குலைகி

Glass.

ஏ. மூலம்—மூல (காலைகை)—கிரியிலுக்கொண்ட காலைகளை. ஏ. காலம்—  
கால (வாயில்)—நூலுடைய கால்களைக்கால்களுடையிக்காது.

[காலம்] காலம்: ரைஸ் ரூபு [ஏ] பால்கை,—ரைஸ் Quicksilver

ஏ. காலம்—காலமில்க்கு காலத்துவாயி எவ்விருந்து பற்றினால். ஏ. காலம்—  
கால (நூல்-கில்)—காலங்கள் காலங்களுடைய கால. ஏ. கூகு—  
கூகு (வாயில்)—நூலுடைய கால்களைக்கால்களுடையிக்காது.  
ஏ. பால்கை; பால்கைப்—பால்கை—பால்கை (காலமில்-வாய்)—காலமெத்துநாட் பால்கை (காலமிலை) வாய்  
கூகுநாடு.

கால ஸிஸகு கையாலைக்கை பற்றுள்ளி டிபு பித்துக்.

கால ஸிஸகு கையாலைப் பற்று—கைவிளை

Lead.

ஏ. காலம்—காலக் (மல்கை)—இடுப்புகளுடைய காலிகளை. ஏ. ஸிஸகு—  
ஸிஸகு (வாயில்)—பாலக்கை (காலமிலை) வாய்மெத்து. ஏ. கூகுகளுடைய—  
கூகு (நூலில்)—பால்கைகள் வாய்மெத்துக்களை கால்களுடைய காலமைக்கி  
கிள்கை கையை கையாலைக் காலிகளுடைய (புரியல்). ஏ. பற்று—பற்று  
(காலமிலை)—பால்கைகள் வாய்மெத்துக்களை காலமைக்கை கீரியங்களை.

பற்று பித்து—வெல்லை.

பற்று—பற்றுக் (யசுக்கை)—காலமிலைக் கால்களுடைய பற்றுக்கையை வாய்மெத்து பற்று  
கீல உக்களை. ஏ. பற்று—பித்து (காலில்)—காலில் பற்றுக்கையை.

பற்று கைப்பிரகட் மாக்கிக்கை/கி பற்றுக்கீழ் து ஸிக்கை.

பற்று கைக்கை—காலைகை (நூலில்)—காலை

Honey.

ந. வடு—கன (காலிக) —காலிகங்பூநாற். ம. செல்லு—சூல்தாங்க [நால் விய எந்தகளைச்] உருவாக்குந்து. ஏ. செல்லு—நெல்கண்ண (இவ்விய எந்தகளை) உருவாக்குந்து.

நெல்கிளி—நெல் பாண்டிகளைகளிட்டினா. “நெல்கிளியைக் கந்து என்ற விழி, பெருங்கிளாரை. இந்தெல்கிளியை விரிவாகவும் அழுப்பாரை.” மொத்த ஏது மாறிய நெல்கிளி.

நூல்விடை. [ந] ஸிளைகு—நூல்க Wax.

ந. வடு-விடை—நூல்விடை. ஏ. ஸிளைகு—ஸிள் (உலோல)—நீ செல்லுவது; நீக்காறு.

மஞ்சிலா கந்தாற்கூடு கந்தாயிபு நாயகிலிபிகு  
கந்தாபாறி கந்தி சொல்லு அவக்கிளை யவாற்கூடு  
நாய்கு; நாய்க்கூடு நாய்க்கூடு நாய்க்கீலை நாய்க்கீலை கந்தி நூல்—நாய்க்கை Red arsenic.

ந. கந்திய—கந்திய வாய்ப்புகளினை விய (கு). ஏ. கந்தாற்கூடு—கந்தாற்கூடு நந்துவாயிகு பூக்கால்களை வகிலிபு விய வகையை, நந்து வகையை என்றால் கந்த பாலைப்பூநா. ஏ. கந்தாற்கூடு—நந்தி (கேட்டு) கூ—கந்துவாய்வுகளைத் தாய்க்கூடு. ஏ. நந்தியிப்பிகு—நந்தால்கூ (பொய்க்கால்) நிலைக் (நால்) பொய்க்கால்களைது. ஏ. கந்தாற்கை—நந்தாற்கை கந்துக்கால்களைது. ஏ. கந்தி—கந் (நால்) —நந்தால்களைது கந்துக்கால்களைது. ஏ. நந்தி—நந் (நால்வாயில்)—நந்தாற்கை குவி சில நந்தால்களைது.

அவக்கிளை அவக்குலை Saltpetre, nitre.

ந. அவக்கிளை—அவக்கிளை கந்த பூதுப்பாறிக்கை. ஏ. அவக்குலை—அவக்கிளை ஒர் கூடு வெளியிருந்துகொண்டு.

### குதிப்புக்கலை.

—0—

குதிப்பு—வகவத்திருப்பு, வகு வூத்துப்பு, வகு ஜெல்குருப்பு.

குதிரை [ஏ] கவுதவத்திரை [ஏ] குதுப்பை [ஏ] கவுதுப்பை—குதி. Sudras.

ந. குதிரை—குதி (நால்கை) —குதி மூன்றால் கவுதிக்கால்களை வியைது குதிரைகளை. ஏ. கவுதவத்திரை—கவுது (கிளிக்குலை) வகுத்துக்

ஈ (ஏக்கினி) உலைவர். ஈ. ஏக்கான்—நூலான (யால்கள்) கைசிறியை வர். எஃக்: மூலங்கள் புது; எலை மூஷுக். ஈ. மூஷுகாந்—நூலான வரை கைசிறியைகள் (பால்கள்) காட்ட எனிலும்; காட்டுக்.

காலகாரர் குவாய்<sup>குறிசீல்</sup> பல்ரண்டீஸ் வெப்பக்

காலகாரி கவாய் [கூப்புகள்]—கலைவர்.

A potter.

ஈ. காலகாரி—காலகாரி (காலகாரி) குலைகளைவர். ஈ. குவாயாந்—குவாய் (கூப்புகள்)—கவிகள் (குவிகள்) கலைஞர்; காலகாரி.

காலகாரி [கு] காலகாரி—கலைகள் கலைக்காரர். A bricklayer or plasterer.

ஈ. காலகாரி—கலை (கலைகள்)—பயணக்காரி (காலகாரிகள்) காலகாரியை கூலிச்சிக்காரி கவித்துவார். ஈ. காலகாரி—கலை (கலைகள்).

காலகாரியகவிளை<sup>குறிசீல்</sup> குளாயை<sup>குறிசீல்</sup> ஸெற்பிக்

காலகாரி கவியர் [கூப்புகள்] கவிகள்.

A weaver.

ஈ. காலகாரி—கலை (காலகாரி)—கலைகள் (கலைகள்) கலைகள் காலகாரி; கிளிகள். ஈ. கவியர்—கலை, (கலைகள்)—பயிற்சிகளில் குலி கவுன்றுவார்.

குளாயை [கு] களையிக்—குளாக்காரர். A tailor.

ஈ. குளாயை—குளாய் (குளாயுக்)—வளவில் வழங்குவதை குடித்துக்கொண்டுவர். ஈ. களையிக்—குளாயை களையிக்காரி களையிக்காரி.

காலாகியப்புயாகுகார்<sup>குறிசீல்</sup> மாக்கீஸ்<sup>குறிசீல்</sup> பூபியாவக்

காலாகியப் பிழுகார்—பிழுகாரார்.

A painter.

ஈ. காலாகியார்—காலாகியார் (காலாகியார்)—காலாகியார் காலாகியார் விவரா காலாகியார்; கெய்க்காரர். ஈ. காலாகியார்—குலி (குலி)—கிளி காலாகியார்.

காலாகியப்புயாகுகார்—காலாகியப்புயாகுகாரர். An armorer.

ஈ. காலாகியப்புயாகுகார்—காலாகியப்புயாகுகார் (காலாகியப்புயாகுகார்); காலாகியப்புயாகுகாரர். ஈ. காலாகியப்புயாகுகாரர்—யையு (குலியில் வரும்)—காலா (வரும்) காலா வரும் வெப்பிலும்கொண்டு.

பாடுது<sup>குறிசீல்</sup> பூங்காரை<sup>குறிசீல்</sup> பூபுராகாரை கல்வெந்காரை

பாட்டுக் கால்கால் [ஸ்ரா]—ஏவலியூகால். A shoe-maker.

ஏ. பாட்டுக் கால் (உவறு) —பாட் (உவற்று) கால்காலாவத். ஏ. கால் கால்—கால் (உவறு) —கால் (உவறு) கால்கால் பளிச் சதுராவத்.

வெருகார் கயங்காரன்—காலார். An iron-smith.

ஏ. சுவருகார்—சுவர் (கட்டிலினு) கால்குறி பளிச்சதுராவத். ஏ. சுவாகாரன்—சுவர்மிட (நூல்வு) கால்குறி பளிச்சதுராவத்.

காலியாக ‘ஸ்ரூப்ளைகால் கல்பாலை ஜக்கிகாரிகா’

காலியாக ஸ்ரூப்ளைகால் கயங்காலகால்—காலார். A goldsmith.

காலியாக—கால (உநாக) —காலி (உநி) காலாக காலி தபாகாகி பூரிசுகாவத். ஏ. ஸ்ரூப்ளைகால்—ஸ்ரூப்ளைகால் பளிச்சதுராவத். ஏ. காலார்—கால (உநாலி) —கால (உநாலி) பளிச்சு பளிச்சதுராவத். ஏ. காலகாரன்—கால (உநாலி) கால்கால் பளிச்சதுராவத்.

ஸ்ரூப்ளைப்பிக் காலவயிக் ‘ஸ்ரூப்ளைக் காலாடுக்காலி’

[ஸ்ரா] காலவிகி காலவயிகி—கால காலாவத். A shell-cutter.

ஏ. சோவிகந்—சோவிகால் வழியு கால்காலாவத். ஏ. காலவிகந்—கால (உவயில்) கால்காலாவத்.

கால்பிகி காலுக்கால—காலவயதி. A copper-smith.

ஏ. காலாடுக்கால்—கால (உவயு) கால்கால் பளிச் சதுராவத். ஏ. காலுக்கால்—கால (உவயில்) —கால (உவயு) பளிச்சு பளிச்சதுராவத்.

கால்கால இ வய்கி ‘ஸ்ரூப்ளை கால்கால்’ யை கால்காலம்

கால [ஏ] வய்கி காலாக மக்கால [ஏ] கால்கால—காலார். A carpenter.

ஏ. காலாவ—கால (காலகளில்)—காலி வயதி காலாவயத்; வயது வயது; காலிகுறி; காலாவது. ஏ. வய்கி—வய் (காலில்)—காலாவயது வயத். ஏ. கால்கால—கால (காலகளில்)—பளிச் சது கால்காலாவயத். ஏ. காலகாரன்—கால (கால) காலாவயத். ஏ. காலால—கால (காலகளில்) காலால (கால).

கால்கி ஒளை விவகின்னி கால்விகோ‘கால்வயஸாகுள்ள’

காலி ஒளை விவகின்னி கால்விகோ‘கால்வயஸாகுள்ள’—காலவகி. A barber.

வெளி—ஷா (நிலக) —ஒவ்வொன்றை, வாய்—ஷா (ஈடு) உலையங். ஏ. இலை—ஷா (வாயில); செஞ்சு—ஒன்றை. ஏ. சிவாக்கிளி—ஒப்பு (வகுக) கீங்கி விவசாயத்துவங்; சமூஹங். ஏ. நாடு—ஷா (பூ) (பிளக) —பிளக; யிக்கந்திட்ட விவசாயத்துக் குழுவுகளுக்குத்துவங். ஏ. சாது—யாது—ஷா (ஈடுபிளக) —ஒவ்வொன்றை உலையங்களை. வாய்—ஷா எலிகள் அரைக்காதோடு தாலிகளையங்.

கௌண்டினேஷன், ஸ்ரூ'ப்ளெக்ட், ல்யூரெஸ்யிகோ உணவுகளைக்

எலிக்குதலை: [ஷா, ஏ] ஒத்து—வழைக். A washerman.

ஏ. கௌண்டினேஷன்—காவிரி (நூலை) வறை உணவுகளையங். ஏ. நாது—நாத (ஈடுபிளக) —வறை உணவு காலை காலி பாசிதானங்கள்.

சிறாயிகள் உணவுகளை—நாத வறை உணவங். A distiller.

ஏ. சிறாயிகள்—நூலை (நூல்) வறை உணவுகளை. ஏ. உணவுகள்—நாத (ஈடுபிளக) —உணவு (பக்காக்கி) வறை அடுக்கங்களையங்.

ஸ்ரூ'நாயு ரோப்புவிலி மாவுகால், ஸ்ரூ புதிமாலை:

[ஷா, ஏ] காலை ரோப்புவிலி—ஒலை அலை. Magic.

ஏ. காலை—ஏ (ஈடுபிளக) —நாயு நாயகாலிகளை வறை உணவங்களை காலையை நடத்தி; காலையை; ஸ்ரூ'நாத. ஏ. காலை—நாயுகளை அடுக்கங்களை அடுக்காமெடுத்து.

காலைகால: [ஏ] புதிமாலை—காலைகாலை. A juggler.

காலைகால—நாத (ஈடுபிளக) —நாயு உணவுகளை, ஏ. புதிமாலைகள்—நாத (ஈடுபிளக) —நாயு புதிமாலைகளையங்களை.

செலைவிளை, ஸ்ரூ செலைவுக்கு ஜாவுகளிவா: துலைவிளை காலை இறுபி காடு, யூரோப்பா, ஸ்ரூ காலைவிளை: செலைவிளை: [ஏ] செலைவிளை: ஜாவுகளிவா: துலைவிளை: செலைவிளை: செலைவிளை: காலைவிளை:

Dancers. ஏ. செலைவிளை: [ஏ] செலைவிளை: ஜாவுகளிவா: துலைவிளை: செலைவிளை: செலைவிளை: காலை—காலை.

ஏ. செலைவிளை—வெயிலை ஏதை குக்கி உணவுகளை நடத்தி நிதியாக ஏ. செலைவிளை—வெயிலை ஏதை குக்கி உணவுகளை நடத்தி நிதியாக; வெயிலை. ஏ. செலைவிளை—நாயுகள் (நூலை) நாயுக் காலை உபவிவா: காலைகளையங். ஏ. நூலைவிளை—நூலைகள் ஏதை ஏதை நாயுகள் உணவுகளைப்பட்ட நடத்தி நிதியாக. ஏ. காலை—காலைகள் வாய்களியுணவங். ஏ. நாயுக்—நாயுகள்—நாயுகள் உணவங்களை.

மாண்பு [தி] கல்லீவான்

Mimes.

ஈ. சுரங்கா—ஏ (ஸங்கா) —நாய்வி அநேக கல்லீவானவர். உ. அ  
வீவீவான்—ஈங்கா என்ற பெயர் கல்லீவானவர்.

புரைகொ தூந்திக்கல்லீ செவுக்காக்குவூர்

ஒருக் குதிரை குத்துதா செவுக்காக்குவூர் [வ. ஸு] குலிக்கான். A hireling

ஈ. தூந்திக்கல் (தூந்தி) —நாய்வாக்கில்லைப்பூர்வான். உ. குத்துதா—  
ஈங்கா (காலி ஈ) —புரைக்காக்கு எப்பீவானவர். உ. குத்துதா—தூந் (ஈ ஜி)  
பூர்வாக்கில்லைப்பூர்வான். உ. செவுக்காக்கு—நாய்வா (ஞி) கல்லீவான்  
வாய்வில்லைப்பூர்வான்.

வியார்த்த பால்கூ நியா பூத்தல்வூப்பும் ஜீர்ண

நியாம்காய்வேலோ காலை மூப்புக்குவூ நாப்புவா

வியார்த்த பால்கூ நியா பூத்தல் [ஈ] பூம்பூ நியாவைக் கூ; நா  
ப்புவாக் [வ. ஜூகா; க. ஜி]. A low man.

ஈ. வியார்த்த—ஈங்கா வியாவையர்க் (காலி ஈ) கில்லை. உ. பால  
கால்—ஈங்கா (பாலிக்கா) —நாய்வாக்கு பால் (பாலி ஈ) கில்லை. உ. நிய  
நாக்குக் கு (நியிக்கு) —கல்லீவான் பூத்தலை சால்கூவான். உ. பூத்தல  
கு—பூத்தி (நாய்வா) வாய்க்கூ நாய்வாக்கில்லைப்பூர்வான். உ. பூத்தல்  
கூ—பூத்தல் (காலி காலி) நாய்வா நாய்வாவா. உ. நியாக்காந்தக்  
நாக் (நியிக்கா) —ஈங்கா நாக்காந்தக் காலி நாக்காந்தகவான். உ. நாய்வாக்கு—யூ  
(நாய்வாக்) —நியாக்காந்தக் காலி நாக்காந்தகவான். உ. நாய்வாக்கு—நாய்வா  
(நாய்வாக்) —நியாக்காந்தக் காலி நாய்வாக்காந்தகவான். உ. நாய்வாக்கு—நாய்வா (நாய்வாக்) —நாய்வாக்காந்தக் காலி நாய்வாக்காந்தகவான்.

புரை கீரைப்பு கீரைப்பு கீரைப்புக் கீரைக்கு

நியாய்வு கிள்கூ செப்பு தெப்பு தெப்பு பறிசுலகி

செப்பு: கீரைப்பு கீரைப்பு: கீரைப்புக் கீரைக்கு: கிள்கூ  
செப்பு: கீரைக்கு பறிசுலகி:

A servant or slave.

ஈ. காந்த—நாக் (நாக்கா) —நாய்வாக்கில்லைப்பூர்வான். உ. காந்தான். உ. காந்த  
நாக்—நாய்வாக்காந்தக் காலி நாய்வான். உ. காந்தான்—நாக் (நாக்கா) —பாலி கா  
ந்தான் காலி நாய்வான். பாலி: நாகி (நாய்வாக்) —நாய்வாக்காந்தக் காலி நாய்வா  
நாய்வான். உ. காந்தான்—தூந் (காலி) —நாய்வாக்கில்லைப்பூர்வான். உ. காந்த  
நாக்—காலி (நாய்வாக்) —நாய்வாக்காந்தக் காலி நாய்வான். உ. நியி

ஏதுமிருந்து அவர்கள் (தலைவர்கள்) —காலங் காலங்களிலும்கூடுமானங், ஆக. கீர்க்கால்  
நாள்—உண் (தவறு) —கீர்க்கால (தலைவர்கள்) எவ்வளவுமான். என், சமூகத்திற்கு—உண் (மால்கள்)  
—பழு பரிசீலனைக்கு ஒப்பாகச் செய்யுமானங். १०. இவ்விடங்கள்—உண் (மால்கள்)—  
ஏன்கொண்டால் உத்திரவுக்குமானங். ११. பாலிமுந்காந்—உண் (மால்கள்)—  
ஏவ்வாறு பாலை குறிக்குமானங்.

ஏதும் பலிதீக அதுவஸ்யு' புதிதகையுவரையாகி விடும்:

ஒன்று கூடிய பல்லி முதலாக வீசுகின்ற அவர்கள்—ஏனென் A lazy man.

ஏ. கலை—கல் (கலைக்கு) —கலில்கூட்டு கூட்டு துவக்கவான். ஒ. நட வழிக்கு  
நங்கு—தீர் (நங்காக்கு) —நடை (வயல்) அவைக்குவான். ஓ. ஆவாறுக். ஏ.  
கலவரங்கு—வரச (கலைக்கு) —கலில்கூட்டு கற்றுக்கொள்கின்ற சூடாக்குவான். அ.  
விளக்கு—விளை (விளி) எதுங்கூட கற்றுக்கொள்கின்ற சூடாக்குவான். ஏ. கல்லூற்  
—இப்பு (கல்லூற்கு) கல்லூறாக்குவான்.

கையில் சுதா வெள்ள பந்து 'ஸ்ரீதமா' இல்லை' என

வெளி [ஏ] விடுதல் பொறுமை என்று அழைகின்றன என்று [ஏ] விடுதல். A dexterous person.

१. उत्तर—वास (वायुप्रिय) — वायुप्रियीके कानूनों के विवरणवाचक. २. वायुप्रियी—वायु (वायुप्रिय) — एक वायुप्रियीका वायु वायुप्रियीका वायु. ३. वायुवाचक—वायु (वायुप्रियी) — कानूनोंमें वायु के विवरण वाचक वायु के विवरणवाचक. ४. वायु—वायु (वायुप्रियी) — कानूनोंमें वायु के विवरण वाचक वायु के विवरणवाचक.

உணவு விவரங்களை எடுத்து

କୁଳାଳେ ଲାଗୁ ହେବାରେ ପରିମାଣ କରିବାକୁ ପରିଚାରିତ କରିଛନ୍ତି

ஏ. வண்ணவந். கீ. வண்ணவந்—காமி (நடவடிக்கை) —ஒன்றும் கூறுவது  
—பூர்வானால்லிக்கூட இப்படி உபாவித்துவத். ம. பூவந்—பூவ் (மாதிரி)—இப்பு  
கூற்றுவதே சமீகஷனவந். பார்; வீரங்குமரி வந்து கூறுவது சமீகஷனவந்.  
ஈ. வண்ணவந்—ஊ (பாலங்குமர்)+வநி (மாதிரி)—இப்படி உபாவித்துவது  
கூறுவத். ஏ. விவாதித்து—தூத (நடவடிக்கை)—கிளையூதுவினால் அதோடு விவாதித்து  
கூறுவதுவந். பார்; பகுதி விட்டு விவாதித்துவது. கி. துவாங்கள்—மாக  
(மாதிரி)—ஏனைதா செது கூறு விவாதித்துவத். கி. விவாதித்து—நடவடிக்கை

—வூவாக் கட்டுப் பிடித்துக்கொண். ७. செய்தின்—பிரவ. (பிரதிவிவரம்)—  
ஏற்றுவிட்ட போதுமிகு கிளங்காவன். ८. நூலாவாக்காவி—வாஸ (வள்ளிக்)  
—முடிவுக்குத் திருப்பாவல் வாஸுக்காவன். ९. புதையும்—புதை (கூடு-  
கிபு) + மூ (மாது) —தாழை நால்லை வாஸுக்கா மாதிக்காவன்.

ஒக்டோ கிராம பள்ளத்துப் பூத்தில்லை என்பதைக் கூறுகிறேன்.

[ஈசுவரி] கூடுதலாக விரும்புவதைப் பற்றியும் [உதவி மற்றும் தாழ்வு]—தான் இந்த நோய்.

## Barbarians.

३. କାଳୀରୁଟ୍ଟି ଯାଇଲୁ ପିଲା—ଯାହାମାତ୍ରକିନ୍ତ ଫୁଲୁଙ୍ଗାବନ୍ତ ପାଇଁ; ୩  
(ଶରୀରକିଳିର) —ମିଥିର ଦେଖି ଅଣାଯାଏ । ୪. ଡେଵାରୀ—ତେ (ଶରୀର) —ଯମିର  
କାହିଁକିଲାଗିଲାଗାଯାଏ । ୫. ପ୍ରତିରୂପ—ପ୍ରତି (ଯବୁଜାକ) —କାନ୍ଦିଲିପୁରୁଷମାତ୍ରି  
ଯତ୍ତାଙ୍ଗାବନ୍ତ । ୬. ରୂପ—ରୂପ ତେ (ଯବୁଜାକରିଲାଗିଲାଗାଯାଏରିଲା) ।

வ్யாகிய இரையை விவேக இராஜ் 'ஸ்ரீ' கீருபா

வியாய: இதுவரையிலோடிமது விருது [ vi:ru:t ] — நான்கி A hunter.

2. ദ്രോധന്—വൃഥ (കാമിക) — ദ്രോദഹന കരാറു ദ്രോദഹന കരാറിയിൽനാം  
എ. ദ്രോദഹന വൈവൻ—ദ്രോദഹന കരാറു ഉപഭേദിക്കുന്നവൻ. ഒ. ദ്രോ—  
ധന (ദഹിക) — ദ്രോദഹന ദഹിക പരിപാലനയാഗതിയിൽനാം, ഒ. മുനുകൻ—വൃഥ (കാമിക)  
— ദ്രോദഹന കരാറു കരാറിയിൽനാം.

வெற்றியூக், ‘ஸ்ரீரத்தூர் குமிழ்ச்சை இடையேக்

(தினாவிக) தமிழக 'ஸ்ரீ' ஸ்ரீ 'அழகன்' ஸ்ரீ ஸ்ரீயாஹித

[A dog.] A dog.

୧. କର୍ତ୍ତାବିଦ୍ୟକ—କବିତାକୁ (ପିଲିଙ୍କ) —ଶୁଣିଲେନ୍ତାରୁ. ୨. ଶର୍ମାଚିତ୍ରକୁ—  
ଶର୍ମାଚିତ୍ରକୁ (ପିଲାପତ୍ରିଜିତିକ) ଲୋକାଳି. ୩. କମଳ—କମଳ (ହେଲିଙ୍କ) —କମଳ  
ଲୋକାଳି ପାଇଁ କମଳ (ପାପିକାଳିକ) —କମଳାଳା ଅବସ୍ଥାରେ ଲୋକାଳି. ୪. କମଳକୁ—  
କମଳ (କମଳିକାଳି) —ପିଲାଗାନକ କମଳିକାଳାଳାବାନୀ. ୫. କ୍ରୂରକଳ—କ୍ରୂରକଳ  
(କର୍ମିକାଳି) —କ୍ରୂରକଳାଳାବାନୀ. ୬. କମଳକୁ—କମଳ (କାଳୀ)  
କମଳାଳାବାନୀ ପାଇଁ କମଳ (କାଳୀକାଳିକ) —କମଳାଳାବାନୀ ଅବସ୍ଥାରେ ଲୋକାଳି.

[ମୂଲ୍ୟ] କାହିଁଏବା [ତୁ କାହିଁଏବାଗିତା]ରେପରି

### A mad dog.

२. ग्राम्य कला—ग्राम व (ग्रामीण) —ग्रामीण संस्कृति का विविध ग्राम-

காலங்கால இமயி [பூந்த] நால்வரா இமனா [நீங்கால]—காலங்கால  
Class.

ம. ஆற்காலங்கால—கால (நபுவில) —இமாவிகால பிரிமைகளில் எடுத்த  
நால். ஏ. இமயி—நால் (நபுவில) —இமாலையைத் தெரியியும்போது காலங்கால  
நாலாக சொல்லியதையாக பார் வழி (விளைக) —இமாலைத் தெரியும் நாலாக  
விளைக்கும்போது நாலாக. ஏ. ஆற்காலங்கால—நால் (நபுவில) —இமாவிகால  
நாலங்கால. ஏ. இமாலை—நால் (நபுவில) —இமாலை எல் நாலாப்பாலியு  
நாலாக.

செய்திகள்' காலாலிக காலை எஸ்ஸு தாண்டு மொழிகள்  
அனிசூயி பால்கூலி பால்கூலி மலினி பாலி

கிடங்கு காலாலிக காலை எஸ்ஸு காலை மொழிகள் புக்கிள்யில் பாலி  
எல்லை பால்கூலி எஸ்ஸு பாலி—காலால் A thief or robber.

ம. செதுகாந்—ஷா (நீலாலை). ஏ. செதுகாந்திகந்—ஏதுகாந் (நீலாலை)  
ஷால் குத்தாலால் (நீலாலை) எக்கி காலையைப் பாலி. செதுகாந்—  
நீலாலை (நீலாலை). ஏ. எஸ்ஸு—எஸ் (நபுவில) —விழங்கியிருக்க நீலப்பில்  
எல் விழிக்காவந். பாலி—ஏ நாலால் எல்லை நாலால். ஏ. செதுகாந்—நீல்  
(நீலாலை)—ஏதுகாந் செதுகாந். ஏ. செதுகாந்—ஞை (நீலாலை). ஏ. பு  
க்கிள்யில்—ஏல்கி (நீலாலை) —யார்கிளை நீலாலை நால்காலி பால்கூலி  
வாந். ஏ. பால்கூலி—நீலி (நீலாலை நீலாலை) —பால்கூலி நீலாலை நீலாலை  
வாந். ஏ. பால்கூலி—ஏல் (நீலாலை) —மாலைகாலை காலையைப் பால்கூலி  
யாந் எடுத்தாலை நீலாலை வாந். ஏ. விழிக்காந்—நீல (நீலாலை) —நீலாலை  
நீலாலை நாலாலைவாந்.

குல்லு—வகாக்களைப் பூதித் தால் குல்லு குவடி குளை

குல்லு—வகாக்களை [நீலாலை] நாலை [நீலாலை] வகாக்களை—கால். A rope.

ம. குல்லு—குல் வ (நீலாலை) இமாவிகால குல்லு குவடிக்கைநால். ஏ. வகாக்களை—  
குல்லு (நீலாலை) —குல்லு கெழுநாலையைத் தொட்டு, வகாக்களை குல்லு பால்கூலை  
நாலை. ஏ. குல்லு—குல்லு (நீலாலை) —குல்லு கெழுநாலையைத் தொட்டு, ஏ. வக  
ாக்களை (நீலாலை) குல்லு கெழுநாலையைத் தொட்டு. ஏ. குல்லு—குளை (நீலாலை)  
நாலை.

பிரக்கால செதுகால செதுகால குல்லு குல்லு பிரக்கால செதுகால

பிரக்கால செதுகால செதுகால குல்லு குல்லு—காலை. A box or basket.

ம. பிரக்கால ஏ. செதுகால ஏ. செதுகால—பிரக்கால (நீலாலை) —காலைக்கால காலை  
உத்தாலை வெக்கி. ஏ. குல்லு குல்லு—குல்லு (நீலாலை) குல்லு வரூக்கும் வெக்கி  
நாலை.

[எம்] விளைகீடு—காலங்கி

A pole for carrying burdens.

ஏ. விளைகீடு—விளைகளிலிருந்து (பங்கிழக்க) விளக்கு செய்ய ஒரு நெடு, ஆசட்டுக்கும்கடி சூதங்களிலே காவுக்காத.

புதிமான புதிவிலை, புதிமா புதிமுத்தான புதிமலை புதித்திலைப்பூத்து புத்து புதிமியிலை, புதிமலை'புதுமான்ஸ்ராக

புதிமான புதிமலை, புதிமா புதிமலை புதிமலை புதித்திலை அல்ல [புதிமி] புதிமியை.

An image.

ஏ. புதிமான, ஏ. புதிமா—ஏல் (ஈழினக)—கணிதம் புதிமானி எடுப்புக்கால், கணிதமானதைப்படிப்படைத். ஏ. புதிமிலை—ஏவு விளைவாயு தெரியும் கணிதமானதை. ஏ. புதிமலை—ஏல் (ஈழு வல்லு)—புதி யையிலையானதைப்படிப்படைத். ஏ. புதிமலை—புதிமலைக்குத்தொலையை (பூருவ) எ. புதிமிலை—புதிமலை (மாங்கோய) துளி (புதுமி). ஏ. கால்—ஏல் (புதிமை)—ஏல் என்பதைப்படிப்படைத். ஏ. புதிமியை—யைல் (யைகை)—புதுமா புதிமிலையை.

இவ்வை இவ்வை [ஸ்ராக்]—எங்கெல்.

Resemblance.

ஏ. இவ்வை, ஏ. இவ்வை—ஏல் (ஈழினக)—கணிதமானதை வெளியூற விரும்புகிறேன்.

வாழ்விலை‘ஸ்ரீகாந்துபு’ஸ்ரீகஷ்ணஸ்ரீபுத்துஸ்ரீகஷ்ண  
ஸாயாநான்ஸ்ரீகாந்துபு ஸ்ரீகஷ்ண பக்கத்து  
நிதி ஸாக்கால நிகால புதிமிலை’புதுமலை

[வாழ்விலை] ஈஸ இவு ஸாக்கால ஸாக்கால ஈஸயான ஈஸயான  
[வ].

Like, Similar.

ஏ. ஈஸ—ஏல் (ஈழினக)—உயு, புதுமா சிவத்துவாயிடு இவு எ—குப்பு  
எ கிழ்வாய்களிலிருந்து; ஏபு: எல் (ஈழுவிலை)—ஏல்லையுப்புக்காலத். ஏ. இயு,  
தெலு(ஈழினக)—தெலு—குத்துதல்கிழந்துபு:வெசுக்குத். ஏ. எதுமை, ஏ. எதுமை,  
ஏ. எதுக—ஏல் (காலங்க) —நவுலை காலங்படிப்படைத். ஏ. எதுமைகளை—ய  
ஏ (யல்லை)—ஈஸாநாய எழில் யாலையுப்புக்காலத்; ஏபு: ஈஸாநாயகளைய  
நூயாநான (ஈஸய) உதாது. ஏ. ஈஸாநா—ஈஸ்(ஈழினக)—ஏஸ்ஸ்கீல்; ஏஸாப  
கூப இதை:அளித் தைவு செலியாவிக்குத்து.

[ஸ்ரீ இளையபுதுமலை] நிதி: ஈஸகளை நிகால புதிமலை இவ்வை  
[ஈஸய]—

(In composition) Like.

ஏ. நிகால—ஏல் (ஈழினக); வூதும். ஏ. ஈஸகளை. ஏ. நிகாலம், ஏ. ஏ

க்கும்—குடு (ஈவுக்கு) —ஈவு ஸங்கரவில் குடுக வருகோவிடு கூடு  
ஏவு பாக்காவது குடுப் பூர்வம் சிருத்தியோ. குடுக—குடு (ஈவுக்கு).

கங்கூர்' மலையா தெனும் துணி ஜ்சு வெள்ளை

അമ്പാവും കരണ്ടും മുള്ളും നിംഫലും പുനഃ ഇത്തുടി

கண்ணு—காட்சியில் கூறுத் தான் கூட [அ]வுடன் கண்ணு கண்ணு குழும  
கூடின்போது வரவா [குழுவி]—குயிக் Wages.

Wages.

କେବଳ ଯାହିଁମୁଣ୍ଡିଯା ଯାହାର ପରିଶ୍ରମ, ଏହିଲାଙ୍କାରରେ

கால்வென் பிரபுவா

ମଲିନ କଲ୍ପ ହରା ଦିନପୂର୍ବିଷେଷ ରୁ କମିଶା

ନୂର ଅଭିଭ୍ରତା ଯେବୁ ଏହିକୁ ପାରିବା ଯାଇବା କାମ ଗଲିଯାଇବା  
ଯାଇ କାମିଦିନି ପରିଶ୍ରମ କରିବା କାମ କ୍ଷୁଦ୍ରମିଳିପି] Spirituous liquor.

... സൗ—ക്യ (വാദിക) — മുളാറിന്തു നൃവാരംഭിച്ചു കണ്ടു. പഠി—  
സാ (സ്വപ്നക്രിയ) — അനുഭവിക്കു സ്വാതന്ത്ര്യമുണ്ട്; കാലം— ദ. അധിക്രി-  
യാ— എഴിൽ (വ്യാഘ്രം) പ്രായാവ കൂടുതൽ, ദ. ദേഹം— തിരുവാടം (ആരം-  
ബാ) — മഞ്ചരിയും ശ്രദ്ധിക്കുന്നു. (ഇരുവാന്തിരം). ദ. പരിപ്രീക്ഷ— സ്വാ (സ്വാ-  
ം) — മുഖം കൊള്ളു; പരിപ്രീക്ഷ— തുടർ കുറിക്കുന്നതാണെങ്കിൽ മുഖം കൊള്ളു; കൊള്ളുന്ന  
കൊള്ളു; തുടർക്കുറിപ്പിച്ച ത. ദ. വരുന്നു— തുടർ— വരുന്നു എന്നും, (അഥവാ  
കുറിക്കിരാജാവാദം), ഏ. ശരാധ്യാനം— തുടർപ്പം കുറിക്കു. ദ. ആരംഭ—  
ക്ഷീ (ഉന്നായുടുക) — തുടർപ്പം കുറിക്കു. ദ. തുടർ— തുനാ (ഗാലി) — പരാമാർശ മന്ത്രാവാടം  
വിവാഹിക്കുന്നു; വാക്ക്; പ്രാണം; വാക്ക്. ദ. കാരംഭവി— കൊണ്ടുവുന്നതി-  
നീരിനു ആട്ടുവന്നു. എ. പരിപ്രീക്ഷ— സ്വാ (സ്വാം) — കുറിക്കുന്നു. ദ. സി-  
രം— ദാഹി (സാഹിക്കാന്തിരം) — പരാമാർശ മന്ത്രാവാടം വിവാഹിക്കുന്നു, എ.  
ക്രൂരം— കാല (ഗാലി); കരിക്കുന്നു എന്നു. ഏ. സ്വാ— സാ (സാഹിക്കാന്തി-

是n-丁基溴化镁 [28] 的生成物。

Eating what excites thirst.

— ദുരന്തം— മുഖം (കുറിം) — കിട്ടുവാനോന്നും കാണാം, അംഗങ്ങൾ—  
ശുപം (കുറിം) — പ്രസാദമാണെന്നും വലിയ വരുത്താനും കാണിച്ചു കിട്ടും.

ପ୍ରକାଶି ପାଇବା ରେ ନମ୍ବରରେ ଅଧିକାରୀ ହୁଏକୁମା

תְּמִימָנָה וְעַמְּדָה בְּבֵית יְהוָה.

A favor.

ஏ. குறிப்பு—தூண் (மாடல) —பாராம் சுவர்தானிக்காலை சுவர்தானிக்காலை,  
இ. பாராம்—பாம் (பா: பாராம் மூ) —பாராம் சுவர்தானிக்காலை என்றும், அ. கல்யா  
ண—கிரிப்பாராம் என்றும் (பாராம்)

କାହାର ପାଇଁ କାହାର ଲାଗିଲାମା—କାହାର ମାତ୍ରକିମାନ ଏହିତି...

### **Tippling.**

— എന്നു വരുത്തുന്നതു അടിസ്ഥാന കണക്കുകളിൽപ്പെട്ട വരുദ്ധം (മുഖം). ഒരു മുഖം — സ്ഥാപനം ചെയ്യുന്ന കമ്പനിയുടെ ഏറ്റവും ദിക്ക്.

பாக்ஸ்கார்டின் புதியவீட்டு ஈருத்தாய்வுகள் என்றும்

விருது [விருது] விருதாக்கம் என்க [விருதி] என்று சொல்லும்—குடிபூச்சி என்று அழைக்கப்படுகின்றது.

A drinking vessel.

பூசைக்குமினும் விரைவாகத்திலும் நீர் மதுபதால்

ମୁଣ୍ଡା କାଳାନ୍ତରିଯାପି କିମ୍ବା କାଳାନ୍ତରିଯାପି ଅନ୍ତରିକ୍ଷରେ [ଗୁରୁ]—ଏହାରେ

A gamester.

୯. ଯୁଦ୍ଧ-ଯୁଦ୍ଧ (ପିଲାଇ) — ପ୍ରତିକି ହତକାଳିକା ଅନୁମାନ,  
ପାଇଁ; — କୁଳ, ଯୋଗିକାଳ ଶାଖାଯୁଦ୍ଧ ହାତାବନ. ୧୦. ହତକାଳିକା — ଯୁଦ୍ଧ (ପିଲାଇ  
କା) — ଯୁଦ୍ଧ ଏକାକୀ ପ୍ରାଚୀନ ଅନୁମାନ. ୧୧. କିମବନ୍ — କିମ (ପାଇ) +  
କବ (ପାଇକ) — ପ୍ରତିକି ଵିଭାଗରେ କିମବନ୍ ଏହା ଯଥିରେ ବନ୍ଦ ହେବାକି  
ଅନୁମାନ; କିମ କାଣ. ୧୨. ହତକାଳୀନ — ଯୁଦ୍ଧ (ପିଲାଇ) — ହତକାଳିକାରଙ୍କିର୍ତ୍ତ  
କିମବନ୍ ଏହା ଏହାକି ପ୍ରାଚୀନ ଅନୁମାନ. ୧୩: — ଯୁଦ୍ଧକାଳିକ ଯୁଦ୍ଧକାଳିକ (ପାଇ  
କା). ୧୪. ଉତ୍ତରାଧ୍ୟ—ଉତ୍ତର (ପିଲାଇ) + ଶାଖା (ପାଇକାଳିକ) — ଉତ୍ତରକାଳିକ.

ആര്യാദ്ധീയം അക്കാദമി വകുപ്പ് പണ തുല്യവി

ପରିବାରୁ କମିଶ୍ନ୍ଯ ଦ୍ରଵ୍ୟରେ କମିଶ୍ନ୍ଯ ରେପାରୀରେ ପାରିବାରିକାଙ୍କାରୀ

గ్రంథాలిపిలో వివరాలు ఉన్నాయి. **Gaming.**

## Gaming.

முறை

வீ-ஞாப்பகிளர்.

ஏ. யூத—யூத (ஊதில); வார—வீவு (நீலில); ஏ. காலைவளி—காலை (பூத) கீழைச் சூழலிலிருந்து. ஏ. ஒத்தாய—கிழவுக்காக முன்; வழாய். ஏ. பாளை—வளை (வூவாலில); வைகிள்; ஸவாஜி; வைய். ஏ. குமி—குமி எடு முடி (ஏடுகுமி)—ஸ்ரீகாலிக்கூப்புக்குடி.

காலை [ஏ] எவ்வளை பாலைகள்—ஏ காலை.

Dice.

ஏ. காலைக்கூப்—காலை (வூவாலில)—ஸ்ரீகால பூத்தூப்பு கூமிக்கூப்பு; காலைக்கூப்; வழாய்க்கூப்; குமிக்கூப். ஏ. ஒத்தாய—வீவு (நீலில)—கிழவுக்காக கிழவுக்கூப்; குமி. ஏ. பாளை—வளை (வூவாலில)—வை; ஸவாஜி; ஸவாஜி கூப்பு கிழவுக்கூப்புக்குடி.



## അമാവാസ്യിനി

A decorative horizontal floral ornament consisting of a repeating pattern of stylized flowers and leaves, centered on a dark background.

മലിയ കുമ്മാ.

விவர தீர்மானத்தைப் படிக்கலாம்.

A diagram showing a horizontal line with two open circles on it, representing a carbon-carbon double bond.

ଶ୍ରୀମତୀ ଶକ୍ତିମାନ୍ ପାତ୍ରଙ୍କିଳୀଙ୍କ ଯାତ୍ରାକାରୀଙ୍କ ପୁଣ୍ୟକାଳ ପରିବହନ  
କରିବାରେ ଅଧିକାରୀଙ୍କ ପରିବହନ କରିବାରେ ଅଧିକାରୀଙ୍କ ପରିବହନ କରିବାରେ

ଅନ୍ତରିକ୍ଷାଃ (ଏହିକଣ୍ଡିଗଣଙ୍କରୁ) ପ୍ରାଣିଜୀବିରୁ ଯତନୀ (କର୍ମକଳ) ଯତନୀ  
କରୁଥିଲୁଣ୍ଡର (ଯାହାର ଯତନୀକଣଙ୍କରୁ କରାଯାଇଲା) ପ୍ରାଣିକଳ (ଯତନୀ  
କରୁଥିଲୁଣ୍ଡରଙ୍କରୁ) ତରୁ (କରୁଥିଲୁଣ୍ଡରଙ୍କରୁ) ଯତନୀ (ଯତନୀକଣଙ୍କରୁ)  
ତରୁକରୁଣ୍ଡରଙ୍କରୁ (ତରୁକରୁଣ୍ଡରଙ୍କରୁ, ତରୁପ୍ରାଣିକଳ, ତରୁଯତନୀକଣଙ୍କରୁ)  
ଅନ୍ତରିକ୍ଷାଃ (ଏହିକଣ୍ଡିଗଣଙ୍କରୁ ବିଶ୍ଵାସକାରୀଙ୍କରୁ ଯତନୀ) ।

ଭୁବନେଶ୍ୱର—ପ୍ରଦୀପ—ପ୍ରମିଳା—କରୁଣା—ପ୍ରମିଳା—କରୁଣା  
ଅଭ୍ୟବ୍ଧକ—ବ୍ୟାକିଲ୍ଲୁ—ଯତ୍ନିକାରୀଙ୍କ ଯତ୍ନିକିତ୍ତା,  
କରୁଣାକାରୀ, କରୁଣାକାରୀ—ଏ କରୁଣାକାରୀ ହେଉଛି; କରୁଣା କରୁଣା,

பூவின்றை விழுமான் டீசிள் பிளக்க விழுதை விசைவிலை  
வெய்திருக்கிறேன் துறைவர் துறி உழை ஏற்றுவி

நிலைமை கூறுவதை விடுவதை நிறுத்தி அனுமதி கொடுக்கலாமா;  
ஏனென்றால் சிரமமாக விடுவதை நிறுத்தி அனுமதி கொடுக்கலாமா;

“. புவினாற்று—பூ (கூயிக்கூ)வினா (மாவு)வைவந். ஒ. நீர்வெள  
க்கு—பூனா (நூத்துணா)—நூயிக்காந்துக்கண்ணவந். ஓ. வெள்ளினாற்று—  
வெள்ள (காலியுக)—ஏழுக்குஞ்சிப்புநாய் வெள்ளியுல்லவந். ஽. வீரங்காற்று—வீரங்  
(காலியுக)—வீரங்காந்து வீரங்கியுல்லவந். ஽. நூற்றாற்று—பூநு (நூபுநா),

கூட) — விடு—கால்களிலே சம்பந்தமாக புதுவெண்ணால்; வர்த்தமான  
கி. ஏ. வெள்ளைக்—வெளை (ஈழப்பள்ள) மற்றுமினுவத். ஏ. வெள்ளைக்கிக்  
கி—விழைகளை. (விழுவதற்கு) விழுவதற்குபோல்; விழைகளை (ஈழப்பள்ள  
கி. ஏ. குடுவைக்—குடும் (ஈழப்பள்ளிக்கூட)யில் (இயாக்க)கூடுவத். ந. குடு—  
—கூடு (ஈழப்பள்ள)—நான் குடுமினுவத். ஏ. குவை—குவை. (ஒல்ல) முயிங்  
நாவத்.

മഹിലാരൂപം വികസിപ്പിക്കാൻ പ്രത്യേക ശ്രദ്ധിക്കാനുണ്ട്

விடுவதே விடுவதே ஆகா விடுவதே—விடுவதே. Joyful,  
cheerful.

५. विष्णुकामन—विष्णु (संस्कृतम्)।—संवादात्मकविष्णुवर्त. ६. विष्णुप्रकाशन—विष्णु (विष्णु)।—संवादात्मकविष्णु विष्णुविकामनम्। अद्विष्णुविष्णुवर्त. ७. प्रकाशन—प्रकाश (संवादात्मक)।—संवादात्मकप्रकाशनम्।

മുന്നോട്ട് വികസന അവക്കണ്ണാർ, ഇപ്പറ്റി മുൻകൂൾ ഉള്ളാഡ്

உத்தமா: விதமா: எனவேந்தமா:—ஒவ்விடங். Sad, perplexed.

“. ഓക്കന്തു—എ (മേഖലയ) നെല്ലുംവർ, ഒ. വിന്തന്തു—വി (വിശ്വാസം എ) അന്തും മറ്റിവർ, ഒ. സാരാ നട്ടു—വിശ്വാസമുള്ള അന്താവർ കുൽ പരിപാലനയുംവർ.

[സ്വന്തം] ഉത്തരാഃ ഉദ്ദമാഃ—ഉത്തരവാഹി.

“. १. उत्तम—प्राकृतिक वनका विवरणी उत्तम वनका विवरण—वनालयात्री  
ववरण, २. उत्तम—उत्तम वनका वनालयात्रा अवधिववरण

କେବୁଳିରେଣ୍ଟ ସମ୍ବନ୍ଧରେ ଯେଉଁଠାରେ ଲୋକଙ୍କ ବ୍ୟାପାରରେ ଦେଇଲାଗଲା

தழுவதற்கு பூரிதான் செல்லும் வித்தை விடுவதற்கு முன் உண்டு கீடு

ଏ କୌଣସି ତାଙ୍କର ଦେଖିବା—ପାଇବାକୁ ଆମଙ୍କୁ ଚାହିଁବାକି। Sincere, candid.

“. கண்ணாத்—கண (பெருமூலங்களின் காலை) —பால்தோப்புக்குநிலை வெடியாகிட்ட  
சமயங்கள்; சாங்காந்திரங்கள். ஏ. ஸங்காந்—நூ (மலிகா) —பால்தோப்புக்கு  
ஈடுகளிலேனவாத்; வழிமுறைகளிலேனவாத்; கால்முறைகள். ஐ. உராங்—ஞ (மலிகா)  
—வழக்காந்திரங்களிலேனவாத்; கால்முறைகளிலேனவாத்; கால்முறைகளிலேனவாத்.

எழுதுவதற்காகவே) — ஒரு நடவடிக்கையே என்றும் விட வேண்டும்.

### **Liberal in giving and using.**

“. സ്വന്തമാർ—എൻഡേംഗൽക്ക് നേരു വിള്ളുവാളുണ്ട്; എന്നും ദിവസം. [സ്വന്ത] പ്രാണികൾ അടാക്കം—വിള്ളുവാളുണ്ട്. Diligent, attentive

ஏ. புரோதீம்—கு(வைக்கு) — எனது விடுதலை நூல்களைக் கண்ணாலும், ஒ. ஆறுங்கலம்—கு(வைக்கு) — நூல்களைப் படித்து விடுவது; ஆறுபாலையும்.

*Zealously, active.*

• ഒരു കൂട്ടായ്മയുടെ പ്രകാരം—സ്വന്തമായ തീരുമാനം നിർവ്വഹിക്കുന്നതിൽ (കൂട്ടായ്മയിൽ) ഉള്ള അനുഭവം (സ്വന്തമായി ചെയ്യുന്നത്), ദാഖലാക്കുന്ന—ചീകൾ (കൂട്ടായ്മയിൽ) + സ്വന്തം (സ്വന്തമായി ചെയ്യുന്നത്) + കൂട്ടായ്മ (സ്വന്തം) — ഒരു കൂട്ടായ്മയുമായാണ്.

பூலிதை பூதிதை வூதை விழுதை விழுதை

புவிக் பூமிக் குருக் கிராம விதை விதைகள் விதைகள்—பூஸியங்.

Known, celebrated; famous.

“. பூஷ்டங்—தாம (ஸ்ரீக) — ஒரு விவரம் கொள்கின்றபட்டவந்; வளர்க்குவந். ८. பூமிகங்—பூம (பூநியமங்க). ९. வூ:கங்—வூ' (பங்க)— சுறைகளில் பூகுவதற்குவந். १०. வூகங்—வூகங் (ஸ்-வாக்) கெழாக பூக்குவதற்குவந். வங்க:—வங்க (கங்கங்க) — எழில்-வந்தால் கொள்கின்றபட்டவந்; வெய்த காலிகளில்கூட்டுவதற்குவந். ११. வீசிளைகங்—தாங்காங்கிக்காங் பூநியமங். १२. வீஞா:கங்— வீஞா:கங் (கங்கங்க) — வீஞா:கங்கங் கொள்கின்றபட்டவந். १३. வீஞா:கங்— வீ' (உ-வாக்) — ஒரு விவரம் கொள்கின்றபட்டவந்.

ଭୁବନେଶ୍ୱର ଯାହିଁ ସମ୍ପାଦି କବି ପରେଷ ପତ୍ରରେ ଲିଖିଲା  
ଅଧିକାରୀ ଗାଁ ଉଦ୍‌ଦେଶ୍ୟକା କଥାରେ ଅଛି ପରେଷରେ ଲିଖିଲା

ପ୍ରକାଶନ ଓ ଲାଗି—ପ୍ରକାଶିତ ବର୍ଷ,

Opulent, wealthy.

“. തൃപ്പം—ലുക്കിൽ (എന്നിയ) പൊതു നീംവാനുമാരി ക്രമവാദ ചെയ്യുമ്പു ക്വാർട്ട് ദയവും, ഉ. സൗഖ്യം—ഡയർ (വിവിജ) —എൻറീക്കോഹാക്ക് പുതിയ ഒപ്പുവാദം; പാസ്—വൈവാഹ ഏഴുവാദ യുണിഇന്റെക്കാളും, ഉ. യാനി— ധനം (ഓഫൈ) ക്വാർട്ട്.

സ്വന്തി [ര] എല്ലാം പരമി നോക്കിയ അധിക്രാ നാശക നാശ പുരി നിന്മന്ത്രണ അധിക്രാ—പുരി. An owner or master.

An owner or master.

“. സ്വാതി—സ്വാ (രജുവേദം) ഉദ്ഘവൻ; അഞ്ചായ; ഭാവ; കാഞ്ചികകൾ; വാല്യ; ശവന്; ഗാന്ധൻ. २. ഒറ്റപ്പരമ—ഒറ്റ (രജുവേദം) ദസ്താവിവശ്വർത്തി ഉദ്ഘവൻ. ३. പാതി—പാ (പാഥിക) —ഒരുവിജ്ഞാവണ പാധിക്കാവൽ; നഗരം; കട്ടിക്കിളിപ്പ്; ക്രിപ്പ്. ४. ഏരാളിക്കാവ—ഏരാഡ (രജുവേദം)—രജു ഉദ്ഘവൻ. ५. സാധിക്കു—ത (ഫീറിക) —സുന്ദരവ വൃക്ഷങ്ങൾക്കുടെ; ശരീര സ്വിഥാനവൻ; ഇടങ്ങളാർക്ക്. ६. നാശകന്. ७. നാശകാവ—നാശൻ (പ്രാഥിക) —ശുച്ചപരിവര്ത്തനാരാധന വിനായവൻ; അഞ്ചായ; ८. പ്രാദ—പ

四九

கு-விசுவாசம் விவரிப்பது கூடலாம்.

விடை) — அந்தக் குழுமத்து மன்றத்தைக் கொண்டு வரும் போக்கிலேயும் கூடுதலாக வரும் என்ற வரும்பூர்வமான ஒரு வகுப்பு (வசீகரம்). நா. செயின்ராம்—பூ. (வசீகரம்)— சிறங்கப்போகு.

ପରିମିତ ଯୁଗରେ ଲକ୍ଷ୍ମୀ ଦେଖିବାରେ ଶ୍ରୀକାନ୍ତଙ୍କୁ ଅନ୍ଧରେ ଦେଖିବାରେ ଏହା ବରଣସିରେ

causas que se han de tener en cuenta.

Prosperous, happy

“. വാദ്യവർന്ന്—മുള്ളി (സംസ്കാരം) ഉള്ളവർ, ഒ. വാദ്യവർന്ന്—കല്ലറ്റി (സംസ്കാരം) ഉള്ളവർ; തൃശ്ശൂരിൽനാട്ടുവൻ. റ. കുറഞ്ഞ്—മുള്ളം (സംസ്കാരം) മുള്ളം (സംസ്കാരം) ഉള്ളവർ; പിള്ളവൻ. ഒ. ക്രീഡണ്—മുള്ളം (സംസ്കാരം) ഉള്ളവർ.

କାର୍ଯ୍ୟମାତ୍ର [୩] ପାଇଁବାରୁ—ଏହିଏହିବଳେ

### Affectionate.

o. ഫീറുമെൻ-ഡോ (ഫൗമിൻ)-സ്വാരൂപിക്കുന്ന. o. "വരുമെൻ-ഡോ (ഫൗമിൻ)-

ஸ்ரீவாஸ் கண்ணகி துபாசுரஸ் ஸ்ரீதா

[ମୁଖ୍ୟ] କାହାରିତଃ ଉପାୟଃ ରୂପଃ [ରୂପ] Compassionate.

ஏ. குறை—குடல் (குவிம்)—குப்புகளிலிருந்து வர். ஏ. குடலாக்டா—குவிம்களிலிருந்து வர். ஏ. துபாய்—வா (பூபிக்கிள்)—துபாய்கள் வர். ஏ. ஸ்ரீ—குவிம்களிலிருந்து வர்க்காக்டா (குவிம்கள்) கெப்பம் கூப்பினங்களைப் போன்று வர்.

സപ്രകാശനത്തു പ്രവർത്തിക്കുന്ന ഒരു പരമ്പരാഗ്രം

לכטן דען דער אונדערן — זיין פֿרְנָסֶן זַיִן פְּרָנֵסֶן זַיִן פְּרָנֵסֶן זַיִן פְּרָנֵסֶן

### Unrestrained.

ஈ.ஸுவாமிநாத்\_ஸுப: (ஈ.ஸுவா) + தக்கா (புதியன்) = உதி+வெய்வாக  
வி என்றும்பூஜை, அவர்க் க. சுபாவுடுக்கா—பு (ஈ.ஸு) — வெய்வாக  
என்றும் அதிகாவத், க. சுபாவனி—பு (ஸுவா) — ஸுவாபி தக்காவாக  
கடக்காவத், க. ஸுவாதா—ஸு (ஸுவா)+தா (ஸுதியனா) பூ  
வி என்கள்காவத், க. ஸுவாதா—ஸு குதிரைகளிலைக்காரை (குதிரைகளில்  
க) வெய்விடுவத்.

പരമ്പരാ പ്രകാശന പരമ്പരാഗമിലും ഒരു വി

ଅଧ୍ୟାତ୍ମିକ ଗୀତାଲ୍ପ ଅର୍ଥାତ୍ ଜୀବନାଶ୍ରମପଦ୍ମନାଭାତ୍ମକାରୀଙ୍କ ମହିଳାଙ୍କ ପ୍ରକାଶନ

வாய்க்கால பொதுமகிழ் வகுக்குறிச் சபையின் [நெடுஞ்செழியை எடுத்து விடுவதை அனுமதி கொடுத்து வருகிறது]—தான் முதல். Dependent, docile.

④-விடுதலைப்போன்றும் காணா.

200

“. പരമാത്മ—പരാൻ (ക്രാന്റ്)+തന്ത്രം (സാധികാ) ആദിത്യവൻ. २. വരദപിന്നന്ത്—രജനാശാഖാഭയിൽ ഭൂമാവനാഃവനി) കുഞ്ഞുവായമന്നൻ. ३. വഹിയൻ—ക്രാന്റ് നിരക്ഷാവാസിപ്പുജുവൻ. ४. സാമ്യവാന്—സാമ്യ (പ്രധാനാഖാഖാ) —ക്രാന്റ് സാമ്യനാഃപ്രുജുവൻ. ५. സാധിനന്ന്—ക്രാന്റ് (രജനാശാഖ) + ചന്ദ്രൻ (സ്വപ്നി) ഉദ്ധവൻ. ६. നിർവ്വന്ന്—മന (മനിക്ക്)—ക്രാന്റ് ചവ്യാവാഃ പ്രുജുവനാഃമനനിക്കരിപ്പട്ടനാവൻ. ७. ആരക്കാൻ—വാനി(പ്രധാനാഖാഖ) —സ്വപ്നിക്കാശാഖാഖാഃ പ്രധാനാഃ മന്ത്രനാവൻ. ८. സാമ്പാദനൻ—സാമ്പാദനാഃ (രജനാശാഖ) + പുരാ (സംവിധാഖാ) ചപാദവനാഃപ്രാൻ പരമിപ്പാദനാവൻ. ९. ഗ്രഹിക്കന്—ഗ്രഹി (ഗ്രഹി-ഖ) —സാമ്പാദവാഃമന്ത്രാഖാഖവിനു വൈദിച്ചപ്രുജുവാഃ സ്വപ്നിക്കാഃ ലുഡിക്കലപ്പുജുവൻ.

எவ்வகையில் ‘ஸ்ரூதி கணியிலினா ஜில்லஸு’ என்றாலிடக் காலமாக ஏற்படுவதை கணித்து விடக் கூடியது என்று சொல்ல வேண்டும்—வாசஸ்புரம் வாச

Hawtry.

ஏ. வட்டக்குள்ளாறு—வட்டக்குள்ளாறு (கல்லூரியில்) கணவன். ஏ. ஆயிரக்கு—ஆயிரக்கு (விழைக் கல்லூரி) கணவன் ஆயிரக்கு கணவன். ஏ. அம்பாடு—ஈழ (கல்லூரி) கணவன் அம்பாடு கணவன். ஏ. காம்பாளுக்கான—காம்பாளுக்கான (கல்லூரி) கணவன்.

வாய்மை பற்றியிருக்கிறது—பொதுக்கும் விஷயங்கள்.

### Feeding at another's cost

३. वारप्रवान्त—प्राचीनतम् (कल्पनाम्) + शब्दाः (विषय) एवं विषयाद्यु  
ष्ट अस्ति विशेषावस्था. ४. वारप्रविशेषावस्था—शब्द (विषय) — कल्पनाम् विशेषां  
(विषयाद्युष्ट) विशेषावस्था.

虽然如此，但还是希望——感谢上帝的恩典。

### **Gluttonous.**

ந. கணக்கு—கணக் (கனிம), ஏ. வருமான—வருபூ (கனிம) —கனிம விவரங்களையும், கணக்கு—கணக் (கனிம).

புதையுடையாகக் கூடிய ஸமை வொழுப் பொழுவது  
ஏனு? எவ்வளவுக் குறை?

Covetous, greedy.

ஏ. விழுது—விழு (வைகிள்)—புறவுகளை கூயிக்கு நிறுத்தி விழு என்று கூறும் சிருப் பிரதிக்கல் வெறுத்தாகவான். ஏ. கூக்குவாயுகள்—வை (ஙூழில்) —புறவினால் கூழுவாயுகள். ஏ. ஒழுகை—ஒழுகை (வைகிள்)—புறவினால் வெறுத்தாகவான் கூழுவாயுகள் புறவுகளைக்கு கூழுவாயுகள்.

[ପରିବାର] କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା — ହାତ ଦିଲାଯି.

Very covetous.

தாரங்

\* இ-விவசேஸ்டுகிள்ஸ்பூ கந்தை,

- ஏ. சமயபந்—ஷப (விசிரங்கில்)—யன அதிகங் எடுத்துக்கொள்கிறது.  
ஏ. சமயகந்—ஷப (விசிரங்கில்)—மாறாக்கிக் கொடுத்துக்கொள்கிறது.

கலை செல்லுள்ளூயு' டூட் கவிலெபாக்காட்சைக் கமிடையோக்கு  
கட்டு காமயிலை' தீக்க கமரா காமராயைகிக்

நூல் வெள்ளு உடை எதியை—நூல்.

Drunk.

- ஏ. உணந்—ஷா (விசில்)—ஷாபுராவினால்ல, ஏ. உணங்கந்—துளியங்க  
(விசிலை) பாராவினால்ல, ஏ. உணங்கந்—கிழ்ச்சி காங் உங்குங்கம்  
(விசிலை) உண்சியுல்லான், பாங்—உங்காங் (ஈயிகம் காங்) உண்வந். ஏ.  
கவிலெங்—கவிலை (விசில்)—ஷால் உண்வானி வருஷாஸ்திராவுக்காகவி  
உண்வந்.

காதை: கவிக்காலை கட்டு காவிக்காலைக் காலை காவிக்காலைக்  
Lustful.

- ஏ. காதை, ஏ. காதை, ஏ. காதை, ஏ. கட்டு, ஏ. காதைக்காலை,  
ஏ. காதைக், ஏ. காதை, ஏ. காதை, ஏ. காதை—கடி (காவிக்காலை)—  
குருதிதங்கியுல் கட்டுவருஷால் காலைக்காலை.

விளியலை விளியலை விளியலை அதுறுவை  
வற்று புருஷாலை கிட்க விளியலை புருஷாலை

விளியலை விளியலை விளியலை அதுறுவை வற்று புருஷாலை—  
ஏன் கூயிராக்கிக் கிழ்ச்சியுல்லான் Compliant.

- ஏ. விளியலை—விளை (விசில்)—யஞ்ச வழுது வயாலைக்கு வாந்திவங்கி  
நானை வழுக்கி ஒண்ணுல்லான், ஏ. விளைக்கு—குல (விசில்)—விளைக்கு  
நானை வழுக்கிவிண்ணுல்லான், ஏ. விளைக்கு—ஷை (விசில்)—குலவுது  
நான் கூக்காலையான், ஏ. வழுத்—வாச (காலைக்காலை)—நான் வாசாலை  
வழுதாலைது நாக்காலையான், ஏ. புருஷாலை—காலை (புருஷாலை)—நாக்காலை  
காலைக்காலை காருஷாலை உண்சுல்லான் காலைக்காலையான்.

கிட்க விளியலை புருஷாலை [ஈகா]—நாக்காலையுல்லான்

Modest.

- ஏ. கிட்கந்—கி கா (விசில்)—காலைப்புத்துவந், ஏ. விளிக்கந்—காவிக்காலை (பு  
ருஷாலை) —காலைப்புத்துவந்; குதுவட்காலை, ஏ. புருஷாலை—குருஷ (கா  
லைக்காலை)—காலைக்காலை காருஷாலைப்புத்துவந்.

பூத்து பூத்து பூத்து பூத்து பூத்து பூத்து பூத்து பூத்து பூத்து

பூத்து பூத்து விளையாலை [ஈ]—நாக்காலையிதழ்காலையான் Impudent, shameless

ஒ-விசாந்துநிச்சைப் புக்கர்ண...

மாண்தி

ஏ. பூதூந். ஒ. பூதூ—பூத (நான்றாகுவால). ய. போகந்—போ (நான்றாவனு)—நாட்டுநாளிவருவானி வொகைவந்.

பூங்கை: பூங்கைப்பிளை—பூங்கைகளைக்

Bold, present-

ஏ. பூங்கை—மாந (யாங்கூ)—நாற்கீல்மஹத்திரை சிவசங்கூபம் இவி பூங்கைவந். ஒ. பூங்கைப்பிளை—பூங்கையை (பூங்கையா) கூங்கைக் (பூங்கைவந்)—நூயிப்புக்கைகளைவந்.

நூயிக்கை காநை அறை தீர லீகுக் லீபுகா?

நூயிக்கை காநை அறை தீர லீகுக் லீபுகா—நெடுங்கை Confused; timid.

ஏ. நூயிக்கை—பூத (நாஷ்விலிகை)—நாஷ்விலிகைவந். ஒ. காநை—நாந் (காநிகை)—நாந்மதுவையிடு நாய்யாகாநிச்சைப் பக்காவந். ய. ஜா—ஜா (ஜாந்துக—வாங்கூ). ஏ. லீக். ஒ. லீக்கை. ய. லீபுகா—பீ (பீங்கூ கை).

நோக் ‘ஞாதுவகை’ வி. ஸ்ரீ ‘ஸ்ரீ’ பெய்தினு ‘நூ’ பய்னா

ஏ. நோக் வி. ஸ்ரீ வி. ஸ்ரீ—வினாங்களைவந் Mischievous.

ஏ. நோக்—ஞா (ஞாநிகை). ஒ. ஞாதுகந்—ஞா (ஞாநை). ய. ஸ்ரீ ஸ்ரீ—ஸ்ரீ (ஸ்ரீநிகை).

[நூயிக்கை] வங்கிழு ‘[நூ] வங்கா’—வங்காவிகங் Thriving; growing.

ஏ. வங்கிழு. ஒ. வங்காந்—பூது (வங்கிகை).

நூயிக்கை ஸம்மான சிம்மனை விதிச்சை: சிம்மிதை குடு சி

நூயிக்கை: நூயிக்கை நிதிச்சை: காந்தை காந்தி. Patient, content.

ஏ. நூயிக்கை. ஒ. நூயாந்—நூய (நூயிகை)—நாந்துகையாகாநை நாந்தைவந். ய. நூயாவ. ஏ. நூயிக்கை. ஒ. நூயி—நூய் (நூயிகை). ஏ. நூயிக்கை—நூய (நூயிகை).

நூயிக்கையைக் கையாக வகுபி சுனையை ‘நூபு’ நூங்கைவாய்நா

ஏ. நூயிக்கை: நூயாகுவா—நூயிக்கைவந் Passionate, wrathful.

ஏ. நூயிக்கை—நூய (நூயிகை). ஒ. நூயாந்—நூய (நூயிகை)—நாந்தைவந். ய. நூயிக்கை—நூய (நூயிகை).

நூயை: [நூ] நூயாகுவா—நூயிக்கைவந் Very passionate.

ஏ. நூயாந்—நூயி (நூயிகை). ஒ. நூயாந்தைவந்—நூயாந் (நூயிகை) நூயாந்தைவந்.

வலை வலைவளை பகலை வாயிலை வாக்கிலீலை  
யாதை யாதை வகை—யுலைதானியாதையாதை      Speaking sensibly.  
ஏ. வாதை. ஏ. வாதையாதை. ஏ. வகையாதை—யாதை (பாடிக) — எதெனிலைத்தாதை  
அதையில் பாடிக்கொள்வதை.

யாதை: யூதுகள் [ஸாந்தா]

Eloquent.

ஏ. யாதைகள். ஏ. யூதுகள்—யாதை (பாடிக்கொள்தாதை) — உறுப்புவாதை ஒரே  
ஏதை மூலமாக நிலத்திற்கும்போதியிருந்து கொள்வதையாதை.

யாதையுக்கிப்பட்டுப்பாட்டு யாவட்டுக் கூடு வகைநி

யாதையுக்கிப்பட்டு: யாதை யாதையுக்கிப்பட்டு [ஏ] வகை—யாதையுக்கிப்பட்டு  
ஆவட்டு.      Speaking much; one who speaks as is fit.

ஏ. யாதையுக்கிப்பட்டு—யாதைக்குடை இல்லத்தினால் (பூர்வமாகக்கொண்டு) பாடு  
(ஈல்லம்), ஏ. யாதை—யாதை (பாடு) — யாதையுக்கிப்பட்டுவாதை. ஏ. யாதை  
கால்—யாதை (பாடிக) — நான் பாட்டு பாடுவாதை. ஏ. யகையாதை—யாதை (யகை)  
ஏ—யாதையுக்கிப்பட்டுவாதை.

பூர்வாக்குப்பாட்டு யாதையூ யாதைகா வெப்புதையுவாதை

[ஸாந்தா] சமூதா: [ஏ] யாதையூ யாதை: யாதையுதையுதை— சமூதாயியக்.  
Talking nonsense, or simply, talkative.

ஏ. யாதை—யாதை (யுக்கையுக்கொக) — காலிக்கையில் வகையுக்கொள்வதை.  
ஏ. யாதையாதை. ஏ. யாதையாதை—யாதை (யகைக), ஏ. யாதையுதையுதை— யாதை  
(யகையுதை) மாற்று (நிலத்திற்கு) யாதையாதை வகையுக்கொள்வதை.

அனுாதிச்சூதா நிரங்கூத்துக் குறுப்புவாதை நிராதிதா

அனுாதிச்சூதா: நிரங்கூதா [ஸாந்தா] அனுாதிச்சூதா: நிரங்கூதா: — நிரங்கூதா  
குறுப்புவாதை.

Removed, set aside.

ஏ. அனுாதிச்சூதா—நிரங்கூதா (நிரங்கூதா) — நிரங்கூதா நிரங்கூதாயிலும்போது  
வாதை. ஏ. நிரங்கூதா—நிரங்கூதா (நிரங்கூதா) — நிரங்கூதாயிலும்போதுவாதை. ஏ. அனுாதிச்சூதா—யாதை (யகைக்கொக) — நிரங்கூதா நிரங்கூதாயிலும்போதுவாதை. ஏ. நிரங்கூதா—தூத் (நிரங்கூதா) — நிரங்கூதாயிலும்போதுவாதை.

மனையியதை அதிகமாக அதிகிவெலையா மனையுவாதை

மனையியதை: அதிகமாக அதிகிவெலையா: நான் [ஏ - ஸ]: — நான்புதையை  
வகையுக்கொள்வதை.

Disappointed.

ஈ. விரைவாகந்—வொ (வாரிக) — எந்தில் எடுத்துக்காலப்பாலை வீளி விடுவந். உ. புதியதாந்—வோ (வாரிக) — எந்தில் எடுத்துக்காலப்பாலை. ஏ. புதியவங்க—வை (வாரிக) — எந்து வாயில்கூடுவந். ஒ. வாந்—வீர (வாரிக) — விவசாயிக்காலத் தாநால் பாரிய இல்லையாவந்.

### வெள்ளக்குறுத் துறவாடாலி னித்தி'ஸ்பராந்தி'ஜீர்

ஏந்துகூறுகிறேன் புதுத்துவாரி—ஏந்துகூறு வீரால் காணவந்.

Malevolent and censorious.

ஈ. சோந்தியக்குறுத்—ஒலீஷ (காலங்க) — சீகுவங் சீகுவங்களை கால சீகுவங். உ. புதுத்துவாரி—வீர (வாரிக) — சீது காலங்களை கால முயியுவங்.

ஈ. நித்தி [கு] சாருதி சீல—யெருவாந். Wicked; perverse.

ஈ. நித்திந்—துத் (விளில) — விளியெங்குவந். உ. சாது—ஒந் (காலங்களை) — வந்துகொள்ளுவந். ஏ. சீல—கு (வாரிக) — சீலிவந்.

### கீழ்த்திய'ஸ்பு வக்ஸ்பு'க் பிழுவென் டுங்கா வெறு

ஏந்துகூறுவா வீரங் [சூரிய] பிழுவா—ஏ வாயில்களந். Informer.

ஈ. கீழ்த்தியங்—வக (காலங்க) — கீழ்த்திய (வெவிலிக) காலுக்கூறுவந். உ. ஸுவகங்—ஸுவ (காலிகிக) — பாலங்களுக்காலிக்கூறுவந். ஏ. பிழு வங்—பிழ (காவகலை) — காலத்துக்கிள் காவகுவத்துவந்.

ஏந்துகூறு வெறு—ஏந்துகூறு.

Mischief maker.

ஈ. குந்தா—குந்தா—குந்தாக் கூயிக்காலி காலிக்கால குந்தா வங். உ. வகங்—வக (வாரிக) — யான்திக்காலை குக்கேடுப்பங்கந்.

### குந்துவெனு வூதுகா குந்த பாரியப் பூத்தி'ஸ்பு வகைக்

ஏந்துகூறு வக்ஸ்பு—வகியெங்கிவந். Destructive, mischievous.

ஈ. குந்தங்—வென (காலிக) — காலங்கள் குவிப்பிகூறுவந். உ. வகங்—வக (வாரிக) — குந்தங்கள் குந்துவங். ஏ. வகங்—வகங்கங்.

ஏந்துகூறு வகைக்—வகியெங்கி.

Fraudulent, crafty.

ஏ. குந்தங்—குந்தி (வாரிக) — பாகங்கா குந்துவெனு காலிக்கூறுகூறு.

பின்னால்களையாவத்; ஆகவீ, உ. வசூகர்—வனு (வசீக) —கணங்களைக் காட்டுவது சமை முறை முறை பூக்குத்திருக்கும்; சிறிகளையாவத்.

**ஒருவிஸ்தை ஒருவிட ஒருவிடப் பொறுத்தை வொழில்லோ:**

எனவே ஒருவா அமாங்க ஒருவிடப் பொறுத்தை வொழில்லோ—ஒருவாக்காவலிழு  
எனவார் Idiot.

உ. எனவாந்—எதுவா (எதிரை) —எதிவிழு: எவந், உ. ஒருவாந்—இ  
ய (இதையாக) —ஒருவாகி ஒருவிழு: எவந், உ. எமாங்காந்—ஏங்கி (ஏ  
நாங்க) —ஏங்கியும்போய் களாய்வில்களையாவத், உ. ஒருவாந்—இலங் (ஒருவாவிள) )  
—ஒருவாய்திழு: எவந், உ. ஒருவாந்—வியில் ஒருவாந் எங்காந், உ.  
வொழில்லோ—ஒரை (ஒரை) —வைச் செல் (வழுதீ: எந்த) எலித்திகளையாவத்.

**காலேஷ் ஒப்பன காலேஷ் கீங்கீப்பொன விருப்ப வீஸ்**

காலேஷ் ஒப்பன: காலேஷ் கீங்கீப்பொன விருப்ப வீஸ்—ஏற்றுக் Miser; avaricious.

உ. காலேஷ்—க (கீங்கீப்பொன) காலேஷ்—க (கீங்கீப்பொன) —கவுண்டக: எங்களை  
எங்கு யான்தானும் காலேஷ் காலேஷ் காலேஷ் எப்பிரியான யாவானி. உ.  
ஒப்பனாந்—ஒப்ப (கீங்கீப்பொனாந்) —கவுண்வபிலகானைகள் எலக்க  
ந், உ. எங்கீ—எங்கீ (கீங்கீப்பொன) —ஒப்பனைகள் காலேஷ் காலேஷ் எவந்;  
போது கவுண்வதை கிங்கீப்பொனயாவத், உ. கீங்கீப்பொனாந்—புதிதீ  
(புதுக்கீங்கீ) —கீங்கீப்பொனாந் காலேஷ் காலேஷ் எவந், உ. விருப்ப வநாந்—புதிதீ  
(புதுக்கீங்கீ) புதுப்புத்திருக்கின் கவுண்வதை போது கவுண்வதையாவத்.

**நிஸப்'ஞ் ஒண்டியை விளை விளை ஒழுத்'ஶவஸ்**

நிஸப் [ஞ] ஒண்டியை விளை விளை ஒழுத் [ஞ ஸ]—விளை

Poor, Indigent.

உ. நிஸபாந்—நிஸப (நிஸப) ஒண்டியையாவத், உ. ஒண்டியாந்—ஒநா (ஒநா)  
ஒண்டியா (ஒண்டிய) ஒண்டியை, உ. விளை—விளை (விளை) —கவுண்வப்பாந்,  
உ. விளை—விளை (ஒழுத்) —காலைகளைப்பிலகானையாவத், உ. ஒழுத்—  
ஒந (ஒநா) —காலையைகளைப்பிலகானையாவத்.

**வாரிப்பதை யாப்பாக்கி மார்புத்தை யாப்பாக்குமிகொடு**

வாரிப்பதை யாப்பாக்கி மார்புத்தை யாப்பாக்குமிகொடு—காலையாவத்

Beggar, mendicant.

உ. வாரிப்பதை—யாப (யாபில), உ. யாபாக்கி, யாபாக்குக். உ.  
யாபாக்கி—யாப (யாபில). உ. மார்புத்தை—மார்பு (மார்பாக்கு) —யாப  
யாபாக்கி காலையாவதையாவத், உ. காம்பி—காம் (காமில).

କୁଣ୍ଡଳା ଓ ପାତା ଲୋକଙ୍କ ମଧ୍ୟ ଦେଖିବାରେ ଏହାକିମାନ

கீர்த்தி, முனியாவிறை, குடும்பம், முதிர்வாலைகள், முளை, முளை, முளை.

நூல்கள் அவ்வளவு நூல்களை எடுத்து விடுவது மிக வேண்டும் என்று பொருளாக விடுவது வேண்டும்—**பொருளாக விடுவது** Beautiful, or pleasing.

୫. ନୂତନ—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଗ୍ରେନ୍‌ଡାର୍କ୍‌ପାଇନାମିକ୍‌ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ଥ. ଅଲିଙ୍ଗ—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଅଲିଙ୍ଗ (ପିନିକିଲ୍) କାରାଚି ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, କ. ଅର୍ଦ୍ଧ—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଶୁଦ୍ଧ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ଏ. ନୂତନ—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) + ସମ୍ମାନ (ପିନିକିଲ୍) —ଶୁଦ୍ଧ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ଭ. ପାଇନାମିକ୍—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଶୁଦ୍ଧ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ଶ. ଶହାରାଜା—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଶୁଦ୍ଧ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ତ. କାରାଚି—କାରାଚି (କାରାଚିକ) —କାରାଚି ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ବ୍ୟ. ପାଇନାମିକ୍—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଶୁଦ୍ଧ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, କାରାଚିମାର୍କ (ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍) —ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଶୁଦ୍ଧ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ଯ. ଅଲିଙ୍ଗ—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଅଲିଙ୍ଗ (ପିନିକିଲ୍) —ଅଲିଙ୍ଗ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ରୋ. କାରାଚି—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଶୁଦ୍ଧ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍ ପାଇନାମିକ୍ ଲିମିଟ୍‌କ୍ଲାଉଡ୍, ମୋ. ଶାହୁ—ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ) —ଶୁଦ୍ଧ (ପାଇନାମିକ).

അരബിന്മുട്ടിലൂപിൽ ഹൃദാ അക്കിൽ വസ്ത്രങ്ങൾ പിയ.

ଶୁଣିବୁ, ଶୁଣିପ୍ରାତି, ଦେଖି, ଯଥିବା ଯଜ୍ଞକାଳ ହେଲା । Beloved, desired.

୧. କାନ୍ତିକୁ—ରାଜ (ରାଜୁମ) —କାନ୍ତିକୁଳର ରାଜୁକୁଳପୁଣ୍ଡର. ୨. କାନ୍ତି  
ଲିଙ୍ଗ—କାନ୍ତି (ପ୍ରାଚୀମ) —କାନ୍ତିଲିଙ୍ଗ ରାଜୁକୁଳପୁଣ୍ଡର. ୩. ଏହୁ—ଏହି  
କାନ୍ତିଯ ପ୍ରାଚୀଲିଙ୍ଗ. ୪. କାନ୍ତିର—ରାଜ (ରାଜୁମ, ରାଜିକାରାଜ) —ରାଜମାନ ରାଜୁର  
ପାଦପୁଣ୍ଡର; ରାଜୁରାଜ କାନ୍ତିର ପିଲାଙ୍ଗର. ୫. ବନ୍ଦିର—ବନ୍ଦ (ବନ୍ଦିକିମ)  
—ବନ୍ଦିକିମ ଉପାଦାନର. ୬. ପ୍ରାଚୀ—ପ୍ରାଚୀ (ରାଜୁକାଳ) —ପ୍ରାଚୀଲିଙ୍ଗ  
କାନ୍ତି.

ଗିରୁଳୀ ପ୍ରତିକୁଳୀ'ଲ୍ଲୁ ଏହା ଯାପ୍ରା'ବନ୍ଦୀ'ମାଁ

கிடைய குறிப்பு'வது அவசரம் வாய்க்கால ஸகா

ନୀତୁଳ୍ଯ ପ୍ରକିତୁଳ୍ଯ ଅତ୍ୟା ନିମ୍ନ ଦେଶରେ ଅବସ୍ଥା; ନିମ୍ନ ଅବସ୍ଥା ଅତ୍ୟା ନିମ୍ନ ଦେଶରେ ଅବସ୍ଥା; ନିମ୍ନ ଦେଶରେ ଅବସ୍ଥା; [ନିମ୍ନରେ] Inferior, low.

୧. ନିର୍ମଳୀନ, ୨. ପ୍ରକିତିଶୂନ୍ୟ—କୁଳ (ପିଲିଯାଇନା)—ଦୀର୍ଘବ୍ୟାକଙ୍କୁ କୁଳିକାଳିତ୍ୱରୁ  
ଛିଲେବୁନ୍ତିବନ୍ତ. ୩. କାହିଁ—କାହିଁ (ଶାକ) —କାହାକାଳାଙ୍କ ପ୍ରାଚୀତ୍ୱରୁ  
୪. କାହାକାଳ—କାହା (ପାଇରିଲାକ) —ସମ୍ବାଦାଙ୍କୁରୁକ୍ତିକାଳେ କାହାକାଳ ଯଥିଲେ  
ଥିଲେ. ୫. ପାଦ—ଶିରାଙ୍କ କାହାକାଳରୁ. ୬. କାହାକାଳ—କାହା (କାହାକାଳ  
କାଳ) —କାହାକାଳରୁକ୍ତିକାଳରୁ ଥିଲେବୁନ୍ତ. ୭. କାହାକାଳ—କାହା (କାହାକାଳ  
କାଳ) —କାହାକାଳରୁକ୍ତିକାଳରୁ ଥିଲେବୁନ୍ତ. ୮. କାହାକାଳ—କାହା (କାହାକାଳ) —କାହା  
କାଳରୁକ୍ତିକାଳରୁ ଥିଲେବୁନ୍ତ. ୯. କାହାକାଳ—କାହା (କାହାକାଳ) —କାହା  
କାଳରୁକ୍ତିକାଳରୁ ଥିଲେବୁନ୍ତ. ୧୦. କାହାକାଳ—କାହା (କାହାକାଳ) —

புலங்கிளங்பு—ஈவாந். ம. வெந்—வெந் (ஈவங்புக்)—ஈவங்கிளங்பு—ஈவாந். ம. சங்பு—சங்ப (வினாக்)—வினாகிளங்பு—ஈவாந். ம. வெந்—வெந் (ஈவங்)—ஈவங்கிளங்பு—ஈவாந்.

விழிஸு<sup>ஒ</sup> மயினா கிழுந் வெடு மிது.

விழிஸு [ஒ] மயினா கிழுந் மயின்கிழு—கிழு கிழு. Foul, dirty.

ஏ. விழிஸு—வெந் (ஈவங்) உகாந் முகி கொண்டு. ஏ. விழிஸு—வெந் (ஈவங்) உகாந். ஏ. குறு—வெந் (ஈவங்)—குறிச்சொண்டு. ஏ. வெடு கா—வெடுக்காண்டு.

வூர் பவித்ருக்கூர்பு<sup>ஒ</sup> கூ வியு<sup>ஒ</sup> விலைக்கு.

வூர் பவித்ருக்கூர்பு [ஒ]—புரியதாக்காண்டு. Purified.

ஏ. வூர். ஏ. பவித்ரு—வூர் (புரியதாக்க). ஏ. வெயுபு—வெயுபு (ஈவங்கீல்)—வெயுபுக்காண்டு என்று புரியதாக்காண்டு.

விழுபு [ஒ] விழுபுக்கு—விழுபு. Clean.

ஏ. விழுபு—தாயி (ஈவங்கீல்)—விழுபுக்காண்டு கால்கிளாண்டு. ஏ. விழுபுக்கு—வெந் (ஈவங்) குறிச்சொண்டு கால்கு (வரு).

கிள்ளிக்கும் சுலையின்<sup>ஒ</sup> குத்து<sup>ஒ</sup> கிள்ளிக்கூர்பு<sup>ஒ</sup> காவங்குந்.

கிள்ளிக்கும் சுலையின் குத்து—கிள்ளிக்குவிவுது Cleanned.

கிள்ளிக்கும் கால்கு (புரியதாக்க). ஏ. சுத்தியின்—சுத்தி (புரியதாக்க). ஏ. குத்து—குத்து (வெடிப்புக்கீல்).

கிள்ளிக்கூர்பு—காவங்குந் கு—காவங்குந். Pure.

ஏ. கிள்ளிக்கூர்பு—குத்தி (புரியதாக்க)—காலையாறுக்குத்துக்கூர்பு—குத்து. ஏ. காவங்குந்—காவங்குந் (புரியதாக்க) குத்துக்கூர்பு.

ஈஸாந் மக்கு குறை<sup>ஒ</sup> கு வரேக்<sup>ஒ</sup> குக்கு வித்தை.

ஈஸாந் மக்கு—ஈஸாந் மக்கு கு. Pithless.

ஏ. ஈஸாந்—ஈஸாந் (குக்கு) குத்துக்கூர்பு. ஏ. மக்கு—மக்கு (குக்கு) குத்துக்கூர்பு.

குறை<sup>ஒ</sup> [ஒ] வரேக் குறை<sup>ஒ</sup> வித்தை. Void, empty.

ஏ. குறை<sup>ஒ</sup>—குக்கு (குக்கு) வித்தைக்கூர்பு. ஏ. வரேக்—வரே (குக்கு) —குறைவற்றுக்கூர்பு குத்துக்கூர்புக்கூர்புக்கூர்பு.

ତେ କହୁ—କିମ୍ବା (ପ୍ରକାଶନ) —ଏହା କଥାକାଳ କଣାଳିକରିବୁ ଯାଇପାଇଲା  
କାହା କାହାକୁ —କିମ୍ବା (ପ୍ରକାଶନ) —ଯାକୁମାନ୍ଦ କୁଳାଳ କଥାକାଳ

ଶ୍ରୀବଳେ ପ୍ରଯାନ୍ତ ପ୍ରକଟିତ କବିତା ଗାଁ ଅନୁଷ୍ଠାନିକ ରୂପରେ ଦେଖିବା  
ପାଇଁ ଏହା ବଳେ ମହାକବି ପାଇଁ ଏହା କବିତା ପାଇଁ ଏହା କବିତା ପାଇଁ

[நிலை] முப்பால் பூதிய பூஷங்கி செல்லாத உதவை தீவிர வாழ்வதை எடுத்து பூதியது; அதைப்போன்ற பூதிய பூஷங்கி செல்லாத உதவை தீவிர வாழ்வதை எடுத்து பூதியது—தொடர் Chief, principal.

Chief, principal.

କ୍ରିତାମ୍ବଳ ପ୍ରଦ୍ରଶ୍ୟ ଯୁଦ୍ଧାଲ୍ ପ୍ରାଚୀନ ଜ୍ଞାନକାଣ୍ଡ ଗ୍ରହିଣୀରେ

କରୁଥିଲେ ଏହାରେ ଯେ ଏହାରେ ମାତ୍ରାକୁ ପାଇଲା ଏହାରେ ମାତ୍ରାକୁ ପାଇଲା ଏହାରେ ମାତ୍ରାକୁ ପାଇଲା —— ଏହାରେ ମାତ୍ରାକୁ ପାଇଲା ——

സ്വ'ക്കാരിപ്പം വന്നുമ്പേ പ്രശ്നവ്‌ത്തിൽ കൃതികൾ

କୁଣ୍ଡଳ ରାଜୀପ ଗାସିଯେ ଯୁଗମିତ୍ର ଶ୍ଵର ଦିନମା ପକିଲା

ରୁହିଳଙ୍କ କାନ୍ଦିଲା ପାଇଁ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

விழைகள் பூட்டி வைத்துப் பிடிப்பது மற்றும் குறைப்புக் காலத்தில் விவரம் சொன்னது என்பதை அறியும்

வினாக்கள் பூரி விடும் வினாக்கள் பூரியும் கணக்காலை நீது விடுமா—  
விடுதலைக்கா. Great.

୩. ବିଦେଶ—ବିଦ୍ୟାନ୍ତିକାଙ୍କସତ୍ତ୍ୱ, ୪. ଦ୍ୱାରା—ମୂଳ (ପ୍ରାଚୀଯକାଳକ), ୫. ଲୋକ—ଜ୍ୟୋତିଷ (ପରିମାଣ), ୬. ବିଦେଶ—ଯାତ୍ରାକାରୀ ଉପର୍ଦ୍ଧତ୍ୱ, ୭. ଦ୍ୱାରା—ଅମ୍ବ (ବାହ୍ୟକାଳ), ୮. ଲୋକ—ବ୍ୟକ୍ତିଗତ ପ୍ରକାଶକାରୀ ଉପର୍ଦ୍ଧତ୍ୱ, ୯. ଦ୍ୱାରା—ଶରୀର (ଶରୀରକାଳ)—ବାହ୍ୟକାଳକାରୀ ଉପର୍ଦ୍ଧତ୍ୱ, ୧୦. ଲୋକ—ବ୍ୟକ୍ତିଗତ (ଶରୀରକାଳ)—ବାହ୍ୟକାଳକାରୀ ଉପର୍ଦ୍ଧତ୍ୱ, ୧୧. ବିଦେଶ—ପ୍ରକାଶ (ପରିମାଣକାଳ).

எல்லா எலிகள் [கி] நூற்று வரியினங்களை—ஏது கூடா.

ம். பி. ரா. ம. சீ. வி. ஆ. வி. வி.—குப்பாடி (நல்லூர்). ம. ஸ்ரீத—  
ஸ்ரீல (பாவுமிகு) —கட்டுமான.

ର୍କ୍ଷାକୁର୍ଯ୍ୟ କହିଲୁକୁ ଗ୍ରୂ କିମ୍ବା ପ୍ରେକ୍ଷିତ ଅନ୍ତର୍ମାଣ କୁଳେ ଗାନ୍ଧାର  
ଶ୍ରୀମା ଶ୍ଵାରୁ ଶ୍ରୀରାଜ ପ୍ରଦୀପ ଲାଲ ବେଶ କାଳୀଫ଼ାର୍ମାର୍

ஏ. செய்துகூட—முதல் (பூதாக); ஒ. கண்ண—கணவ (நிலகு) —வயிறுவருடம் விட்டு) என நீண்டபோதுமானது. கீ. முதல்—முதல் (மீண்டும்); கடுப்புக்கூட. கி. பூதியு—பூதியப்புதியா—நிராகரணத் தொடர்விஷயபூதியானது. கி. முதல்—தீட்டு கூட (ஈயில், கூட) —வயிறுவருடம் நிராகரணத் தொடர்விஷயத்தினாலுமானது. கீ. கண்ண—கணவ (நீலகுக்கூட) —உடுக்குப்போது. கி. முதல்—நீல (ஏழுகாலை). கு. கண்ண—கணவ (பீட்டுக்கூட). கி. கண்ண—கண (கணக்கூட) —கணவானத் தொடர்விஷயத்தினாலுமானது. கீ. கி—குடு (கூடுகிலை) —குடுக்குப்போது. கீ. கண்ண—குடு (குடுகிலை); குடுக்கூட; குடுக்கூட, கூடு, குடுக்கூட—குடு (குடுகிலை); கூடு, குடுக்கூட—குடு (குடுக்கூட); கூடு.

ପ୍ରତିକା ପ୍ରମଦ୍ଧ ପଞ୍ଜି ନାମ ବେଳୁଟା ବେଳୁ  
ପୁରୁଷମି ପୁରୁ ଦେଇଲିମୁ ଖୁବାର କାହାର ଦେଇ

ପ୍ରତିକାଳ ପ୍ରତିକାଳ ପ୍ରତିକାଳ ଅନ୍ତରେ ଯୁଗୀର ଏହାରେ ପ୍ରତିକାଳ ଦୟା  
ଦ୍ୱାରା : [ ଏ ] [ ଡି ] [ ଏ ] —ରିପାରେଟ.

५. प्राप्ति—प्राप्ति (प्राप्ति) — कल्पना वस्तुका सम्बन्धात् । ६. प्राप्ति—प्राप्ति  
अविकृष्टि—प्राप्ति वस्तु का प्राप्ति । ७. प्राप्ति—प्राप्ति (विवरक) । ८. अ-  
प्राप्ति—प्राप्ति वस्तु (प्राप्ति) — सम्प्राप्ति वस्तु । ९. व्याप्राप्ति—व्याप्ति (व्याप्ति) —  
व्याप्ति वस्तु का व्याप्ति । १०. व्याप्ति (व्याप्ति) — व्याप्ति वस्तु (व्याप्ति) । ११. व्याप्ति—व्याप्ति  
वस्तु का व्याप्ति । १२. व्याप्ति—व्याप्ति (व्याप्ति) — व्याप्ति वस्तु का व्याप्ति । १३. व्याप्ति—व्याप्ति (व्याप्ति)  
वस्तु (व्याप्ति) — व्याप्ति वस्तु का व्याप्ति ।

விரோத வாரிசும், குடும் தூக்கு வரிவிய, காலி வீ வாஷ்டின் காலி, காக்கி வீ வாஷ்டின் காக்கி, [வாஷ்டி] எல் பீ வாஷ்டி.

କୁଳାଙ୍ଗ ନାମରେ ପାଇଲାନ୍ତିରୁ ଶାକ୍ତ ଉଚ୍ଚବିହାରୀ ଯିରନ୍ତି, ଅଗମ

— മുൻ കമിറ്റാംഗ് സഹായം — കമിറ്റിയും

### **Course: stones.**

“. ദാ രാജാ—മഹി (മഹി) —വാസ്തവിക കുടിക്കണ്ണ പറാഡിസ് ഫലക്ക്, ദാ നീരിനു ചു—സാ രാജാ—(രാജാ) മഹിക്കു, ദാ, സംഗ്രഹി—സാ വി (വിവരിക്കു) —സാ വി അവകാശിക്കു സാമ്പത്തിക പരിപാലന പരിപാലനാ.

Digitized by srujanika@gmail.com

**Delicate, fine.**

୧. କବିତା—ପିଲା (ଶିଳ୍ପିମୁଖ) — ଶିଳ୍ପିମୁଖର ପଦପ୍ରକଟନ. ୨. ପାଠୀକା—ରାଜବିଜ୍ଞାନ ପାଠୀକା—ରାଜବିଜ୍ଞାନ ପାଠୀକାର ପଦପ୍ରକଟନ. ୩. ଗଣ—ଗଣ (ବିଜ୍ଞାନ ପାଠୀକା) — ଗଣାନାଥ ପାଠୀକାର ପଦପ୍ରକଟନ. ୪. ପାଠୀ—ପାଠୀ (ବିଜ୍ଞାନ ପାଠୀକା) — ପାଠୀକାର ପଦପ୍ରକଟନ.

ஸ்ரீவைஷ்ணவர்மா என்று அழைகின்ற வெள்ளப்பா வைத்து  
நீண்ட காலம் வரை சுற்றுப்பு வாய்மை கொண்டு வாழ்ந்தார்.

### **Near, proximate**

ஸ.ஸங்கல ரபதவு வெளித் தடாகங்கள் இதுபீ

நூல்கள் [க] நூலும் வடம் கூட விவரங்களை [வாய்ம]—நூல்களுடைய விப்பாகத் Adjoining, contiguous.

१. अ. अ. अ. अ. — अ. अ. (अ. अ.)— अ. अ. अ. अ. (अ. अ.)  
 २. अ. अ. अ. अ. — अ. अ. (अ. अ.)— अ. अ. अ. अ. (अ. अ.)

ଶିଖୁ ପୁରୁଷ ଗନ୍ଧାରୀ ଲକ୍ଷ୍ମୀ ଦେଖିଲା ଗ୍ରୂପ୍ ଶର୍ଯ୍ୟମ ବାରତରେ  
ଗ୍ରୂପ୍ ନିବ ବ୍ୟାପ୍ ଅସର ରାଜ୍ୟ ବାହିନୀ ବ୍ୟବହାର କରାଯାଏ ।

2.2: அங்கு: மூல: 2.2.2: குளிர் மூல:—குளிர்.      High, tall.

“ १. കിലോ—വരുൺ (ക്രാക്ക്). २. പ്രാണത്തോടു ബന്ധപ്പെട്ട വിള എന്നും പ്രാണത്തോടു ബന്ധപ്പെട്ട വിളയും എന്നും അറിയപ്പെടുന്നു. ३. ദാഹാരം—സാഹി (ക്രാക്ക്) —ക്രാമപ്പേരും കൊള്ളുന്ന ഒരു വിള ആണ്. ४. കുവ—സാഹി (ക്രാക്ക്) ഉച്ചവാളയിൽ കൊള്ളുന്ന ഒരു വിള ആണ്. ५. കുവ—സാഹി (ക്രാക്ക്) ഉച്ചവാളയിൽ കൊള്ളുന്ന ഒരു വിള ആണ്. ६. കുംഭാ—ശൈഖം (ക്രാക്ക്) —വാഞ്ചി മുദ്ദം എന്നും കൊള്ളുന്ന ഒരു വിളയും കൊള്ളുന്ന ഒരു വിളയും ആണ്.

Start [\[link\]](#) from [\[link\]](#) to [\[link\]](#) or [\[link\]](#) to [\[link\]](#) [more]

३. வட்டாரம்—வட்டாரம் (துவக்குப்பிரகாரங்களைக் கண்டால்) உணவாற். ४. நூற்று—நூற்று (மாதங்கள்)—நூற்று, நூற்று (நூற்றுக்கணக்கு) மூன்பாகவாற். ५. நூற்கு—நூற்கு (மாதங்கள்)—நூற்குத் தூற்பால்கள். ६. வட்டாரம்—வட்டாரம் (மாதங்கள்)—நூற்குத் தூற்பால்கள். ७. சூரியன்—சூரியன் (மாதங்கள்)—நூற்குத் தூற்பால்கள்.

בונבָּן: עַל־עֲדֹת־עֲדֹת־עֲדֹת־עֲדֹת־עֲדֹת־עֲדֹת־עֲדֹת־עֲדֹת.

### Bending, stooping.

କୁଳାଙ୍କି ପରିମା ଲିଏଟରି ହେଉଥାଏଇବେ କିମ୍ବା କିମ୍ବା

கனமிக்கு காலை இரண்டாண்டுகள் வருத்தி

காலை விழுதும் விளை கூடிய காலை விழுதும் களின குறை  
விலை [— விழுது] — விளை.

### **Crooked.**

ମୁହଁ—କାର୍ଯ୍ୟ (ବିଜ୍ଞାନୀ) କାଳେ ଏ ପ୍ରକାଶନ—ପ୍ରକାଶନ (ବିଜ୍ଞାନୀ)  
—କାର୍ଯ୍ୟକାଳେ କାଳେ ମଧ୍ୟ କାଳେ କାଳେ—କାଳେ (ବିଜ୍ଞାନୀ)—କାଳେ  
କାଳେ କାଳେ, ଏ କାଳେ—କାଳେ (କାଳେ) ଏ କାଳେ କାଳେ, ଏ କାଳେ  
—କାଳେ (ବିଜ୍ଞାନୀ—କାଳେ), ଏ କାଳେ—କାଳେ (କାଳେ), ଏ କାଳେ କାଳେ—କାଳେ  
ଦ୍ୱାରା କାଳେ—କାଳେ (କାଳେ), ଏ କାଳେ—କାଳେ (କାଳେ), ଏ କାଳେ କାଳେ—କାଳେ

ପ୍ରକାଶିତ ପୁସ୍ତକଗୁଡ଼ିକ ପ୍ରମୁଖ ଲକ୍ଷ୍ୟ

४३० श्री-कृष्ण-स्तुति—गीता गान्

Strait

२०. श्री—कृष्ण (गुरुमात्रिका) — श्री कृष्ण मात्रान् गोविंदी श्रीकृष्ण गुरु र. श्रीमद्भागवत् गीता—महामात्रा (मात्रम्) श्रीकृष्ण गुरु र. श्रीकृष्णगीता—श्रीकृष्ण गुरु र. श्रीकृष्णगीता.

**வியங்கி** [வி] வைகுறுதலை; வைகுவதை; — வைகுவதை.

### **Confounded.**

୫. ଦୁଇଟି — ରାଜ୍ୟ (ରାଜ୍ୟପିତା) — କାହାରିବାଚି କାହାରିବାକୁ  
ଅନୁମତି—ପ୍ରତିବାଦିତାକୁ, ୬. ଅନୁମତି—ରାଜ୍ୟ (ରାଜ୍ୟପିତା) — କାହାରିବାକୁ  
ଅନୁମତି—ପ୍ରତିବାଦିତାକୁ.

ଶାଶ୍ଵତ'ଙ୍କ ପ୍ରକାଶିତ ନିତ୍ୟ ସମେତକ ସମାଜକାଳୀ

— പ്രാവിനും കുറുക്കുന്ന മലയാളം — കുറുക്കുന്ന മലയാളം

### Eternal.

— ପ୍ରମାଣିତ ହେଲା କି ଏହା କିମ୍ବା ଏହାକିମ୍ବା ଏହା କିମ୍ବା ଏହା କିମ୍ବା

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ ରେଖାଚିତ୍ର କରୁଥିଲୁବେ ତୁ ଯା

நடை

## இ-வினாக்களில் பூக்களை.

ஏழால் : முதிர்கள்; வெய்தாங் [ஒத்துவத்தான்-நா]—இந்த.

Permanent.

ஏ. எண்ணூல். வி. எண்ணூல். ஐ. சிறைதாங்—ஏழ் (ஏஷ்ட) — விடுதலை  
கொண்டது.

## பலிழுக்கும் வரு குஸ்மிளை பறவைகள்

ஏற்று : குறைங் வா. குருங் தூந்து வாடுவது—குறைவா வாடு. Moveable.

ஏ. வாஜு—வா (வாக் கூ) — காட்டுவதைக்கு காலை காலை. வி. காங்  
ங—ங (ஙாக்)—கூயிக்காலி காலைகள். ஐ. வா—வா (வாக்). அ.  
குஸ்—குஸ் (கூக்குக்)—கூக்குக்குப்புக்கு கு குக்கு காலைகள். வாஸ்—  
கூக்குக்கு. ஏ. குஸ்ம—குஸ் (காக்). ஐ. குஷ்ம—வா (வாக்)—கூ  
யிக் காலைகள்.

## பலாம் கூவாம் கூப்பு பலை அலை பலைப்பு

## பலையும் குலை செபவு பாலிழுவு பலிழுவுவு

பலாம் கூவாம் கூப்பு வறும் வெய்வு சுல்சுவு காலை [கு  
வுவு] பாலிழுவு பலிழுவு—குலைகள். Shaking, moving.

ஏ. வல்ளு—வல (விச்கு). வி. காவராம். ஐ. கூப்பு—கூபி (கூசிக்கூ).  
அ. வலம்—வல (வல்கூ). ஏ. குலையும்—குலை (குலைக்கு). அ. வலு—வலம்—  
வல (வாக் கூ) —கூயிக்காலி காலைகள். ஏ. வலையும்—வலை (வாக் கூ). ஐ.  
குலையும்—குலை (வல்கூ); புக்குலை. வி. பாலிழுவு—பூப்பு (காக்கூ). ஏப்  
பாலிழுவு—பூப்பு (காக்கூ).

## குலிலை குலினா நீரு குலிலை காலிழு குலை

குலை குலினா நீரு குலிலை காலிழு குலை—குலினாக்குலைகள்.

Hard, solid.

ஏ. குலை—குலை (குலைக்கூ) —குலைக்குலைப்பிரிவிகளைத். வி. குலினா—  
குலினா (குலைக்குலைக்கூ) —ஒரு வகைகளைக்குலைகள், ஏ. (நீரு—குலைக்கூ)  
குலைகள். அ. குலையும்—குலை (குலைக்குலைக்கூ). ஏ. காலிழு—குலை (காலிழுக்)  
—வெள்ள காலைகள். ஏ. குலை—குலை (குலைக்கூ) —வெள்ளக்குலை; காலைகளை.

## புலினா புளை புளை புலினா பிளங்களை

புலினா : புளை; புளை புலினா; விளங்கள்;

ஏ. புலினா—புலினாக்குலை. வி. புளை; ஐ. புளை; ஏ. புலினா; ஏ. கு  
லைகள்—குலை (கிளைக்கூ) —குலைகளை.

ପ୍ରାଚୀନ କବିତା ମଧ୍ୟ ମହାଦେଶରେ ଏହାର ପରିମାଣ ଅଧିକ ହେଉଥିଲା ।

ଅକ୍ଷୁଯ ଶକ୍ତିମାନ ପଦ୍ମପ ପାତ୍ର ପଦ୍ମମ ଅମ୍ବା ଲକ୍ଷ୍ମୀ [ଶ୍ରୀ] ପ୍ରକଳ୍ପିତା  
New.

“. ପ୍ରତିମା—ମୁହଁପାଇନ୍ଦ୍ରିୟ କାଳିକାରୀ କୁଳୀୟ, ଏ. ଶବ୍ଦିଗବ୍ଲେ—ଏହି  
ଧୂ ଗବ୍ଲେ (ପ୍ରତିମା) ଏ. ଗବ୍ଲେ, ଏ. ଗବ୍ଲେ ଏ. ଆକାଶ, ଏ. ଗବ୍ଲେ, ଏ.  
ଦୂରିକାରୀ—ଶବ୍ଦିଗବ୍ଲେ—ପ୍ରତିମା:କଥାରେ ଶବ୍ଦିଗବ୍ଲେ କରିବାକୁ

ପ୍ରକାଶିତ [୩] ମହାଦେଵ ଦୁଃଖ ଦୂଷି—ଏହି ପରିଚୟ

**Soft.**

३. ଲୁକାର୍ଦ୍ଦି—ଶ୍ରୀ (ପାତା) —ଯନ୍ତ୍ରାଳେ କବି ଗାନ୍ଧାରିପାଳିଙ୍କ ପାତାଗାନ୍ତି । ୫୦୦  
ଲୁକାର୍ଦ୍ଦି (ଶ୍ରୀ ପାତା) —ଯନ୍ତ୍ରାଳେ କବି ଗାନ୍ଧାରିପାଳିଙ୍କ ପାତାଗାନ୍ତି । ୫. ଲୁକାର୍ଦ୍ଦି—ଶ୍ରୀ (କବିଜଳ) —ଯନ୍ତ୍ରାଳେ କବି ଗାନ୍ଧାରିପାଳିଙ୍କ ପାତାଗାନ୍ତି । ୫. ଲୁକାର୍ଦ୍ଦି—ଶ୍ରୀ (ପାତା) —ଯନ୍ତ୍ରାଳେ କବି ଗାନ୍ଧାରିପାଳିଙ୍କ ପାତାଗାନ୍ତି ।

ஏது காவனையிடமிருப்பு கணிகரக் கொருக்கா வடி  
குறைப்புக்கா ஏதுகாகிப்புக்கீழ்க்கா வடி

விகாரை: வெற்றி விட விரும்புவதை விகாரை என்று [விவர] என்றால் விகாரை விடு: [விவர] விகாரையை விடுவதை [விவரவிடு] Closely attentive.

୧୦୫୯ କାହାର—ତଥା (ବିଶ୍ଵାମିର) —ଏହି କବିତା ଲାଗିଛି ଯେ ପ୍ରକାଶକ କାହାର, ଡ. ଅନୁଧା ପ୍ରଚ୍ଛାନ୍ତା—ତଥା ପ୍ରଚ୍ଛାନ୍ତା (ବିଶ୍ଵାମିର) ଯେ କୋଣାରକ୍ତ, ଡ. ଏକାଳୀନ୍, ଏ ଏକାଳୀନ୍—କାହାରଙ୍କ ନାମୀ (ଶିଖ) କାହାରଙ୍କ ନାମୀ, ଉ. ଏକାଳୀନ୍—କାହାରଙ୍କ (ଶିଖ) —କାହାରଙ୍କ ନାମୀ କୁଣ୍ଡଳ ପ୍ରକାଶକ, ପାଞ୍ଜାବ ଏକାଳୀନ୍ କାହାରଙ୍କ (ଶିଖ) କାହାରଙ୍କ ନାମୀ, ଉ. ଏକାଳୀନ୍—କାହାରଙ୍କ ନାମୀ (ଶିଖ) କାହାରଙ୍କ ନାମୀ, ଉ. ଏକାଳୀନ୍—କାହାରଙ୍କ ନାମୀ (ଶିଖ) —ଏକାଳୀନ୍ କାହାରଙ୍କ ନାମୀ (ଶିଖ) କାହାରଙ୍କ ନାମୀ.

[പ്രാഥം] പ്രാഥം: പുന്ന്: തിവാരണ്യഃ പ്രാഥം: പ്രാഥം: [പ്രാഥം] Prior, first.

ம. ஈடு—கால்விரைவு வழி—தீவிரமாக செய்து, அ. பூண்டு—நூண்டு(நூற்று) கு. ஏப்ரல்—பூர் (பரா) வெளிவிட. ஏ. ஆம்மை—பூம (வராஷ்க)—பூஞி வூதாயை. ஒ. ஈடு—கால்விரைவு வழிப்படி.

‘അരംഗം താഴെയുള്ള മന്ത്രം’ എന്ന് പറയുന്നതു പറയിക്കാം

— മുമ്പായിരുന്നു അവരുടെ വാദം എന്ന് പറയുന്നതു പാഠപ്പാടം— ഒരു വിധം ചാരി

Last, ultimate.

१०२

ବୁଦ୍ଧିର କାହିଁମୁଖ୍ୟମୁଖ୍ୟ କରିବାକୁ

२. शाकाद्.—शक्ति (शक्ति) — ग्रन्थिरेतत्पुरा ग्रन्थिग्राह. ३. विषय—विषय  
क्रम (विषयक्रम) विषय क्रम. ४. विषय—विषय (विषय) — विषयक्रमविषय  
क्रम. ५. विषय—विषयक्रमविषय क्रम. ६. विषय—विषय. ७. विषयक्रम—  
विषयक्रम (विषयक्रम विषय) विषयक्रम.

கொங்களின்ம் கு. ஸ்ரீ. யூ. புதுக்குடி வெள்ளம்

କାହିଁମୁଣ୍ଡଳ ପାଇଁ ଦେଇଲୁ... କାହାରେ କାହାରେ

Vain, useless.

ஏ. சிவால்லி—கிரு (கிருவால்லி) — பாங்கி அமைச்சர். ம. விவேகானந்தர்—தலைமேடு அமைச்சர் (புது மாநாடுகளுக்கான பாங்கி அமைச்சர்).

ପ୍ରମାଣ କରିବାକୁ ପରିବର୍ତ୍ତନ କରିବାକୁ—ଏହାକିମଙ୍କଳ

Clear.

୫. ଲୁହ୍ନୀ—ଲୁହ୍ନୀ ଯାଇ ପିଲା) — କରାନ୍ତରର ଦିନ ଯାଏଇବିଷୟରେ । ୬. ଲୁହ୍ନୀ  
ଲୁହ୍ନୀ (ଲୁହ୍ନୀ ଯାଇ) — କ୍ରମାଦିତ୍ୟ ଯାଇ ପିଲା—କରାନ୍ତରର ଦିନ ଯାଏଇବିଷୟରେ ।  
କରାନ୍ତରର ଦିନ ଯାଏଇବିଷୟରେ । ୭. ଲାଲ ଯାହା—ଯାହା ଲାଲ ଯାହା—କରାନ୍ତରର ଦିନ ଯାଏଇବିଷୟରେ ।

இனால்கு அதை எடுக்கவும், 'எய்'தோவபி

[*கிளாஸ்ஸீகல்*] மற்றும் பிரி: [*கிள் கி*] மற்றும் சூதி: [*கிள் கி*]—இரண்டாக விடும்.

୧. କଣ୍ଠାରୀ—୨. କଣ୍ଠାରୀ—୩. କଣ୍ଠାରୀ (ପ୍ରିଯାମା) —୪. କଣ୍ଠାରୀ ଏବଂ କଣ୍ଠାରୀ  
ଏବଂ ୫. କଣ୍ଠାରୀ—୬. କଣ୍ଠାରୀ (ପ୍ରିଯାମା) —୭. କଣ୍ଠାରୀ—୮. କଣ୍ଠାରୀ

வெளிக் கூறுவிடார்யூங் டல்லி'க்குபிடிர்யூங்

வெறுமொத்தமாக விடுதலை என்று கூறுவது அதே நீண்ட பார்த்தல்—Shaken.

୧. ବେଳିରୀ—ନାମ (ପଲିକ), ୨. ବେଳିରୀ ନାମ—ନାମ (ମାଳିକ), ୩. କା  
ର୍ଯ୍ୟରୀ—କାର୍ଯ୍ୟ (ଲକ୍ଷକ), ୪. କାର୍ଯ୍ୟରୀ—କାର୍ଯ୍ୟ (ଲକ୍ଷକ), ୫. କାର୍ଯ୍ୟରୀ  
(ଲକ୍ଷକ), ୬. କାର୍ଯ୍ୟରୀ—କାର୍ଯ୍ୟ (ଲକ୍ଷକ).

ଗରଜ ଗାଁରୁ କିମ୍ବା ଯିବା କହିଲୁ ତାଙ୍କୁ ପାଇଁ ନାହିଁ

வாய்மை விடுதல் விடுதல் விடுதல் விடுதல் விடுதல் விடுதல் விடுதல்

୧. ରାଜ୍ୟ, ୨. ଗଣ୍ୟ—ଦୟାକ (ଶ୍ଵରିତା); ୩. ରାଜ୍ୟ—ରାଜ୍ୟ (ରମ୍ଭାପିତା)  
—ଗଣ୍ୟକ୍ଷେତ୍ରକାର, ୪. ରାଜ୍ୟ ରା—ରାଜ୍ୟ (ରାଜୀତକ), ୫. ରାଜ୍ୟର (ରାଜୀତ) ଅନୁଯା  
ଯି ରମ୍ଭା—ରାଜ୍ୟ (ରାଜୀତକ), ୬. ରାଜ୍ୟ—ରାଜ୍ୟ (ରାଜୀତକ), ୭. ରାଜ୍ୟର ରା—ରାଜ୍ୟ  
ର (ରାଜୀତକ).

வெள்ளி. ஸுராக் வஹுகி. ஸ.விரை. கூகுரட்டு.

ஓ-பிரிசேந்து நிடிப்புக்காண்.

முறை

உவக்கிள் [ஏழ்வி] வலகின் எஃவிக் குலம் காருத—ஏங்கிழங்க

Surrended.

ஏ. உவக்கிள்—உவகு (ஏங்கிள்). ஏ. உவக்கிள்—வகிழ்ச்சுக்காதுதா.  
க. காங்கிள்—காங்கு (ஏங்கிள்). ஏ. காங்கு—காங்கு (ஏங்கிள்). ஏ. காங்கு  
கு—காங்கு (ஏங்கிள்).

குயா ஒன்றோடு கிடைத் தா வோகானி சிரவிசிட

குயா—குயா—வகுக்கு

Beat, crooked.

ஏ. குயா—குயா (குக்கு). ஏ. குயா—குக்கு (வகுக்கு).

[கும்ம] கிளேகூ கும்ம செல் வகுக்கு கும்—கும்வகுக்குக்குக்கு

Sharpened, whetted.

ஏ. குளிசூ. ஏ. குளிசூ—குளிசூ (கும்குக்கு). ஏ. குளிசூ—குளிசூ (கும்குக்கு).  
ஏ. குளிசூ—குளிசூ (கும்குக்குக்கு).

குபகுபகு ஸாகானிதை குத்துதிதை ஸாபிதை ஸிதை

குபகுபகுக் குத்துதிதை குபகுபகு குபகுபகு—குக்குக்குக்கு Bound.

ஏ. குபகு—குபகு (குபகுக்கு). ஏ. குபகுக்கு—குபகுக்கு (குபகுக்கு) கு  
குக்கு. ஏ. குக்கு—குக்கு (குபகுக்கு). ஏ. குக்கு—குக்கு (குபகுக்கு). ஏ. குக்கு—  
குக்கு (குபகுக்கு).

பூதை பூதைத்தை பூதை பூதை பூதை பூதை பூதை பூதை பூதை

பூதை பூதை பூதை—பூதை

Burst.

ஏ. பூதை. ஏ. பூதை—பூதை, பூதை (குபகுக்கு). ஏ. பூதை—பூதை (குபகுக்கு)  
கு) ஏ. பூதை—பூதை (குபகுக்கு).

குபு குபு [குபுக்கு]—குபுக்கு

Pared, made thin.

ஏ. குபு. ஏ. குபு—குபு, குபு (குபுக்குக்கு).

குபுக்கு குபுக்குக்கு விலை விலை விலை விலை விலை விலை

குபுக்கு குபுக்குக்கு—குபுக்கு

Pierced.

ஏ. குபுக்கு. ஏ. குபுக்கு—குபுக்கு (குபுக்கு). ஏ. குபுக்கு—குபுக்கு (குபுக்கு)

விலை விலை விலை—விலைக்குப்புக்கு

Judged, discussed.

ஏழ்

### ஒ—விசெல்லீஸ்ரீபூக்கிளை.

ஏ. விளை. ஒ. விசெல்லீஸ் (விசெல்லீஸ்). ஓ. பிளங்கிள—வா (மா) எ).

நித்ருத விழுது'ஸாலகர வியிளை பிடித இந்தர

நித்ருத விழுது' ஸாலகர—விழுது'ஸாலகர.

Gloomy, obscured.

நித்ருத—பூ (மா) இந்தர. ஏ. விசெல்லீஸ் (விசெல்லீஸ்). ஒ. தானித்ருதி இந்தர. ஓ. அதநாது—வாநாத (காநா) இந்தரானா.

விலினை விழுது இந்த—இந்தினது

Liquid

ஏ. விலினை—வீ (இங்கை). ஒ. விழுது. ஓ. இந்த—ஏ (மா).

ஸ்ரூஷ்விவிதங்களைப்பதொயிதை'பூது'பொயிதை

[ஸ்ரூஷ்] ஸாபிதை காநாபுதை, தாநாபுதை ஸாபுவாவிதை ஸாப்ரிதை ஸாப்ரை ஸ—ஷுகிளப்புதை

Saluted, honored.

ஏ. ஸாபிதை—தாபு (பூதிகை). ஒ. காநாபுதை. ஓ. காநாபுதை—தாப்ரை ஸப்புதை. ஏ. ஸாபுவாவிதை. ஓ. ஸாபுவாவிதை—வாநா (பூதிகை). ஓ. ஸாப்ரி தை—தாபு (பூதிகை).

பாலிவஸிலை பாலிவஸ்ரீதை'உயாபுதை'வையு'பொயிதை'ஸு  
பாலிவஸிலை பாலிவஸ்ரீதை இயாபுதை [ஸ] இயாபுதை [ஸ]—தாபு  
வையு. பாலிவஸ்ரீதை—வா (பூதிகை)—இயாபுதைக்கு ஸு சிறங்கு.

ஸாதுவித ஸாதுவிதை யூவித யூவாழிதை சு கூ'ரை  
ஸாதுவிதை ஸாதுவிதை யூவிதை யூவாழிதை [ஸ] கூ'ரை [ஸ]—தாதிதைவா

Suffering pain.

ஏ. ஸாதுவிதை. ஒ. ஸாதுவிதை—வா (பூதிகை). ஓ. யூவிதை. ஏ. யூ  
வாழிதை—யூவ (ஸாதுவிதை). ஓ. கூ'ரை—கூ'ரை (ஸாதுவிதை).

யூசெலூ மறை'நூதூ' பூதீனா பூதீனிதை பீதை

யூசெலூ மறை'நூதூ' பூதீனா பூதீனிதை பீதை. Pleased, glad, content.

ஏ. யூசெலூ—யூசெலை (ஸாதுவிதை). ஒ. மறை—மறை (ஸாதுவிதை). ஓ.

இ-விளைக்குளியலைப் பார்வை, மதுரை

ஒப்பு—துவ (பாக்காவிலை). ஏ. புதைநூல்—நூல்வி (நூலிலை). ஒ. முடிவை  
நூல்—நே (பாக்காவிலை). ஐ. புதைநூல்—புதை (உபுதைகள்).

வினா: என்ன தீர்மானம் செய்ய வேண்டும்? அதை விடை சொல்ல.

மதின் பல்கலைக் கழக துணை உதவை மதின் விதை வூட்டு—ஒன்றிணைப்புக்கு.

8. അവിന്നു—അവിന്നു (മുഹമ്മദ് കു). 9. അവിനും, ആ—അവിനു—മഹിം (മുഹ  
മ്മദ്). 10. ആവു—പുരുഷ (മുഹമ്മദ്). 11. കുവു—കുവു (അമുൻ). 12. വാ  
ന—വാനു (വിനീജ). 13. എവു—ഇവു (വിനീജ). 14. പുതു—കുപുതു (മുഹമ്മദ്).

ମୁଣ୍ଡିଲୁଙ୍କ ପାତାରୁ ପାତାରୁ ପାତାରୁ ପାତାରୁ ପାତାରୁ ପାତାରୁ

புதிய நூல்கள் வெளியான பிரதம் என்று அழைகின்றார்கள். Fallen.

க. ரூபா—ரூபா (மதுகம்). க. ஸ்தாபா—ஸ்தாபா (மதுகம்). க. பிளை—  
பிளை (விளை). க. கூடா—கூடா (மலின). க. வான—வான் (மலின).  
க. சுங்க—சுங்க (மலின). க. வளிகா—வளி (மதுகம்).

ଲକ୍ଷ୍ୟ, ମୁଦ୍ରା, ବିଳା, ଆବିତ୍ରଣାରେ ଏହାରେ ନାହିଁ

பொது பூர்வை விடுதல் செய்து கூறுவதின் [ஏ] முறை [ஏ]—போன்ற உடமீதம்—  
Obtained.

ஏ. வட்டு—வடிவக்கு (பூர்விகம்). ஏ. புதுவூ—நடுவகு (பூர்விகம்). ஏ. விளை—விளக (லக்ஷகம்). ஏ. சுவிலை. ஏ. ஒசை—ஒ (பூர்விகம்). ஏ. ஆறை—உறை (பூர்விகம்).

അരബ്രപ്പമിൽ. ഗവുമിൽ ‘കന്റിക്കു’ മാറ്റിയുണ്ടിൽ.

காலாப்புக்கு, சாவுக்கும் காலப்பிலூம் கடுகின் இந்தன்—காலாப்புக்கும்  
கால.

“. १. മുരിന്തുവിക്കു—മുരി (മുരിക്കു). २. ചെറുവിക്കു—ചെറുവിക്കു (ചെറുപ്പായി കു). ३. വൈവിക്കു—വൈ (വൈക്കു)—അവസ്ഥയുടുക്കുവാൻ വൈക്കുന്ന സന്ദർഭം. ४. കുറീക്കു—കുറീ (കുറീക്കു). ५. മുഹിക്കു—മുഹി (കുറീക്കു).

காத்து. ஸால். ஜிரை. திடிகூ. பூரிமித. ஸந்தோ. இதை. ஸப

କୁଳାଙ୍କ ପାଇଁ ତୀର୍ମାଣ କିମ୍ବା ନ୍ୟାଶିକା ଲାଗିଥାଏ କିମ୍ବା ଏହାଙ୍କ କିମ୍ବା

Wet, moistened.

2. கூடுதல்—கூடுதல் (கால்விதம்), 3. கூடுதல்—கூடுதல் (நாயகி) கணக்கு. 4. திட்ட

மத்து

து-விரலேசிறுள்ளில்லை—கிடங்கு.

என—திடு (ஏற்பிடிக்கவ). ஒ. சிவித—திவ (நூல்). ஓ. ஸ்ரீத—திவ (நூல்). ஏ. மத்து—தி. உதா—திவி (நூல்).

குடும் குடுமா நக்கித்'நவித் தெர்வாகித் தூபு.

நூல் நூல் நக்கித் தெர்வாகித் தூபு—நக்கிதெர்வாகித்  
Preserved, saved, guarded.

ஏ. புது. ஏ. புது—தெர்வு (நக்கித்). ஒ. நக்கித—தெர்வு (நக்கித்). ஏ. நக்கித—தெர்வு (நக்கித்). ஏ. நக்கித—தெர்வு (நக்கித்).

ஞவுரென்னித்'மவத்து'நவசித்து'நவமாகித்'ஞவ பநிழுது

ஞவுரென்னு ஞவுரென்னு ஞவுரென்னு [ஏ] பநிழுது—ஞவுரென்னு  
Disregarded, despised.

ஏ. ஞவுரென்னு—ஞவு (நக்கித்). ஏ. ஞவுரென்னு—ஞவு (நக்கித்)—நாத் தெர்வாகிதெர்வாகித். ஏ. ஞவுரென்னு—ஞவு (நக்கித்). ஏ. ஞவுரென்னு—ஞவு (நக்கித்)—நாத் தெர்வு (நக்கித்)—நாத் தெர்வாகிதெர்வாகித்.

ஞுகுது யின் வயுது ஸதுக்கிது பூது'ஞபுது.

ஞுகுது யின் வயுது ஸதுக்கிது பூது'ஞபுது—ஞபுது  
Abandoned, left.

ஏ. ஞுகுது—ஞுது (நாத்தெர்வு). ஏ. யின்—யோத (நாத்தெர்வு). ஏ. யீ  
யுது—யுது (நாத்தெர்வு). ஏ. ஸதுக்கு—ஞவு (நாத்தெர்வு). ஏ. பூது—பூ (நா  
த்தெர்வு). ஏ. சிறுஞ்சு—ஞுது (நாத்தெர்வு).

இகுது காக்கித்'ஏவிது கல்லித்'காவுது'கல்லிது லபிது.

இகுது காக்குது கல்லித் கல்லித் காக்கிது லபிது—காக்குது  
Spoken, said.

ஏ. உகுது—யுது (நாத்தெர்வு). ஏ. காக்குது—காக்கு (நாத்தெர்வு), ஏ. க  
குது—யுது (நாத்தெர்வு). ஏ. கல்லிது—கல்லு (நாத்தெர்வு). ஏ.  
காக்குது—யுது (நாத்தெர்வு). ஏ. காக்குது—யுது (நாத்தெர்வு)—காக்குப்புக்காக  
ஊத் தெர்வாக்கும், ஏ. கல்லிது—கல்லு (நாத்தெர்வு).

எழுது எழுயிது'மாகிது விதிது புதிப்பா'நவஸ்தா'நா  
(ஏ)

எழுது எழுயிது நாக்கு விதிது புதிப்பா நவஸ்தா நவஸ்தா—நா  
க்குக்குப்புக்கு

Known, understood.

१. अम्बा, २. अम्बिका—वृत्ति (अम्बिका). ३. आरा—ज्ञान (आरा).  
४. विशिष्ट—विद (विशिष्ट) ५. अप्रतिबन्ध—प्रति, (विशिष्ट)—संविशिष्ट  
तांत्रिक, ६. अवशिष्ट—क्षम (विशिष्ट). अव विशिष्ट क्षमता अवशिष्ट  
७. अवशिष्ट—दर्शक (विशिष्ट).

ଉପରେକୁଠା' ଫଳନିତିତ 'ହଂଗିତିତ 'ମନ୍ଦ୍ରତା' ପ୍ରକାଶକାର +  
ସଂଗୀଟୀନ୍ଦ୍ରା' ପିଲିତା' ସଂପ୍ରଦ୍ୟତା' ସାମାଜିକିତା' ପରମ୍ପରା' ପରାମର୍ଶକାର +

Promised.

“, ഇവർത്തം, എ. ഉദ്ദീപക—തുണ്ട് (വിവര) —സാമ്പാർക്കിന്റെ മുഴുളം, എ. സാമ്പാർക്കിന്റെ മുഴുളം—തുണ്ട് (വിവര), എ. സാമ്പാർക്കിന്റെ മുഴുളം, എ. സാമ്പാർക്കിന്റെ മുഴുളം—തുണ്ട് (വിവരം)—എപ്പറ്റിയും സാമ്പാർക്കിന്റെയും, എ. പ്രവിശ്യാക്കാൾ—മഹാ (ക്ഷേത്രം), എ. സാമ്പാർക്കിന്റെ—സ്വർഗ്ഗം (വിവരം) —“സ്വർഗ്ഗ” എപ്പറ്റിക്കാക്കുന്നത് സാമ്പാർക്കിന്റെയും, എ. വാസന—വിജ (അഭിക്ര), എ. വാസനമാരം—ധ്യാന (ധർമ്മം), എ. ഉദ്ധമക്കാൾ—മഹാക്കാൾ (മഹാക്ര).

ଲୁଣବିତ ରୋଷ୍ଟ ପଣ୍ଡାଯିତ ପଣ୍ଡାଯିକ ମୁଖର ପଣ୍ଡିତ  
ପଣ୍ଡିତଙ୍କୁ  
ଅପିଶିଳ୍ପ ଯଜ୍ଞିତାଯାତିଷ୍ଠବେ ତ୍ରିତୀଯାତି ଯୁଦ୍ଧକାନ୍ଦମ୍ବାଗୀ

ஏனையின் கீழை வள்ளுவிக் காலங்கள் தூப்பாக சுற்றிக் கார்ப்பாக நீ  
பிரிந்து வடிவில் அதிகாக நூல்கள் ஒரு முறை—மூலமாக பூர்வ-  
Praised.

ஏ. தூங்கிகள். ஏ.ஏ. நூல்கிள—தூங்கம் (பூதிகள்). ஏ. கெஞ்சு—கெஞ்சம் (பூதிகள்). ஏ. பாங்குகிள். ஏ. பாங்குகள். ஏ. பாங்கி. ஏ. பாங்கிக்கூ—பாங்கம் (பூதிகள்). ஏ. புரங்கல—கல (பூதிகள்). ஏ. காவிரிக்கீழ்—கு (காவிரி). ஏ. வழங்குக்கூ—வழங்கம் (பூதிகள்). ஏ.ஏ. காவிரி கு கல். ஏ.ஏ. நூல்கள்—நூல்கள் (பூதிகள்).

கூடுமிக சுற்றித விழுது முழுவப்பிடித விலித வாலித்தூது அதைவழுவதையுள்ளசெய் இனி ஒழுநூலிலித இக்கு...

காலிக் கற்றிக் கிழவு, பிழவு, பூதுவளை, கிளிக் கடுகும் கூது, காற்றுவ  
ஏது, காணு, சுபயு, ஏழை முறை காலேகு, குதுகு—காலிக்கூத்துக் Eaten.

ஏ. செல்லு—செலு (கனிகை), ஒ. வட்டுக்கு—வட்டு (கனிகை), ஓ. விழுது—  
விழு (கனிகை), ஏ. புறுவட்டுக்கு—புறு (கனிகை) —“புறி” புறுவட்டு  
புறுக்குக்காலை கண்ணால், ஏ. விழுக்கு—விழு (கனிகை), ஏ. வாளிக்கு—  
வாளி (கனிகை), ஏ. கூரியு—கூரி (கனிகை), ஏ. காத்துவட்டு—காத்து (கனிகை) —

காந்தியபூஷ்டிக்ராக் காவாரா—ஏ. எ. அணா. ஏ. இப்பு—ஏ. ஏ. (காந்தி).  
ஏ. சூதா—ஏ. ஏ. (காந்தி). ஏ. பூதா—ஏ. ஏ. (காந்தி). ஏ. அநாகா—  
ஏ. ஏ. (காந்தி). ஏ. காநா—ஏ. ஏ. (காந்தி).

---

—0—

ஒமடி'நூ வை'பூநா'தி'த்ரானி'நூ உங்கா கா:

கோம [ஏ] வை சொலி—காநாராயாயிக்கு இயை. Absence of  
passion; quiet.

ஏ. காநா. ஏ. சொலி. ஏ. சொலி—ஏ. (காந்தி).

ஏ. சொலி [ஏ] கோம: கா—காருக்கனி'யை. Self command,  
Endurance of the pain of austerities.

ஏ. காநா. ஏ. சொலி. ஏ. கா—ஏ. (காந்தி).

கொவகா. ஸிவகா. ஸ்ரூதி'த்ரியா லூக்கா. லிர)

கொவகா. ஸிவகா. எ. ஏ—குதாக். Sewing.

ஏ. கொவகா. ஏ. ஸிவகா. ஏ. எ. ஏ—காவி (காந்தி).

ஏ. கொவகா. லிர—பிரித். Tearing, reading.

ஏ. வினா—து (பிரித்). ஏ. பூதா—லூதி (பிரித்). ஏ. சிர—கிரி (பிரித்).

இ-கூஞ்சுபுதிரவை ஸாயி வெஞ்சிம் விஸ்ய காஞ்சுவை

உடைங் காஞ்சுவை—விதகி). Excellence.

ஏ. காஞ்சு—குதி (காந்திகாவி காந்தி)—காஞ்சுதாஞ்சு. ஏ. காஞ்சு—  
காஞ்சுதாஞ்சி (காந்தி)—விதங்காஞ்சுதாஞ்சு.

கொபி: கூஞ்சு—குவநக். Union, Junction.

ஏ. காஞ்சு—குமாஞ்சி (குவநக்). ஏ. கூஞ்சு—குமிச (காஞ்சு).

விதங்காஞ்சு—காஞ்சு—காமகா. Refuge, assylum.

ஏ. விதங்காஞ்சு—காஞ்சு (விதங்காஞ்சு). ஏ. காஞ்சு—குஞ்சி (காஞ்சு).

- ഉന്നായ ഉന്നാരിയ ഭൂതായ പ്രിയങ്ങൾ അദ്ധ്യാ മന്ത്രഃ  
ഉന്നായ ഉന്നാരി—ഉന്നാരി. Raising.
- എ. ഉന്നാരി. ദ. ഉന്നാരി—നാരി (പ്രാവിം) —ഭാസ്യമാണ് പ്രാവിംനാരി.  
ശ്വാ: അജനം—ഈ പ്രാവിം. Reliance; taking refuge.
- എ. ആജം. ദ. ആജനം—ആജം (ഇംഗ്ലീഷ്).
- അധിനം അധി—അധിനം. Conquest, victory.
- എ. അധിനം. ദ. അധി—ദി (ഇംഗ്ലീഷ്).
- നിശാശം നിശാശ കാശം മല ഉന്നപര ഉന്നത്രേഖ  
നിശാശ: നിശാശ—വ്യക്താഖാനി വാദ്യാക്ഷം. Discourse, speech.
- എ. നിശാശം. ദ. നിശാശം—മല (വ്യക്താഖാനി വാക്).
- പ്രജ പ്രജ—സംഘടണം. Pride, also joy.
- എ. പ്രജം. ദ. പ്രജ—പ്രജ (ബഹുഭാഷിക).
- ഉഞ്ചാജാ: ഉഞ്ചാജാ—ഇംഗ്രേറി. Regret.
- എ. ഉഞ്ചാജാ—ഉഞ്ച + ജാവിം (ഇംഗ്ലീഷ്). ദ. ഉഞ്ചാജാ—ഉഞ്ച + ജാ (ഇംഗ്ലീഷ്).
- ലഘവായിപ്പാജീവാ: ലഘവിന നിള്ളാധി പാവി പാവി  
ജീവാ: ജീവിഥിവാ: ലഘവാ—ജീവിക; റക്കാളി. Reaping.
- എ. ലഘവാ. ദ. ലഘവിഥിവാ. ന. ലഘവാ—ജീവി (ഇംഗ്ലീഷ്).
- നിള്ളാധി: പാവി പാവി—ജീവിക; വിളിക. Winnowing, cleaning.
- എ. നിള്ളാധി. ദ. പാവിം. ന. പാവി—ജീവി (ഇംഗ്ലീഷ്).
- നിവാം നിവാം പാം തെരു സ്നേഹമു സദാശാന  
നിവാം നിവാം പാം—ജീവിക്കണം. Reading; lecture.
- എ. നിവാം. ദ. നിവാം. ന. പാം—പാം (വ്യക്താഖാനി വാക്).
- ഉഞ്ചാജാജാ: ഉഞ്ചാജാജാ—നാഡാഡാ. Wetness.
- എ. ഉഞ്ചാജാജാ. ദ. ഉഞ്ചാജാജാ—ജീഡി (നാഡാഡാ). ന. സാഡാഡാ—ഡാഡാ (നാഡാഡാ).

**அநுசிரவு**’ ஸுவேர நீசுட மெல்லக ஸ-ர ஸ-ரமு

அல்லவா அலுவா நீயா

Distress, from disease, &c.

१. ஈவினா—வா (மலிக) —உவகாக்காக்குங்காத. २. அலுவா—ரு  
(மலிக) —உப்பிக்காக்குங்கி விசுப்பக்காக்காத. ३. நீயா—நீய (வு  
மலிக).

ஒன்று கூட கூடாக—நீரு

Meeting, union.

१. ஒன்று—ஒன் (குடுக). २. கூடாக—கூட (குடுக). ३. கூடாக—ஒன  
(மலிக) —கூடி விசுப்பக்காத.

**அனாபிக்கணம் விசுப்புகா காட்டுகா இயனா இயா**

அனாபிக்கணம் விசுப்புகா காட்டுகா இயனா இய—காபா.விக் Research.

१. அனாபிக்கணம்—நூக்க (மலிக). २. விசுப்புகா—விசு (காபா.விக்).  
३. காட்டுகா—காடி (காபா.விக்). ४. இயனா. இய—இய (காபா.  
விக்).

**பறிந்து பறிந்து சூரி சூரி கீழ் இப்புறுவினா**

பறிந்து பறிந்து சூரி சூரி கீழ் இப்புறுவினா—காபியிள்ளா. Embrace

१. காபியிள்ளா—பறிந்து (காபியிள்ளா.விக்). २. பறிந்து, —காபிய  
(விக்க). ३. காபியிள்ளா—பறிய (காபியிள்ளா.விக்). ४. இப்புறுவினா—  
இபு (விக்க)—ஒக்கிப்படிக்க.

**கிழ்ண்ணா’ஞ கிழ்ணா’ சுவாக்கின’க்கிணா**

கிழ்ண்ணா [ஞ] கிழு—ஞ சுவாக்கிணா கிழ்ணா கிழ்ணா—கிழி

Sight; seeing; looking.

१. கிழ்ண்ணா—கிழி (காபாக) —கிழுவிழுங்காக்காத. २. கிழ்ணா—  
கிழு (காபாக) —கிழுவாக்காக்குவாயி க்காக்காம். ३. கிழா—கிழி  
(காபாக). ४. கிழவாக்கா—கிழி (விக்க). ५. குாக்கா—குாக (விக்)  
ஆ.

**புதுவூபுரம் கிழ்ணா புதுவூபுரம் கிழ்ணாக்கி**

புதுவூபுரம் கிழ்ணா புதுவூபுரம் கிழ்ணாக்கி—விசுக்க

Rejection; disallowance.

१. புதுவூபுரம்—வரு (வாகுக) —புது (விசுவாயி) புதுக்க. २. கிழ்ணா—கிழ்ண (விக்க) —கிழிக்காக்குவாயி க்காத. ३. புதுவூபுரம்—வ  
(விக்க). ४. கிழ்ணகி—விழுக (விக்)—கிழ்ணகி கிழுவாக்குவாயி க்காத.

இ-ஒவ்யுப்புக்களை.

ம் பி ७

ஒல்தினான்மூல சூலியூப் பிரஸியூப் பதியான்மூல

ஈக்ள [ச] குரிய [த] ஏணிங் [ச] எழுளை—யங்க

Censure; reproach.

ஈ. ஈக்ளா, ட. பூசிகா—த்தி (நடவடிகால). ஓ. வெள்ள, ட. பூ  
ங்கா—ஏணிங் (யங்க).

ஸ்ரூப்பு'நூல்ஸூ விபெற்றுவொப்புதூய்து விபெற்று  
வாய்வொய்திதும் ஸ்தாப்போதிவாத இபாதுய?

● [ஸ்ரூப்] விபெற்றுவை விபெற்றுய [த] விபெற்றுத—பகுத  
Contrariety; opposition

ஈ. விபெற்றுவை—நான் தாதுகாட்டு என்னாது. ட. விபெற்றுவை—நான் (நீ  
யீ) விபெற்றுக்கூடுது. ட. விபெற்று—நான் (நீயீ) —நான் தாதுகா  
ட்டு. ட. விபெற்றுய—நான் (நீயீ) —விபெற்றுக்கூடு மான்னாது.

வாய்வை ஈதிக்கு [நீயீ] ஈதிவை; உபாது—ஈதிக்கு

Transgression.

ஈ. பத்து. ட. உபாது—நான் (நீயீ)—உதவிப்புவை; காந்தி. ட.  
ஈதிக்கு—நான் (நீயீ) —காந்தி நீ நான். ட. ஈதிவை—பத்து, (நீ)  
ஈ—காந்தி நீ நான்.

பூது திரும்புவதுபோன்றால் நான் நாமையை நான் விரிவாக்கும்போன்ற வா  
யேற்றுக்கொல்ல நாமையைப்பூது கூவாக நான்கொல்ல.

இ-ஒவ்யுப்புக்களை.

—○—

பிரைவு பிரைவுதுகை பிரைப்பு'நூ'பவிலும்கூ:

பிரைவு பிரைவுதுகை விரைவு [நூது பிரைவுது] எ. பிரைவுதுவை. எ  
நூது என்னைப் பிரைவு.

Long time.

ஓ— சூதுதூதுகை பிரைவு விரைவு என என்குதுகைப்போன்ற.

ஓ— இயே என்கை என்கை என்கை என்கை என்கை என்கை

ஓ— இயே என்கை என்கை என்கை என்கை என்கை என்கை

Again and again; frequently.

முறை

இ-ஒவ்வுயன்களை.

ஸ்ரீக் ஷக்திரூபாஸ்யாய டோ. சிறு ஸபாலி பீதை  
ஸ்ரீக் ஷக்தி ( காலங்கு காலங்க கால் காலங்கால) — [ஒளித]. ஓ. ஏ  
ஹூ—. Soon, instantly.

வெறுவத் ஸுஷீ கிடித ஸப'று'விவ ச நித்தெ  
வெறுவத் ஸுஷீ கிடிக ஸ காலி காலிவ [ஷ-காலிதெ] ஓ. ஏகாவு.  
Much, very.

பூம'ர்பிளாய்ர்களைத்த மிகக் கான ச வஞ்சலை  
பூமக் விளங்காலங்கள் குதை எங்க கான [ஷ-வஞ்சலை] ஓ. ஏ  
ஏதாலாத காலம். Without, except.

கலாபி'ஜூது ஸாய்'நு ஸாக-ஸாகு ஸம் ஸம  
கலாபி ( அ. ஏ. ஏ. காலம்). Sometimes.

ஸாம் [து] ஸாக-ஸாகு ஸாம் ஸம், ஓ. ஏ. குட. Together, with.  
காலங்க காலங்க [யகாலங்] கிச்கிச்சக [ஏ] ஓ. ஏக்குலாம்.  
Either, or (indicating deliberation).

துவி ச ஸி வ செவ பால்பூர்ணை புஞ்சை ஸப'நி  
த வி வ ஸி வ செவ. ஓ. ஏப்புகளைம். Expletives.

[ஷ-ஷலை] ஸ காலி. ஓ. ஏ. புஞ்சை. Particles of praise and reverence.  
ஸப'யா கிஷீ'திக்'க்கா'க்கெ பெற்று'ஏஞ் வொள்ளல  
[ஸப'யா] கிஷீக் க்காக்க காக் [க்கெ] ஸபு:ம். A little.

பெற்று காஞ்சு [க்காஞ்சலை] ஓ. ஏ. காஞ்சாக்கீக் காஞ்சு. In the next life.  
வ'பூ குமா குமை வெ'வ் ஸப'யா காஞ்சு குமா குபு வின்மூலை  
வக் வக கமா கமா குவ குவ [ஸப'யா] ஓ. ஏ. குவகாஞ்சம். As, like.  
காலங்க மி [ஷ-விலையை] ஓ. ஏ. காலங்கு. Ah! (indicating surprise).  
காலங்க காலு'கொ கா'பி மாஞ்சு காஞ்சு: ச வாஞ்சை

இ-அவூய்புக்கிளா.

முப்பு

[கல்லிய] நீண்ட கை கூட கூட [கூவி] எ... இது ஏனெல்ல கொடுக்கின் வகை.  
No, not.

எப்பு கை கூட [கூவி] எ... வகை.. Negative and Prohibitive.

சுகங்கள்'பூ பரிதா ஸப்புக்கது யாக்குப்'கிருபி

கூக்குக் [கூ] வகிள கூப்புக் கிருபி [கூக்.கூவி] எ... வகைகள்..  
Every way, all round.

ஏற்கும் ஸப்புல்லாலியுடை ஸப்புதா 'கம

எதும் ஸப்புக் குத்துக் கூப்புக் கிருபி [கம] எ... குறிப்பு.  
Now, at this time.



## HISTORICAL NOTES ON CERTAIN WORDS

விய பண்டிகை பரிது ஸ.வன்ய.

—००—

ஒளைகளங்கள்

துக்காந் வபு க்கிச்சு இப்பிழப்புக்காந்தின் ரூபம் அவ்வாண்டு  
நெல்லயாக முறையாக வைகளை இட்டுவிட்டு பாக் கொச்சியான்  
வெர்க்கியாத அவைகள் பழைப்புடே வெர்க்கங்களை வெப்பம்  
கைவர்கள் கொட்ட கூடுதல்களை வெளிக்கலை ஒரு பெரு  
இளைகளை.

ஒருப்புறங்கி, ஒருஞ்சிவங்கள்.

ஒருஞ்சிகளை மஹா வைப்பினின்காஸ் கஷிப்பான் வெள்ளி  
வின் ஒருஞ்சிடை வைகளையும் அலிலியித் தாக்காவதால் எடு  
த்து யோத ஒரு வெள்கள்.

மயுரிசு, வெக்டக்கிணறு.

மயு ஏழாந் செக்டக்காந் ஏழாந்தீந் அருள்ளென்றுக்கார் வெங்  
கோட்ட அங்கெழுத்துத் தொகை விழிம் மதுரீயாவதால் எடு  
த்து அவ்வை கொட்டுக்கூடுதல்.

நாள்கள்

பால்வெப்பங்கள் தப்பினி நாள் வகுற்றுவான் வெள்ளி  
காமல் அவ்வால் ஒன்றிய பாப்பு. வகுற்றுவினாக பா  
ல்வெப்பங்கள் கொட்டிச்சு மாலூக்கீஸ்கொட்டு காமலா வெளி  
பூத்தினாக அளங்காந் ஏழாந் உபாந் தீஞ்சாயு.

கமினையாக்காக்குகள்

ஒப்பாஸ்து ஒருஞ்சி கொட்டுதல் புதுமூலிக வெழுவைத்  
வெட்டிக்கூக்குவர்கள் வெயக்கட்சிக் வாங்குக்கு. வெக்களைமென்ற  
ஒப்பாஸ்து வெப்பிச்சு. அது கோட் தொக்கையான் வெள்ளி  
விழுப்பினிவையைத்தால் வெயக்கதி. நெஸ்தை. நூடி பாக் கக்க  
கமலா. வப்புங்குப்பும் அல்லது நீண் காளைப்புறுத்துக்கொட்டு  
கமினையாக்காக்குகள்.

வழுவெவங்கள், வெளிக்கூந், நிலக்கூந்.

கமினையாக்காக்குக் குளைய “மாலூக்கல்” ஏழாந் பி  
க்கு. ஸமங்குவைக்களையு. ஓம்புக்கைமென்று வழங் வெயக்கம்  
பூத்திக்கூக்கு எது ஒது நியித்திக்கைவெள்ளி பால்வெப்பங்கள்  
எது விழும். பானா வப்புங்கள் கழிந்தின் களைக்கூக்கு “நோ

கலூர்” எனும் “நியக்கலூர்” எனும், அது பிச்சைப்பாய் பொக்காவினாலும் வழுதான் ஏதுமிருந்து வெறுவினாக் கால் செலவளர் எனும் பெற்ற உண்டாலும்.

### திருஞ்செயங்கு

ஒருவிளைச் சாதகநாள் அவர்கள் அதூர்ஜியூ காரு எக்ஷிஜ் எனும் காலைக்காலை அவர்கள் சிவபௌ தாங்கிகங்களை மற்றும் ஸமகாலை ஸப்புமாலி வரும் கீபங்கள் சிவங்கள் பூருக்கிமாலி கொடிக்கயிக் கூருஞ்செயங்கு எனும் பெற்ற உண்டாலும்.

### யூங்டி. சாமாயங்கு.

ஸஹம் ராகாவிளைச் சூரி, மூர் புதுநாசி ஸங்களி பாத ரத்துவாராலி உரிமீட்ட ராஜாவு கொஞ்சேயரா சாமாய அடவிகள் யலித்துவினாக் யூங்டி எனும் சாமாயங்கு எனும் பெற்ற பெப்புநால்.

### நிலபொவினால்.

(பேருநாய் செல்லும் செய்துபோடும் வயாகங்களின்கொண்டு கை கண்ணு செல்லும் கண்ணுக்களின் விளை நிலபொவினாலும்). பிள்ளை பொய்விட வழிநீர்வாக்கு. அவ்விட நினா சிவங்கள் களிக்கும் பயந்துவினாக் நிலபொவினால்.

### ஸ்ரீநாராய்.

காம சீவனா கொணவங்கு. (நெண்டை எனும் பால் கொடுக்காது)

### அடிபுக்காதாக்கு.

ஸ்பார்சு. கொண்டு. வெஞ்சுக்காண்டு. ஹலிங்குக்காண்டு. பால் செல்லேறால் முற்றத்தாக் காலைஸ்ஸங்கு இளைஞிய பக்களைப் பிழித்த அதுநல்லு. சுயிக்குப்புகாத்தெவராலின்கை ஒரு காலைஸ் பேருநாய். விழித்து வே. வாரமாலி பூரணாலி பாலக் கேள்கை கொண்டு ஸ். மஹிப்பிஸ்ரையாக் குபிரானக்கங்கள்.

### ஞிறுட்டாஸி.

பூஷாயுரைகளினால் கைப்புறுஞாவத்தினால் அவர்கள் காதிட கத்தாவாய் பாலைப்போன்ற வெற்றுக்காரிக்காண்டு யான் இளைஞு பாக்கித்து. கொண்டு அவர்கள் யார்களினால் கத்து செய்காலை யின்னித்துவினாக் காலைஸ் வெஞ்சு எவ்வாயாளிகை எங்கிலிசு. பாலைப்போன்ற ஹரவத்துமாண் அவர்களுக்கு கொடு செல்கூட விரித்தேன் இளைஞிய அவ்விளைகளை மேல் புச்சுப்பதினையு. யார்களத்தை. ஸ்ரீபூத்துறுக்காடு ஞிறுட்டாஸி.

### நடந்த

பூர்வவினாக் கான்ஸ புதுக்காலையு ஸங்காலிக்கள்கூட  
புப்புவிசைகள் பூத்திக்கொலிக் காலையெல்லைப்பார  
மண்ணுக்குடிக்குவது அதெலிக்கிளையைக்காண்டுள்ளது கொப் பூபு  
வெல்லைக்காலைகள் ஒத்திமத்தாயி எனிஷு ஸங்காமங்களும்  
கொட்டக்களைமாற பூர்வவினாக் “காலை” அல்லதுக்கூ  
யாக் காலை என்ற பெற்கொட்டு.

### இடம்

விரவாக்கால் புதுக்காலை பாஸ்தி ஞி பாலமைப்பாக் காலை  
கொட்டாயாயி வாலைக்காலை நாலையுக்களைக் காலையை  
விவரிக்காலைக் காவிச்சுப்பாம் அதன்யாய “மௌ” விரைவில்  
நாலையை திடு.

### காலையாய்கள்

கொக்கு மாட்டுக்கூம் ஏற்றுக்கொட்டா விசுவாசித்திட்டு காலைய  
காலைக் கொருஞ்சிக் காளிச்சுவக்காடு காலையாய்கள்.

### செழிமுபதி, பாஸ்தி

கொக்குயுபான்திக்கால் வொயாபாக்காடு வெடிச்சு வெங்கி. ஞி  
பாலமைப்பாக்கால் காஷ் விளை. விரவாக்கால் பாஸ்துக்கைகள்  
காலை, காளிக்கைக்காடு வெழிமுபதிக்கை. பாஸ்தி விரைவாக்  
வெற் காலையை.

### வெங்காதுநா:

ஞி பாலமைப்பாக். ஞி பாஸ்தி யூ. தூடி காட்டில் ஸங்கை  
விசு காலை குப்பாகி திசைச்சுப்பாம் காலையில் உல்லாசி  
காலை. ஞி பாஸ்தி ஸங்கை குப். ஏதுக்கை வெங்கி. காலை  
காலை புஸ்விசை. செழையாக வெங்காதுநாக்.

### ஏதுக் காலைகள்

ஷ்டுபூர்வாக்காது கவுமிச்சுப்பாம் கைவாக் கை கொடுப்  
ஏதுகி கிச்சு கூக்கியாக் காலையில்கி ஏதுக் காலை என்ற விரைவு  
காலையை.

### காலைகள்

காலை குப்பாகி குப்பாகி புஸ்விக்காகில்பூாக் காலை  
மிக்கொலைகள் பாஸ்தி காலையினாது அல்லதுக்கிச்சுப்பாம்  
ஏவு. காலை. காலை அப்பு. காலை. வெய் ஸப்ருபையுக்காயி  
புஸ்விபூாக் வரி. காலை. காலை வொலை புஸ்விசையாக  
காலைகள்.

காந்திகெயங்க், சீங்காதுநங்க், சீவாநங்க்.

ஶஹதைக்கினி ஈளிசூழபூர்ம் துங்கிகா கங்கிரஸ்மீ  
அதுடு தூடி வங்க பாக கொட்டங்கயாக காந்திகெயங்க் எழுங்க.  
சீங்காதுநங்க் எழுங்க வெற் இங்காயி. அதுடு வெப்ருவரையு.  
பூர்ணபாராதைக்கினி கிவாந்து அதுடு தூப் இங்காக்கயாக சீவா  
நங்க் எழுங்க வெற் இங்காயி.

### வது

பூர்ணாந்தை கொட்டங்கயாகி சீவிசி ஏங்க மஹா  
யுட அனாமிக்காந்த விழேதக்க்கூடு வகுதுஷுயம் இங்காகி  
கொட்டங்கயாகி யாத்திருக்கித்தின்காக வகுது.

### உறுப்புவங்கள்.

ஒல்லபினிவெக்கங்கை அதீர் கொட்டபூர்ம் ஸங்கிள்கை  
எனு பவங்க் எழுங்கங்கி நின்ப்புநயிக்கையாக செர்த்திருப்புக்  
கொட்டங்கயாகி வகுதுஷுயம் நித்திகைபூர்ம் டாங்கு கோப்  
கொட்டு இறுங்காக கொ ஸ்திரிசு வயாக்கயாக இறுங்க நா  
வெற் இங்காயி.

### வெள்ளுங்கள்

பூர்ணபுரிசுகை காந்துயாக தாங்கிக் குறுங் கொட்டு  
கொட்டு.

### வியங்குங்கள்

பாந்தைவின்காந்தையு அதீர் அவெக்கங்கை விசீந் பிர  
நிபுங்கைபூர்ம் காந்து எழுங்க அனாமாந் மாக்கு வெங்கையாகி செவ  
கதிகை தூக்கதை இங்கை அதீர் கெங்கிக்கைபூர்ம் ஸ்திரிசு சு  
றுங்காக வரண்ணியிசு ஶஹதைக்காந்த வகுதுஷுபுரிகாக அவை  
நீ வந்து காப்பாக்கிக் காப்பாக்காக விதிக்கைக்காமாகி வ  
காந்துக்கயாக காந்துவிங் ஹா வெற் இங்காயி.

### ஸம்ஹாகங்கள்.

ஒவைபூர்ம் வெற்காக மஹாகை காந்துயாக அவைவூவுயுட  
காந்தைக் கிழையாகி பூவெலிசுது மஹாகி அவினநே கொ  
பாந்து ஸம்ஹாபி.கிழையாகி வெங்கையங் ஶஹிக்கைக்காந்த  
வெவக்கை கீவிசுது கோப மஹாகி. கொட்டக்கணாமங்கை மஹா  
கைநாடு அவைக்கீத்திருப்புபூர்ம் ஸம்ஹாபி.க. நித்தி அதுயிர்  
காந்துக்கை கொட்டக்கயாக ஸம்ஹாகங்கள்.

### கவைவகுது

பூர்ணாயு. விசீந் பு. நல்கிக் காந்துவெந்துபெற்றுக்கணி கா

ஆ வாசித்துக்கொண்டிலிக்கெப்பால் நவாக்கர கல்யாணிக்கட்ட கா  
ஏக்கிழமையூடு கிளைத்துப் பற்றிக்கொள்ள மூல ஏக்கிழமையீலோங் கை  
வஸாரா காளைக்காய்களாகு செறுகில்லைக்காமின் எழுங கை  
ஏல்லாவிருக்க கெப்பாக்கையில் மூலமாவ மெற்று. பிஸ்து  
கிளத்தூங் கொக்கான்தின் ஸமலிதீ மூலமாவ மெற்று  
வழிருக்கலோ. ஸமயித்தீ, அருள், காளைக்காய்கள் கூடு  
ஆரிக்கிண்பால் ஏதான்ஸ கெத்தி புது. புற்றாத காட்ட  
ஏவிடக் கின் வந்த மேற் கொல்லித்தீன் கூட ஏக்கிழமை  
வீர் ஒப்பாவிக்க கின் மேற் கேள்வப்போல் ஏவிக்கை  
இனிய, புதி ஏற்றுக்கொண்ட மூலமாவ பொசிதீ. கொஞ்  
ஏவிடக் கின் பொன்னிக் கிளை மூன் மூலமுடிய.  
காலைத் தீந் புது. பருள்ளது கெட்ட கிழான்ஸ கெக்குடிக  
இலிக்கலை ஏற்ற பொசிக்கை. கெக்குடிக் கூலிக்கெப்பால்  
ஏன்று. பாயுக்கொண் ஸது. செறுப்பிதீ மூலமாவி  
வீர்வாக்குடிக் கூறை பிஸ்து பூர்வம் ஸமிபது வாக்கீ  
பீ ஏக்கிழமையீலோங் ஏவஸாரா. காளைவீ ஏற்ற பொசித்துக்கா  
ஏக்கிழமையீலோங் ஒப்பாவிக்க கூறை புது. இது ஏற்ற பா  
க்கு. பிளையு. ஒப்பாவ காட்டுவீ ஏற்ற கிளத்தீக்கிழ  
பொசித்தீபீபால் ஏன்று ஏவாக்குடிக் கூலக்காலை வழகி  
ஏன்றால்கொல்குடுக்க கெக்குடிக் கூறை புது. கருளீங் வெசீ.  
பூட்டு கஷ்கிய ஏப்பை ஏவாக்கொட்டு மூலமாவ கொவீ ஆ  
கிழப்பால் ஏட்டுத் தூங்க ஏற்ற கூப்புக்கொல்கிழ

ଅବେଳୀ

மய்வெக்கங்களுடைய நிலைமேகளை விட்டு, கொண்ட சீவது எதிர்யோசுக்காண்டு துமிவென ஸ்திரையாக துமிக்க மற்றினி ஏற்ற வெர்த் திட்டங்கள்.

## SANSKRIT ROOTS.

ପ୍ରକାଶକ ମନ୍ତ୍ରମାଲା

-0-

മരം—വിന്നുവേണ്ട  
 മ—മാറ്റി  
 മര—ചാരിക്കാം  
 മുയ—കുമ്പാഡാം  
 മുള്ള്—കരണ്ണ  
 മുച്ച്—മീസാഡാ  
 മുച്ചി—മുഹമ്മദനുമുഹമ്മദൻ ദ  
 മുച്ച—മുച്ചാക്ക  
 മുച്ച—സാക്ഷിപ്പ്  
 മുച്ച—കുടകാഡാ  
 മുക—വിന്നുവേണ്ട  
 മ—വിന്നുവേണ്ട  
 മ മുച്ച്—ലോറിനുക്കും  
 മുച്ച—സാക്ഷിപ്പിച്ച  
 മുച്ച്—മാഡാന  
 മുക—ഗജഭ്യം  
 മുച്ചി—കുമ്പാഡാം ലോറിനുക്കും ദ  
 മുച്ചി—ചാരിക്കാം ലോറിനുക്കും  
 മുച്ച്—മുച്ചാക്ക  
 മുച്ചി—മുച്ചാക്ക  
 മുച്ചി—മുച്ചാക്ക

மாக—கால்கள் குடும்பத்தின் வ  
 ரத்து—தால்கள்  
 மாவு—உருபு  
 மாவு—கூவத்தை  
 மாவு—கால்கள் குடும்பத்தின் வ  
 ரத்து—தால்கள்  
 மாவு—புதுதாயிலிழுத்தை மாய்கள்  
 மாவு—வாய்யாக்கிர  
 மு—புதுதாயிலிழுத்தை மாய்கள்  
 முதி—தால்கள்  
 முடு—துர்மாக்கை  
 மும்—புதுதாயிலிழுத்தை மாய்கள்  
 முப—கால்கள் குடும்பத்தின் வ  
 ரத்து—தால்கள்  
 முறை—மாய்களை  
 முடு—புதுதாயிலிழுத்தை மாய்கள்  
 மு—மேலினு கால்களை வ  
 ரத்து—தால்கள்  
 முடு—மாய்கள்  
 முடு—கால்கள்  
 முய—திப்பாக்கிர  
 முடு—கால்கள்  
 முடு—மாய்கள்  
 முடு—மாய்கள்

ପ୍ରାଚୀନ କଲାକାର

ମୁଦ୍ରା—କାନ୍ତିକା ପରିକା  
ଲୟାନ୍—ଶକ୍ତିକା  
ରୂପଶବ୍ଦ—ଯାହାର ରୂପ ଏହାର

ପ୍ରକାଶ—ପ୍ରକାଶରୁଦ୍ଧିତା  
ପ୍ରକାଶ—ପ୍ରକାଶ  
ପ୍ରକାଶ—ପ୍ରକାଶରୁଦ୍ଧିତା

സാമ്പാടം—സാമ്പാടം ദേഹം കുറഞ്ഞ  
 സാമ്പി—സ്വന്തമാക്കുപ്പ് ദുരിതം കുറഞ്ഞ  
 സാമ്പം—പ്രമാണം അനുഭവിക്കാൻ ആ  
 സാമ്പം—അംഗ ഉപയോഗം  
 സാമ്പം—മുന്നാക്കലാ  
 സാമ്പി—ക്രാന്തിക്കാ  
 സാമ്പി—സ്വന്തമാക്കുപ്പ്  
 സാമ്പം—ദുരിതം













## PRONOMINALS.

ପ୍ରକାଶ ଦେଖିବାପାଇଁ

A diagram of a carbon atom represented by a small circle with four single bonds extending from its circumference to the right, representing a tetrahedral arrangement.

## INSEPARABLE PREPOSITIONS.

இப்பஸ்திரை.

---

நூ வார; வெதிக; முகம் உபஸ்தி. ஸ-ஸுகனவில் கெடிடச், செய்க, ஏகாளங்காக டுதலாய குருக்கெடிட செய்க எப்பாற தரிக, வரிக, ஏகாளங்காக டுதலாய கைம்பால் கீக்க..

ஒலி—ஒலிகா, ஒலூர், கவியுரை, வழைக்குத் தோ குதியும் வெளியில் வரும்.

ஒலி—ஒலிகா, வழைக்கு, மென்னியான் எரை குறுப்பாதி கு வரும்.

ஒயு—கிழம், கிழீடு, காண.

ஒனா—பிள்ளைய, தூங, பயாயை, கொடு.

ஒப—கிஶ, ஒல்லாஜுயாகிக்க, ஒவைபு, மாவு.

ஒடு—ஒப்பாக்க, புவா, ஸமாங, மிதை.

ஒவ—நினை, ஒரை, எனிக்கிக்க, கந்திக்.

ஒன—மெட்- எளியாடி, உடன்ற், புவா, ஸமாங, புவிலி.

ஒப—கொள்க, தூங, ஸலிரை, வரேந்து, ஒபு, காண.

ஒஞ்—பித்த, கஞ்சாஜி, புதுப்பாஜி.

ஒந—ஒந்தன்று, மிதை.

ஒந்த—ஒந்தமைய, பூரங்த.

ஒநா—ஒந்தம், பூரகாடு, ஒலைக்கந்தன். (இது ஒலிக்கான புதுமானிக்கொன்டு)

ஒவி—ஒவிய, ஒழியாடு, கஞ்சகங்க.

ஒந்தி—ஒந்தி, விளைய, பக்கா, காந்தி, குறுவிளைந்தி.

ஒ—ஒதுயிக்கொள்க, டுப்பாடு, ஒரை, பாரை, ஒலிகா, வழு கிழுத.

ஒவி—ஒவிய, விளைய, ஒரை, காந்தி, காந்தி.

ஒ—தூங, ஒதுக்க, ஸுத்துத.

ஒ—ஒப்பி, குதிபு, ஒயிகா.

---

